

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,

திருநெல்வேலி

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்



எம்.காம்

நிதிச் சந்தைகள் மற்றும் நிறுவனங்கள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நிதிச் சந்தைகள் மற்றும் நிறுவனங்கள்

அலகு I அறிமுகம்: நிதிச் சந்தைகள்- பொருள் - வரையறை - பங்கு - செயல்பாடுகள் - கூறுகள் - நிதிக் கருவிகள் - மூலதனச் சந்தை கருவிகள் - இந்திய பணம் மற்றும் மூலதனச் சந்தைகள் - உலகளாவிய நிதிச் சந்தைகள் - பணச் சந்தை: பொருள் - பண்புகள் - முக்கியத்துவம் - பொது செயல்பாடுகள் - பிரிவுகள் - நிதி நிறுவனங்கள் - வளர்ந்த பணச் சந்தையின் பண்புகள் - உலகளாவிய பணச் சந்தைகள் - அழைப்புப் பணச் சந்தை: பொருள் - அம்சங்கள் - நன்மைகள் - இந்திய அழைப்புப் பணச் சந்தை - அழைப்புப் பண விகிதங்கள் - வணிகத் தாள் சந்தை: பொருள் - அம்சங்கள் - சேட்டிலைட் டீலர்கள் (SDs)

அலகு II வணிக காகித சந்தை:பொருள் - முக்கியத்துவம் - வளர்ந்த பில் சந்தை - இந்திய பில் சந்தையின் குறைபாடுகள் - பில் சந்தை திட்டம், 1952 - பில் மார்க்கெட் திட்டம், 1970 - ஐடிபிஐ பில் ரீடிஸ்கவுண்டிங் திட்டம் - பில் மார்க்கெட் திட்டத்தின் தோல்விக்கான காரணங்கள் - பில் சந்தையை புதுப்பிக்க - வைப்புச் சான்றிதழ் (சிடி) சந்தை: பொருள் - அம்சங்கள் - நேர வைப்புச் சான்றிதழ் Vs வைப்புச் சான்றிதழ் - DFHI இன் பங்கு - கருவூல உண்டியல் சந்தை: பொருள் - கருவூல பில்கள் - பொது அம்சங்கள் - இந்திய TBs - நன்மைகள் - கில்ட் முனைகள் கொண்ட பத்திரங்கள் சந்தை: பொருள் - அம்சங்கள் - Repos, அரசாங்கப் பத்திரங்கள் - முக்கியத்துவம் கில்ட் முனைகள் கொண்ட சந்தை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அலகு III மூலதன சந்தை: பொருள் - பண்புகள் - பரிணாமம் மற்றும் வளர்ச்சி - புதிய நிதி கருவிகள் - முக்கிய சிக்கல்கள் - மூலதன சந்தை கருவிகள் - பொருள் - வகைகள் - முன்னுரிமை பங்குகள் - ஈக்விட்டி பங்குகள் - வாக்களிக்காத ஈக்விட்டி பங்குகள் - நிறுவனத்தின் நிலையான வைப்புக்கள் - உத்தரவாதங்கள் - கடன் பத்திரங்கள் மற்றும் பத்திரங்கள் - உலகளாவிய கடன் கருவிகள் - புதியது சிக்கல்கள் சந்தை (NIM) - பொருள் - NIM மற்றும் இரண்டாம் நிலை சந்தை - சந்தைப்படுத்தல் பத்திரங்களின் முறைகள் - NIM இல் இடைத்தரகர்கள் - கடன் சந்தையில் - பொருள் - நன்மைகள் - கடனில் உள்ள அபாயங்கள் - பத்திர சந்தையின் பங்கு - விலை நிர்ணயம் - பத்திரத்தின் ஈவு

அலகு IV நிதி சேவை நிறுவனங்கள்- கிளியரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் - இடர்களைத் தீர்ப்பது - இடர் மேலாண்மை அமைப்பு - நன்மைகள் - CRISIL - சேவைகளின் வரம்பு - CIBIL - கடன் தகவல் - கடன் மதிப்பீடு - பொறிமுறை - இயல்புநிலை கடன் வசதி - CIBIL தகவல்களை அணுகுதல் - கடன் தகவல் அறிக்கை - DFHIL - ICRA - மூடிஸ் முதலீட்டாளர் சேவை - தரநிலை மற்றும் மோசமானது - ஃபிட்ச் மதிப்பீடுகள் - OTCEI - NSDL - STCI.

அலகு V நிதி நிறுவனங்கள் - பொருள் - சிறப்பு பண்புகள் - பணச் சந்தை நிறுவனங்கள் - மூலதனச் சந்தை நிறுவனங்கள் - கூட்டுறவு வங்கி நிறுவனங்கள் - தேசிய வீட்டுவசதி வங்கி - செயல்பாடுகள் மற்றும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வேலை - EXIM வங்கி - செயல்பாடுகள் மற்றும் வேலை - நபார்டு -
செயல்பாடுகள் மற்றும் வேலை - RBI - செயல்பாடுகள் மற்றும் வேலை -
NBFCகள் - FII கள் - பங்கு மற்றும் ஆபத்து - IMF - உலக வங்கி - IFC - ADB
- பங்குச் சந்தை - பொருள் - செயல்பாடுகள் வர்த்தகர்கள் - SEBI பங்கு -
பங்கு வர்த்தகம் - ஒழுங்குமுறை கட்டமைப்பு - உள் வர்த்தகம் -
ஊகங்கள் - முதலீட்டாளர் பாதுகாப்பு - பட்டியல் - SBI - செயல்பாடுகள்
மற்றும் வேலை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அலகு I

நிதிச் சந்தைகள்- பொருள் - வரையறை - பங்கு - செயல்பாடுகள் - கூறுகள் -
நிதி கருவிகள் - மூலதனச் சந்தை கருவிகள் - இந்தியப் பணம் மற்றும்
மூலதனச் சந்தைகள் - உலகளாவிய நிதிச் சந்தைகள் - பணச் சந்தை: பொருள்
- பண்புகள் - முக்கியத்துவம் - பொதுச் செயல்பாடுகள் - பிரிவுகள் - நிதி
நிறுவனங்கள் - வளர்ந்த பணச் சந்தையின் பண்புகள் - உலகளாவிய பணச்
சந்தைகள் - அழைப்பு பணச் சந்தை: பொருள் - அம்சங்கள் - நன்மைகள் -
இந்திய அழைப்புப் பணச் சந்தை - அழைப்புப் பண விகிதங்கள் - வணிகத் தாள்
சந்தை: பொருள் - அம்சங்கள் - சேட்டிலைட் டீலர்கள் (SDs)

நிதிச் சந்தைகள்

நிதிச் சந்தைகள் என்பது பங்குச் சந்தை, பத்திரச் சந்தை, அந்நியச் செலாவணிச் சந்தை மற்றும் வழித்தோன்றல்கள் சந்தை உள்ளிட்ட பத்திரங்களின் வர்த்தகம் நடைபெறும் எந்தச் சந்தையையும் பரவலாகக் குறிக்கும். முதலாளித்துவப் பொருளாதாரங்களின் சுமுகமான செயல்பாட்டிற்கு நிதிச் சந்தைகள் இன்றியமையாதவை.

நிதிச் சந்தைகள் என்பது தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் பங்குகள், பத்திரங்கள், நாணயங்கள் மற்றும் வழித்தோன்றல்கள் போன்ற நிதிச் சொத்துக்களை வாங்க மற்றும் விற்கக்கூடிய தளங்கள் அல்லது நெட்வொர்க்குகள் ஆகும். இந்த சந்தைகள் முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் மூலதனத்தை ஒதுக்கீடு செய்யவும், இடர்களை நிர்வகிக்கவும், தங்கள் முதலீடுகளில் வருமானத்தை ஈட்டவும் ஒரு வழிமுறையை வழங்குகின்றன.

நிதிச் சந்தைகளை இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம்: முதன்மை சந்தைகள் மற்றும் இரண்டாம் நிலை சந்தைகள். முதன்மைச் சந்தைகள் முதல் முறையாக புதிய பத்திரங்கள் வெளியிடப்படும் இடமாகும், அதே சமயம் இரண்டாம் நிலை சந்தைகளில் இருக்கும் பத்திரங்கள் முதலீட்டாளர்களிடையே வர்த்தகம் செய்யப்படுகின்றன.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பங்குச் சந்தைகளுக்கான பங்குச் சந்தைகள், கடன் பத்திரங்களுக்கான பத்திரச் சந்தைகள், நாணயங்களுக்கான அந்நியச் செலாவணிச் சந்தைகள் மற்றும் எண்ணெய், தங்கம் மற்றும் விவசாயம் போன்ற பௌதீகப் பொருட்களுக்கான பண்டச் சந்தைகள் போன்ற வர்த்தகம் செய்யப்படும் சொத்துக்களின் வகையின் அடிப்படையில் நிதிச் சந்தைகள் மேலும் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படலாம். தயாரிப்புகள்.

நிதிச் சந்தைகளின் செயல்பாடுகள் உலகப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு முக்கியமானவை, ஏனெனில் அவை மூலதனத்தின் திறமையான ஒதுக்கீட்டை எளிதாக்குகிறது மற்றும் முதலீடுகள், விரிவாக்கம் மற்றும் புதுமைகளுக்கு நிதி திரட்டுவதற்கு வணிகங்களுக்கு உதவுகிறது.

நிதிச் சந்தைகளின் பங்கு

நிதிச் சந்தை என்பது பங்குகள், பத்திரங்கள், நாணயங்கள், பொருட்கள் மற்றும் வழித்தோன்றல்கள் போன்ற நிதிச் சொத்துக்களின் வர்த்தகத்தில் வாங்குபவர்களும் விற்பவர்களும் பங்கேற்கும் தளம் அல்லது வலையமைப்பு ஆகும். இது பணப்புழக்கம், விலைக் கண்டுபிடிப்பு மற்றும் மூலதன உருவாக்கம் ஆகியவற்றை வழங்கும் நிதிக் கருவிகளின் பரிமாற்றத்தை எளிதாக்கும் ஒரு பொறிமுறையாகும். நிதிச் சந்தைகளில் பங்குச் சந்தைகள் போன்ற இயற்பியல் இடங்களும், வாங்குபவர்களும் விற்பவர்களும் தொலைதூரத்தில் பரிவர்த்தனைகளைச் செய்யக்கூடிய ஓவர்-தி-கவுண்டர் (OTC) சந்தைகள் போன்ற மின்னணு நெட்வொர்க்குகள் ஆகிய இரண்டும் அடங்கும். அவை நவீன பொருளாதாரத்தின் அத்தியாவசிய கூறுகளாகும், வணிகங்கள், அரசாங்கங்கள் மற்றும் தனிநபர்கள் மூலதனத்தை திரட்டவும், ஆபத்தை நிர்வகிக்கவும் மற்றும் பல்வேறு வகையான நிதி கருவிகளில் முதலீடு செய்யவும் உதவுகிறது.

நவீன பொருளாதாரத்தில் நிதிச் சந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பங்குகள், பத்திரங்கள், நாணயங்கள், பொருட்கள் மற்றும் வழித்தோன்றல்கள் போன்ற நிதிச் சொத்துக்களை வாங்கவும் விற்கவும் தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு அவை ஒரு தளத்தை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வழங்குகின்றன. இந்த சந்தைகள் சேமிப்பாளர்களிடமிருந்து கடன் வாங்குபவர்களுக்கு நிதி பரிமாற்றத்தை எளிதாக்க உதவுகின்றன, இதன் மூலம் முதலீடுகள் மற்றும் வளர்ச்சியை செயல்படுத்துகிறது.

நிதிச் சந்தைகளின் பங்கை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்:

மூலதன ஒதுக்கீடு: நிதிச் சந்தைகள் சேமிப்பாளர்களிடமிருந்து கடன் வாங்குபவர்களுக்கு மூலதனப் பாய்ச்சலை எளிதாக்குகிறது. தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் போன்ற சேமிப்பாளர்கள், தங்கள் பணத்தை நிதிச் சொத்துக்களில் முதலீடு செய்கிறார்கள், பின்னர் கடன் வாங்குபவர்கள், வணிகங்கள் அல்லது அரசாங்கங்கள், தங்கள் திட்டங்கள் அல்லது செயல்பாடுகளுக்கு நிதியளிக்கப் பயன்படுத்துகின்றனர். மூலதனத்தின் இந்த ஒதுக்கீடு பொருளாதாரத்தில் வளங்களை திறமையாக விநியோகிக்க உதவுகிறது.

விலை கண்டுபிடிப்பு: நிதிச் சந்தைகள் நிதிச் சொத்துகளின் நியாயமான விலையைத் தீர்மானிக்க உதவுகின்றன. நிதிச் சந்தைகளில் வழங்கல் மற்றும் தேவையின் சக்திகள் ஒரு சொத்தின் விலையை தீர்மானிக்க வழிவகுக்கிறது. இந்த விலை கண்டுபிடிப்பு பொறிமுறையானது, நிதிச் சொத்துக்கள் சரியாக விலை நிர்ணயம் செய்யப்படுவதையும், அடிப்படைச் சொத்தின் உண்மையான மதிப்பைப் பிரதிபலிக்கிறது என்பதையும் உறுதிப்படுத்த உதவுகிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இந்த பாத்திரங்களுக்கு கூடுதலாக, நிதிச் சந்தைகளும் பணப்புழக்கத்தை வழங்குகின்றன, அதாவது முதலீட்டாளர்கள் எந்த நேரத்திலும் நிதி சொத்துக்களை எளிதாக வாங்கலாம் மற்றும் விற்கலாம். இது சந்தைகளின் செயல்திறனை அதிகரிக்கிறது மற்றும் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை எளிதாக பணமாக மாற்றுவதை உறுதி செய்கிறது.

ஒட்டுமொத்தமாக, நிதிச் சந்தைகள் நவீன பொருளாதாரத்தின் இன்றியமையாத அங்கமாகும், மேலும் அவை மூலதன ஒதுக்கீடு, விலை கண்டுபிடிப்பு மற்றும் பணப்புழக்கத்தை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நிதிச் சந்தைகளின் வகைகள்

பங்குச் சந்தைகள்

நிதிச் சந்தைகளில் எங்கும் நிறைந்திருப்பது பங்குச் சந்தைகளாக இருக்கலாம். நிறுவனங்கள் தங்கள் பங்குகளை பட்டியலிடும் இடங்கள் இவை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களால் வாங்கப்பட்டு விற்கப்படுகின்றன. பங்குச் சந்தைகள் அல்லது பங்குச் சந்தைகள், நிறுவனங்களால் ஆரம்பப் பொதுப் பங்கு வழங்கல் (ஐபிஓ) மூலம் மூலதனத்தை திரட்டப் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டாம் நிலை சந்தை.

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர் மனோன்மணியம் சுந்தரனார்

நியூயார்க் பங்குச் சந்தை (NYSE) அல்லதுநாஸ்டாக், அல்லது ஓவர்-தி-கவுண்டர் (OTC). பங்குகளில் பெரும்பாலான வர்த்தகம் ஒழுங்குபடுத்தப்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் செய்யப்படுகிறது, மேலும் இவை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன, பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் அளவீடு மற்றும் முதலீட்டாளர்களுக்கு மூலதன ஆதாயங்கள் மற்றும் ஈவுத்தொகை வருமானம், IRA போன்ற ஓய்வூதிய கணக்குகள் உள்ளவர்கள் உட்பட. மற்றும் 401(k) திட்டங்கள்.

பங்குச் சந்தையில் வழக்கமான பங்கேற்பாளர்கள் (சில்லறை மற்றும் நிறுவன) முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், அத்துடன்சந்தை தயாரிப்பாளர்கள் (MMs) மற்றும் பணப்புழக்கத்தை பராமரிக்கும் மற்றும் இருபக்க சந்தைகளை வழங்கும் நிபுணர்கள்.தரகர்கள் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையே வர்த்தகத்தை எளிதாக்கும் மூன்றாம் தரப்பினர் ஆனால் பங்குகளில் உண்மையான நிலையை எடுக்காதவர்கள்.

ஓவர்-தி-கவுண்டர் சந்தைகள்

ஒருஓவர்-தி-கவுண்டர் (OTC) சந்தை என்பது ஒரு பரவலாக்கப்பட்ட சந்தையாகும்-அதாவது அது இயற்பியல் இருப்பிடங்களைக் கொண்டிருக்கவில்லை, மற்றும் வர்த்தகம் மின்னணு முறையில் நடத்தப்படுகிறது-இதில் சந்தை பங்கேற்பாளர்கள் ஒரு தரகர் இல்லாமல் இரு தரப்பினரிடையே நேரடியாக பத்திரங்களை வர்த்தகம் செய்கிறார்கள். OTC

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

சந்தைகள் சில பங்குகளில் வர்த்தகத்தை கையாளலாம் (எ.கா., பரிவர்த்தனைகளின் பட்டியல் அளவுகோல்களை பூர்த்தி செய்யாத சிறிய அல்லது அபாயகரமான நிறுவனங்கள்), பெரும்பாலான பங்கு வர்த்தகம் பரிமாற்றங்கள் மூலம் செய்யப்படுகிறது. இருப்பினும், சில வழித்தோன்றல்கள் சந்தைகள் பிரத்தியேகமாக OTC ஆகும், எனவே அவை நிதிச் சந்தைகளின் முக்கியப் பிரிவை உருவாக்குகின்றன. பரவலாகப் பேசினால், OTC சந்தைகள் மற்றும் அவற்றில் நிகழும் பரிவர்த்தனைகள் மிகவும் குறைவான ஒழுங்குமுறை, குறைந்த திரவம் மற்றும் அதிக ஒளிபுகாவை.

பத்திர சந்தைகள்

ஒரு பத்திரம் என்பது முதலீட்டாளர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிறுவப்பட்ட வட்டி விகிதத்தில் பணத்தைக் கடனாகப் பெறும் ஒரு பத்திரமாகும். திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு நிதியளிப்பதற்காக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், மாநிலங்கள் மற்றும் இறையாண்மை அரசாங்கங்களால் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. பத்திர சந்தையானது கருவூலத்தால் வழங்கப்பட்ட குறிப்புகள் மற்றும் பில்கள் போன்ற பத்திரங்களை விற்கிறது. பத்திர சந்தையானது கடன், கடன் அல்லது நிலையான வருமான சந்தை என்றும் அழைக்கப்படுகிறது.

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர் மனோன்மணியம் சுந்தரனார்

பணச் சந்தைகள்

பொதுவாக பணச் சந்தைகள் அதிக திரவ குறுகிய கால முதிர்வுகளுடன் (ஒரு வருடத்திற்கும் குறைவான) தயாரிப்புகளில் வர்த்தகம் செய்கின்றன, மேலும் அதிக அளவு பாதுகாப்பு மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த வட்டி வருமானம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன. மொத்த விற்பனை மட்டத்தில், பணச் சந்தைகள் நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இடையே பெரிய அளவிலான வர்த்தகத்தை உள்ளடக்கியது. சில்லறை அளவில், தனிப்பட்ட முதலீட்டாளர்களால் வாங்கப்பட்ட பணச் சந்தை பரஸ்பர நிதிகள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்களால் திறக்கப்பட்ட பணச் சந்தை கணக்குகள் ஆகியவை அடங்கும். தனிநபர்கள் குறுகிய கால வாங்குவதன் மூலம் பணச் சந்தைகளிலும் முதலீடு செய்யலாம்வைப்புச் சான்றிதழ்கள் (சிடிகள்), நகராட்சி குறிப்புகள், அல்லது கருவூல பில்கள், மற்ற எடுத்துக்காட்டுகளுடன்.

டெரிவேடிவ் சந்தைகள்

ஒரு வழித்தோன்றல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினருக்கு இடையேயான ஒப்பந்தமாகும், அதன் மதிப்பு ஒப்புக்கொள்ளப்பட்ட அடிப்படை நிதிச் சொத்து (பாதுகாப்பு போன்றவை) அல்லது சொத்துகளின் தொகுப்பு (குறியீடு போன்றது) அடிப்படையில்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அமையும். டெரிவேடிவ்கள் இரண்டாம் நிலைப் பத்திரங்களாகும், அதன் மதிப்பு அவை இணைக்கப்பட்டுள்ள முதன்மைப் பாதுகாப்பின் மதிப்பிலிருந்து மட்டுமே பெறப்படுகிறது. ஒரு வழித்தோன்றல் மதிப்பற்றது. பங்குகளை நேரடியாக வர்த்தகம் செய்வதற்குப் பதிலாக, ஒரு வழித்தோன்றல் சந்தை எதிர்காலத்தில் வர்த்தகம் செய்கிறது மற்றும் விருப்பங்கள் ஒப்பந்தங்கள் மற்றும் பிற மேம்பட்ட நிதி தயாரிப்புகள், பத்திரங்கள், பொருட்கள், நாணயங்கள், வட்டி விகிதங்கள், சந்தை குறியீடுகள் மற்றும் பங்குகள் போன்ற அடிப்படைக் கருவிகளிலிருந்து அவற்றின் மதிப்பைப் பெறுகின்றன.

எதிர்கால சந்தைகள் எதிர்கால ஒப்பந்தங்கள் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படுகின்றன. OTC ஐ வர்த்தகம் செய்யும் முன்னோடிகளைப் போலல்லாமல், எதிர்கால சந்தைகள் தரப்படுத்தப்பட்ட ஒப்பந்த விவரக்குறிப்புகளைப் பயன்படுத்துகின்றன, நன்கு ஒழுங்குபடுத்தப்படுகின்றன மற்றும் பயன்படுத்துகின்றன. தீர்வு இல்லங்கள் வர்த்தகங்களைத் தீர்த்து உறுதிப்படுத்தவும். போன்ற விருப்பங்கள் சந்தைகள் சிகாகோ போர்டு ஆப்ஷன்ஸ் எக்ஸ்சேஞ்ச் (CBOE), இதேபோல் விருப்ப ஒப்பந்தங்களை பட்டியலிட்டு ஒழுங்குபடுத்தவும். எதிர்காலம் மற்றும் விருப்பப் பரிமாற்றங்கள் இரண்டும் பங்குகள், நிலையான வருமானப் பத்திரங்கள், பொருட்கள் மற்றும் பல போன்ற பல்வேறு சொத்து வகுப்புகளில் ஒப்பந்தங்களைப் பட்டியலிடலாம்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அந்நிய செலாவணி சந்தை

திஅந்நிய செலாவணி (அந்நிய செலாவணி) சந்தை பங்கேற்பாளர்கள் வாங்க, விற்க, ஹெட்ஜ் மற்றும் மாற்று விகிதங்களை ஊகிக்கக்கூடிய சந்தையாகும்.நாணய ஜோடிகள். அந்நியச் செலாவணி சந்தை உலகின் மிக திரவ சந்தையாகும், ஏனெனில் பணமானது சொத்துக்களின் மிகவும் திரவமாகும். நாணயச் சந்தை தினசரி பரிவர்த்தனைகளில் \$6.6 டிரில்லியனுக்கும் அதிகமாக கையாளுகிறது, இது எதிர்காலம் மற்றும் பங்குச் சந்தைகளை விட அதிகமாகும்.

OTC சந்தைகளைப் போலவே, அந்நிய செலாவணி சந்தையும் பரவலாக்கப்பட்டு, உலகெங்கிலும் உள்ள கணினிகள் மற்றும் தரகர்களின் உலகளாவிய வலையமைப்பைக் கொண்டுள்ளது. அந்நிய செலாவணி சந்தையானது வங்கிகள், வணிக நிறுவனங்கள், மத்திய வங்கிகள், முதலீட்டு மேலாண்மை நிறுவனங்கள், ஹெட்ஜ் நிதிகள் மற்றும் சில்லறை அந்நிய செலாவணி தரகர்கள் மற்றும் முதலீட்டாளர்களால் ஆனது.

பொருட்கள் சந்தைகள்

உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் விவசாயப் பொருட்கள் (உதாரணமாக, சோளம், கால்நடைகள், சோயாபீன்ஸ்), ஆற்றல் பொருட்கள் (எண்ணெய், எரிவாயு, கார்பன் வரவு), விலைமதிப்பற்ற உலோகங்கள் (தங்கம், வெள்ளி, பிளாட்டினம்) அல்லது"மென்மையான" பொருட்கள் (பருத்தி,

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

காபி மற்றும் சர்க்கரை போன்றவை). இவை என அறியப்படுகின்றனபுள்ளி
பண்டம் சந்தைகள், அங்கு பெளதீக பொருட்கள் பணத்திற்காக
பரிமாறப்படுகின்றன.

எவ்வாறாயினும், இந்த பொருட்களின் வர்த்தகத்தின் பெரும்பகுதி
டெரிவேடிவ் சந்தைகளில் நடைபெறுகிறது, அவை ஸ்பாட் கமாடிட்டிகளை
அடிப்படை சொத்துகளாகப் பயன்படுத்துகின்றன. முன்னோக்கிகள்,
எதிர்காலங்கள் மற்றும் பொருட்கள் மீதான விருப்பங்கள் OTC மற்றும்
பட்டியலிடப்பட்ட இரண்டிலும் பரிமாறிக்கொள்ளப்படுகின்றனபரிமாற்றங்கள்
போன்ற உலகம் முழுவதும்சிகாகோ மெர்கன்டைல் எக்ஸ்சேஞ்ச் (CME)
மற்றும் இந்தஇண்டர்காண்டினென்டல் எக்ஸ்சேஞ்ச் (ICE).

கிரிப்டோகரன்சி சந்தைகள்

கடந்த பல ஆண்டுகளாக அறிமுகம் மற்றும் உயர்வு
கண்டுள்ளதுகிரிப்டோகரன்சிகள் போன்றவைபிட்காயின் மற்றும்Ethereum,
பரவலாக்கப்பட்ட டிஜிட்டல் சொத்துக்களை அடிப்படையாகக்
கொண்டதுபிளாக்செயின் தொழில்நுட்பம். இன்று, ஆயிரக்கணக்கான
கிரிப்டோகரன்சி டோக்கன்கள் கிடைக்கின்றன மற்றும் சுதந்திரமான
ஆன்லைன் பேட்ச்வொர்க் முழுவதும் உலகளவில் வர்த்தகம்
செய்யப்படுகின்றனகிரிப்டோ பரிமாற்றங்கள். இந்த பரிமாற்றங்கள்
வர்த்தகர்கள் ஒரு கிரிப்டோகரன்சியை மற்றொரு கிரிப்டோகரன்சியை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மாற்றுவதற்கு அல்லது டாலர்கள் அல்லது யூரோக்கள் போன்ற ஃபியட் பணத்திற்காக டிஜிட்டல் வால்களை வழங்குகின்றன.

ஏனெனில் பெரும்பாலான கிரிப்டோ பரிமாற்றங்கள் மையப்படுத்தப்பட்ட தளங்களில், பயனர்கள் ஹேக்குகள் அல்லது மோசடிக்கு ஆளாகிறார்கள். எந்த மைய அதிகாரமும் இல்லாமல் செயல்படும் பரவலாக்கப்பட்ட பரிமாற்றங்களும் கிடைக்கின்றன. இந்த பரிமாற்றங்கள், பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கு உண்மையான பரிமாற்ற அதிகாரம் தேவையில்லாமல் டிஜிட்டல் நாணயங்களின் நேரடி பியர்-டு-பியர் (P2P) வர்த்தகத்தை அனுமதிக்கின்றன. எதிர்கால மற்றும் விருப்ப வர்த்தகம் முக்கிய கிரிப்டோகரன்சிகளிலும் கிடைக்கிறது.

பங்குச் சந்தைகள் மற்றும் ஐபிஓக்கள்

ஒரு நிறுவனம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்போது, அதற்கு முதலீட்டாளர்களிடமிருந்து மூலதனத்திற்கான அணுகல் தேவைப்படும். நிறுவனம் வளர்ச்சியடையும் போது, நடப்பு செயல்பாடுகள் அல்லது பாரம்பரிய வங்கிக் கடனிலிருந்து பெறக்கூடிய மூலதனத்தை விட பெரிய அளவிலான மூலதனத்திற்கான அணுகல் தேவைப்படுகிறது. ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) மூலம் பங்குகளை பொதுமக்களுக்கு விற்பதன் மூலம் நிறுவனங்கள் இந்த அளவு மூலதனத்தை திரட்ட முடியும். இது நிறுவனத்தின் நிலையை "தனியார்" நிறுவனத்திலிருந்து மாற்றுகிறது, அதன் பங்குகள் ஒரு சில பங்குதாரர்களால் பொது வர்த்தகம் அதன் பங்குகள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பின்னர் ஏராளமான பொது மக்களால் நடத்தப்படும்.

ஐபிஓ நிறுவனத்தில் ஆரம்பகால முதலீட்டாளர்களுக்கு அவர்களின் பங்குகளில் ஒரு பகுதியைப் பணமாக்குவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது, பெரும்பாலும் செயல்பாட்டில் மிகவும் அழகான வெகுமதிகளைப் பெறுகிறது. ஆரம்பத்தில், ஐபிஓவின் விலை பொதுவாக நிர்ணயிக்கப்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் அவர்களின் முன் சந்தைப்படுத்தல் செயல்முறை மூலம்.

நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டவுடன் அபங்குச் சந்தை மற்றும் அதில் வர்த்தகம் தொடங்கும் போது, முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்கள் உள்ளார்ந்த மதிப்பு மற்றும் அந்த பங்குகளுக்கான வழங்கல் மற்றும் தேவையை எந்த நேரத்திலும் மதிப்பிட்டு மறுமதிப்பீடு செய்வதால் இந்த பங்குகளின் விலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.

பணச் சந்தைகள், மூலதனச் சந்தைகள் மற்றும் அந்நிய செலாவணி சந்தைகள் என மூன்று முக்கிய நிதிச் சந்தைகள் உள்ளன.

இவை மூன்றுமே பெரும்பாலான நிதிச் சந்தைகளின் பாத்திரங்களை ஆதரிக்கின்றன.

1. பணச் சந்தைகள் வணிகங்கள் மற்றும் குடும்பங்களுக்கு இடையேயான வங்கிக் கடன் உட்பட குறுகிய கால கடன் நிதியை வழங்குகின்றன; வணிக வங்கிகள் ஒருவருக்கொருவர் பணப்புழக்கத்தை வழங்குகின்றன

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

2. மூலதனச் சந்தைகள் என்பது பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்ற பத்திரங்கள் வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு நடுத்தர முதல் நீண்ட கால நிதியை உயர்த்துவதற்காக வழங்கப்படுகின்றன.
3. அந்நிய செலாவணி சந்தைகள் என்பது சர்வதேச வர்த்தகத்தின் சுமுகமான பரிவர்த்தனையை அனுமதிக்க நாணயங்கள் பரிமாற்றம் மற்றும் வர்த்தகம் செய்யப்படுகின்றன

இந்த மூன்று சந்தைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.மற்றும் அவர்களின் செயல்திறன் உலகளாவிய பொருளாதார சூழலை ஆதரிக்க உதவுகிறது என்பது ஒரு கண்கவர் விஷயமாகும்.

- நிதிச் சந்தைகள் பணப்புழக்கத்தை உருவாக்கி வணிகங்கள் வளரவும், தொழில்முனைவோர் தங்கள் முயற்சிகளுக்கு பணம் திரட்டவும் அனுமதிக்கிறது.
- முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு தகவல்களை உடனடியாகக் கிடைப்பதன் மூலம் அவை அபாயத்தைக் குறைக்கின்றன
- முதலீட்டாளர் நம்பிக்கையை உருவாக்குவதன் மூலம் நிதிச் சந்தைகள் பொருளாதாரத்தை சீராக்குகின்றன

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

- முதலீட்டாளர் நம்பிக்கை பொருளாதாரத்தை நிலைப்படுத்த உதவுகிறது.

நிதிச் சந்தைகளின் செயல்பாடுகள்

- பங்குகள், பத்திரங்கள் மற்றும் நாணயங்கள் போன்ற நிதிச் சொத்துக்களை வாங்கவும் விற்கவும் முதலீட்டாளர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதன் மூலம் நிதிச் சந்தைகள் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சந்தைகள் உற்பத்தி முதலீடுகளுக்கு மூலதனத்தை ஒதுக்கவும், இடர் மேலாண்மையை எளிதாக்கவும், முதலீட்டாளர்கள் தங்கள் இலாகாக்களை பல்வகைப்படுத்தவும் உதவுகின்றன.

- மூலதன ஒதுக்கீடு:

நிதிச் சந்தைகளின் முதன்மை செயல்பாடுகளில் ஒன்று, உற்பத்தி முதலீடுகளுக்கு மூலதன ஒதுக்கீட்டை எளிதாக்குவதாகும். மூலதன ஒதுக்கீடு என்பது வருமானத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அல்லது முதலீடுகளுக்கு இடையே வளங்களை விநியோகிக்கும் செயல்முறையாகும். நிதிச் சந்தைகள் முதலீட்டாளர்கள் தங்கள் சேமிப்பை நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு ஒதுக்குவதற்கான வழிமுறையை வழங்குகின்றன. இந்த செயல்முறை பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமானது.

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர் மனோன்மணியம் சுந்தரனார்

- இடர் மேலாண்மை:

நிதிச் சந்தைகளின் மற்றொரு முக்கியமான செயல்பாடு, முதலீட்டாளர்கள் அபாயத்தை நிர்வகிக்க உதவுவதாகும். சந்தை ஏற்ற இறக்கங்கள், நாணய ஏற்ற இறக்கங்கள் அல்லது இயற்கை பேரழிவுகள் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் போன்ற பாதகமான நிகழ்வுகளுக்கு எதிராக முதலீட்டாளர்களுக்கு உதவும் டெரிவேடிவ்கள், எதிர்காலங்கள், விருப்பங்கள் மற்றும் காப்பீட்டுத் தயாரிப்புகள் போன்ற பல்வேறு நிதிக் கருவிகளை நிதிச் சந்தைகள் வழங்குகின்றன. முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோக்களை பல்வகைப்படுத்துவதன் மூலம் மற்றும் ஆபத்துக்கு எதிராக பாதுகாப்பதன் மூலம், முதலீட்டாளர்கள் சந்தை ஏற்ற இறக்கங்களின் தாக்கத்தை தணித்து, தங்கள் செல்வத்தை பாதுகாக்க முடியும்.

- விலை கண்டுபிடிப்பு:

விலை கண்டுபிடிப்பு என்பது நிதி சொத்துக்களின் சந்தை மதிப்பை நிர்ணயிக்கும் செயல்முறையாகும். வழங்கல் மற்றும் தேவையின் அடிப்படையில் விலைகளை பேச்சுவார்த்தை நடத்தும் வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்றிணைப்பதன் மூலம் நிதிச் சந்தைகள் விலைக் கண்டுபிடிப்பை எளிதாக்குகின்றன. நிதிச்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

சொத்துக்களின் விலைகள் அவற்றின் அடிப்படை மதிப்பைத் துல்லியமாகப் பிரதிபலிப்பதை உறுதி செய்வதால், திறமையான மூலதன ஒதுக்கீட்டிற்கு இந்த விலைக் கண்டுபிடிப்பு செயல்முறை முக்கியமானது. நிதிச் சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு நிகழ்நேர சந்தைத் தரவு, செய்திகள் மற்றும் பகுப்பாய்வுக்கான அணுகலை வழங்குகின்றன, அவை தகவலறிந்த முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவுகின்றன.

• நீர்மை நிறை:

நிதிச் சந்தைகள் பணப்புழக்கத்தை வழங்குகின்றன, இது ஒரு சொத்தை விரைவாகவும் நியாயமான விலையிலும் வாங்க அல்லது விற்கும் திறன் ஆகும். பணப்புழக்கம் முதலீட்டாளர்களுக்கு முக்கியமானது, ஏனெனில் இது குறிப்பிடத்தக்க பரிவர்த்தனை செலவினங்களைச் செய்யாமல், எளிதாக சந்தையில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் அனுமதிக்கிறது. நிதிச் சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு பரிவர்த்தனைகள், ஓவர்-தி-கவுண்டர் சந்தைகள் மற்றும் மின்னணு வர்த்தக தளங்கள் போன்ற பல வர்த்தக தளங்களையும் வழங்குகின்றன, அவை வர்த்தகம் செய்யப்படும் சொத்தின் அளவு மற்றும் சிக்கலான தன்மையைப் பொறுத்து வெவ்வேறு நிலைகளில் பணப்புழக்கத்தை வழங்குகின்றன.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

- மூலதன உருவாக்கம்:

நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு நிதியுதவியை வழங்குவதன் மூலம் மூலதனத்தை உருவாக்குவதற்கு நிதிச் சந்தைகள் உதவுகின்றன. பங்குகளை வெளியிடுவதன் மூலம், பத்திரங்கள் மற்றும் பிற நிதிக் கருவிகள், நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளுக்கு நிதியளிப்பதற்கும் தங்கள் வணிகங்களை விரிவுபடுத்துவதற்கும் மூலதனத்தை திரட்ட முடியும். உள்கட்டமைப்பு மேம்பாடு அல்லது சமூக நலத் திட்டங்கள் போன்ற பொதுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக அரசாங்கங்கள் பத்திரங்களை வெளியிடலாம். மூலதனத்திற்கான அணுகலை வழங்குவதன் மூலம், நிதிச் சந்தைகள் வணிகங்கள் மற்றும் அரசாங்கங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை உந்தும் புதிய திட்டங்கள் மற்றும் முதலீடுகளை மேற்கொள்ள உதவுகிறது.

உலகப் பொருளாதாரத்தின் செயல்பாட்டிற்கு நிதிச் சந்தைகள் முக்கியமானவை. மூலதன ஒதுக்கீடு, இடர் மேலாண்மை, விலை கண்டுபிடிப்பு, பணப்புழக்கம் வழங்குதல் மற்றும் மூலதன உருவாக்கம் ஆகியவற்றில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. முதலீட்டாளர்களுக்கு நிதிச் சொத்துக்களை வாங்கவும் விற்கவும் ஒரு தளத்தை வழங்குவதன் மூலம், நிதிச் சந்தைகள் பொருளாதார வளர்ச்சி

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மற்றும் மேம்பாட்டை எளிதாக்குகின்றன மற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு காலப்போக்கில் செல்வத்தை உருவாக்க உதவுகின்றன.

நிதிகருவிகள்

சர்வதேச கணக்கியல் தரநிலைகள் நிதிக் கருவிகளை ஒரு நிறுவனத்தின் நிதிச் சொத்து மற்றும் மற்றொரு நிறுவனத்தின் நிதிப் பொறுப்பு அல்லது ஈக்விட்டி கருவியை உருவாக்கும் ஒப்பந்தம் என வரையறுக்கிறது.

நிதிக் கருவிகள் பணத்தை முதலீடு செய்வதற்கான சேனல்களாக செயல்படுகின்றன. தற்போது சந்தையில் பல்வேறு நிதி கருவிகள் உள்ளன. இது நிதி திரட்டும் கருவியாக செயல்படுகிறது. முதலீட்டு நோக்கத்திற்காக, பணத்தை சேமிக்க பல வழிகள் உள்ளன. முதலீடு செய்த பணத்தில் சிறந்த வருவாயைப் பெற ஒரு முதலீட்டாளர் சிறந்த முதலீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நிதிக் கருவிகள் திறமையான பணப் பாய்ச்சலையும், உலகம் முழுவதும் மூலதனப் பரிமாற்றத்தையும் வழங்குகின்றன. இந்தக் கருவிகள் உண்மையான அல்லது மெய்நிகர் ஆவணங்களாக இரங்கலாம். எங்க பண மகிப்பையும் உள்ளடக்கிய ஒப்பங்க்கைக் குறிகுகும். இது ஒரு பண மதிப்பைக் கொண்டுவருகிறது, மேலும் இது

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பணம் செலுத்துவதற்கான உரிமை தொடர்பாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினரிடையே சட்டப்பூர்வமாக செயல்படுத்தக்கூடிய ஒப்பந்தத்தை உருவாக்குகிறது.

நிதிக் கருவிகளின் வகைகள்

நிதிக் கருவிகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன, அதாவது.

1. பண கருவிகள் - பண கருவிகளின் மதிப்பு நேரடியாக சந்தைகளால் பாதிக்கப்படுகிறது மற்றும் தீர்மானிக்கப்படுகிறது. இவை எளிதில் மாற்றக்கூடிய பத்திரங்கள்.
2. வழித்தோன்றல் கருவிகள் - பெறப்பட்ட கருவிகளின் மதிப்பு மற்றும் பண்புகள் சொத்துக்கள், வட்டி விகிதங்கள் அல்லது குறியீடுகள் போன்ற அடிப்படை கூறுகளை அடிப்படையாகக் கொண்டவை. இவை ஓவர்-தி-கவுண்டர் டெரிவேடிவ்கள் அல்லது எக்ஸ்சேஞ்ச்-டிரேட் டெரிவேடிவ்களாக இருக்கலாம்.

இந்தியாவில் நிதிக் கருவிகளின் வகைகள்

1. பங்குகள்

இது ஒரு நிறுவனத்தின் உரிமையைக் குறிக்கும் ஒரு வகை பாதுகாப்பு. பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. ஒரு நிறுவனம் முதல் முறையாக பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிடும் போதெல்லாம், ஆரம்ப பொதுச் சலுகைகள் (IPO)

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

மூலமாகவும் இதை வாங்கலாம். இந்தியாவில், பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் தீவிரமாக நடக்கிறது; முக்கியமானவை BSE (பம்பாய் பங்குச் சந்தை) மற்றும் NSE (தேசிய பங்குச் சந்தை).

நீண்ட காலத்திற்கு ஈக்விட்டிகளில் முதலீடு செய்வதற்கு இது சிறந்த விருப்பங்களில் ஒன்றாகும், ஏனெனில் இது நல்ல வருமானத்தைப் பெறும். இது சந்தை தொடர்பான அபாயத்திற்கும் உட்பட்டது, மேலும் ஒருவர் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன் முழுமையான ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

ஈக்விட்டி பங்குகள் நிறுவனத்திற்கு நிரந்தர மூலதனம் மற்றும் நிறுவனத்தின் வாழ்நாளில் அதை மீட்டெடுக்க முடியாது மற்றும் 1956 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தின்படி, ஒரு நிறுவனம் அதன் இருப்பு காலத்தில் அதன் சொந்த பங்குகளை வாங்க முடியாது. கலைப்பு நேரத்தில், ஈக்விட்டி பங்குதாரர்கள் தங்கள் மூலதனத் தொகையைத் திரும்பப் பெறக் கோரலாம், மேலும் முன்னுரிமைப் பங்குதாரர்கள் உட்பட மற்ற அனைத்து முன் கோரிக்கைகளையும் சந்தித்த பிறகு அது செலுத்தப்படும்.

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகள், ஆரம்ப முதலீடு என்பதால் மியூச்சுவல் ஃபண்டுகள் முதலிடம் வகிக்கின்றன அளவு மிகவும் குறைவாக உள்ளது மற்றும் ஆபத்து பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. பரஸ்பர நிதிகள் தனிநபர்களின் குழுவை அனுமதிக்கின்றன தங்கள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுங்கானார்**

பணத்தை ஒன்றாக முதலீடு செய்ய. முதலீட்டு வழியானது செலவு காரணமாக பிரபலமானது- திறன், இடர் பல்வகைப்படுத்தல், தொழில்முறை மேலாண்மை மற்றும் ஒலி ஒழுங்குமுறை. தி முதலீடு செய்யப்பட வேண்டிய குறைந்தபட்சத் தொகை 500 ரூபாய் வரை சிறியதாக இருக்கலாம் மற்றும் அதிர்வெண் முதலீடுபொதுவாக மாதந்தோறும் அல்லதுகாலாண்டு.

பத்திரங்கள்

பத்திரங்கள் நிலையான வருமான கருவிகளாகும், அவை செயல்பாட்டு மூலதனத்தை உயர்த்துவதற்காக வழங்கப்படுகின்றன. நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் மத்திய மற்றும் மாநிலம் போன்ற தனியார் நிறுவனங்கள் அரசு நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்காக இதை வெளியிடுகின்றன. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பத்திரங்கள் குறைந்த ஆபத்து விகிதத்தைக் கொண்டுள்ளது, ஆனால் வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. தனியாரால் வழங்கப்பட்ட பத்திரங்கள் உயர் அபாயங்கள் கொண்ட நிறுவனங்கள்.

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்

வைப்புத்தொகை

வங்கிகள் அல்லது தபால் அலுவலகங்களில் பணத்தை முதலீடு செய்வது நிலையான முறைகளில் ஒன்றாகும் இந்தியாவில் தொடர்ந்து சேமிப்பு. இதில் உள்ள ஆபத்து காரணி பூஜ்ஜியம் மற்றும் முதலீட்டின் மீதான வருமானம்

உக்காவாகம்.

ரொக்கம் மற்றும் பணத்திற்கு சமமானவை

இவை ஒப்பீட்டளவில் பாதுகாப்பான மற்றும் அதிக திரவ முதலீட்டு விருப்பங்கள். அனைத்து பத்திரங்கள் மூன்று மாதங்களுக்குள் உடனடியாக பணமாக மாற்றக்கூடியவை ரொக்கம் மற்றும் பணத்திற்கு சமமானவை. கருவூல உண்டியல்கள், தங்கம், பணச் சந்தை நிதிகள் பணச் சமமானவை.

நிதிச் சந்தைகள்விற்பனையாளர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் இடையே ஒரு இணைப்பாகச் செயல்படுகிறது, ஏனெனில் இது மிகவும் பொருத்தமான முதலீட்டு வாய்ப்புகளில் சொத்துக்களை மாற்ற உதவுகிறது. என்பதை தீர்மானிக்க உதவுகிறது

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பத்திரங்களின் மூலதன மதிப்பு, சந்தை சக்திகள் தாங்களாகவே செயல்பட அனுமதித்து, வர்த்தகம் செய்யக்கூடிய சொத்தின் விலையை நிர்ணயிக்கிறது. நிதியைத் தேடும் வேட்பாளர்களுக்கான உந்துதல் தேவையான வருமான விகிதத்தைப் பொறுத்தது. நிதிச் சந்தைகள் பத்திரங்களை வாங்குதல் மற்றும் விற்பதில் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் பொருளாதாரத்தில் பணத்தை மீண்டும் அறிமுகப்படுத்துகின்றன. இதனால், முதலீட்டாளர்களின் சேமிப்பை சீராக திரட்ட நிதிச் சந்தை உதவுகிறது.

1. விலை நிர்ணயம்:

- a. நிதிச் சந்தை பல்வேறு நிதிக் கருவிகளின் விலையைக் கண்டறிய பல்வேறு செயல்பாடுகளைச் செய்கிறது
- b. மேடையில் வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள்.
- c. விலையானது தேவை மற்றும் வழங்கல் காரணிகளை (சந்தை சக்திகள்) சார்ந்துள்ளது, இதன் மூலம் பல்வேறு நிதிப் பத்திரங்களின் விலைகளையும் தீர்மானிக்க உதவுகிறது.

2. நிதிச் சந்தைகளில் பணப்புழக்கம்:

- a. நிதிச் சந்தைகள் பாதுகாப்பிற்கான ஒரு தளத்தை எளிதாக வாங்கவும் விற்கவும் வழங்குகிறது, எனவே வர்த்தகம்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

செய்யக்கூடிய சொத்துகளுக்கான (பண) பணப்புழக்கம் அதிகரிக்கிறது.

- b. முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைத் திரும்பப் பெறுவது அவசியம் என்று கருதினால், சந்தையில் நிலவும் நியாயமான விலையில், எந்த நேரத்திலும் சொத்தை விற்கலாம். எனவே, நிதிச் சந்தைகள் பணப்புழக்கத்தை வழங்குகின்றன.

3. ஆபத்து பகிர்வு:

- a. நிதிச் சந்தையானது இடர் பகிர்வின் செயல்பாட்டைச் செய்கிறது, ஏனெனில் முதலீடுகளைச் செய்பவர் அவர்களின் சொத்துக்கள்/நிதியை விற்கும் நபரிடமிருந்து வேறுபட்டவர்.
- b. இங்கே, முதலீடுகளை விற்கும் நபரிடமிருந்து சொத்துக்களை வாங்குபவர்களுக்கு ஆபத்து மாற்றப்படுகிறது.
- c. மேலும், நிதிப் பாதுகாப்பின் அடுத்த வாங்குபவருக்கு வாங்குபவரிடமிருந்து இது கலைக்கப்படலாம். எனவே, கட்சிகளிடையே இடர் பகிர்வு விரைவாக முடிக்கப்படுகிறது.

4. சுலபமாக தொடர்பு கொள்ளலாம்:

- a. தொழில்களுக்கு முதலீட்டாளர்கள் நிதி திரட்ட வேண்டும், மேலும் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து லாபகரமான வருமானத்தை ஈட்ட வேண்டும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

- b. நிதிச் சந்தைகள் சாத்தியமான வாங்குபவர்களுக்கும்
விற்பவர்களுக்கும் சந்திக்கவும், தொடர்பு கொள்ளவும்,
ஒப்புக்கொள்ளவும் மற்றும் ஒப்பந்தம் செய்யவும் ஒரு
இடத்தை வழங்குகிறது.
- c. நிதிச் சந்தையின் இந்த அம்சம் நேரம் மற்றும் பணம் போன்ற
வளங்களைச் சேமிப்பதில் உதவுவது மட்டுமல்லாமல்
வர்த்தகத்தை மிகவும் எளிதாக்குகிறது.
5. பரிவர்த்தனை செலவுகளைக் குறைத்தல் மற்றும் தகவல்களை
வழங்குதல்:
- a. மக்கள் வர்த்தகம் செய்யும் ஒரு பொதுவான சந்தையில்
செயல்பட நிறைய முயற்சி மற்றும் நேரம் தேவைப்படுகிறது.
நிதிச் சந்தை பத்திரங்களின் விலை, தொடர்புடைய
வழித்தோன்றல்களின் கிடைக்கும் தன்மை மற்றும் பல்வேறு
நிதிப் பத்திரங்களின் விலை பற்றிய முழுமையான
தகவல்களை வழங்குகிறது.
- b. முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் நிதிச் சந்தைகளில்
எளிதாகக் கிடைப்பதால், எந்த வகையான தகவலையும்
பெறுவதற்கு வளங்களை அதிகம் செலவிட வேண்டியதில்லை.
- c. பொதுவாக, எந்தவொரு வர்த்தகருக்கும் பத்திரங்களை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வாங்குதல் மற்றும் விற்பது போன்ற பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு பல்வேறு வகையான தகவல்கள் தேவைப்படுகின்றன, இது நேரம் மற்றும் பணத்தை அகற்றுவதன் மூலம் பெறப்படுகிறது.

- d. இங்கே, நிதிச் சந்தையானது, வர்த்தகர்களுக்கு எந்தப் பணத்தையும் செலவழிக்க வேண்டிய அவசியமின்றி ஒவ்வொரு வகையான தகவலையும் வழங்க உதவுகிறது, எனவே பரிவர்த்தனைகளின் செலவைக் குறைக்கிறது.

6. மூலதன உருவாக்கம்:

- a. நிதிச் சந்தைகள் புதிய சேமிப்பு அல்லது பணப்புழக்கத்திற்கான வழியை வழங்குகின்றன, இதனால் நாட்டின் மூலதன உருவாக்கத்திற்கு உதவுகிறது.

பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தைத் தூண்டுவதற்கு நிதிச் சந்தைகள் மிகவும் இன்றியமையாதவை. நிதிச் சந்தைகள் மற்றும் முதலீடு செய்வதற்கான நிதிக் கருவிகள் இல்லாமல், நிதிகள் வங்கிக் கணக்குகள் மற்றும் லாக்கர்களில் பூட்டி வைக்கப்படும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நிதிச் சந்தையின் கூறுகள்

நிதிச் சேவைச் சந்தையின் கூறுகள் முக்கியமாக பணச் சந்தை மற்றும் மூலதனச் சந்தையைக் கொண்டிருக்கும். இதனால், இது இலவச ஓட்டத்தை வழங்குகிறதுமூலதனம்மற்றும்நீர்மை நிறைசந்தையில். அதன்படி, நிதிச் சேவை சந்தையின் இத்தகைய கூறுகள் பரிவர்த்தனைகளின் தன்மையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன-

a) பண சந்தை

இது குறுகிய கால நிதிச் சந்தையைக் குறிக்கிறது, இது குறுகிய காலத்திற்கு அருகிலுள்ள பண சொத்துக்களை வர்த்தகம் செய்ய உதவுகிறது. மேலும், இந்த சந்தையின் வகைப்பாடு-

i) நிறுவன அமைப்பு -

1. பில் சந்தை:முதலாவதாக, வெவ்வேறு வர்த்தக பில்களை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் இந்த சந்தையில்
2. ஏற்றுக்கொள்ளும் வீடுகள்: இரண்டாவதாக, இந்த சந்தையின் கீழ், வர்த்தக பில்கள் கொள்முதல் மற்றும் விற்பனைக்கான வர்த்தக பில்களை ஏற்றுக்கொள்கின்றன.
3. தள்ளுபடி வீடுகள்: மூன்றாவதாக, இவை வணிக பில்கள் மற்றும் வர்த்தக பில்களை தள்ளுபடி செய்வதை எளிதாக்கும் நிதி

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நிறுவனங்கள் ஆகும்.

4. டீலர்கள் மற்றும் தரகர்கள்:இறுதியாக, பில்களை ஏற்றுக்கொள்வதற்கும் தள்ளுபடி செய்வதற்கும் இது வர்த்தக பில்களைக் கையாள்கிறது.

ii) நான்நிறுவன அமைப்பு -

1)மத்திய வங்கி:மத்திய வங்கியின் பங்கு -

-முதலாவதாக, இது பணச் சந்தையை ஒழுங்குபடுத்துகிறது.

- இரண்டாவதாக, பணச் சந்தையில் ஈடுபட்டுள்ள மற்ற நிறுவனங்களுக்கு மத்திய வங்கி மறுநிதியளிப்பு வசதிகளை வழங்குகிறது.

-இறுதியாக, ரிசர்வ் வங்கி கருவூல பில்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவை.

2. வணிக வங்கிகள்: மேலும், இது பணச் சந்தையில் வணிக ஆவணங்கள், வைப்புச் சான்றிதழ், கருவூல பில்கள் போன்றவற்றைக் கையாள்கிறது.

3. வங்கி சாரா நிதி நிறுவனங்கள்: கூடுதலாக, இது பணச் சந்தை கருவிகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் உதவுகிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

4. டீலர்கள் மற்றும் தரகர்கள்: மேலும், பணச் சந்தையின் வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒன்றிணைக்கும் செயல்பாடுகளை இது செய்கிறது.

b) மூலதனச் சந்தை

இது நீண்ட காலத்திற்கு நிதிச் சொத்துக்களை வர்த்தகம் செய்ய உதவும் சந்தையைக் குறிக்கிறது. இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் சந்தையை ஒழுங்குபடுத்துகிறது. இந்த சந்தையின் வகைப்பாடு-

1. முதன்மை சந்தை அல்லது புதிய வெளியீடு சந்தை: முதலாவதாக, இது புதிய பத்திரங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் மூலதனச் சந்தையாகும்.
2. இரண்டாம் நிலை சந்தை அல்லது பங்குச் சந்தை: இரண்டாவதாக, இது செகண்ட் ஹேண்ட் செக்யூரிட்டிகளை வர்த்தகம் செய்வதற்கான மூலதன சந்தையாகும்.
3. கில்ட் விளிம்பு சந்தை: இறுதியாக, இந்த சந்தை அரசு மற்றும் அரை அரசு பத்திரங்களின் வர்த்தகத்தை எளிதாக்குகிறது.

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர் மனோன்மணியம் சுந்தரனார்

மூலதன சந்தையின் கருவிகள்



முதலீட்டாளர்களின் சேமிப்புகள் பொதுவாக மூலதனச் சந்தை கருவிகள் எனப்படும் சிக்கலான நிதியியல் தயாரிப்புகளின் மூலம் திரட்டப்படுகிறது. அதாவது பங்குகள், கடனீட்டுப் பத்திரங்கள், பத்திரங்கள் அல்லது எந்தவொரு நிறுவனத்தால் வெளியிடப்படும் பிற சந்தைப்படுத்தக்கூடிய பத்திரங்கள் போன்றவை. இந்திய மூலதனச் சந்தையில் கிடைக்கும் பல்வேறு வகையான மூலதனச் சந்தை கருவிகள் பின்வருமாறு:

பங்குகள்

ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் மூலதனம் ஒரு நிலையான தொகையின் பல பிரிக்க முடியாத அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நிறுவனங்கள் சட்டம் 2013 இன் பிரிவு 43 இன் படி இந்த அலகுகள் பங்குகள் என அழைக்கப்படுகின்றன, பங்குகளால் வரையறுக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்கு மூலதனம் இரண்டு வகைகளாக இருக்கும், அதாவது ஈக்விட்டி பங்கு மூலதனம் மற்றும் முன்னுரிமை பங்கு மூலதனம்.

ஈக்விட்டி பங்குகள்

- நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதே நிறுவனங்களால் வழங்கப்படும் ஈக்விட்டி கருவிகளின் நோக்கம்.
- இந்த பங்குகளை வைத்திருப்பவர்கள் கார்ப்பரேட் விஷயங்களில் வாக்களிக்கும் உரிமையை அனுபவிக்க அனுமதிக்கும் பங்கு உரிமை இது.
- எவ்வாறாயினும், நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்து திவாலாகும் பட்சத்தில், பொதுப் பங்குகளை வைத்திருப்பவர்கள் கடனாளிகள், பத்திரதாரர்கள் மற்றும் விருப்பமான பங்குகளை வைத்திருப்பவர்களுக்குப் பிறகு கடைசியாகத் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவார்கள்.

முன்னுரிமை பங்குகள்

- முன்னுரிமைப் பங்குகள் என்பது ஒரு நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு வகை பங்குகளாகும், இது பங்குதாரர் ஈக்விட்டி பங்குதாரருக்கு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

ஈவுத்தொகையைப் போலன்றி, ஈக்விட்டி பங்குதாரருக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட டிவிடெண்டை வழங்குகிறது.

- விருப்பமான பங்கின் ஈவுத்தொகை பெரியதாக இருந்தாலும், நிறுவன விஷயங்களில் அவர்களுக்கு வாக்குரிமை கிடைக்காது.
- நிறுவனம் கலைக்கப்பட்டால், விருப்பமான பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை பொதுவான பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு முன் மீடும்.

வியர்வை ஈக்விட்டி பங்குகள்

- ஸ்வெட் ஈக்விட்டி பங்குகள் என்பது ஒரு நிறுவனத்தால் அதன் ஊழியர்கள் அல்லது இயக்குநர்களுக்கு தள்ளுபடியில் வழங்கப்பட்ட பங்கு பங்குகள் அல்லது நிறுவனத்திற்கு அறிவு அல்லது ஒத்த மதிப்பை வழங்குவதற்கான பரிசீலனையாகும்.
- வியர்வை ஈக்விட்டி என்பது வணிகத்தின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கும் ஒரு வடிவமாகும். இது ஒரு திட்டத்திற்கு ஒரு கூட்டாளியின் பங்களிப்பை முயற்சியின் வடிவத்தில் அங்கீகரிப்பதாகும், அதே சமயம் நிதி சமபங்கு என்பது மூலதன வடிவில் பங்களிப்பாகும்.

உதாரணமாகஸ்வாதி நிறுவனங்கள் மூலதனத்தை திரட்டுவதற்காக ஈக்விட்டி பங்குகளை வெளியிட்டால், அது திரட்டப்பட்ட மூலதனத்தின் சதவீதத்திற்கு அதன் உரிமை உரிமைகளை விற்றுவிடும். ஆனால்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அவர்கள் இப்போது முடிவெடுக்கும் செயல்பாட்டில் பங்கேற்பதால் அவர்களுக்கு பணம் செலுத்துவதைப் பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் ஈவுத்தொகை கிடைக்கும் லாபத்திற்கு ஏற்ப வழங்கப்படும். ஸ்வாதி எண்டர்பிரைசஸ் முன்னுரிமைப் பங்குகளை வழங்கினால், அது உரிமையாளரின் உரிமையை விற்கும் ஆனால் வைத்திருப்பவர்களுக்கு எந்த முடிவெடுக்கும் அதிகாரமும் இல்லாமல் இருக்கும். ஆனால் அவர்களுக்கு வழக்கமான மற்றும் நிலையான தொகை ஈவுத்தொகை வழங்கப்படும்.

கடன் கருவிகள்

முதன்மை அல்லது இரண்டாம் நிலை சந்தை மூலம் பெறக்கூடிய மூலதன-தீவிர திட்டங்களுக்கான நிதியை உருவாக்க நிறுவனங்கள் அல்லது அரசாங்கங்களால் கடன் கருவி பயன்படுத்தப்படுகிறது. கருவி உரிமையின் இந்த வடிவத்தில் உள்ள உறவு என்பது கடன் வாங்குபவர் - கடனளிப்பவர், எனவே கடன் வாங்குபவரின் வணிகத்தில் உரிமையைக் குறிக்க வேண்டிய அவசியமில்லை. ஒப்பந்தம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கானது மற்றும் குறிப்பிட்ட காலங்களில் வட்டி செலுத்தப்படுகிறது. பத்திரங்கள், கடன் பத்திரங்கள் மற்றும் அரசுப் பத்திரங்கள் (ஜி - நொடிகள்) போன்ற

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பல்வேறு வகையான கடன் கருவிகளின் வகைகள் உள்ளன.

கடன் பத்திரங்கள்

கடன் பத்திரம் என்பது அரசாங்கங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களால் நிதியைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு நீண்ட கால கடன் கருவியாகும். இது நிறுவனத்தின் முத்திரையின் கீழ் வழங்கப்படும் கடன் ஒப்பந்தத்தின் சான்றிதழாகும், மேலும் கடன் பத்திரம் முதிர்ச்சியடையும் போதெல்லாம் கடனீட்டுதாரர் நிலையான வருமானம் (வட்டி விகிதங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட) மற்றும் அசல் தொகையைப் பெறுவார் என்ற உறுதிமொழியைக் கொண்டுள்ளது. ஈக்விட்டி மூலதனத்திற்கு மாறாக, இது மாறி வருமான பாதுகாப்பு, கடன் பத்திரங்கள் வாக்களிக்கும் உரிமை இல்லாத நிலையான வருமானம் (அதாவது வட்டியைப் பொறுத்தவரை) பாதுகாப்பு. கடனீட்டுப் பத்திரங்கள் பொதுவாக கடனீட்டுப் பத்திரம் வைத்திருப்பவரால் சுதந்திரமாக மாற்றப்படும்.

பத்திரங்கள்

பத்திரங்கள் கடன் கருவியாகும், அவை நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. முக்கிய பத்திரங்களை வழங்குபவர்கள் அரசாங்கங்கள் (அமெரிக்காவில் கருவூலப் பத்திரங்கள், இங்கிலாந்தில் கில்ட்கள், ஜெர்மனியில் பண்ட்கள்) மற்றும் நிறுவனப்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பத்திரங்களை வெளியிடும் நிறுவனங்கள். சில கார்ப்பரேட் பத்திரங்கள் அவற்றை வழங்கிய நிறுவனத்தின் சொத்துக்களுக்கு எதிராக பாதுகாக்கப்படுகின்றன, மற்ற பத்திரங்கள் பாதுகாப்பற்றவை. ஒரு பத்திரத்தை வாங்குவதன் மூலம், ஒரு முதலீட்டாளர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் பணம் கொடுக்கிறார். இந்தக் காலக்கட்டத்தில், முதலீட்டாளர் வழக்கமான வட்டியை அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் பெறுவார். ஒரு பத்திரத்தை வழங்குவது பத்திரம் வழங்குபவரின் கடன் சுமையை அதிகரிக்கிறது, ஏனெனில் ஒப்பந்த வட்டி செலுத்துதல் கடன் வாங்குபவர்களுக்கு செலுத்தப்பட வேண்டும்.

பத்திரங்கள் பின்வரும் வகைகளாக இருக்கலாம்:

- அரசு பத்திரங்கள்
- நகராட்சி பத்திரங்கள்
- நிறுவனங்கள் பத்திரங்கள்
- கார்ப்பரேட் பத்திரங்கள்

பத்திரங்களின் வருவாய் பொதுவாக இரண்டு வடிவங்களில் வெளிப்படுத்தப்படுகிறது:

1. **வட்டி மகசூல் (அல்லது இயங்கும் மகசூல்)-** கூப்பன்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கொடுப்பனவுகளின் கணக்கில் மட்டுமே பத்திரத்தின் மீதான

வருமானம்.

2. **முதிர்ச்சிக்கான மகசூல் (அல்லது மீட்பு மகசூல்)-** கூப்பன்

பணப்புழக்கங்கள் மற்றும் மீட்பின் மூலதன ஆதாயம் அல்லது இழப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பத்திரத்தின் மீதான வருமானம்.

கடன் சந்தைகளில் பின்வருவன அடங்கும்:

1. **முதன்மை சந்தைகள்**பத்திரங்களுக்கு, அதாவது புதிதாக வழங்கப்பட்ட கருவிகள் வாங்கப்படும் சந்தைகள்,
2. **இரண்டாம் நிலை சந்தைகள்**, இதில் இருக்கும் அல்லது இரண்டாவது கருவிகள் வர்த்தகம் செய்யப்படுகின்றன.

பச்சை பாண்ட்

- பசுமைப் பத்திரத்திற்கான மூலதனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உமிழ்வு குறைப்பு போன்ற 'பசுமை' திட்டங்களுக்கு நிதியளிக்க திரட்டப்படுகிறது.
- முதல் பசுமைப் பத்திரம் 2007 இல் உலக வங்கியால் வெளியிடப்பட்டது.
- 2007 இல் பலதரப்பு நிறுவனங்களால் (ஐரோப்பிய முதலீட்டு வங்கி மற்றும் உலக வங்கி) முதல் பசுமைப் பத்திரம் வெளியிடப்பட்டது.
- இந்தியாவில் முதல் பச்சை பத்திரத்தை யெஸ் வங்கி வெளியிட்டது
- 2015 ஆம் ஆண்டில், EXIM வங்கி இந்தியாவின் முதல் டாலர் மதிப்புள்ள 500 மில்லியன் டாலர் பச்சைப் பத்திரத்தை அறிமுகப்படுத்தியது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

- இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை லிமிடெட், பசுமைப் பத்திரங்களின் குறிச்சொல் இல்லாமல் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு நிதியளிக்க பத்திரங்களை வெளியிட்டுள்ளது.
- இந்தியாஉலகின் ஏழாவது பெரிய பச்சை பத்திர சந்தையாக மாறியுள்ளது.
- ஜனவரி 2016 இல், பட்டியல்கள், பணம் திரட்டுவதற்கான விதிமுறைகள் போன்றவற்றுடன் தொடர்புடைய முதல் பசுமைப் பத்திர வழிகாட்டுதல்களையும் செபி வெளியிட்டது.
- செபியின் கூற்றுப்படி, பத்திரத்தின் மூலம் திரட்டப்படும் நிதியானது காற்று, சூரிய ஒளி, உயிர் ஆற்றல், சுத்தமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பிற ஆற்றல் மூலங்கள் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மற்றும் நிலையான ஆற்றலுக்குப் பயன்படுத்தப்பட்டால் அது பசுமைப் பத்திரமாகக் கருதப்படும்.
- பச்சை மசாலா பத்திரங்களை வெளியிட வங்கிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
- கிராமப்புற மின்மயமாக்கல் கழகம்முதல் பச்சை பத்திரம் லண்டன் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய திறக்கப்பட்டுள்ளது.
- இது ஒரு காலநிலை பத்திர முன்முயற்சி சான்றளிக்கப்பட்ட பச்சை பத்திரமாகும்.
- பத்திரத்தின் மூலம் கிடைக்கும் வருமானம், சூரிய, காற்று மற்றும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

உயிரி சொத்துக்கள் போன்ற சுற்றுச்சூழல் நட்பு திட்டங்களுக்கும், நிலையான நீர் மற்றும் கழிவு மேலாண்மை திட்டங்களுக்கும் நிதியளிக்க பயன்படுத்தப்படும்.

- LSE இல் பட்டியலிடுவதன் மூலம், PSU ஒரு புதிய முதலீட்டாளர் தளத்தை அடைய நம்புகிறது.

நீலப் பிணைப்புகள்

- வரும் ஆண்டில் இந்தியாவில் முதல் 'நீலப் பத்திரம்' வெளியிடப்படும்.
- ஸ்மார்ட் நகரங்களின் முன்முயற்சியின்படி, புனே மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் நீர் வழங்கல் திட்டங்களுக்கு (ப்ளாண்ட்ஸ் வகை) முனிசிபல் பாண்ட் சந்தை எரிபொருள் நிரப்பப்படும்.
- இது ஒரு வகையான பசுமைப் பத்திரமாகும், இது குறிப்பாக காலநிலையை எதிர்க்கும் நீர் மேலாண்மை மற்றும் நீர் உள்கட்டமைப்பில் முதலீடு செய்கிறது.

மசாலா பத்திரங்கள்

- மசாலா பத்திரங்கள் என்பது இந்திய நிறுவனங்களால் வெளிநாட்டு சந்தையில் நிதி திரட்டுவதற்காக வெளியிடப்படும் ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் ஆகும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

- தற்போதைய நிலவரப்படி, இது லண்டன் பங்குச் சந்தையில் மட்டுமே வர்த்தகம் செய்யப்படுகிறது.
- இந்தியாவில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பணம் திரட்டுவதற்காக இந்த பத்திரங்களை வெளியிட்ட உலக வங்கியின் முதலீட்டு பிரிவான இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (IFC) மூலம் மசாலா பத்திரங்கள் பெயரிடப்பட்டுள்ளன.
- அவை முதலீட்டாளர்களை எக்ஸ்சேஞ்ச் விகித ஏற்ற இறக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றன, அவை வெளிப்புற வணிகக் கடன் வாங்குதலுக்கு (ECB) மாறாக டாலரில் உயர்த்தப்பட்டு திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.
- மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் லண்டன் பங்குச் சந்தையில் NHAI மசாலா பாண்ட் (NHA) வெளியீட்டை தொடங்கினார்.

இறையாண்மை தங்கப் பத்திரத் திட்டம்

- இறையாண்மை தங்கப் பத்திரங்கள் என்பது பௌதீகத் தங்கத்தில் குறிப்பிடப்படும் அரசாங்கப் பத்திரங்கள்.
- தங்கப் பத்திரங்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யக்கூடியவை மற்றும் உடல் அல்லது டீமேட் வடிவத்தில் வைத்திருக்கலாம்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

- இது இந்திய அரசின் சார்பாக ரிசர்வ் வங்கியால் வழங்கப்படுகிறது
- இந்த பத்திரங்கள் முதலீடு செய்யப்பட்ட மூலதனம் மற்றும் வட்டி ஆகிய இரண்டிற்கும் இறையாண்மை உத்தரவாதத்தைக் கொண்டுள்ளன.

பத்திரங்கள் vs கடன் பத்திரங்கள்

- கடன் பத்திரங்களுடன் ஒப்பிடும்போது பத்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை. நிறுவனம் ஈட்டிய லாபத்தைப் பொருட்படுத்தாமல் மதிப்பில் மாறாத பத்திரங்களுக்கு உத்தரவாதமான வட்டி விகிதம் செலுத்தப்படுகிறது.
- கடன் பத்திரங்களை விட பத்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை. நிறுவனம் கடனுக்கான பிணையத்தை வழங்குகிறது. மேலும், கலைப்பு ஏற்பட்டால், கடன் பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு முன் பத்திரதாரர்களுக்கு பணம் வழங்கப்படும்.
- திவால்நிலை ஏற்பட்டால், கடனீட்டுப் பத்திரம் வைத்திருப்பவர்கள் நிறுவனத்திடம் இருந்து ஒரு வைத்திருப்பவர் கோரக்கூடிய பிணையம் இல்லை. இதை ஈடுகட்ட, பத்திரம் வைத்திருப்பவர்களுடன் ஒப்பிடும்போது. கடன் பக்கிாம் வைக்கிறப்பவர்களுக்கே நிர்வாகங்கள் அதிக வட்டி விகிதங்களைச் செலுத்துகின்றன.

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர் மனோன்மணியம் சுந்தரனார்

அரசு பத்திரங்கள்

G-Secs என்று பிரபலமாக அறியப்படும் அரசுப் பத்திரங்கள், நிதிப் பற்றாக்குறைக்கு நிதியளிப்பதற்காக மத்திய அல்லது மாநில அரசாங்கங்களின் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) வெளியிடப்படுகின்றன. இந்த பத்திரங்கள் முற்றிலும் ஆபத்து இல்லாதவை மற்றும் அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன.

வழித்தோன்றல் கருவிகள்

ஒரு வழித்தோன்றல் கருவி என்பது பொருட்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள், நாணயம், பத்திரங்கள், பங்குகள், பங்கு குறியீடுகள் போன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படை சொத்துக்களின் மதிப்பில் இருந்து பெறப்படுகிறது. முன்னோக்குகள், எதிர்காலங்கள், விருப்பங்கள் மற்றும் இடமாற்றுகள் ஆகியவை வழித்தோன்றலுக்கு நான்கு பொதுவான எடுத்துக்காட்டுகள். கருவிகள். இந்த பத்திரங்களின் நோக்கம் தயாரிப்பாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு அபாயங்களைத் தடுக்கும் வாய்ப்பை வழங்குவதாகும். வழித்தோன்றல்களைப் பயன்படுத்துவதன் மூலம் இரு தரப்பினரும் பிற்காலத்தில் குறிப்பிட்ட விலையில் விற்பனைக்கு ஒப்புக்கொள்கிறார்கள்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வழித்தோன்றல் சந்தையை பின்வருமாறு பிரிக்கலாம்:

1. பரிவர்த்தனை-வர்த்தக வழித்தோன்றல்கள்
2. ஓவர்-தி-கவுண்டர் டெரிவேடிவ்கள்.

முன்னோக்கி மற்றும் எதிர்காலம்

இவை நிதி ஒப்பந்தங்களாகும் முன்னோக்கி மற்றும் எதிர்காலம் இரண்டும் அவற்றின் இயல்பில் அடிப்படையில் ஒரே மாதிரியானவை. எவ்வாறாயினும், முன்னோக்குகள் மிகவும் நெகிழ்வான ஒப்பந்தங்களாகும், ஏனெனில் கட்சிகள் அடிப்படைப் பொருளைத் தனிப்பயனாக்கலாம் அத்துடன் பண்டத்தின் அளவு மற்றும் பரிவர்த்தனை தேதி ஆகியவற்றைத் தனிப்பயனாக்கலாம். மறுபுறம், எதிர்காலம் என்பது பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படும் தரப்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள். ஒவ்வொரு எதிர்கால ஒப்பந்தமும் பின்வரும் அம்சங்களைக் கொண்டுள்ளது:

- வாங்குபவர்
- விற்பனையாளர்
- விலை
- காலாவதியாகும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

விருப்பங்கள்

- விருப்ப ஒப்பந்தங்கள் என்பது கருவியை வைத்திருப்பவருக்கு அடிப்படை சொத்தை முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலையில் வாங்க அல்லது விற்கும் உரிமையை வழங்கும் கருவிகளாகும்.
- ஒரு விருப்பம் 'அழைப்பு' விருப்பமாக இருக்கலாம் அல்லது 'புட்' விருப்பமாக இருக்கலாம்.
- ஒரு அழைப்பு விருப்பம் வாங்குபவருக்கு கொடுக்கப்பட்ட விலையில் சொத்தை வாங்குவதற்கான உரிமையை வழங்குகிறது. இந்த 'கொடுக்கப்பட்ட விலை' 'ஸ்டிரைக் விலை' என்று அழைக்கப்படுகிறது.
- இதேபோல், 'புட்' விருப்பம் வாங்குபவருக்கு 'ஸ்டிரைக் விலையில்' சொத்தை விற்கும் உரிமையை வாங்குபவருக்கு வழங்குகிறது.
- இங்கே ஒப்பந்தத்தை வாங்குபவருக்கு விற்க உரிமை உண்டு, விற்பவருக்கு வாங்க வேண்டிய கடமை உள்ளது.
- எனவே, எந்தவொரு விருப்ப ஒப்பந்தத்திலும், விருப்பத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமை ஒப்பந்தத்தை வாங்குபவரிடம் உள்ளது. ஒப்பந்தத்தின் விற்பனையாளருக்கு கடமை மட்டுமே உள்ளது மற்றும் உரிமை இல்லை.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

- ஒப்பந்தத்தின் விற்பவர் கடமையைச் சும்ப்தால், அவருக்கு 'பிரீமியம்' எனப்படும் விலை கொடுக்கப்படுகிறது. எனவே, ஒரு விருப்ப ஒப்பந்தத்தை வாங்குவதற்கு செலுத்தப்படும் விலை பிரீமியம் என்று அழைக்கப்படுகிறது.
- காலாவதியாகும் போது, ஸ்பாட் மார்க்கெட்டில் உள்ள சொத்தின் விலை அழைப்பின் வேலைநிறுத்த விலையை விட குறைவாக இருந்தால், அழைப்பு விருப்பத்தை வாங்குபவர் தனது விருப்பத்தை (வாங்க) பயன்படுத்த மாட்டார்.

உதாரணமாக:ஒரு ஸ்டிரைக் விலை ரூ.500க்கு ஒரு அழைப்பை வாங்கினார். காலாவதியாகும் போது சொத்தின் விலை ரூ. 450 ஆகும். A தனது அழைப்பைப் பயன்படுத்த மாட்டார். ஏனெனில், விருப்பத்தின் விற்பனையாளருக்கு ரூ.500 செலுத்துவதை விட, அதே சொத்தை சந்தையில் இருந்து ரூ.450க்கு அவர் வாங்கலாம். ஒரு புட் விருப்பத்தை வாங்குபவர்

காலாவதியாகும் போது, ஸ்பாட் சந்தையில் சொத்தின் விலை அழைப்பின் வேலைநிறுத்த விலையை விட அதிகமாக இருந்தால், அவரது விருப்பத்தை (விற்பதற்கு) பயன்படுத்த வேண்டாம்.

உதாரணமாக:B 600 ஸ்டிரைக் விலையில் ஒரு புட்டை வாங்கினார்.

காலாவதியாகும் போது சொத்தின் விலை ரூ. 619 ஆகும். A தனது புட்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

விருப்பத்தை பயன்படுத்த மாட்டார். ஏனெனில் அவர் அதே சொத்தை 600 ரூபாய்க்கு புட் ஆப்ஷனை விற்பவருக்குக் கொடுப்பதை விட, 619 ரூபாய்க்கு சந்தையில் விற்கலாம்.

இடமாற்றங்கள்

இடமாற்று என்பது சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே ஒரு நிதிக் கருவியை மற்றொன்றுக்கு மாற்றுவதைக் குறிக்கிறது. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்த பரிமாற்றம் முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் நடைபெறுகிறது. பரிமாற்றங்கள் பரிமாற்றம் சார்ந்தவை அல்ல மற்றும் கவுண்டரில் வர்த்தகம் செய்யப்படுகின்றன, பொதுவாக பரிவர்த்தனைகள் வங்கிகள் மூலம் மேற்கொள்ளப்படும். நாணய பரிமாற்றம் மற்றும் வட்டி விகிதங்கள் ஆகியவை சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் இரண்டு பொதுவான வகை மாற்றங்களாகும்.

மூலதன சந்தையின் ஒழுங்குமுறை

பத்திரச் சந்தையானது பொருளாதார விவகாரங்கள் துறை (DEA), நிறுவன விவகாரங்கள் துறை (DCA), இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் SEBI போன்ற பல்வேறு நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த ஏஜென்சிகளின் செயல்பாடுகள் மூலதனம் மற்றும் நிதிச் சந்தைகள் குறித்த உயர்மட்டக் குழுவால் ஒருங்கிணைக்கப்படுகின்றன. பங்கு மற்றும் கடன் பத்திரங்களுக்கான மூலதனச் சந்தையானது இந்தியப்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. மூலதனச் சந்தையை ஒழுங்குபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் செபிக்கு முழு சுயாட்சி மற்றும் அதிகாரம் உள்ளது. பத்திர ஒப்பந்தச் சட்டம் (SCRA), SEBI சட்டம் மற்றும் வைப்புத்தொகை சட்டம் ஆகியவற்றின் கீழ் அரசாங்கம் விதிகளை வகுத்துள்ளது. அரசாங்கப் பத்திரங்கள், பணச் சந்தைப் பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்களில் தயாராக முன்னோக்கி ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தங்கள் தொடர்பான அதிகாரம் ரிசர்வ் வங்கியால் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.

**மூலதனச் சந்தையை நிர்வகிக்கும் நான்கு முக்கிய சட்டங்கள்
பின்வருமாறு:**

1. செபி சட்டம், 1992பத்திரங்களில் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாத்தல், பத்திரச் சந்தையின் மேம்பாடு, பத்திரச் சந்தையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்களில் நான்கு மடங்கு நோக்கங்களுடன் செபியை நிறுவுகிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

2. நிறுவனங்கள் சட்டம், 1956பத்திரங்களின் வெளியீடு, ஒதுக்கீடு மற்றும் பரிமாற்றம், பொது வெளியீடுகள், எழுத்துறுதி, உரிமைகள் மற்றும் போனஸ் சிக்கல்கள் மற்றும் வட்டி மற்றும் ஈவுத்தொகை செலுத்துதல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப்படுதல் ஆகியவற்றைக் கையாள்கிறது.

3. பத்திர ஒப்பந்தங்கள் ஒழுங்குமுறை சட்டம், 1956இது பத்திர வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தைகளின் நிர்வாகத்தின் விதிமுறைகளை வழங்குகிறது.

4. வைப்புத்தொகை சட்டம், 1996இது மின்னணு பராமரிப்பு மற்றும் டிமேட் பத்திரங்களின் உரிமையை மாற்றுவதற்கான வைப்புத்தொகைகளை நிறுவுவதற்கு வழங்குகிறது.

முதன்மை சந்தைகள்

ஒரு நிறுவனம் முதல் முறையாக புதிய பங்குகள் மற்றும் பத்திரங்களை பகிரங்கமாக விற்கும் போது, அது முதன்மை மூலதன சந்தையில் செய்கிறது. இந்த சந்தை புதிய சிக்கல் சந்தை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சந்தையில், பாதுகாப்பு சந்தையின் கருவிகள் நேரடியாக மூலதனம் திரட்டுபவர் மற்றும் கருவி வாங்குபவருக்கு இடையே வர்த்தகம் (கொள்முதல்) செய்யப்படுகின்றன. முதலீட்டு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நிதியை சேமிப்பாளர்களிடமிருந்து புதிய நிறுவனங்களை நிறுவ அல்லது ஏற்கனவே உள்ளவற்றை விரிவுபடுத்த விரும்பும் தொழில்முனைவோருக்கு முதல் முறையாக பத்திரங்களை வழங்குவதற்கு இது உதவுகிறது. இந்த சந்தையில் முதலீட்டாளர்கள் வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதிகள் மற்றும் தனிநபர்கள். திரட்டப்பட்ட நிதியானது புதிய திட்டங்களை அமைப்பதற்கும், விரிவாக்கம், பல்வகைப்படுத்தல், ஏற்கனவே உள்ள திட்டங்களை நவீனமயமாக்குதல், இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படலாம். ஒரு நிறுவனம் மூலதனத்தை திரட்ட முடியும்.

பங்கு பங்குகள், முன்னுரிமைப் பங்குகள், கடனீட்டுப் பத்திரங்கள், பத்திரங்கள் மற்றும் வைப்புத்தொகை வடிவில் முதன்மை சந்தை. புதிய வெளியீடு ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) அல்லது மேலும் பொது சலுகை (எஃப்பிஓ) வடிவத்தை எடுக்கும். ஒரு ஐபிஓ என்பது ஒரு நிறுவனம் முதல்முறையாக முதலீட்டாளர்களுக்கு பங்குகளை வழங்கி பொது வர்த்தக நிறுவனமாக மாறும் செயல்முறையாகும். ஒரு FPO என்பது ஏற்கனவே பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் நிறுவனத்தில் புதிய பங்குகளை வழங்கும் ஒரு செயல்முறையாகும். பொது மக்களிடமிருந்து கூடுதல் நிதி திரட்ட நிறுவனங்கள் FPOகளைப் பயன்படுத்துகின்றன.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மிதக்கும் முறைகள்

சந்தையில் புதிதாக வெளியிடப்பட்ட கருவி பல்வேறு முறைகளில் ஒன்றின் மூலம் மிதக்கப்படலாம்:

ப்ராஸ்பெக்டஸ் மூலம் சலுகை:

இந்த முறையின் கீழ் பொது நிறுவனத்திற்கு தகவல் அளிக்கும் நோக்கத்திற்காக ஒரு ப்ரோஸ்பெக்டஸ் வெளியிடுகிறது. ப்ராஸ்பெக்டஸில் எந்த நோக்கத்திற்காக நிதி திரட்டப்படுகிறது, நிறுவனத்தின் கடந்தகால நிதி செயல்திறன், பின்னணி மற்றும் நிறுவனத்தின் எதிர்கால வாய்ப்புகள் போன்ற நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள் உள்ளன. இந்தத் தகவல் பொது மக்களுக்கு இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க உதவுகிறது.

விற்பனைக்கான சலுகை:

இந்த முறையின் கீழ் பத்திரங்கள் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்படுவதில்லை ஆனால் வீடுகளை வழங்குதல் அல்லது பங்கு தரகர்கள் போன்ற இடைத்தரகர்கள் மூலம் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன.

தனிப்பட்ட இடம்:

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

தனியார் வேலைவாய்ப்பு என்பது நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்களுக்கு ஒரு நிறுவனம் பத்திரங்களை ஒதுக்கீடு செய்வதாகும். பொதுப் பிரச்சினையை விட விரைவாக மூலதனத்தை திரட்ட உதவுகிறது.

உரிமைகள் பிரச்சினை:

இது நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி புதிய பங்கு வெளியீட்டிற்கு குழுசேர்வதற்கு ஏற்கனவே உள்ள பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் சலுகையாகும். பங்குதாரர்கள் ஆவார்கள்

அவர்கள் ஏற்கனவே வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கையின் விகிதத்தில் புதிய பங்குகளை வாங்குவதற்கான 'உரிமையை' வழங்கியது.

இ-ஐபிஓக்கள்:

பங்குச் சந்தையின் ஆன்-லைன் முறை மூலம் பொதுமக்களுக்கு மூலதனத்தை வழங்க முன்மொழியும் நிறுவனம், பங்குச் சந்தையுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இது இ-இனிஷியல் பப்ளிக் ஆஃபர் (ஐபிஓ) என்று அழைக்கப்படுகிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இரண்டாம் நிலை சந்தைகள்

பத்திரங்கள் கைகளை மாற்ற இரண்டாம் நிலை சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன, அதாவது முதன்மை சந்தையில் வாங்குபவர் இரண்டாம் நிலை சந்தையில் தனது பங்குகளை தற்போதைய விலையில் விற்கலாம். இது முதலீட்டாளரின் பணப்புழக்க சிக்கலை தீர்க்கிறது மற்றும் பிற புதிய சிக்கல்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

இரண்டாம் நிலை சந்தை பங்குச் சந்தை அல்லது பங்குச் சந்தை என்றும் அழைக்கப்படுகிறது. இது ஏற்கனவே உள்ள பத்திரங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒரு சந்தையாகும். தற்போதுள்ள முதலீட்டாளர்கள் முதலீட்டை விலக்கவும், புதிய முதலீட்டாளர்கள் சந்தையில் நுழையவும் இது உதவுகிறது. இது தற்போதுள்ள பத்திரங்களுக்கு பணப்புழக்கம் மற்றும் சந்தைப்படுத்துதலையும் வழங்குகிறது. முதலீடு மற்றும் மறுமுதலீடு செயல்முறையின் மூலம் அதிக உற்பத்தி முதலீடுகளை நோக்கி நிதிகளை செலுத்துவதன் மூலம் இது பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இந்தியாவில் பங்குச் சந்தைகள்

பங்குச் சந்தைகள் மூலதனச் சந்தையின் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை மூலதனத்தின் கோட்டை மற்றும் நிதியின் கோட்டை. அவை பத்திரங்களில் வர்த்தகம் செய்வதற்கான தளமாகும், மேலும் அவை பத்திரங்களை வாங்குதல் மற்றும் விற்பதற்கு உதவுகின்றன மற்றும் கட்டுப்படுத்துகின்றன. இவ்வாறு, பங்குச் சந்தைகள் என்பது மத்திய மற்றும் மாநில அரசுகள், பொது அமைப்புகள் மற்றும் கூட்டுப் பங்கு நிறுவனங்களால் வழங்கப்பட்ட பத்திரங்கள் வர்த்தகம் செய்யப்படும் சந்தையாகும்.

பங்குச் சந்தை குறியீடுகள்

- பங்குச் சந்தைக் குறியீடு எல்லாவற்றிலும் மிக முக்கியமான குறியீடுகளாகும், ஏனெனில் இது சந்தையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பங்குகளின் தொகுப்பாகும்.
- பங்குச் சந்தை குறியீடு என்பது சந்தை நடத்தையின் காற்றழுத்தமான ஆகும்.
- இது சந்தையின் திசையை பிரதிபலிக்கிறது மற்றும் பங்கு விலைகளில் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களைக் குறிக்கிறது.
- ஒரு நாளின் குறியீடானது, அன்றைய குறியீட்டில் இணைக்கப்பட்ட ஸ்கிரிப்டுகளின் தொகுப்பின் மொத்த சந்தை மதிப்பின் சதவீதமாக,

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அடிப்படைக் காலத்தில் அதே ஸ்கிரிப்டுகளின் சராசரி சந்தை
மதிப்பாகக் கணக்கிடப்படுகிறது.

**பின்வரும் காரணங்களால் பங்குச் சந்தைக் குறியீடு ஒரு
வசதியான மற்றும் பயனுள்ள தயாரிப்பு ஆகும்:**

1. இது சந்தை நடத்தைக்கான காற்றழுத்தமானியாக செயல்படுகிறது.
2. போர்ட்:போலியோ செயல்திறனை பெஞ்ச்மார்க் செய்ய இது பயன்படுகிறது.
3. சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்கிரிப்டுகள் மூலம் பிரதிபலிக்கும்
சிறந்த செயல்திறன் கொண்ட நிறுவனங்களுக்கு பற்றாக்குறை
வளங்களை ஒதுக்க உதவுகிறது.
4. பங்கு குறியீடுகளின் எதிர்கால நகர்வு மற்றும் வணிக சுழற்சிகளை
கணிக்க இது ஒரு முன்கணிப்பு கருவியாக பயன்படுத்தப்படுகிறது.
5. இது குறியீட்டு எதிர்காலம் மற்றும் குறியீட்டு விருப்பங்கள் போன்ற
வழித்தோன்றல் கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது.
6. குறியீட்டு நிதிகளைப் போலவே செயலற்ற நிதி நிர்வாகத்திற்கும் இதைப்
பயன்படுத்தலாம்.

இந்தியாவில் முக்கியமாக நான்கு பங்குச் சந்தைகள் பின்வருமாறு:

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

1. பாம்பே பங்குச் சந்தை (BSE)
2. தேசிய பங்குச் சந்தை (NSE)
3. ஓவர் தி கவுண்டர் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா (OTCEI)
4. பிராந்திய பங்குச் சந்தைகள்

மும்பை பங்குச் சந்தை (BSE):

- 1960 களுக்குப் பிறகு BSE முதன்மையான பங்குச் சந்தையாக உருவெடுத்தது.
- இது 1875 இல் நிறுவப்பட்டது.
- இந்திய மூலதனச் சந்தையில் பிஎஸ்இ ஆதிக்கம் செலுத்தியது, இது அகில இந்திய வருவாயில் 60 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
- 1992 வரை, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் மூடிய கிளப் போல பிஎஸ்இ இயங்கியது. மார்ச் 1995 இல், BSE திறந்த வெளியீடான வர்த்தக முறையைக் கொண்டிருந்தது, BSE மின்னணு வர்த்தகத்திற்கு மாறியது, இதன் மூலம் தரகர்கள் கணினிகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்தனர்.
- இந்த அமைப்பு BSE ஆன்லைன் வர்த்தக அமைப்பு என்று அழைக்கப்படுகிறது.

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர் மனோன்மணியம் சுந்தரனார்

பண சந்தை

பணச் சந்தை என்பது மிகக் குறுகிய கால கடன் முதலீடுகளில் வர்த்தகம் செய்வதைக் குறிக்கிறது. மொத்த விற்பனை மட்டத்தில், இது நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களிடையே பெரிய அளவிலான வர்த்தகத்தை உள்ளடக்கியது. சில்லறை அளவில், தனிப்பட்ட முதலீட்டாளர்களால் வாங்கப்பட்ட பணச் சந்தை பரஸ்பர நிதிகள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்களால் திறக்கப்பட்ட பணச் சந்தை கணக்குகள் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த எல்லா நிகழ்வுகளிலும், பணச் சந்தை அதிக அளவு பாதுகாப்பு மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த வருவாய் விகிதங்களால் வகைப்படுத்தப்படுகிறது.

பணச் சந்தைக் கருவிகளின் வகைகள்

பணச் சந்தை என்பது நிதிச் சந்தையின் ஒரு பகுதியாகும், அங்கு குறுகிய கால கடன் வாங்குதல் மற்றும் நிதி கடன் வழங்குதல் ஆகியவை நடைபெறுகின்றன. பணச் சந்தை கருவிகள் இந்த பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நிதி கருவிகள் ஆகும். அவை பொதுவாக குறைந்த ஆபத்து மற்றும் அதிக திரவமாக கருதப்படுகின்றன, மிதமான வருமானத்தை ஈட்டும் போது

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மூலதனத்தை பாதுகாக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு அவை கவர்ச்சிகரமானவை.

பணச் சந்தை கருவிகளின் சில பொதுவான வகைகள் இங்கே:

கருவூல பில்கள் (டி-பில்கள்): டி-பில்கள் என்பது குறுகிய கால பணத் தேவைகளுக்கு நிதியளிப்பதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் குறுகிய கால கடன் பத்திரங்கள் ஆகும். அவை 1 மாதம், 3 மாதங்கள், 6 மாதங்கள் மற்றும் 1 வருட முதிர்ச்சியுடன் வழங்கப்படுகின்றன. டி-பில்கள் அதிக திரவம் கொண்டவை, குறைந்த ஆபத்து என்று கருதப்படுகின்றன, மேலும் அவை அமெரிக்க அரசாங்கத்தின் முழு நம்பிக்கை மற்றும் கடன் மூலம் ஆதரிக்கப்படுகின்றன.

வணிகத் தாள் (CP): CP என்பது நிதி திரட்டுவதற்காக பெருநிறுவனங்களால் வழங்கப்படும் குறுகிய கால பாதுகாப்பற்ற உறுதிமொழி நோட்டு ஆகும். CP பொதுவாக 270 நாட்களுக்குள் முதிர்ச்சியடைகிறது மற்றும் வலுவான கடன் மதிப்பீடுகளைக் கொண்ட நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. CP தள்ளுபடியில் வழங்கப்படலாம் மற்றும் நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் நிதியளிக்கும் ஆதாரமாகும்.

வைப்புச் சான்றிதழ்கள் (சிடிகள்): சிடிகள் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் நேர வைப்புத்தொகையாகும். அவர்கள் ஒரு நிலையான முதிர்வு தேதியைக் கொண்டுள்ளனர்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மற்றும் நிலையான வட்டி விகிதத்தை செலுத்துகிறார்கள். குறுந்தகடுகள் பொதுவாக குறைந்த ஆபத்து மற்றும் அதிக திரவம் கொண்டவையாகக் கருதப்படுகின்றன, மேலும் காப்பீடு செய்யப்பட்ட வங்கியில் ஒரு டெபாசிட்டருக்கு \$250,000 வரை FDIC ஆல் காப்பீடு செய்யப்படுகிறது.

மறு கொள்முதல் ஒப்பந்தங்கள் (Repos): Repos என்பது அரசாங்கப் பத்திரங்கள் அல்லது மற்ற உயர் தரமதிப்பீடு செய்யப்பட்ட பத்திரங்களால் பிணைக்கப்பட்ட குறுகிய கால கடன்கள். கடன் வாங்குபவர் கடன் வழங்குபவருக்கு பத்திரங்களை விற்று, குறிப்பிட்ட எதிர்கால தேதியில் அதிக விலையில் அவற்றை வாங்க ஒப்புக்கொள்கிறார். வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் தங்களின் குறுகிய கால பணத் தேவைகளை நிர்வகிப்பதற்கு ரெப்போக்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கருவூல குறிப்புகள் (டி-நோட்டுகள்): டி-நோட்டுகள் 2, 3, 5, 7, அல்லது 10 ஆண்டுகள் முதிர்ச்சியுடன் அரசாங்கத்தால் வழங்கப்படும் நீண்ட கால கடன் பத்திரங்களாகும். அவர்கள் ஒரு நிலையான வட்டி விகிதத்தை செலுத்துகிறார்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் முழு நம்பிக்கை மற்றும் கடன் மூலம் ஆதரிக்கப்படுகிறார்கள். டி-நோட்டுகள் குறைந்த ஆபத்து மற்றும் அதிக திரவமாக கருதப்படுகின்றன.

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர் மனோன்மணியம் சுந்தரனார்

வங்கியாளர்களின் ஏற்புகள் (BAs): BAக்கள் ஒரு வங்கியில் ஒரு இறக்குமதியாளர் அல்லது பொருட்களை ஏற்றுமதி செய்பவரால் வரையப்பட்ட குறுகிய கால வரைவுகளாகும். அவை சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் அவை வழங்கும் வங்கியால் ஆதரிக்கப்படுவதால் குறைந்த ஆபத்துள்ளதாகக் கருதப்படுகின்றன.

முனிசிபல் குறிப்புகள்: முனிசிபல் குறிப்புகள் என்பது மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களால் அவர்களின் குறுகிய கால பணத் தேவைகளுக்கு நிதியளிப்பதற்காக வழங்கப்படும் குறுகிய கால கடன் பத்திரங்கள் ஆகும். அவை குறைந்த ஆபத்துக்களாகக் கருதப்படுகின்றன மற்றும் கூட்டாட்சி வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

பணச் சந்தை கருவிகள் நிதிச் சந்தையின் ஒரு முக்கிய அங்கமாகும், முதலீட்டாளர்களுக்கு அவர்களின் நிதியை குறுகிய காலத்தில் முதலீடு செய்ய குறைந்த ஆபத்து மற்றும் அதிக திரவ

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வழியை வழங்குகிறது. பல்வேறு வகையான பணச் சந்தை கருவிகள் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு இடர் சகிப்புத்தன்மை மற்றும் முதலீட்டு நோக்கங்களுடன் பலவிதமான விருப்பங்களை வழங்குகின்றன.

பணச் சந்தைகளின் நன்மைகள் மற்றும் தீமைகள்

அங்கு நிறைய இருக்கிறது நன்மை தீமைகள் பணச் சந்தை முதலீடுகள். பெரும்பாலான பணச் சந்தைப் பத்திரங்கள் FDIC காப்பீட்டின் பாதுகாப்பு, அரசாங்கம் அல்லது வங்கியின் ஆதரவு அல்லது கடன் வாங்குபவர்களின் அதிக கடன் தகுதி ஆகியவற்றின் காரணமாக, மிகக் குறைந்த ஆபத்தாகக் கருதப்படுகின்றன. அவை மிகவும் திரவமானவை, அதாவது குறுகிய அறிவிப்பில் பணமாக மாற்றிக்கொள்ளலாம்.

ரிஸ்க் குறைவாக இருப்பதன் பரிவர்த்தனை என்னவென்றால், இந்த முதலீடுகளும் குறைந்த வருமானத்தைக் கொண்டுள்ளன. பணச் சந்தைகள் மற்ற சொத்து வகுப்புகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், அவை பெரும்பாலும் பணவீக்கத்தின் வேகத்தைக் கூட வைத்திருப்பதில்லை. கூடுதலாக, கணக்குடன் தொடர்புடைய எந்தவொரு கட்டணமும் அந்த மெலிதான வருமானத்தை எளிதில் பெறலாம்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மேலும், இந்த நன்மைகள் அனைத்து பணச் சந்தைப் பத்திரங்களுக்கும் நீட்டிக்கப்படுவதில்லை. அவர்களில் சிலர் FDIC காப்பீடு செய்யப்படவில்லை, மேலும் ஒரு (சிறிய) வாய்ப்பு உள்ளது நம்பகமான கடன் வாங்குபவர்கள் தவறலாம். சில பணச் சந்தைக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தேவைகள் அல்லது திரும்பப் பெறுவதற்கான கட்டுப்பாடுகள் உள்ளன.

பணச் சந்தைக் கணக்குகளின் நன்மை தீமைகள்

நன்மை

- மிகவும் குறைந்த ஆபத்து.
- FDIC மூலம் காப்பீடு செய்யப்படலாம்.
- அதிக திரவம்.
- பெரும்பாலான வங்கி கணக்குகளை விட அதிக வருமானம். பாதகம்
- பணவீக்கத்துடன் வேகத்தை பராமரிக்காத குறைந்த வருமானம்.
- அனைத்து பணச் சந்தைப் பத்திரங்களும் காப்பீடு செய்யப்படவில்லை.
- அதிக குறைந்தபட்ச முதலீடுகள் அல்லது திரும்பப் பெறுதல் கட்டுப்பாடுகள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இருக்கலாம்.

பணச் சந்தையின் செயல்பாடுகள்

அரசாங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பிற பெரிய நிறுவனங்களுக்கு குறுகிய கால பணப்புழக்கத்தை வழங்குவதன் மூலம் ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு பணச் சந்தை பங்களிக்கிறது. முதலீட்டாளர்கள் தங்களுக்குத் தேவையில்லாத அதிகப்படியான பணத்தைப் பணச் சந்தையில் முதலீடு செய்து வட்டியைப் பெறலாம்.

பணச் சந்தையின் முக்கிய செயல்பாடுகள் இங்கே:

1. நிதி வர்த்தகம்

பணச் சந்தையானது குறுகிய கால நிதியின் அவசரத் தேவையிலுள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தகர்களுக்கு நிதியுதவி வழங்குகிறது. இது பரிமாற்ற பில்களை தள்ளுபடி செய்வதற்கான வசதியை வழங்குகிறது, மேலும் இது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்த உடனடி நிதியுதவியை வழங்குகிறது.

சர்வதேச வர்த்தகர்கள் ஏற்றுக்கொள்ளும் வீடுகள் மற்றும் தள்ளுபடி சந்தைகளில் இருந்து பயனடைகிறார்கள். பணச் சந்தையானது விவசாயம் மற்றும் சிறிய அளவிலான தொழில்கள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

போன்ற பொருளாதாரத்தின் பிற பிரிவுகளுக்கும் நிதி கிடைக்கச் செய்கிறது.

2. மத்திய வங்கி கொள்கைகள்

ஒரு நாட்டின் பணவியல் கொள்கையை வழிநடத்துவதற்கும் ஆரோக்கியமான நிதி அமைப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் மத்திய வங்கி பொறுப்பாகும். பணச் சந்தையின் மூலம், மத்திய வங்கி அதன் கொள்கை உருவாக்கும் செயல்பாட்டை திறமையாகச் செய்ய முடியும்.

எடுத்துக்காட்டாக, பணச் சந்தையில் குறுகிய கால வட்டி விகிதங்கள் வங்கித் துறையில் நிலவும் நிலைமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது மற்றும் பொருத்தமான வட்டி விகிதக் கொள்கையை உருவாக்க மத்திய வங்கிக்கு வழிகாட்ட முடியும். மேலும், ஒருங்கிணைந்த பணச் சந்தைகள் துணைச் சந்தைகளில் செல்வாக்கு செலுத்தவும் அதன் பணவியல் கொள்கை நோக்கங்களை செயல்படுத்தவும் மத்திய வங்கிக்கு உதவுகின்றன.

3. தொழில்களின் வளர்ச்சி

வணிகங்கள் தங்கள் செயல்பாட்டு மூலதனத் தேவைகளுக்கு நிதியளிப்பதற்காக குறுகிய காலக் கடன்களைப் பெறுவதற்கான எளிதான வழியை பணச் சந்தை வழங்குகிறது. பெரிய

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அளவிலான பரிவர்த்தனைகள் காரணமாக, மூலப்பொருட்களை வாங்குவது, ஊழியர்களுக்கு பணம் செலுத்துவது அல்லது பிற குறுகிய கால செலவுகளை சந்திப்பது தொடர்பான பணப் பற்றாக்குறையை வணிகங்கள் சந்திக்கலாம்.

வணிகத் தாள் மற்றும் நிதிப் பில்கள் மூலம், அவர்கள் குறுகிய கால அடிப்படையில் எளிதாகப் பணத்தைக் கடன் வாங்கலாம். பணச் சந்தைகள் நீண்ட காலக் கடன்களை வழங்கவில்லை என்றாலும், அது மூலதனச் சந்தையை பாதிக்கிறது மற்றும் வணிகங்கள் நீண்ட கால நிதியுதவியைப் பெறவும் உதவும். பணச் சந்தையில் நிலவும் வட்டி விகிதத்தின் அடிப்படையில் மூலதனச் சந்தை அதன் வட்டி விகிதங்களை நிர்ணயிக்கிறது.

4. வணிக வங்கிகள் தன்னிறைவு

பணச் சந்தையானது வணிக வங்கிகளுக்கு ஒரு ஆயத்த சந்தையை வழங்குகிறது, அங்கு அவர்கள் தங்கள் அதிகப்படியான இருப்புக்களை முதலீடு செய்யலாம் மற்றும் பணப்புழக்கத்தை பராமரிக்கும் போது வட்டி சம்பாதிக்கலாம். குறுகிய காலம்

பரிவர்த்தனை பில்கள் போன்ற முதலீடுகள், வாடிக்கையாளர் திரும்பப் பெறுவதை ஆதரிக்க எளிதாக பணமாக மாற்றலாம்.

மேலும், பணப்புழக்க பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது, அவர்கள் மத்திய வங்கியில் கடன் வாங்குவதற்கு மாற்றாக குறுகிய

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கால அடிப்படையில் பணச் சந்தையில் இருந்து கடன் பெறலாம். இதன் நன்மை என்னவென்றால், மத்திய வங்கி பொதுவாகச் செய்வதை விட பணச் சந்தை குறுகிய கால கடன்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வசூலிக்கக்கூடும்.

பணச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் கருவிகளின் வகைகள்

பணச் சந்தையில் குறுகிய கால கடன் மற்றும் கடன் வாங்குவதற்கு பல நிதி கருவிகள் உருவாக்கப்படுகின்றன. அவை அடங்கும்:

1. கருவூல மசோதா

கருவூல பில்கள் அமெரிக்க அரசாங்கத்தால் முழு உத்தரவாதத்துடன் வழங்கப்படுவதால் அவை பாதுகாப்பான கருவிகளாகக் கருதப்படுகின்றன. கருவூல பில்களை முதிர்ச்சி அடையும் மற்றும் மத்திய அரசின் பற்றாக்குறைகளுக்கு நிதியளிப்பதற்காக அமெரிக்க கருவூலத்தால் அவை தொடர்ந்து வழங்கப்படுகின்றன. அவை ஒன்று, மூன்று, ஆறு அல்லது பன்னிரண்டு மாதங்கள் முதிர்ச்சியுடன் வருகின்றன.

கருவூல பில்கள் அவற்றின் முக மதிப்புக்கு தள்ளுபடியில் விற்கப்படுகின்றன, மேலும் தள்ளுபடி செய்யப்பட்ட கொள்முதல் விலைக்கும் முக மதிப்புக்கும் உள்ள வித்தியாசம் வட்டி விகிதத்தைக்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

குறிக்கிறது. அவை வங்கிகள், தரகர்-வியாபாரிகள், தனிப்பட்ட முதலீட்டாளர்கள், ஓய்வூதிய நிதிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பிற பெரிய நிறுவனங்களால் வாங்கப்படுகின்றன.

2. வைப்புச் சான்றிதழ் (CD)

வைப்புச் சான்றிதழ் (CD) வணிக வங்கியால் நேரடியாக வழங்கப்படுகிறது. ஆனால் அதை தரகு நிறுவனங்கள் மூலம் வாங்கலாம். இது மூன்று மாதங்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான முதிர்வு தேதியுடன் வருகிறது மற்றும் எந்த வகையிலும் வழங்கப்படலாம்.

பெரும்பாலான குறுந்தகடுகள் நிலையான முதிர்வு தேதி மற்றும் வட்டி விகிதத்தை வழங்குகின்றன, மேலும் அவை முதிர்வு நேரத்திற்கு முன்பு திரும்பப் பெறுவதற்கு அபராதம் விதிக்கின்றன. வங்கியின் சரிபார்ப்புக் கணக்கைப் போலவே, வைப்புச் சான்றிதழும் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (FDIC) மூலம் காப்பீடு செய்யப்படுகிறது.

3. வணிகத் தாள்

வணிகத் தாள் என்பது சரக்குகள் மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள் போன்ற குறுகிய கால பணப்புழக்கத் தேவைகளுக்கு நிதியளிப்பதற்காக பெரிய நிறுவனங்கள் அல்லது நிறுவனங்களால்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வழங்கப்படும் பாதுகாப்பற்ற கடனாகும். இது தள்ளுபடியில் வழங்கப்படுகிறது, வணிகத் தாளின் விலை மற்றும் முக மதிப்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசம் முதலீட்டாளருக்கு லாபமாக இருக்கும்.

அதிக கடன் மதிப்பீட்டைக் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே வணிகத் தாள்களை வெளியிட முடியும், எனவே இது பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. வணிகத் தாள் \$100,000 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புகளில் வழங்கப்படுகிறது. தனிப்பட்ட முதலீட்டாளர்கள் பணச் சந்தை நிதிகள் மூலம் மறைமுகமாக வணிக காகித சந்தையில் முதலீடு செய்யலாம். வணிகத் தாள் ஒரு மாதம் முதல் ஒன்பது மாதங்கள் வரை முதிர்வு தேதியுடன் வருகிறது.

4. வங்கியாளரின் ஏற்பு

ஒரு வங்கியாளர் ஏற்றுக்கொள்வது என்பது ஒரு நிறுவனத்தால் வழங்கப்படும் ஆனால் வங்கியால் உத்தரவாதம் அளிக்கப்படும் குறுகிய கால கடனின் ஒரு வடிவமாகும். இது ஒரு டிராயரால் உருவாக்கப்பட்டது, ஒரு குறிப்பிட்ட தேதியில் அதன் முகத்தில் சுட்டிக்காட்டப்பட்ட பணத்திற்கான உரிமைகளை தாங்குபவருக்கு வழங்குகிறது. டிராயர் மற்றும் தாங்குபவருக்கு நன்மைகள் இருப்பதால், இது சர்வதேச வர்த்தகத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர் மனோன்மணியம் சுந்தரனார்

ஏற்றுக்கொள்வதை வைத்திருப்பவர் அதை இரண்டாம் நிலை சந்தையில் விற்க முடிவு செய்யலாம், மேலும் முதலீட்டாளர்கள் குறுகிய கால முதலீட்டில் இருந்து லாபம் பெறலாம். முதிர்வு தேதி பொதுவாக வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை இருக்கும்.

5. மறு கொள்முதல் ஒப்பந்தங்கள்

மறு கொள்முதல் ஒப்பந்தம் (ரெப்போ) என்பது ஒரு குறுகிய கால கடன் வாங்குதல் ஆகும், இது ஒரு பத்திரத்தை பிற்காலத்தில் அதிக விலைக்கு மீண்டும் வாங்குவதற்கான ஒப்பந்தத்துடன் விற்பதை உள்ளடக்கியது. கருவூல பில்களை கடன் வழங்குபவருக்கு விற்று, பிற்காலத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட விலையில் அவற்றை மீண்டும் வாங்க ஒப்புக்கொள்ளும் அரசாங்கப் பத்திரங்களில் உள்ள டீலர்களால் இது பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இந்தியாவில் செயல்படும் வங்கிகள்

இந்தியாவில் உள்ள வங்கிகளின் பட்டியல்

<u>அலகாபாத் வங்கி</u>	<u>அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்</u>	<u>ஆந்திரா வங்கி</u>
<u>ஆக்சிஸ் வங்கி</u>	<u>பந்தன் வங்கி</u>	<u>பேங்க் ஆஃப் பரோடா</u>
<u>பேங்க் ஆஃப் இந்தியா</u>	<u>மகாராஷ்டிரா வங்கி</u>	<u>கனரா வங்கி</u>
<u>கத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட்.</u>	<u>இந்திய மத்திய வங்கி</u>	<u>சிட்டி பேங்க்</u>
<u>சிட்டி யூனியன் வங்கி</u>	<u>கார்ப்பரேஷன் வங்கி</u>	<u>DCB வங்கி</u>
<u>தேனா வங்கி</u>	<u>Deutsche Bank</u>	<u>தனலட்சுமி வங்கி</u>
<u>டிபிஎஸ் வங்கி</u>	<u>பெடரல் வங்கி</u>	<u>HDFC வங்கி</u>
<u>எசுஎஸ்பிசி வங்கி</u>	<u>ஐசிஐசிஐ வங்கி</u>	<u>ஐடிபிஐ வங்கி</u>
<u>ஐடிஎஃப்சி வங்கி</u>	<u>இந்தியன் வங்கி</u>	<u>இந்தியன் ஓவர்சீஸ் வங்கி</u>
<u>IndusInd வங்கி</u>	<u>ஜே & கே வங்கி</u>	<u>கர்நாடக வங்கி</u>
<u>கரூர் வைஸ்யா வங்கி</u>	<u>கோடக் மஹிந்திரா</u>	<u>லக்ஷ்மி விலாஸ் வங்கி</u>

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

	<u>வங்கி</u>	
<u>நைனிடால் வங்கி</u>	<u>ஓரியண்டல் வங்கி</u> <u>இன்</u> <u>வர்த்தகம்</u>	<u>பஞ்சாப் & சிந்து வங்கி</u>

<u>பஞ்சாப் நேஷனல் வங்கி</u>	<u>ஆர்பிஎல் வங்கி</u>	<u>சவுத் இந்தியன் வங்கி</u>
<u>நியம பட்டய வங்கி</u>	<u>பாரத ஸ்டேட் வங்கி</u>	<u>சிண்டிகேட் வங்கி</u>
<u>தமிழ்நாடு</u> <u>மெர்க்கண்டைல் வங்கி</u>	<u>UCO வங்கி</u>	<u>யூனியன் பேங்க் ஆஃப்</u> <u>இந்தியா</u>
<u>யுனைடெட் பாங்க் ஆஃப்</u> <u>இந்தியா</u>	<u>விஜயா வங்கி</u>	<u>YES வங்கி</u>

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இந்தியாவில் செயல்படும் நிதி நிறுவனங்கள்

இந்தியாவில் உள்ள நிதி நிறுவனங்களின் பட்டியல்

<u>பஜாஜ் ஃபின்சர்வ்</u>	ஐடிஎஃப்சி முதலில்	<u>சிட்டிகார்ப்</u> <u>ஃபைனான்ஸ்</u> <u>(இந்தியா)</u> <u>வரையறுக்கப்பட்டவை</u>
<u>கிரெடிடா</u>	<u>DHFL</u>	<u>இந்தியா இன்ஃபோலைன்</u> <u>ஃபைனான்ஸ் லிமிடெட்</u>
<u>இந்தியாபுல்ஸ்</u>	<u>எல்ஐசி ஹவுசிங்</u> <u>ஃபைனான்ஸ் லிமிடெட்</u>	<u>மணப்புரம் நிதி</u>
<u>முத்தூட் நிதி</u>	<u>PNB வீட்டுவசதி</u>	<u>டாடா கேபிடல்</u>
<u>ரிலையன்ஸ் ஹோம்</u> <u>ஃபைனான்ஸ்</u>	<u>ஸ்ரீராம் ஹவுசிங்</u> <u>ஃபைனான்ஸ்</u>	<u>சுந்தரம் நிதி</u>

இந்தியாவில் செயல்படும் சிறு நிதி வங்கிகள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

சிறு நிதி வங்கிகள்

AU சிறு நிதி வங்கி	மூலதன சிறு நிதி வங்கி	ESAF சிறு நிதி வங்கி
ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி	ஃபின்கேர் சிறு நிதி வங்கி	ஜனா சிறு நிதி வங்கி
வடகிழக்கு சிறியது _____ நிதி வங்கி	சூர்யோடே சிறியது _____ நிதி வங்கி	உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி
உத்கர்ஷ சிறு நிதி வங்கி		

வளர்ந்த பணச் சந்தையானது நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சந்தையாகும், இது பின்வரும் முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது:

1. மத்திய வங்கி:

ஒரு வளர்ந்த பணச் சந்தையில் மத்திய வங்கிகள் முதலிடத்தில் உள்ளன, இது பணவியல் மற்றும் வங்கி விஷயத்தில் மிகவும் சக்திவாய்ந்த அதிகாரமாகும். நான் முழு பணச் சந்தையையும் கட்டுப்படுத்துகிறேன், ஒழுங்குபடுத்துகிறேன் மற்றும் வழிகாட்டுகிறேன்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இது பணச் சந்தைக்கு பணப்புழக்கத்தை வழங்குகிறது, ஏனெனில் இது பணச் சந்தையின் பல்வேறு கூறுகளுக்குக் கடைசி முயற்சியாக உள்ளது.

2. ஒழுங்கமைக்கப்பட்ட வங்கி அமைப்பு:

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த வங்கி அமைப்பு என்பது வளர்ந்த பணச் சந்தையின் இரண்டாவது அம்சமாகும். உண்மையில், இது முழு பணச் சந்தையும் சுழலும் மையமாகும். இது வணிக வங்கிகள் குறுகிய கால கடன்களை வழங்குகின்றன, மற்றும் மாற்று பில்களை தள்ளுபடி செய்கின்றன. அவை கடன் வாங்குபவர்கள், தரகர்கள், தள்ளுபடி வீடுகள் மற்றும் ஏற்றுக்கொள்ளும் வீடுகள் மற்றும் பணச் சந்தையில் மத்திய வங்கி ஆகியவற்றுக்கு இடையே ஒரு முக்கிய இணைப்பை உருவாக்குகின்றன.

3. சிறப்பு துணை சந்தைகள்:

வளர்ந்த பணச் சந்தையானது பல்வேறு வகையான கடன் கருவிகளைக் கையாளும் பல சிறப்புத் துணைச் சந்தைகளைக் கொண்டுள்ளது. அழைப்புக் கடன் சந்தை, உண்டியல் சந்தை, கருவூலச் சந்தை, இணை கடன் சந்தை மற்றும் ஏற்றுக்கொள்ளும் சந்தை,

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

மற்றும் அந்நிய செலாவணி சந்தை. துணைச் சந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு வளர்ச்சியடைந்தது பணச் சந்தை. ஆனால் துணை சந்தைகளின் எண்ணிக்கை மட்டும் போதாது. தேவை என்னவெனில், பல்வேறு துணைச் சந்தைகள் ஒவ்வொரு சந்தையிலும் பல டீலர்களைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் துணைச் சந்தைகள் ஒன்றோடொன்று சரியாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

4. பணத்திற்கு அருகில் உள்ள பெரிய சொத்துக்கள்:

ஒரு வளர்ந்த பணச் சந்தையில் பல்வேறு வகையான பணத்திற்கு அருகில் உள்ள சொத்துக்கள் உள்ளன சந்தை.

5. ஒருங்கிணைந்த வட்டி விகிதக் கட்டமைப்பு:

வளர்ந்த பணச் சந்தையின் மற்றொரு முக்கியமான பண்பு, அது ஒரு ஒருங்கிணைந்த வட்டி விகிதக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. பல்வேறு துணைச் சந்தைகளில் நிலவும் வட்டி விகிதங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. வங்கி விகிதத்தில் ஏற்படும் மாற்றம் துணைச் சந்தைகளில் நிலவும் வட்டி விகிதத்தில் விகிதாசார

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது.

6. போதுமான நிதி ஆதாரங்கள்:

வளர்ந்த பணச் சந்தையானது நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து நிதி ஆதாரங்களை எளிதாக அணுகும். உண்மையில், அத்தகைய சந்தையானது லண்டன் பணச் சந்தையைப் போலவே இரண்டு மூலங்களிலிருந்தும் போதுமான நிதியை ஈர்க்கிறது.

7. பணம் அனுப்பும் வசதிகள்:

ஒரு வளர்ந்த பணச் சந்தையானது ஒரு சந்தையிலிருந்து மற்றொன்றுக்கு நிதியை மாற்றுவதற்கு பணம் மற்றும் மலிவான உமிழ்வு வசதிகளை வழங்குகிறது. லண்டன் பணச் சந்தை உலகம் முழுவதும் இத்தகைய பணம் அனுப்பும் வசதிகளை வழங்குகிறது.

8. இதர காரணிகள்:

மேலே குறிப்பிடப்பட்ட அம்சங்களைத் தவிர, சர்வதேச பரிவர்த்தனைகள், நெருக்கடி, ஏற்றம், மனச்சோர்வு, போர், அரசியல் ஸ்திரமின்மை போன்றவற்றின் மீதான கட்டுப்பாடுகள் போன்ற காரணிகளால் வளர்ந்த பணச் சந்தை மிகவும் பாதிக்கப்படுகிறது.

கால் மணி மார்க்கெட்

இந்திய ஈக்விட்டி சந்தையில் (முக்கியமாக வங்கிகளில் இருந்து) தினசரி விற்பனை செய்யப்படும் நிதிகள் உபரியாக இருக்கும் போது,

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அழைப்புப் பணச் சந்தை ஒரு முக்கிய அம்சமாகும். மூலதனச் சந்தை என்பது பண மாற்றாகப் பயன்படுத்தக்கூடிய ஒப்பீட்டளவில் குறுகிய கால மூலதனக் கருவிகளுக்கான சந்தையாகும். முதலாவதாக, பணச் சந்தையின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அது நெகிழ்வானது மற்றும் ஒப்பீட்டளவில் மலிவான விலையில் கூட விரைவான பணமாக மாற்ற முடியும். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் விரைவாக பணத்தைச் சேமிக்கும் கடனளிப்பவர்களின் திறனை சமநிலைப்படுத்தவும் இது உதவுகிறது.

நிதிச் சந்தைகளின் ஒரு முக்கிய அங்கமாக, அழைப்புப் பணச் சந்தையானது, சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது: நேர்த்தியான நிதிச் சேவைகளுக்கான கட்டணச் சொத்து என்பது அழைப்பு நாணயமாகும்.

இது அடிப்படையில் ஒரு "செல்போன்" தொழில் என்பதால், அடமான நிறுவனங்கள் மற்றும் கடன் வாங்குபவர்கள் இருவரும் அதை நிர்வகிக்கும் போது இது தளவாட ரீதியாக எளிதானது.

சிறந்த விஷயம் என்னவென்றால், இது கூடுதல் மூலதனத்தை வழங்குகிறது மற்றும் கடன் மறுசீரமைப்பு கருவியாக நிதிநிலை அறிக்கையின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.

ஒரு நிலையான அழைப்பு பண விகிதம் உலகளாவிய

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கண்ணோட்டத்தில் ஒரு குழுவின் திரவ சொத்துக்களில் ஏற்ற இறக்கங்களை மென்மையாக்க உதவுகிறது, இது நிதி பயன்பாட்டின் நம்பகத்தன்மைக்கு பங்களிக்கிறது. மாற்றமாக, ஒரு நிலையான மேக்ரோ பொருளாதாரம் நம்பகமான நிதிச் சேவைகள் அதிகாரம் அல்லது தரநிலை அமைப்பாக செயல்படுகிறது. உள்ளூர் அளவில், நிறுவனங்களால் குறுகிய கால கடன் வாங்குதல் இரண்டு திசைகளில் தனிப்பட்ட நிதியின் செயல்திறனை மேம்படுத்துகிறது. ஒரு வகையில், அழைப்புப் பண வீதம் வங்கிகள் ரெப்போ விகிதத்தை மற்றபடி சாத்தியமானதை விட அதிகமாக பராமரிக்க அனுமதிக்கிறது. அழைப்புப் பண விகிதம் சில நிதி நிறுவனங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் கூடுதல் அணுகுமுறையின் மூலம் பல்வேறு பணத்தைத் திரட்ட அனுமதிக்கிறது.

இதன் விளைவாக, ஒரு ஆற்றல்மிக்க மற்றும் போட்டித்தன்மையுள்ள அழைப்புப் பண விகிதம் பெருநிறுவனங்களின் பொதுச் செலவினங்களை அதிகரிக்கிறது மற்றும் அவற்றின் மொத்த உற்பத்தித்திறன் மற்றும் போட்டித்தன்மையை அதிகரிக்கிறது.

கால் மணி சந்தை அம்சங்கள்

பணச் சந்தையின் மிக முக்கியமான சில பண்புகள் பின்வருமாறு:

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பணச் சந்தை என்பது அடிப்படையில் ஒரு வகையான நிதியுதவி ஆகும். பணச் சந்தை விற்பனையில் குறுகிய கால மூலதனக் கடன்கள் மற்றும் ஒரு வருடத்தில் கிடைக்கும் (முழுமையாக திருப்பிச் செலுத்தப்படும்) ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பணம் செலுத்துதல் ஆகியவை அடங்கும்.

கால் மணி சந்தையின் அம்சங்கள் பின்வருமாறு:

- இது ஒப்பீட்டளவில் புதிய தொழில்.
- உலகளாவிய நிலைப்பாடு எதுவும் இல்லை.
- வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீடு மற்றும் நிதிச் சந்தைகளில் செயல்படும் பிற பெரிய நிறுவனங்கள்.
- இந்த சந்தை 14 நாட்கள் பண்டுகளுக்கு ஓவர்நைட் பண்டுகளை வழங்குகிறது.
- இந்த சந்தையின் முக்கிய அம்சம் என்னவென்றால், கடன் வாங்கியவர் கடன் கொடுத்தவர் அழைக்கும்போது பணத்தைத் திருப்பித் தர வேண்டும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**
அழைப்பு மற்றும் குறுகிய அறிவிப்பில் பணம்

அழைப்பில் பணம் மற்றும் குறுகிய அறிவிப்பு ஆகியவை கால் பணச் சந்தையின் ஒரு பகுதியாகும். ஒரு நாளுக்கு கடன் வாங்கிய பணத்தை "அழைப்பு பணம்" என்று குறிப்பிடலாம். இது இரவு நேரப் பணத்தைக் குறிக்கிறது, அதிக நாட்களுக்கு கடனாகப் பெறப்படும் நாணயத்திற்கு மாறாக "குறுகிய அறிவிப்பு பணம்" என்று அழைக்கப்படுகிறது. எளிமையான வார்த்தைகளில், அழைப்பில் பணம் மற்றும் குறுகிய அறிவிப்பு என்பது கடன் வழங்கும் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட காலவரிசையில் அல்லது அழைப்பின் போது கடனாகப் பெற்ற தொகைக்கு எந்த பிணையத்தையும் பெறாத நேரத்தைக் குறிக்கிறது.

ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி நிறுவனங்கள் (RRBகளைத் தவிர), கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடைசியாக முக்கிய விநியோகஸ்தர்கள் (PDகள்) அழைப்பு பணச் சந்தையில் அழைப்பு மற்றும் அறிவிப்பு பணச் சந்தையில் பங்கேற்பவர்கள், கடன் வாங்குபவர்களாகவும் கடன் வழங்குபவர்களாகவும் செயல்படுகிறார்கள்.

அழைப்பு பண விகிதம்

மிகக் குறுகிய காலத்திற்கான நிதிகள் வர்த்தகம் செய்யப்படும் அல்லது பணச் சந்தையில் கடன் கொடுக்கப்படும் விகிதமே அழைப்புப்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பண வீதம் எனக் கூறப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் ஒரு வகையான நிதிக் கடனாகும், இது கடனளிப்பவர் கோரும் போது கடனளிப்பவர் திருப்பிச் செலுத்த வேண்டும்.

கால் மணி சந்தையின் நன்மைகள்

கால் பணச் சந்தையின் சில நன்மைகள் பின்வருமாறு:

- இந்தத் துறையில் கடன் செலவுகள் மிகவும் நிலையற்றதாக இருப்பதால், அவை திரும்பப் பெறப்படலாம்.
- நிதி இடைத்தரகர்கள் மற்றும் நிதிகளை மாற்றுவது சிந்திக்கத்தக்கது.
- மீதமுள்ள பணத்திற்கு இது ஒரு இலாபகரமான இடத்தை வழங்குகிறது.
- பணத் தட்டுப்பாடு ஏற்படும் போதெல்லாம் வணிக வங்கிகள் போன்ற நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின் இருப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இது உதவுகிறது.
- இது நிர்வாகத்திற்கு மிகச் சிறிய தொகையை வசூலிக்க உதவுகிறது.
- ஏனெனில் உறுப்பினர்கள் பெரும் நற்பெயரைக் கொண்டுள்ளனர் மற்றும் அழைப்புகள் பாதுகாப்பானவை.
- மத்திய வங்கிகளின் நடவடிக்கைகளுக்கு இது உண்மையில் நன்மை பயக்கும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பணச் சந்தையின் தீமைகள்

கால் மணி சந்தையின் தீமைகள் பின்வருமாறு:

- இது முக்கிய தொழில்துறை மற்றும் வணிக பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.
- அழைப்பு பணச் சந்தைகள் ஒன்றிணைக்கப்படவில்லை.
- பணச் சந்தை விகிதங்கள் மாறுபடும் பிரச்சினையும் உள்ளது.
- கடன் வழங்குபவர் எப்போது வேண்டுமானாலும் தனது தொகையை கேட்கலாம்.

இந்தியாவில் கால் மணி மார்க்கெட்

கால் பணச் சந்தையானது நிதியின் அன்றாடத் தேவைகளைக் கையாள்கிறது. அழைப்புக் கடன்களின் நோக்கம் புல்லியன் சந்தை மற்றும் பங்குச் சந்தைகளில் கையாள்வதாகும்.

ஒரு நாள் கடனாக வழங்கப்படும் பணம் கால் மணி எனப்படும்.

- ஒரு நாளுக்கு மேல் மற்றும் 15 நாட்களுக்கு குறைவாக கடன் கொடுத்த பணம் நோட்டீஸ் பணம் எனப்படும்.
- 15 நாட்களுக்கு மேல் கடனாக கொடுக்கப்படும் பணம் காலப் பணம் எனப்படும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வங்கிகளுக்கு ஏன் கால் பணம் தேவை?

- தற்காலிக நிதி பொருந்தாத தன்மையை நிர்வகிப்பதற்கு
- பண இருப்பு விகிதம் (CSR) மற்றும் சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதம் (SLR) ஆகியவற்றுக்கு இணங்க
- பங்கு விலக்கல் அல்லது இறக்குமதியிலிருந்து நிகரமாக வெளியேறும் நிதியால் ஏற்படும் அதிகப்படியான தேவையை பூர்த்தி செய்வதற்காக

கால் மணி சந்தை அம்சங்கள்

1. அதிக திரவத்தன்மை: கால் பணச் சந்தையின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று, அது வழங்கும் அதிக பணப்புழக்கம் ஆகும். அவை முதலீட்டாளருக்கு நிலையான வருமானத்தை வழங்குகின்றன மற்றும் குறுகிய கால முதிர்ச்சியைக் கொண்டுள்ளன. இந்த அம்சத்தின் காரணமாக, அழைப்புப் பணச் சந்தை கருவிகள் பணத்திற்கு நெருக்கமான மாற்றாகக் கருதப்படுகின்றன.

2. பாதுகாப்பான முதலீடு: இந்த நிதி கருவிகள் சந்தையில் கிடைக்கும் மிகவும் பாதுகாப்பான முதலீட்டு வழிகளில் ஒன்றாகும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கால் மணி மார்க்கெட் கருவிகளை வழங்குபவர்கள் மற்றும் கடன் வாங்குபவர்கள் அதிக கிரெடிட் மதிப்பீடுகளைக் கொண்டிருப்பதாலும், வருமானம் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டிருப்பதாலும், முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தை இழக்கும் அபாயம் மிகக் குறைவு.

3. போட்டி வட்டி விகிதங்கள்: நிதி நிறுவனங்களுக்கிடையில் அழைப்புக் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் அழைப்புக் கடன் விகிதம் எனப்படும். தங்கள் முதலீடுகளைப் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மார்ஜின் அக்கவுண்ட்களைத் திறந்து வைக்க, குறுகிய கால நிதி ஆதாரமாக, அழைப்புப் பணம் தரக்களால் பயன்படுத்தப்படுகிறது. பத்திரங்களை வாங்கப் பயன்படுத்தப்படும் கடனுக்கான வட்டி விகிதம் RBI நிர்ணயித்த அழைப்புப் பண விகிதத்தின் அடிப்படையில் மாறுபடும்.

4. எளிதான இடமாற்றங்கள்: கடன் வழங்குபவர்களுக்கும் தரகுக்கும் இடையில் நிதி மாற்றப்படலாம்

நிறுவனங்கள் விரைவாக. இதன் விளைவாக, கால் பணம் சமநிலையில் இரண்டாவது அணுகக்கூடிய சொத்தாக உள்ளது

தாள், பின்தொடரும் பணம் மட்டுமே. கடன் வழங்குபவர் நிதியை அழைத்தால், தரகர் ஒரு மார்ஜின் அழைப்பை வழங்கலாம், இது பொதுவாக ஒரு கிளையண்டின் கணக்கில் (பத்திரங்களை பணமாக

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மாற்ற) கடனளிப்பவருக்குத் திருப்பிச் செலுத்துவதற்காக
பத்திரங்களைத் தானாக விற்பனை செய்வதில் விளைகிறது.

இந்தியாவில் கால் மணி சந்தையின் பங்கேற்பாளர்கள்

வங்கிகள், முதன்மை டீலர்கள் (PDக்கள்), மேம்பாட்டு நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகியவை தற்போது அழைப்புப் பணச் சந்தையில் பங்குபெறுகின்றன. PDகள் மற்றும் வங்கிகள் சந்தையில் கடன் வாங்குபவர்களாகவும் கடன் வழங்குபவர்களாகவும் செயல்பட முடியும். மறுபுறம், கால் மணி சந்தையில் செயல்பட குறிப்பிட்ட அனுமதி பெற்ற வங்கி சாரா நிறுவனங்கள், கடன் வழங்குபவர்களாக மட்டுமே செயல்பட முடியும்.

கால் மணி மார்க்கெட் எப்படி வேலை செய்கிறது?

கால் பண சந்தையில் (CMM) ஏலத்தின் வடிவத்தில் கடன் வழங்குபவர்களால் கடன்கள் வழங்கப்படுகின்றன, மேலும் கடன் வாங்குபவர்கள் அவற்றை ஏலம் விடுகின்றனர். இந்த ஏலங்கள் வட்டி விகித ஏலத்தில் செய்யப்படுகின்றன. இதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட கடனுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்கும் ஏலதாரருக்கு நிதி செல்கிறது. சிஎம்எம்மில் உள்ள பணத்தைக் கையாள்வது, ஒழுங்குபடுத்தப்பட்ட மின்னணு வர்த்தக தளமான, பேச்சுவார்த்தை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நடத்தப்பட்ட டீலிங் சிஸ்டம் (என்டிஎஸ்) மூலம் செய்யப்படுகிறது. கார்ப்பரேட் தேவையின் ஏற்ற இறக்கம், வங்கி வைப்புத்தொகையின் அளவு மற்றும் சுழற்சி ஏற்ற இறக்கம் போன்ற பல காரணிகளால், அழைப்புப் பணத்தின் வீதம் வியக்கத்தக்க வகையில் நிலையற்றது மற்றும் மாறுபடுகிறது.

பணப்புழக்கம் தேவை மற்றும் விநியோகத்தால் அழைப்புப் பண விகிதம் அல்லது வட்டி விகிதம் பாதிக்கப்படுகிறது. பணப்புழக்கம் இல்லாததால், அழைப்புப் பண விகிதம் உயரும், அதற்கு நேர்மாறாகவும். இது ஒரு பணவியல் பெருக்கி அளவீடு ஆகும்.

வணிகத் தாள் (CP) என்றால் என்ன?

ஒரு நிறுவனம் அல்லது நிதி நிறுவனம் விரும்பினால், நிதியைத் திரட்ட பல்வேறு கருவிகள் உள்ளன. இந்த கருவிகளில் சில பத்திரங்கள் போன்ற நீண்ட கால கருவிகளாகும்

ஒரு வருடத்திற்கும் மேலாக வழங்கப்பட்டது (ஒரு வருடத்திற்கும் மேலாக திருப்பிச் செலுத்தும் காலம்). இதேபோல், ஒரு வருடத்திற்கும் குறைவான குறுகிய காலத்திற்கு நிதி திரட்டுவதற்காக வழங்கப்படும் டெபாசிட் சான்றிதழ் மற்றும் வணிக ஆவணங்கள் போன்ற குறுகிய

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கால கருவிகள் உள்ளன.

வணிகத் தாள் (CP) என்பது ஒரு வருட முதிர்வு காலம் வரை நிதியைப் பெறுவதற்கு நிறுவனங்கள்/நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் குறுகிய கால கடன் கருவியாகும். அவை பாதுகாப்பற்ற பணச் சந்தை கருவிகளாகும் அடிப்படையில், CP ஒரு பணச் சந்தை கருவி.

ஒரு சிபி குறைந்தபட்ச மதிப்பில் ரூ. 5 லட்சம் மற்றும் அதன் மடங்குகள். CP களின் முதிர்வு குறைந்தபட்சம் ஏழு நாட்கள் மற்றும் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து அதிகபட்சம் ஒரு வருடம் வரை.

சிபிகளை யார் வழங்கலாம்?

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, பல நிறுவனங்கள் குறிப்பாக நிறுவனங்களால் CP களை வழங்க முடியும். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி வணிகத் தாள்களை வழங்கக்கூடிய நிறுவனங்களின் வகைகள் பின்வருமாறு.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் அகில இந்திய நிதி நிறுவனங்கள் (AIFIs) உட்பட நிறுவனங்கள்;

குறைந்தபட்ச நிகர மதிப்பு ₹100 கோடி அல்லது அதற்கு மேல் உள்ள வேறு எந்த நிறுவனமும், இந்தியாவில் கடன் வாங்குவதற்கு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அல்லது கடன் ஆவணங்களை வழங்குவதற்கு சட்டரீதியாக அந்த நிறுவனம் அனுமதிக்கப்பட்டிருந்தால்; மற்றும் ரிசர்வ் வங்கியால் குறிப்பாக அனுமதிக்கப்பட்ட வேறு எந்த நிறுவனமும்.

ஃபெமா, 1999 இன் கீழ் CP களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் CP களில் முதலீடு செய்ய தகுதியுடையவர்கள்.

சேட்டிலைட் டீலர்கள் என்பது பல்வேறு பயன்பாடுகளுக்கான செயற்கைக்கோள் அமைப்புகளை விற்பதிலும் நிறுவனத்திலும் நிபுணத்துவம் பெற்ற வணிகங்கள். இந்த அமைப்புகளில் பொதுவாக ஆண்டெனாக்கள், ரிசீவர்கள், மோடம்கள் மற்றும் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல்களை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் தேவையான பிற கூறுகள் போன்றவை அடங்கும்.

செயற்கைக்கோள் டீலர்கள் தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கங்கள் உட்பட பரந்த அளவிலான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கின்றனர். அவை பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகின்றன:

சேட்டிலைட் டிவி: கேபிள் அல்லது பாரம்பரிய தரைவழி ஒளிபரப்புச் சேவைகள் கிடைக்காத தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு செயற்கைக்கோள் டீலர்கள் செயற்கைக்கோள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

டிவி சேவைகளை வழங்குகிறார்கள். இந்த அமைப்புகளுக்கு பொதுவாக சாட்டிலைட் டிஷ், ரிசீவர் மற்றும் சேட்டிலைட் டிவி சேவைக்கான சந்தா தேவைப்படுகிறது.

செயற்கைக்கோள் இணையம்: பாரம்பரிய பிராட்பேண்ட் சேவைகள் கிடைக்காத கிராமப்புறங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு செயற்கைக்கோள் டீலர்களும் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்குகிறார்கள். இந்த அமைப்புகளுக்கு பொதுவாக சாட்டிலைட் டிஷ், மோடம் மற்றும் செயற்கைக்கோள் இணைய சேவைக்கான சந்தா தேவைப்படுகிறது.

செயற்கைக்கோள் தொலைபேசிகள்: தொலைதூர வனப்பகுதிகள் அல்லது இயற்கை பேரழிவுகள் போன்ற பாரம்பரிய செல்லுலார் சேவை கிடைக்காத பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கைக்கோள் ஃபோன்களையும் செயற்கைக்கோள் டீலர்கள் விற்கிறார்கள்.

செயற்கைக்கோள் வானொலி: செயற்கைக்கோள் டீலர்கள் செயற்கைக்கோள் வானொலி சேவைகளை வழங்குகிறார்கள், அவை இசை, செய்தி மற்றும் விளையாட்டு உட்பட பரந்த அளவிலான நிரலாக்கத்திற்கான அணுகலை வழங்குகின்றன.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

செயற்கைக்கோள் டீலர்கள் பொதுவாக செயற்கைக்கோள் உபகரணங்களின் உற்பத்தியாளர்களுடன் நெருக்கமாக வேலை செய்து, அவர்கள் சமீபத்திய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை அணுகுவதை உறுதிசெய்கிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு தங்கள் அமைப்புகள் சரியாகச் செயல்படுவதை உறுதிசெய்ய, நிறுவல் மற்றும் பராமரிப்புச் சேவைகளையும் அவர்கள் வழங்கலாம்.

செயற்கைக்கோள் அமைப்புகளை விற்பதற்கும் நிறுவுவதற்கும் கூடுதலாக, செயற்கைக்கோள் விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு தொழில்நுட்ப ஆதரவு மற்றும் சரிசெய்தல் சேவைகளை வழங்கலாம். அவர்களும் கூட இருக்கலாம் வாடிக்கையாளர்கள் தங்கள் செயற்கைக்கோள் அமைப்புகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நன்கு புரிந்துகொள்ள பயிற்சி மற்றும் கல்வியை வழங்குகிறது.

தொலைதூரப் பகுதிகளில் தகவல் தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு சேவைகளுக்கு நம்பகமான அணுகலை அதிக மக்கள் பெறுவதால், செயற்கைக்கோள் அமைப்புகளுக்கான தேவை தொடர்ந்து வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போக்கு வரவிருக்கும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

ஆண்டுகளில் செயற்கைக்கோள் டீலர் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணச் சந்தை மற்றும் மூலதனச் சந்தை

பணச் சந்தையும் மூலதனச் சந்தையும் வெவ்வேறு பண்புகள் மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட இரண்டு வெவ்வேறு நிதிச் சந்தைகள்.

பண சந்தை:

பணச் சந்தை என்பது ஒரு குறுகிய கால கடன் சந்தையாகும், அங்கு நிதி கருவிகள் ஒரு வருடம் வரை முதிர்வு காலத்துடன் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இது குறைந்த ஆபத்துள்ள, அதிக திரவம் மற்றும் குறைந்த வருமானம் தரும் நிதிக் கருவிகளுக்கான சந்தையாகும். வங்கிகள், அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் போன்ற நிதி நிறுவனங்களுக்கு இடையே குறுகிய கால கடன் மற்றும் கடன்களை எளிதாக்குவது பணச் சந்தையின் முதன்மை செயல்பாடு ஆகும். பணச் சந்தை கருவிகளில் கருவூல பில்கள், வணிக ஆவணங்கள், வைப்புச் சான்றிதழ்கள், மறு கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் குறுகிய கால பத்திரங்கள் ஆகியவை அடங்கும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மூலதன சந்தை:

மூலதனச் சந்தை என்பது நீண்ட காலப் பத்திரச் சந்தையாகும், இதில் பங்குகள், பத்திரங்கள் மற்றும் பிற பத்திரங்கள் போன்ற நீண்ட கால நிதிக் கருவிகள் வழங்கப்பட்டு வர்த்தகம் செய்யப்படுகின்றன. மூலதனச் சந்தையானது நீண்ட கால முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது, அதாவது மூலதனத் திட்டங்கள், விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் பிற நீண்ட கால நிதித் தேவைகள். பங்குகள் அல்லது பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் நிறுவனங்கள் மூலதனத்தை திரட்டுவதற்கான ஒரு தளமாகவும் மூலதனச் சந்தை உள்ளது. மூலதனச் சந்தை என்பது

மேலும் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதன்மை சந்தை என்பது புதிதாக வெளியிடப்பட்ட பத்திரங்கள் முதல் முறையாக விற்கப்படும் இடமாகும், மற்றும் இரண்டாம் நிலை சந்தை என்பது முதலீட்டாளர்களிடையே முன்னர் வழங்கப்பட்ட பத்திரங்கள் வர்த்தகம் செய்யப்படும் இடமாகும்.

பணச் சந்தையும் மூலதனச் சந்தையும் நிதிச் சந்தையின் இரண்டு முக்கியப் பிரிவுகளாகும். அவற்றுக்கிடையேயான வேறுபாட்டின் சில புள்ளிகள் இங்கே:

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வரையறை: பணச் சந்தை என்பது நிதிச் சந்தையின் ஒரு பகுதியாகும், அங்கு குறுகிய கால நிதிக் கருவிகள் வர்த்தகம் செய்யப்படுகின்றன, அதே சமயம் மூலதனச் சந்தை என்பது நீண்ட கால நிதிக் கருவிகள் வர்த்தகம் செய்யப்படும் நிதிச் சந்தையின் ஒரு பகுதியாகும்.

கருவிகளின் காலம்: பணச் சந்தையில், நிதிக் கருவிகள் ஒரு வருடம் வரை முதிர்வுக் காலத்தைக் கொண்டிருக்கும், அதே சமயம் மூலதனச் சந்தையில், நிதிக் கருவிகள் ஒரு வருடத்திற்கும் மேலான முதிர்வுக் காலத்தைக் கொண்டிருக்கும்.

வர்த்தகம் செய்யப்படும் கருவிகள்: பணச் சந்தை கருவிகளில் கருவூல பில்கள், வைப்புச் சான்றிதழ்கள், வணிகத் தாள்கள் மற்றும் வங்கியாளர் ஏற்றுக்கொள்வது ஆகியவை அடங்கும், அதே சமயம் மூலதனச் சந்தை கருவிகளில் பங்குகள், பத்திரங்கள், பரஸ்பர நிதிகள் மற்றும் வழித்தோன்றல்கள் ஆகியவை அடங்கும்.

ஆபத்து: பணச் சந்தை கருவிகள் பொதுவாக மூலதனச் சந்தை கருவிகளைக் காட்டிலும் குறைவான அபாயகரமானதாகக் கருதப்படுகின்றன, ஏனெனில் அவை குறைந்த முதிர்வுக் காலத்தைக் கொண்டிருப்பதால் அவை நிதி ரீதியாக நல்ல நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வருமானம்: பணச் சந்தைக் கருவிகளின் மீதான வருமானம் பொதுவாக மூலதனச் சந்தைக் கருவிகளைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும்.

பணப்புழக்கம்: பணச் சந்தை பொதுவாக மூலதனச் சந்தையை விட அதிக திரவமாக இருக்கும், ஏனெனில் பணச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் கருவிகள் குறைவான முதிர்வு காலங்களைக் கொண்டுள்ளன.

பங்கேற்பாளர்கள்: பணச் சந்தையில் பங்கேற்பாளர்களில் நிதி நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் அடங்கும், அதே சமயம் மூலதனச் சந்தையில் பங்கேற்பாளர்களில் முதலீட்டாளர்கள், வழங்குநர்கள், தரகர்கள் மற்றும் விநியோகஸ்தர் ஆகியோர் அடங்குவர்.

பணச் சந்தை என்பது நிதிச் சந்தையின் ஒரு பிரிவாகும், அங்கு குறுகிய கால நிதிக் கருவிகள் வர்த்தகம் செய்யப்படுகின்றன, அதே சமயம் மூலதனச் சந்தை என்பது நீண்ட கால நிதிக் கருவிகள் வர்த்தகம் செய்யப்படும் நிதிச் சந்தையின் ஒரு பகுதியாகும். பணச் சந்தை கருவிகள் பொதுவாக மூலதனச் சந்தை கருவிகளைக் காட்டிலும் குறைவான அபாயகரமானதாகக் கருதப்படுகின்றன,

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

குறைந்த வருமானம் கொண்டவை மற்றும் அதிக திரவம் கொண்டவை. பணச் சந்தையில் பங்கேற்பாளர்களில் நிதி நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் அடங்கும், அதே சமயம் மூலதனச் சந்தையில் பங்கேற்பாளர்களில் முதலீட்டாளர்கள், வழங்குநர்கள், தரகர்கள் மற்றும் விநியோகஸ்தர் ஆகியோர் அடங்குவர்.

சுருக்கமாக, பணச் சந்தைக்கும் மூலதனச் சந்தைக்கும் உள்ள முக்கிய வேறுபாடு, வர்த்தகம் செய்யப்படும் நிதிக் கருவிகளின் முதிர்வு காலம், அவை வர்த்தகம் செய்யப்படும் நோக்கம் மற்றும் வர்த்தகம் செய்யப்படும் பத்திரங்களின் வகைகள். பணச் சந்தை குறுகிய கால கடன் கருவிகளைக் கையாள்கிறது, அதே சமயம் மூலதனச் சந்தை நீண்ட கால ஈக்விட்டி மற்றும் கடன் பத்திரங்களைக் கையாள்கிறது.

உலகளாவிய பணச் சந்தைகள்

உலகளாவிய பணச் சந்தைகள் என்பது உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிதிச் சந்தைகளைக் குறிக்கும், அங்கு குறுகிய கால கடன் வாங்குதல் மற்றும் நிதிகள் கடன் வழங்கப்படுகின்றன. இந்தச் சந்தைகளில் வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் ஒருவருக்கொருவர் குறுகிய கால அடிப்படையில், பொதுவாக ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு கடன் வாங்கி, கடன் கொடுக்கின்றன.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இவற்றின் முதன்மை நோக்கம் சந்தைகள் என்பது கடன் வழங்குபவர்களுக்கும் கடன் வாங்குபவர்களுக்கும் இடையே நிதி ஓட்டத்தை எளிதாக்குகிறது, இது அவர்களின் குறுகிய கால நிதி தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.

உலகளாவிய பணச் சந்தைகளில் வங்கிகளுக்கு இடையேயான சந்தை, வணிக காகித சந்தை, மறு கொள்முதல் ஒப்பந்தம் (ரெப்போ) சந்தை மற்றும் அந்நிய செலாவணி சந்தை போன்ற பல வகையான சந்தைகள் அடங்கும். இந்த சந்தைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன, மேலும் ஒரு சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றவற்றை பாதிக்கலாம், இது உலகளாவிய பொருளாதார விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

வங்கிகளுக்கு இடையேயான சந்தை என்பது வங்கிகள் ஒருவருக்கொருவர் கடன் மற்றும் கடன் வாங்கும் இடம். வணிக காகித சந்தை என்பது நிறுவனங்கள் நிதி திரட்ட குறுகிய கால கடனை வெளியிடும் இடமாகும். ரெப்போ சந்தையானது, பத்திரங்களின் விற்பனை மற்றும் மறு வாங்குதலை உள்ளடக்கியது, பிற்காலத்தில் திரும்ப வாங்குவதற்கான ஒப்பந்தத்துடன், பெரும்பாலும் வங்கிகள் தங்கள் குறுகிய கால பணத் தேவைகளை நிர்வகிக்கப்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பயன்படுத்துகின்றன. அந்நிய செலாவணி சந்தை என்பது நாணயங்கள் வர்த்தகம் செய்யப்படுகிறது, வங்கிகள் மற்றும் பிற பங்கேற்பாளர்கள் தங்கள் அந்நிய செலாவணி வெளிப்பாட்டை நிர்வகிக்க வெளிநாட்டு நாணயங்களை வாங்கவும் விற்கவும் அனுமதிக்கிறது.

உலகளாவிய பணச் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்கள் உலகப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தலாம், ஏனெனில் அவை கடன் கிடைப்பது மற்றும் செலவு, மாற்று விகிதங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் போன்றவற்றை பாதிக்கலாம். எனவே, அரசாங்கங்களும் மத்திய வங்கிகளும் இந்த சந்தைகளை ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் அபாயங்களைக் குறைக்கவும் நெருக்கமாகக் கண்காணிக்கின்றன.

உலகளாவிய நிதிச் சந்தைகள் என்பது பங்குகள், பத்திரங்கள், பொருட்கள் மற்றும் நாணயங்கள் போன்ற நிதிக் கருவிகள் வர்த்தகம் செய்யப்படும் சந்தைகளின் ஒன்றோடொன்று பிணையத்தைக் குறிக்கிறது. இந்த சந்தைகள் உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள், கடன் வாங்குபவர்கள் மற்றும் வழங்குபவர்களுக்கு இடையே மூலதன ஓட்டத்தை எளிதாக்குகிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பல முக்கிய உலகளாவிய நிதிச் சந்தைகள் உள்ளன, அவற்றுள்:

பங்குச் சந்தைகள்: பொது வர்த்தக நிறுவனங்களின் பங்குகள் அல்லது பங்குகள் வாங்கப்பட்டு விற்கப்படுகின்றன.

பத்திரச் சந்தைகள்: அரசு மற்றும் பெருநிறுவனப் பத்திரங்கள் போன்ற நிலையான வருமானப் பத்திரங்கள் வர்த்தகம் செய்யப்படுகின்றன.

கமாடிட்டி சந்தைகள்: எண்ணெய், தங்கம் மற்றும் கோதுமை போன்ற மூலப்பொருட்கள் வாங்கப்பட்டு விற்கப்படுகின்றன.

அந்நிய செலாவணி சந்தைகள்: நாணயங்கள் வாங்கப்பட்டு விற்கப்படும் இடம்.

உலகளாவிய நிதிச் சந்தைகள் பொருளாதாரக் குறிகாட்டிகள், அரசியல் நிகழ்வுகள் மற்றும் பணவியல் கொள்கையில் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. அவை உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன, நிறுவனங்களுக்கு மூலதனத்தை திரட்டவும், முதலீட்டாளர்கள் வருமானத்தை ஈட்டவும் வழிவகை செய்கின்றன.

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்

அலகு II

வணிக காகித சந்தை:பொருள் - முக்கியத்துவம் - வளர்ந்த பில் சந்தை -
இந்திய பில் சந்தையின் குறைபாடுகள் - பில் சந்தை திட்டம், 1952 - பில்
மார்க்கெட் திட்டம், 1970 - ஐடிபிஐ பில் ரீடிஸ்கவுண்டிங் திட்டம் - பில்
மார்க்கெட் திட்டத்தின் தோல்விக்கான காரணங்கள் - பில் சந்தையை
புதுப்பிக்க - வைப்புச் சான்றிதழ் (சிடி) சந்தை: பொருள் - அம்சங்கள் - நேர
வைப்பு Vs வைப்புச் சான்றிதழ்
- DFHI - கருவூல உண்டியல் சந்தை: பொருள் - கருவூல உண்டியல்கள் -
பொது அம்சங்கள் - இந்திய காசநோய்கள் - நன்மைகள் - கில்ட் முனைகள்
கொண்ட பத்திரங்கள் சந்தை: பொருள் - அம்சங்கள் - ரெப்போக்கள்,
அரசாங்கப் பத்திரங்கள் - கில்ட் முனைகள் கொண்ட சந்தையின்
முக்கியத்துவம்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வணிக காகித சந்தை

வணிகத் தாளின் பொருள்

வணிகத் தாள் என்பது ஒரு நிறுவனத்தால் வழங்கப்படும் பாதுகாப்பற்ற, குறுகிய கால கடன் கருவியாகும், பொதுவாக நிதி மற்றும் சரக்குகள் மற்றும் தற்காலிக பொறுப்புகளுக்காக. இந்த தாளில் உள்ள முதிர்வுகள் 270 நாட்களுக்கு மேல் நீடிக்காது. இந்தத் தாள்கள், அனைத்திந்திய நிதி நிறுவனங்கள் (எஃப்ஐக்கள்) மற்றும் முதன்மை டீலர்கள் (பிடிசு) ஆகியவற்றுக்கு இடையே பெரும் செலவில் ஒதுக்கப்பட்ட உறுதிமொழி நோட்டு போன்றது.

வணிகத் தாள் முதலீட்டாளர்களில் பெரும்பாலோர் வங்கித் துறை, தனிநபர்கள், கார்ப்பரேட் மற்றும் ஒருங்கிணைந்த நிறுவனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐக்கள்) மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐக்கள்) போன்றவர்கள். இருப்பினும், எஃப்ஐஐ பத்திரங்கள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள வரம்புக்கு ஏற்ப மட்டுமே முதலீடு செய்ய முடியும். மற்றும் இந்திய பரிவர்த்தனை வாரியம் (செபி)

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இந்தியாவில், வணிகத் தாள் என்பது 90 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையிலான குறுகிய காலத்திற்கு முதன்மை வணிகர்கள் (PDகள்) மற்றும் அகில இந்திய நிதி நிறுவனங்களால் (FIs) வழங்கப்படும் குறுகிய கால பாதுகாப்பற்ற உறுதிமொழி நோட்டு ஆகும்.

இந்தியாவில் வணிகத் தாள்

மார்ச் 27, 1989 இல், இந்தியாவில் வணிகத் தாள் இந்திய பணச் சந்தையில் RBI ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது முதலில் பின்வரும் புள்ளிகளின் அடிப்படையில் வசூல் பணிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டது.

வணிக ஆவணங்களின் பதிவு ரூ. ரூ. சிறந்த டிவிடெண்ட் பேமெண்ட் பதிவுடன் 5 கோர்கள் மற்றும் அதற்கு மேல் நிகர மதிப்பு.

சந்தை CAS ஒழுங்குமுறையைப் பின்பற்ற வேண்டும். ஒரு வருடத்தில் மேம்படுத்தக்கூடிய காகிதத் தொகை, சந்தையின் நுழைவு மற்றும் மொத்த குவாண்டம் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி நிர்வகிக்க வேண்டும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நோட்டீன் குறைந்தபட்ச அளவைத் தவிர வணிக காகித சந்தையில் வரம்பு இல்லை. இருப்பினும், ஒரு இதழின் அளவு மற்றும் ஒவ்வொரு இடமும் ரூ.க்குக் குறைவாக இருக்கக்கூடாது. 1 கோடி மற்றும் ரூ. முறையே 5 லட்சம்.

வங்கிகளின் மாநிலத்தில் பாதுகாப்பற்ற முன்பணங்களை வழங்குவதில் இருந்து இது அகற்றப்பட வேண்டும்.

வணிகத் தாளைப் பயன்படுத்தும் நிறுவனம் குறைந்தபட்சம் 5 கோர்களை நிகர மதிப்பாகக் கொண்டிருக்க வேண்டும், கடன் விகிதம் அதிகபட்சம் 105, கடன் சேவை விகிதம் 2 க்கு அருகில், தற்போதைய விகிதம் குறைந்தபட்சம் 1033, மற்றும் பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட வேண்டும்.

காகிதத்தை வட்டி அடிப்படையில் அல்லது முக மதிப்புக்கு தள்ளுபடி விகிதத்தில் செய்யலாம். வழங்கும்போதும், இடமாற்றம் செய்யும்போதும் முத்திரைக் கட்டணத்தை கட்டாயப்படுத்தக் கூடாது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வணிகத் தாளின் அம்சங்கள் சில தனித்துவமான அம்சங்கள்:

இது ஒரு குறுகிய கால பணச் சந்தை கருவியாகும், இதில்
உறுதிமொழி குறிப்பு மற்றும் செட் முதிர்வு ஆகியவை அடங்கும்.

இது பாதுகாப்பற்ற கடனுக்கான சான்று சான்றிதழாக
செயல்படுகிறது.

இது தள்ளுபடி விகிதத்தில் சந்தா செலுத்தப்படுகிறது மற்றும் வட்டி-
தாங்கும் விண்ணப்பத்தில் வழங்கப்படலாம்.

வழங்குபவர் வாங்குபவருக்கு எதிர்காலத்தில் திரவ பணத்தின்
அடிப்படையில் நிலையான தொகையை செலுத்த உத்தரவாதம்
அளிக்கிறார் மற்றும் சொத்துக்கள் இல்லை.

ஒரு நிறுவனம் நேரடியாக முதலீட்டாளர்களுக்கு காகிதத்தை
வழங்கலாம் அல்லது வங்கிகள்/இலர் வங்கிகள் மூலம் செய்யலாம்.

வணிகத் தாள் வகைகள்

யூனிஃபார்ம் கமர்ஷியல் கோட் (யுசிசி) படி, வணிக ஆவணங்கள்
நான்கு வெவ்வேறு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

வரைவு- இது ஒரு தனிநபரால் மற்றொருவருக்கு
எழுதப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் மூன்றாம்
தரப்பினருக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

செலுத்துதல்

காசோலை - இது ஒரு தனிப்பட்ட வரைவு ஆகும், அங்கு பணம் எடுப்பவர் ஒரு வங்கி.

குறிப்பு - இங்கே, ஒரு தனிநபர் மற்றொரு நபருக்கு அல்லது வங்கியில் குறிப்பிட்ட தொகையை செலுத்துவதாக உறுதியளிக்கிறார் . டெபாசிட் சான்றிதழ்கள் - இந்த வகையில், டெபாசிட் பெறப்பட்டதை வங்கி உறுதி செய்கிறது. பாதுகாப்பின் படி, இரண்டு வகையான வணிக ஆவணங்கள் உள்ளன

பாதுகாப்பற்ற வணிக ஆவணங்கள் - இவை பாரம்பரிய ஆவணங்கள் மற்றும் எந்த பாதுகாப்பும் இல்லாமல் ஒதுக்கப்பட்டவை .

பாதுகாப்பான வணிகத் தாள்கள் - இது அசெட்-பேக்டு கமர்ஷியல் பேப்பர்ஸ் (ஏபிசிபி) என்றும் அறியப்படுகிறது மற்றும் பிற நிதிச் சொத்துக்களால் உறுதியளிக்கப்படுகிறது .

வணிக காகிதத்தின் நன்மைகள்

பங்களிப்பு நிதிகள் - வணிக வங்கியின் கடன்களை விட, வழங்கும் நிறுவனத்திற்கு காகிதத்தின் விலை குறைவாக இருப்பதால், இது கூடுதல் நிதியை வழங்குகிறது .

நெகிழ்வானது - இது அதிக பணப்புழக்க மதிப்பு மற்றும் நெகிழ்வான முதிர்வு வரம்பைக் கொண்டுள்ளது, இது கூடுதல்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. நம்பகமானது - இது மிகவும் நம்பகமானது மற்றும் எந்த கட்டுப்படுத்தும் நிபந்தனையும் இல்லை.

பணத்தைச் சேமிக்கவும் - வணிகத் தாளில், நிறுவனங்கள் கூடுதல் பணத்தைச் சேமித்து நல்ல வருமானத்தைப் பெறலாம்.

நிதிகளின் நீடித்த ஆதாரம்- முதிர்வு வரம்பை நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப தனிப்பயனாக்கலாம், மேலும் முதிர்ச்சியடைந்த ஆவணங்களை புதிய வணிகத் தாளை விற்பதன் மூலம் செலுத்தலாம்.

வணிக காகித சூத்திரம்

வணிகத் தாளின் தள்ளுபடி விலையை மதிப்பிடுவதற்கான

சூத்திரம். விலை = முக மதிப்பு / [1 + மகசூல் x

(முதிர்வுக்கான நாட்களின் எண்ணிக்கை/365)]

மகசூல் = (முகமதிப்பு - விலை) / (விலை x முதிர்வுக்கான நாட்களின் எண்ணிக்கை) X 365 X 100

வளர்ந்த பணச் சந்தையானது நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சந்தையாகும், இது பின்வரும் முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது:

1. ஒரு மத்திய வங்கி:

ஒரு வளர்ந்த பணச் சந்தையில் மத்திய வங்கிகள் முதலிடத்தில் உள்ளன, இது பணவியல் மற்றும் வங்கி விஷயத்தில் மிகவும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

சக்திவாய்ந்த அதிகாரமாகும். இது முழு பணச் சந்தையையும் கட்டுப்படுத்துகிறது, ஒழுங்குபடுத்துகிறது மற்றும் வழிகாட்டுகிறது. இது பணச் சந்தைக்கு பணப்புழக்கத்தை வழங்குகிறது, ஏனெனில் இது பணச் சந்தையின் பல்வேறு கூறுகளுக்குக் கடைசி முயற்சியாக உள்ளது.

1. ஒழுங்கமைக்கப்பட்ட வங்கி அமைப்பு:

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த வங்கி அமைப்பு என்பது வளர்ந்த பணச் சந்தையின் இரண்டாவது அம்சமாகும். உண்மையில், இது முழு பணச் சந்தையும் சுழலும் மையமாகும். இது வணிக வங்கிகள் குறுகிய கால கடன்களை வழங்குகின்றன, மற்றும் மாற்று பில்களை தள்ளுபடி செய்கின்றன. அவை கடன் வாங்குபவர்கள், தரகர்கள், தள்ளுபடி வீடுகள் மற்றும் ஏற்றுக்கொள்ளும் வீடுகள் மற்றும் பணச் சந்தையில் மத்திய வங்கி ஆகியவற்றுக்கு இடையே ஒரு முக்கிய இணைப்பை உருவாக்குகின்றன.

3. சிறப்பு துணை சந்தைகள்:

வளர்ந்த பணச் சந்தையானது பல்வேறு வகையான கடன் கருவிகளைக் கையாளும் பல சிறப்புத் துணைச் சந்தைகளைக் கொண்டுள்ளது. அழைப்புக் கடன் சந்தை, உண்டியல் சந்தை, கருவூலச் சந்தை, இணைக் கடன் சந்தை மற்றும் ஏற்றுக்கொள்ளும் சந்தை

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

மற்றும் அந்நியச் செலாவணி சந்தை ஆகியவை உள்ளன. துணைச் சந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு வளர்ச்சியடைந்தது பணச் சந்தை. ஆனால் துணை சந்தைகளின் எண்ணிக்கை மட்டும் போதாது. தேவை என்னவெனில், பல்வேறு துணைச் சந்தைகள் ஒவ்வொரு சந்தையிலும் பல டீலர்களைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் துணைச் சந்தைகள் ஒன்றோடொன்று சரியாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

4. பணத்திற்கு அருகில் உள்ள பெரிய சொத்துக்கள்:

ஒரு வளர்ந்த பணச் சந்தையில் பல்வேறு வகையான பணத்திற்கு அருகில் உள்ள சொத்துக்கள் உள்ளன சந்தை.

5. ஒருங்கிணைந்த வட்டி விகிதக் கட்டமைப்பு:

வளர்ந்த பணச் சந்தையின் மற்றொரு முக்கியமான பண்பு, அது ஒரு ஒருங்கிணைந்த வட்டி விகிதக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. பல்வேறு துணைச் சந்தைகளில் நிலவும் வட்டி விகிதங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. வங்கி விகிதத்தில் ஏற்படும் மாற்றம் துணைச் சந்தைகளில் நிலவும் வட்டி விகிதத்தில் விகிதாசார மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது.

6. போதுமான நிதி ஆதாரங்கள்:

வளர்ந்த பணச் சந்தையானது நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இருந்து நிதி ஆதாரங்களை எளிதாக அணுகும். உண்மையில், அத்தகைய சந்தையானது லண்டன் பணச் சந்தையைப் போலவே இரண்டு மூலங்களிலிருந்தும் போதுமான நிதியை ஈர்க்கிறது.

7. பணம் அனுப்பும் வசதிகள்:

ஒரு வளர்ந்த பணச் சந்தையானது ஒரு சந்தையிலிருந்து மற்றொன்றுக்கு நிதியை மாற்றுவதற்கு பணம் மற்றும் மலிவான உமிழ்வு வசதிகளை வழங்குகிறது. லண்டன் பணச் சந்தை உலகம் முழுவதும் இத்தகைய பணம் அனுப்பும் வசதிகளை வழங்குகிறது.

8. இதர காரணிகள்:

மேலே குறிப்பிடப்பட்ட அம்சங்களைத் தவிர, சர்வதேச பரிவர்த்தனைகள், நெருக்கடி, ஏற்றம், மனச்சோர்வு, போர், அரசியல் ஸ்திரமின்மை போன்றவற்றின் மீதான கட்டுப்பாடுகள் போன்ற காரணிகளால் வளர்ந்த பணச் சந்தை மிகவும் பாதிக்கப்படுகிறது.

இந்திய பணச் சந்தையின் முக்கிய குறைபாடுகள்

இந்திய பணச் சந்தை வளர்ச்சியடையாத பணச் சந்தையாகக் கருதப்படுகிறது. இந்திய பணச் சந்தையின் முக்கிய குறைபாடுகள் பின்வருமாறு:

1. ஒருங்கிணைப்பு இல்லாமை:

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பணச் சந்தையின் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும்
ஒழுங்கமைக்கப்படாத துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு
இல்லை. சில சமயங்களில் அவர்களுக்குள் வீண் போட்டியும் கூட
இருக்கும். இத்தகைய நிலைமை நாட்டின் பொருளாதார
முன்னேற்றத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

2. வளர்ந்த பில் சந்தை இல்லாதது:

இந்திய பணச் சந்தையின் ஒரு முக்கியமான குறைபாடு, நன்கு
வளர்ந்த பணச் சந்தை இல்லாதது. இந்திய பணச்சந்தையில் உள்நாட்டு
மற்றும் வெளிநாட்டு பில்கள் வர்த்தகம் செய்யப்பட்டாலும் அதன்
நோக்கம் மிகவும் குறைவாகவே உள்ளது. 1952 மற்றும் 1970 இல்
ரிசர்வ் வங்கியின் முயற்சிகள் இருந்தபோதிலும், இந்தியாவில்
வரையறுக்கப்பட்ட பில் சந்தை மட்டுமே உள்ளது. எனவே, இந்த
வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட
பில் சந்தை இன்னும் இந்தியாவில் முழுமையாக
உருவாக்கப்படவில்லை. பில் சந்தையின் வளர்ச்சியில் உள்ள முக்கிய
தடைகள் பின்வருமாறு:

- (i) நாட்டின் பல்வேறு பகுதிகளில் பில்களை எடுப்பதில் சீரான தன்மை
இல்லாதது,
- (ii) வணிக வங்கிகளில் இருந்து கடன் வாங்குவதற்கான முக்கிய

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வடிவமாக பணக் கடனை அதிக அளவில் பயன்படுத்துதல், (iii) இன்டர்-கால் பணச் சந்தையின் இருப்பு மற்றும்

(iv) பண பரிவர்த்தனைகளின் அழுத்தம். இதனால், பில் மார்க்கெட் ஒப்பீட்டளவில் வளர்ச்சியடையவில்லை.

3. பணச் சந்தையில் நிதி பற்றாக்குறை:

இந்திய பணச் சந்தை நிதி பற்றாக்குறையால் வகைப்படுத்தப்படுகிறது. சந்தையில் கிடைக்கும் நிதி வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. நிதி பற்றாக்குறைக்கு முக்கிய காரணங்கள் வறுமை, குறைந்த வருமானம் மற்றும் குறைந்த சேமிப்பு. போதிய வங்கி வசதிகளும் நிதி பற்றாக்குறைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

4. நிதிகளின் பருவகால இறுக்கம்:

இந்திய பணச் சந்தையின் மற்றொரு குறைபாடானது, ஆண்டின் குறிப்பிட்ட பருவங்களில் கடனுக்கான இறுக்கம் ஆகும். அறுவடை காலத்தில் (ஏப்ரல் முதல் நவம்பர் வரை) கணிசமான அளவு உள்ளது கடன் தேவை அதிகரிப்பு. அத்தகைய நேரத்தில் கடன் வழங்கல் தேவை அதிகரிக்கும் அதே விகிதத்தில் அதிகரிக்காது.

இதன் விளைவாக, பிஸியான பருவத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கிறது. மறுபுறம், மந்தமான பருவத்தில், கடன் தேவை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

குறைவதால், வட்டி விகிதம் குறைகிறது. பணத்திற்கான விநியோகம் மற்றும் தேவை ஆகியவற்றில் இந்த பரந்த மாறுபாடுகள் பணத்தின் உறுதியற்ற விநியோகத்தின் காரணமாகும்.

5. வட்டி விகிதங்களில் சீரான தன்மை இல்லாமை:

இந்திய பணச்சந்தையில், வட்டி விகிதங்களில் சீரான தன்மை இல்லை. வணிக வங்கிகளின் கடன் விகிதங்கள் கிராமப்புற பிராந்திய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் இருந்து வேறுபடுகின்றன. ஒழுங்கமைக்கப்பட்ட துறை மற்றும் உள்நாட்டு வங்கிகளின் வங்கிகள் வசூலிக்கும் வட்டி விகிதங்களிலும் பரந்த வேறுபாடு உள்ளது. உண்டியல் நிதி விகிதமும் ஹூண்டி விகிதத்தில் இருந்து வேறுபடுகிறது.

6. வளர்ச்சியடையாத வங்கிப் பழக்கம்:

வங்கிகளின் விரைவான கிளைகள் விரிவாக்கம் மற்றும் வங்கி இல்லாத மற்றும் கிராமப்புற மையங்களுக்கு வங்கி பரவல் இருந்தபோதிலும், இந்தியாவில் வங்கிப் பழக்கம் இன்னும் வளர்ச்சியடையவில்லை, (i) அதற்குப் பல காரணங்கள் உள்ளன. அமெரிக்காவில் ஒவ்வொரு 1400 நபர்களுக்கும் ஒரு வணிகக் கிளை உள்ளது. வங்கி, இந்தியாவில் ஒவ்வொரு 13,000 பேருக்கும் ஒரு கிளை உள்ளது, (ii) காசோலைகளின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது, (iii)

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பெரும்பாலான பரிவர்த்தனைகள் பணமாக தீர்க்கப்படுகின்றன, (iv)
பதுக்கல் பழக்கம் பரவலாக உள்ளது.

7. உள்நாட்டு வங்கியாளர்களின் ஆதிக்கம்:

பூர்வீக வங்கியாளர் இந்தியாவில் வங்கித் துறையில் இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறார். கிராமப்புறங்களில் வங்கி விரிவாக்கத்திற்குப் பிறகும், கடன் வழங்குபவர்கள் விவசாயிகளுக்கு ஒரே ஆதாரமாகத் தொடர்கின்றனர். அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை முறைகேடுகளைப் பின்பற்றி சுரண்டுகிறார்கள் மற்றும் அதிக வட்டி விகிதத்தை வசூலிக்கிறார்கள், ரிசர்வ் வங்கி அவர்கள் மீது எந்தக் கட்டுப்பாட்டையும் செலுத்தவில்லை.

இந்தியாவில் பழைய பில் சந்தை திட்டம்

பில் மார்க்கெட் திட்டம் ஜனவரி 1952 இல் இந்திய ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கியானது வணிக வங்கிகளுக்கு அவர்களின் தொகுதிகள் அல்லது வாடிக்கையாளர்களின் பில்களின் பாதுகாப்பால் ஆதரிக்கப்படும் உறுதிமொழி நோட்டுகளுக்கு எதிராக கடன்களை முன்பணமாக வழங்குவதை மேற்கொண்டது.

1952க்கு முன், வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு அரசுப் பத்திரங்களை விற்பதன் மூலம் மட்டுமே கூடுதல் பணத்தைப் பெற முடியும் என்ற

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நடைமுறை இருந்தது. ஆனால், இப்போது, பில் மார்க்கெட் திட்டத்தின் படி, ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் உறுதிமொழி நோட்டுகளுக்கு எதிராக கடன்களை வழங்க முடியும், மேலும் அதே உறுதிமொழி நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கலாம்.

இந்த உறுதிமொழி நோட்டுகளை 90 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் உறுதிமொழி நோட்டுகளாக மாற்ற வங்கிக்கு தேவை.

இவ்வாறு, பில் மார்க்கெட் திட்டம், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியின் கடன் சாளரத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது, அது தகுதியான பில்களாக மாற்றப்பட்ட பிறகு அவர்களின் சாதாரண வணிகக் கடனுக்கு எதிராகக் கூட கடன் வாங்க அனுமதிக்கிறது.

ஆரம்பத்தில், பில் மார்க்கெட் திட்டம் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது (அ) ரூ. வைப்புத்தொகை கொண்ட அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளுக்கு மட்டுமே. 10 கோடி மற்றும் அதற்கு மேல்: (ஆ) குறைந்தபட்ச வரம்பு ரூ. 10 லட்சம்; மற்றும் (c) தனிநபர் பில்களுக்கு எதிராக, ஒவ்வொன்றின் குறைந்தபட்ச மதிப்பு ஒரு லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும்.

இத்திட்டம் அவ்வப்போது விரிவுபடுத்தப்பட்டது (அ) திட்டத்தின்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கீழ் அதிக வங்கிகள் கடன் வாங்கத் தகுதியுடையதாகியது; (b) பில்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பைக் குறைப்பதன் மூலம்; (c) முன்பணங்களின் குறைந்தபட்ச வரம்பைக் குறைப்பதன் மூலம்; மற்றும் (ஈ) குறைந்தபட்சம் 180 நாட்களுக்கு பில்களை ஏற்றுமதி செய்வதற்கான திட்டத்தை நீட்டிப்பதன் மூலம்.

விரைவில் பில் மார்க்கெட் திட்டம் பிரபலமாகியது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்கள் ரூ. 29 கோடி 1951-52ல் ரூ. 1955-56ல் 228 கோடி மற்றும் ரூ. 1968-69ல் 1354 கோடி.

1952 இல் அறிமுகப்படுத்தப்பட்ட உண்டியல் சந்தை திட்டம் உண்மையில் ஒரு போலி பில் சந்தை திட்டமாகும். அதன் நோக்கம் உண்மையான பில் சந்தையை உருவாக்குவது அல்ல, ஆனால் ரிசர்வ் வங்கியால் வங்கிகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிதி வசதிகளை வழங்குவது.

இந்தத் திட்டம் உண்மையான வர்த்தக பில்களின் அடிப்படையில் அல்ல, மாறாக வங்கிகளின் கடன்கள் மற்றும் முன்பணங்களை பில்களாக மாற்றுவதை அடிப்படையாகக் கொண்டது. உண்மையான பில் ஃபைனான்ஸ், உரிய நேரத்தில் பணம் செலுத்தும் ஒழுக்கத்தை விதிக்கிறது மற்றும் உண்மையான வர்த்தக பரிவர்த்தனைகளுடன் ஆதரிக்கப்படும் கடன் பரிவர்த்தனைகளை உள்ளடக்கியது.

பில் மார்க்கெட் திட்டம், மாறாக, வங்கிக் கடன் வழங்கும் ரொக்கக் கடன் முறையை உருவாக்கியது, இது வங்கியின் கடன்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வாங்குபவர்கள் மிகவும் வசதியானதாகவும், மீள்தன்மையுடையதாகவும் இருந்தது; பில் நிதியின் ஒழுக்கம் அத்தகைய அமைப்பில் இல்லை.

டெஹாஜியா கமிட்டி அறிக்கை பண முறையின் துஷ்பிரயோகங்களை வெளிப்படுத்தியது மற்றும் வணிக வங்கிகள் கடனாக வழங்கிய நிதியை மேற்பார்வையிட பில் நிதியைப் பயன்படுத்த பரிந்துரைத்தது.

புதிய பில் சந்தை திட்டம் 1970

இது இந்தியாவில் நல்ல பில் சந்தையை வளர்க்கவில்லை என்று விமர்சிக்கப்பட்டது. இத்திட்டமானது, பிஸியான பருவத்தில் வங்கிகளுக்குக் கடன் வழங்குவதற்கான ஒரு சாதனமாகத் தோன்றுகிறது. இது உண்மையான வர்த்தக பில்களின் அடிப்படையில் அல்ல, மாறாக திட்டமிடப்பட்ட வங்கிகளின் கடன்கள் மற்றும் முன்பணங்களை பயன்பாட்டு பில்களாக மாற்றுவதை அடிப்படையாகக் கொண்டது.

இந்தியாவில் பில் சந்தை: பில் மார்க்கெட் திட்டத்தின் வகைகள் நன்மைகள் மற்றும் குறைபாடுகள்

பில் மார்க்கெட் என்பது பொதுவாக மூன்று மாத முதிர்வுக்கான குறுகிய கால பில்களுக்கான சந்தையைக் குறிக்கிறது. ஒரு பில் என்பது கடனாளி (டிராயர்) கடனாளிக்கு (டிராவி) ஒரு குறிப்பிட்ட

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

தொகையை செலுத்துவதாகும்.

உண்டியல்கள் மூன்று வகைகளாகும்- (அ) பரிவர்த்தனை பில்கள் அல்லது வர்த்தகத்திற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும் வணிகப் பில்கள்; (ஆ) நிதி பில்கள் அல்லது உறுதிமொழி குறிப்புகள்; மற்றும் (இ) அரசாங்கத்திற்கான தற்காலிக நிதி தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படும் கருவூல பில்கள்.

வணிக வங்கிகள், தள்ளுபடி வீடுகள் மற்றும் பிற நிறுவனங்களைக் கொண்ட தள்ளுபடி சந்தையில் இந்த பில்களை வாங்கலாம் மற்றும் விற்கலாம்.

பின்வரும் காரணங்களால் நாட்டின் வங்கி மற்றும் பணவியல் அமைப்பில் பில் சந்தை முக்கிய பங்கு வகிக்கிறது:

(a) தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் குறுகிய கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இது உதவுகிறது.

(b) உபரி நிதிகளை வைத்திருக்கும் வணிக வங்கிகள் இந்த பில்களில் அவற்றை லாபகரமாக முதலீடு செய்யலாம்.

(c) வணிக வங்கி இந்த பில்களை எளிதாக அப்புறப்படுத்தலாம் அல்லது அவர்களுக்கு பணம் தேவைப்படும்போதெல்லாம் இந்திய ரிசர்வ் வங்கியால் தள்ளுபடி செய்யலாம்.

வணிகம் மற்றும் வங்கிகள் ஆகிய இரண்டிற்கும் கடன் வழங்கும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கருவிகளாக பில்களின் பயன், அவற்றின் சுய-கலைப்பு தன்மை மற்றும் வங்கிகளின் பில் நிதியை மத்திய வங்கி எளிதாக ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி பில் சந்தையை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில்.

பில் மார்க்கெட் திட்டத்தின் வகைகள்:

I. பழைய உண்டியல் சந்தை திட்டம்:

பில் மார்க்கெட் திட்டம் ஜனவரி 1952 இல் இந்திய ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு அவர்களின் தொகுதிகள் அல்லது வாடிக்கையாளர்களின் பயன்பாட்டு பில்களின் பாதுகாப்பால் ஆதரிக்கப்படும் உறுதிமொழி நோட்டுகளுக்கு எதிராக கடன்களை முன்பணமாக வழங்குவதை மேற்கொண்டது.

1952க்கு முன், வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு அரசுப் பத்திரங்களை விற்பதன் மூலம் மட்டுமே கூடுதல் பணத்தைப் பெற முடியும் என்ற நடைமுறை இருந்தது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

ஆனால், இப்போது, பில் மார்க்கெட் திட்டத்தின் படி, ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் உறுதிமொழி நோட்டுகளுக்கு எதிராக கடன்களை வழங்க முடியும், மேலும் அதே உறுதிமொழி நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கலாம். இந்த உறுதிமொழி நோட்டுகளை 90 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் பயன்பாட்டு உறுதிமொழி நோட்டுகளாக மாற்ற வங்கிக்கு தேவை. இவ்வாறு, பில் மார்க்கெட் திட்டம், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியின் கடன் சாளரத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது, அது தகுதியான பில்களாக மாற்றப்பட்ட பிறகு அவர்களின் சாதாரண வணிகக் கடனுக்கு எதிராகக் கூட கடன் வாங்க அனுமதிக்கிறது.

ஆரம்பத்தில், பில் மார்க்கெட் திட்டம் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது (அ) ரூ. வைப்புத்தொகை கொண்ட அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளுக்கு மட்டுமே. 10 கோடி மற்றும் அதற்கு மேல்- (ஆ) குறைந்தபட்ச வரம்பு ரூ. 10 லட்சம்; மற்றும் (c) தனிநபர் பில்களுக்கு எதிராக, ஒவ்வொன்றின் குறைந்தபட்ச மதிப்பு ஒரு லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும்.

1952 இல் அறிமுகப்படுத்தப்பட்ட உண்டியல் சந்தை திட்டம் உண்மையில் ஒரு போலி பில் சந்தை திட்டமாகும். அதன் நோக்கம்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

உண்மையான பில் சந்தையை உருவாக்குவது அல்ல, ஆனால் ரிசர்வ் வங்கியால் வங்கிகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிதி வசதிகளை வழங்குவது. இந்தத் திட்டம் உண்மையான வர்த்தக பில்களின் அடிப்படையில் அல்ல, மாறாக வங்கிகளின் கடன்கள் மற்றும் முன்பணங்களை பயன்பாட்டு பில்களாக மாற்றுவதை அடிப்படையாகக் கொண்டது.

உண்மையான பில் ஃபைனான்ஸ், உரிய நேரத்தில் பணம் செலுத்தும் ஒழுக்கத்தை விதிக்கிறது மற்றும் உண்மையான வர்த்தக பரிவர்த்தனைகளுடன் ஆதரிக்கப்படும் கடன் பரிவர்த்தனைகளை உள்ளடக்கியது. பில் மார்க்கெட் திட்டம், மாறாக, வங்கிக் கடன் வழங்கும் ரொக்கக் கடன் முறையை உருவாக்கியது, இது வங்கியின் கடன் வாங்குபவர்கள் மிகவும் வசதியான மீள் மற்றும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றதாகக் கண்டறிந்தது; பில் நிதியின் ஒழுக்கம் அத்தகைய அமைப்பில் இல்லை.

டெஹாஜியா கமிட்டி அறிக்கை பண முறையின் துஷ்பிரயோகங்களை வெளிப்படுத்தியது மற்றும் வணிக வங்கிகள் கடனாக வழங்கிய நிதியை மேற்பார்வையிட பில் நிதியைப் பயன்படுத்த பரிந்துரைத்தது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

II. புதிய பில் மார்க்கெட் திட்டம்:

பழைய பில் மார்க்கெட் திட்டத்தில் அதிருப்தி அடைந்து, பிப்ரவரி 1970 இல், இந்திய ரிசர்வ் வங்கி, ஷ் நரசிம்மன் தலைமையில் ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தது. இது பணப் பரிவர்த்தனைகளை கடன் கருவியாகப் பயன்படுத்துவதை விரிவுபடுத்துவது மற்றும் உண்மையானதை உருவாக்குவது பற்றிய கேள்விக்கு செல்கிறது. இந்தியாவில் பில் சந்தை.

ஆய்வுக் குழுவின் அறிக்கையின் பரிந்துரையின் பேரில், இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் பிரிவு 17 (2) இன் கீழ், ரிசர்வ் வங்கி நவம்பர் 1970 இல் புதிய பில் சந்தைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

புதிய பில் மார்க்கெட் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

(i) பொதுத்துறை வங்கிகள் உட்பட அனைத்து உரிமம் பெற்ற திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளும் மறு தள்ளுபடிக்காக ரிசர்வ் வங்கிக்கு பரிவர்த்தனை பில்களை வழங்க தகுதியுடையதாக இருக்கும்.

(ii) இத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்ட பில்கள், பொருட்களின் விற்பனை அல்லது அனுப்புதல் தொடர்பான உண்மையான வர்த்தக பில்களாக இருக்க வேண்டும்.

(iii) ரிசர்வ் வங்கி இந்த பில்களை மீண்டும் தள்ளுபடி செய்கிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அதனால்தான் இந்தத் திட்டம் 'பில்ஸ் ரீடிஸ்கவுண்டிங் ஸ்கீம்' என்றும் அழைக்கப்படுகிறது. பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் மற்றும் புது தில்லி ஆகிய இடங்களில் உள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களில் மீண்டும் தள்ளுபடி செய்யும் வசதி இருக்க வேண்டும். அதிக எண்ணிக்கையிலான சிறிய உண்டியல்கள் மறுமதிப்பீடு செய்யப்படுவதைத் தவிர்க்க, அத்தகைய பில்களை கொத்துகளாக கொடுக்க வேண்டும்.

(iv) பில் எடுக்கப்பட்டு வாங்குபவரின் வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். வாங்குபவரின் வங்கி உரிமம் பெற்ற திட்டமிடப்பட்ட வங்கியாக இல்லாவிட்டால், உரிமம் பெற்ற ஷெட்யூல் வங்கியின் கையொப்பங்கள் கூடுதலாக பில் இருக்க வேண்டும்.

(v) பில்கள் அதிகபட்சமாக 90 நாட்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

(vi) பில்களில் குறைந்தது இரண்டு நல்ல கையொப்பங்கள் இருக்க வேண்டும்.

(vii) அரசுத் துறைகள் மற்றும் அரசுத் துறைகள் மற்றும் சட்டப்பூர்வ நிறுவனங்களுக்குப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பான பரிவர்த்தனை பில்களை இந்தத் திட்டம் உள்ளடக்காது. அவ்வப்போது ரிசர்வ் வங்கி.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

(viii) 1971 ஆம் ஆண்டு இத்திட்டத்தின் மாற்றத்தின்படி, அரசுத் துறைகள் மற்றும் அரை அரசு அமைப்புகள் மற்றும் சட்டப்பூர்வ நிறுவனங்களுக்கு பொருட்களை விற்பது தொடர்பான பரிவர்த்தனை பில்களும் இந்தத் திட்டத்தின் கீழ் வருகின்றன.

(ix) ஏப்ரல் 1972 முதல், இந்திய தொழில்துறை கடன் மற்றும் முதலீட்டு கழகத்தால் (ஐசிஐசிஐ) வரையப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை பில்களும் திட்டத்தின் கீழ் தள்ளுபடிக்கு தகுதியுடையதாக மாற்றப்பட்டது.

வளர்ந்த பில் சந்தையின் நன்மைகள்:

வளர்ந்த பில் சந்தையானது கடன் வாங்குபவர்கள், கடனாளிகள் மற்றும் நிதி மற்றும் பணவியல் அமைப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். பில் மார்க்கெட் திட்டம், நாட்டில் பில் சந்தையை மேம்படுத்த பெரிதும் உதவும்.

வளர்ந்த பில் சந்தைகளின் பல்வேறு நன்மைகள் பின்வருமாறு:

(i) பண வரவை விட பில் நிதி சிறந்தது. பில்கள் சுய-கட்டுப்பாட்டு மற்றும் தள்ளுபடி அல்லது மறு தள்ளுபடி மூலம் வங்கியின்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கடன்களை திருப்பிச் செலுத்தும் தேதி உறுதியானது.

(ii) பில்கள் அவற்றின் வைத்திருப்பவர்களுக்கு அதிக பணப்புழக்கத்தை வழங்குகின்றன, ஏனெனில் அவை பணத் தேவையின் போது சந்தையில் உள்ள மற்றவர்களுக்கு மாற்றப்படலாம்.

(iii) ஒரு வளர்ந்த பில் மார்க்கெட் அவசரகால சூழ்நிலையில் வங்கிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய சந்தை இல்லாத பட்சத்தில், பணம் தேவைப்படும் வங்கிகள் கால் மணி சந்தை அல்லது ரிசர்வ் வங்கியின் கடன் சாளரத்தை சார்ந்திருக்க வேண்டும்.

(iv) வணிக பில் விகிதம் கருவூல பில் விகிதத்தை விட அதிகமாக உள்ளது. எனவே, குறுகிய கால உபரி நிதியைக் கொண்ட வணிக வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் பணப்புழக்கம் மற்றும் லாபம் ஆகிய இரண்டின் கவர்ச்சிகரமான ஆதாரமாக பில்களில் காணப்படுகின்றன.

(v) ஒரு மேம்பாட்டு பில் சந்தையும் கடன் வாங்குபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பில்கள் காலக்கெடுவைக் கொண்டவை, சந்தையில் விற்கப்படலாம் மற்றும் ஏற்பவரின் கையொப்ப வடிவில் கூடுதல் பாதுகாப்பை எடுத்துச் செல்லலாம். எனவே, கடன் வாங்குபவர்களுக்கு, பில் ஃபைனான்ஸ் செலவு, பண வரவை விட குறைவாக உள்ளது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

(vi) வளர்ந்த பில் சந்தையானது நாட்டின் பணவியல் அமைப்பை மேலும் மீள்தன்மையாக்குகிறது. பொருளாதாரத்திற்கு அதிக பணம் தேவைப்படும் போதெல்லாம், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து பில்களை மறு தள்ளுபடி செய்து பண விநியோகத்தை அதிகரிக்கலாம்.

(vii) பில் சந்தையின் மேம்பாடு, ரிசர்வ் வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பணவியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மிகவும் பயனுள்ளதாக மாற்றும். நரசிம்மன் ஆய்வுக் குழு சுட்டிக்காட்டியுள்ளபடி, "பில் சந்தையின் பரிணாமம் ரிசர்வ் வங்கியின் வங்கி விகித மாறுபாட்டையும் பணக் கட்டுப்பாட்டின் மிகவும் பயனுள்ள ஆயுதமாக மாற்றும், ஏனெனில் அத்தகைய மாற்றங்களின் தாக்கம் இந்த உணர்திறன் சந்தையின் மூலம் பரவக்கூடும். மீதமுள்ள வங்கி அமைப்பு."

பில் மார்க்கெட் திட்டத்தின் குறைபாடுகள்:

உண்டியல் சந்தை திட்டம் சரியான திசையில் சரியான படியாகும். பல ஆண்டுகளாக, இத்திட்டத்தின் செயல்பாடு மிகவும் ஊக்கமளிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்யப்பட்ட பில்களின் நிலுவைத் தொகை ரூ. 10 கோடி ஜூன் 1971 இறுதியில் ரூ. மார்ச் 1980 இறுதியில் 110 கோடி.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

ஆனால், இத்திட்டம் அதன் பல்வேறு குறைபாடுகள் காரணமாக விமர்சனத்திற்கு உள்ளானது:

(i) ரிசர்வ் வங்கியின் கடன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஈடுசெய்ய வங்கிகள் மற்றும் அவற்றின் கடன் வாங்குபவர்களால் பொதுவாக இந்தத் திட்டம் பயன்படுத்தப்படுகிறது. ரிசர்வ் வங்கி பில் ரீடிஸ்கவுண்ட் வசதியை கட்டுப்படுத்தாமல் வங்கிக் கடனைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் போதெல்லாம், வங்கிகள் இந்த வசதியை அதிக அளவில் பயன்படுத்தின. இது ரிசர்வ் வங்கியின் இறுக்கமான பணக் கொள்கையை செயலிழக்கச் செய்தது. இதன் விளைவாக, ரிசர்வ் வங்கி முதலில் பில் ரீடிஸ்கவுண்ட் வசதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

(ii) உண்டியல் சந்தைத் திட்டம் உண்மையான பில் சந்தையை உருவாக்குவதில் வெற்றிபெறவில்லை. முக்கிய காரணம், கடன் வாங்குபவர்கள் மற்றும் வங்கிகள் இன்னும் பண வரவு மற்றும் பில் நிதியை விரும்பாதது.

(iii) இந்தத் திட்டம் வங்கிகள் மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு மட்டுமே. இந்திய பணச் சந்தையின் பூர்வீக வங்கியாளர்கள் மற்றும் அமைப்புசாராத் துறையின் பிற பகுதிகளை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

உள்ளடக்கியதாக இது இருக்கவில்லை.

(iv) இந்தத் திட்டம் முக்கியமாக தொழில், வர்த்தகம் மற்றும் வர்த்தகத் துறைகளில் கவனம் செலுத்துகிறது. விவசாயத் துறைக்கும் விரிவுபடுத்தப்படவில்லை.

பில் சந்தையை புத்துயிர் பெறுதல்

வணிக காகித சந்தை என்றும் அறியப்படும் பில் சந்தை, பெருநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கு குறுகிய கால நிதியுதவிக்கான முக்கிய ஆதாரமாகும். பில் சந்தையை புத்துயிர் பெறுவதற்கு கட்டுப்பாட்டாளர்கள், வழங்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுகிறது.

பில் சந்தையை புத்துயிர் பெற எடுக்கக்கூடிய சில படிகள் இங்கே:

ஒழுங்குமுறைகளை எளிமையாக்குங்கள்: சிறிய வழங்குநர்கள் பில் சந்தையில் பங்கேற்பதை சிக்கலான விதிமுறைகள் கடினமாக்குகின்றன. விதிமுறைகளை எளிமையாக்குவது அதிக வெளியீட்டாளர்களை சந்தையில் நுழைய ஊக்குவிக்கும், போட்டி மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.

வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கவும்: முதலீட்டாளர்கள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

தாங்கள் வாங்கும் பில்களின் அடிப்படை சொத்துகளில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். வழங்குபவர்களின் கடன் தகுதியைச் சுற்றி வெளிப்படைத்தன்மை அதிகரிப்பது, குறிப்பிட்ட பில்களில் முதலீடு செய்வதன் அபாயத்தை முதலீட்டாளர்களுக்கு எளிதாக மதிப்பிடும்.

விழிப்புணர்வை அதிகரிக்கவும்: பல முதலீட்டாளர்களுக்கு பில் சந்தையில் முதலீடு செய்வதன் நன்மைகள் தெரியாது. கல்விப் பிரச்சாரங்கள் சந்தை பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் அதிகரிக்க உதவும், மேலும் முதலீட்டாளர்களை பங்கேற்க ஊக்குவிக்கும்.

தரப்படுத்தலை ஊக்குவிக்கவும்: பில்களின் கட்டமைப்பு மற்றும் விதிமுறைகளை தரப்படுத்துவது முதலீட்டாளர்கள் வெவ்வேறு பில்களை ஒப்பிட்டு மதிப்பீடு செய்வதை எளிதாக்கும். இது மிகவும் சீரான சந்தையை உருவாக்குவதன் மூலம் பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.

இரண்டாம் நிலை வர்த்தகத்தை ஆதரிக்கவும்: பில் சந்தையில் இரண்டாம் நிலை வர்த்தகத்தை அதிகரிப்பது பணப்புழக்கத்தை அதிகரிக்கும் மற்றும் முதலீட்டாளர்களுக்கான அபாயத்தைக் குறைக்கும். மற்ற சந்தைகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வர்த்தக

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

தளங்களின் வளர்ச்சியின் மூலம் இதை அடைய முடியும்.

மொத்தத்தில், பில் சந்தையை புத்துயிர் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. ஒழுங்குமுறைகளை எளிமையாக்குதல், வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது, தரப்படுத்தலை ஊக்குவிப்பது மற்றும் இரண்டாம் நிலை வர்த்தகத்தை ஆதரிப்பது ஆகியவை பில் சந்தையை வழங்குபவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் மிகவும் கவர்ச்சிகரமான விருப்பமாக மாற்றும்.

வைப்புச் சான்றிதழ் (CD)

வைப்புச் சான்றிதழ் (CD) என்பது ஒரு சேமிப்புப் பொருளாகும், இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு மொத்த தொகையில் வட்டியைப் பெறுகிறது. சேமிப்புக் கணக்குகளிலிருந்து குறுந்தகடுகள் வேறுபடுகின்றன ஏனெனில் பணம் அவர்களின் காலம் முழுவதும் தீண்டப்படாமல் இருக்க வேண்டும் அல்லது ஆபத்து அபராதக் கட்டணம் அல்லது இழந்த வட்டி. குறுந்தகடுகள் பொதுவாக சேமிப்புக் கணக்குகளை விட அதிக வட்டி விகிதங்களை இழந்த பணப்புழக்கத்திற்கான ஊக்கமாக இருக்கும்.

ஏறக்குறைய அனைத்து நுகர்வோர் நிதி நிறுவனங்களும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

குறுந்தகடுகளை வழங்குகின்றன, இருப்பினும் ஒவ்வொரு வங்கியும் எந்தெந்த விதிமுறைகளை வழங்க விரும்புகிறது, வங்கியின் சேமிப்பு மற்றும் பணச் சந்தை தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது எவ்வளவு அதிகமாக விகிதம் இருக்கும், மேலும் அது என்ன அபராதங்களுக்கு பொருந்தும் ஆரம்ப திரும்பப் பெறுதல்.

சுற்றி ஷாப்பிங் செய்வது கண்டுபிடிக்க மிகவும் முக்கியமானது சிறந்த CD கட்டணங்கள் ஏனெனில் பல்வேறு நிதி நிறுவனங்கள் வியக்கத்தக்க பரந்த வரம்பை வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, செங்கல் மற்றும் மோட்டார் வங்கி நீண்ட கால குறுந்தகடுகளில் கூட அற்ப தொகையை செலுத்தலாம். ஆன்லைன் வங்கி அல்லது உள்ளூர் கடன்

யூனியன் தேசிய சராசரியை விட மூன்று முதல் ஐந்து மடங்கு செலுத்தலாம். இதற்கிடையில், மூன்று, ஆறு, அல்லது அடிப்படையிலான பொதுவான விதிமுறைகளைக் காட்டிலும், எப்போதாவது 13 அல்லது 21 மாதங்கள் போன்ற வழக்கத்திற்கு மாறான கால அளவு கொண்ட சிறப்பு விளம்பரங்களிலிருந்து சில சிறந்த கட்டணங்கள் கிடைக்கின்றன. 18 மாதங்கள் அல்லது முழு ஆண்டு அதிகரிப்பு.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வைப்புச் சான்றிதழ்கள் (சிடி)

ஒரு சிடையைத் திறப்பது, எந்தவொரு நிலையான வங்கி வைப்புக் கணக்கையும் திறப்பதற்கு மிகவும் ஒத்ததாகும். புள்ளியிடப்பட்ட வரியில் கையொப்பமிடும்போது நீங்கள் ஒப்புக்கொள்வதுதான் வித்தியாசம் (அந்த கையொப்பம் இப்போது டிஜிட்டல் கையொப்பமாக இருந்தாலும் கூட). நீங்கள் ஷாப்பிங் செய்து அடையாளம் கண்ட பிறகுள்ளு CD(கள்) நீங்கள் திறப்பீர்கள், செயல்முறையை முடிப்பது உங்களை நான்கு விஷயங்களாகப் பூட்டிவிடும்.

1. **வட்டி விகிதம்:**பூட்டப்பட்ட விகிதங்கள் ஒரு நேர்மறையான விஷயம், ஏனெனில் அவை குறிப்பிட்ட காலப்பகுதியில் உங்கள் வைப்புத்தொகைக்கு தெளிவான மற்றும் கணிக்கக்கூடிய வருவாயை வழங்குகின்றன. வங்கி பின்னர் விகிதத்தை மாற்ற முடியாது, எனவே உங்கள் வருவாயைக் குறைக்கலாம். மறுபுறம், விகிதங்கள் கணிசமான அளவு உயர்ந்து, அதிக கட்டணம் செலுத்தும் குறுந்தகடுகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை நீங்கள் இழந்தால், நிலையான வருமானம் உங்களைப் பாதிக்கலாம்.
2. **கால:**இந்தநேரம் நீளம் எந்தவொரு அபராதத்தையும் தவிர்க்க உங்கள் பணத்தை டெபாசிட் செய்ய ஒப்புக்கொள்கிறீர்கள் (எ.கா., ஆறு மாத

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

சிடி, ஒரு வருட சிடி, 18 மாத சிடி போன்றவை.) கால அவகாசம் முடிவடைகிறது(முதிர்ச்சி தேதி, உங்கள் சிடி முழுவதுமாக முதிர்ச்சியடைந்து, உங்கள் பணத்தை அபராதமின்றி திரும்பப் பெறலாம்.

3. **முதல்வர்:**சில சிறப்பு குறுந்தகடுகளைத் தவிர, நீங்கள் சிடையைத் திறக்கும்போது டெபாசிட் செய்ய ஒப்புக்கொள்ளும் தொகை இதுவாகும்.
4. **நிறுவனம்:**திவங்கி அல்லது கடன் சங்கம் உங்கள் சிடையை எங்கு திறக்கிறீர்கள் என்பது ஒப்பந்தத்தின் அம்சங்களைத் தீர்மானிக்கும்(முன்கூட்டியே திரும்பப் பெறும் அபராதங்கள் (EWPs) மற்றும் முதிர்வு நேரத்தில் மற்ற வழிமுறைகளை நீங்கள் வழங்கவில்லை என்றால், உங்கள் CD தானாகவே மீண்டும் முதலீடு செய்யப்படுமா.

உங்கள் சிடி நிறுவப்பட்டு நிதியளிக்கப்பட்டதும், வங்கி அல்லது கிரெடிட் யூனியன் மற்ற வைப்பு கணக்குகளைப் போலவே, மாதாந்திர அல்லது காலாண்டு அறிக்கை காலங்கள், காகிதம் அல்லது மின்னணு அறிக்கைகள் மற்றும் வழக்கமாக உங்கள் சிடி இருப்புக்கு டெபாசிட் செய்யப்படும் மாதாந்திர அல்லது காலாண்டு வட்டி செலுத்துதல்களுடன் நிர்வகிக்கும். வட்டி இருக்கும்கலவை.

சான்றிதழ்களின் முக்கிய அம்சங்கள் கீழே உள்ளனவைப்பு:

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

- வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) வைப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் குறுந்தகடுகளை வழங்க முடியாது.
- தனிநபர்கள், நிறுவனங்கள், நிறுவனங்கள், முதலியன வைப்புச் சான்றிதழ்களுக்குத் தகுதியான வைப்பாளர்கள். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) திருப்பி அனுப்ப முடியாத அடிப்படையில் குறுந்தகடுகளும் வழங்கப்படலாம்.
- டெபாசிட் சான்றிதழில் டெபாசிட் செய்ய வேண்டிய குறைந்தபட்ச தொகை ரூ. 1 லட்சம்.
- வணிக வங்கிகளால் வழங்கப்படும் வைப்புச் சான்றிதழ்களுக்கான காலம் 7 நாட்கள் முதல் 1 வருடம் வரை மாறுபடும். நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் குறுந்தகடுகளுக்கான முதிர்வு காலம் 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை மாறுபடும்.
- டிமென்டிரியலைஸ் செய்யப்பட்ட அல்லது மின்னணு முறையில்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

உருவாக்கப்பட்ட சான்றிதழ்களை டெலிவரி அல்லது ஒப்புதல் மூலம் மாற்றலாம், அதே சமயம் டிமேட் படிவங்களில் உள்ளவை டிமேட் செக்யூரிட்டிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி மாற்றப்படலாம்.

- அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், இந்த பணச் சந்தை கருவிகள் லாக்-இன் காலத்துடன் இல்லாததால், வைப்புச் சான்றிதழ்களுக்கு எதிராக டெபாசிடர்களுக்கு கடன்களை வழங்க முடியாது. முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முதிர்வு காலம் முடிவதற்குள் முதலீடு செய்யப்பட்ட தொகையை திரும்பப் பெற முடியாது.

வங்கி நிலையான வைப்பு

வங்கி நிலையான வைப்புத்தொகை இந்தியாவில் கிடைக்கும் மிகவும் பிரபலமான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகும். ஒரு நிலையான வைப்பு கணக்கு அடிப்படையில் உங்கள் முதன்மை முதலீட்டிற்கு நிலையான வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த நிலையான வருமான பாதுகாப்பு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு திட்டமிடப்பட்ட வங்கிகளாலும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் பல முதலீட்டாளர்கள் வங்கி FD இன் பலன்களைப் பெற்றுள்ளனர்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வைப்புச் சான்றிதழ்கள் (சிடிகள்) மற்றும் நிலையான வைப்புக்கள் (எஃப்.பி.சிகள்) ஆகியவற்றின் ஒப்பீட்டு பகுப்பாய்வு:

• **குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை**

இது குறுந்தகடுகள் மற்றும் FD களுக்கு இடையே உள்ள மிக முக்கியமான வேறுபாடு காரணிகளில் ஒன்றாகும். FDக்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை சில வங்கிகளில் ₹1,000 இலிருந்து தொடங்குகிறது, அதேசமயம் CDக்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ₹1 லட்சமாகும். முதலீட்டுத் தொகையின் மீதான கட்டுப்பாட்டின் காரணமாக, குறுந்தகடுகள் தங்கள் உபரிகளை குறுகிய காலத்திற்கு நிறுத்தி, வட்டியைப் பெற விரும்பும் நபர்களை விட நிறுவனங்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன.

• **முதலீட்டின் மீதான வருவாய்**

FD களில் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம் பாதுகாப்பின் முதிர்வு காலத்தின்படி மாறுபடும் மற்றும் 3.5% முதல் 8% வரை இருக்கும். அதாவது, 6% வட்டி விகிதத்தில் 3 வருடங்கள் நிரந்தர வைப்பு கணக்கில் உங்கள் பணத்தைப் பூட்டியிருந்தால், ஒட்டுமொத்த சந்தையில் வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பொருட்படுத்தாமல், முழு முதிர்வு காலத்திற்கும் அதே வட்டி

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

விகிதத்தைப் பெறுவீர்கள். நிறுவனங்கள் வழங்கும் குறுந்தகடுகளுக்கான வட்டி விகிதம் வணிக வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. எனவே, அதிக வருமானம் ஈட்டுவதற்கு ஒருவர் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க விரும்பினால், குறுந்தகடுகளில் முதலீடு செய்யத் தேர்ந்தெடுக்கலாம்.

• **முதலீட்டு அடிவானம்**

FDகள் நீண்ட காலத்திற்கு பிரபலமான சேமிப்பு வாகனமாகும், அதிகபட்ச முதிர்வு காலம் 10 ஆண்டுகள் ஆகும். இருப்பினும், குறுந்தகடுகள் குறுகிய கால முதலீட்டிற்கு நல்லது, ஏனெனில் வங்கிகள் வழங்கும் அதிக முதிர்வு காலம் 1 வருடம் ஆகும். நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் குறுந்தகடுகளுக்கு, முதிர்வு காலம் 1 வருடம் முதல் 3 ஆண்டுகள் வரை இருக்கும்.

• **கடனுக்கான பிணையம்**

ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுகளில் முதலீடு இந்தியாவில் பிரபலமாக இருப்பதற்கு மற்றொரு காரணம், முதலீட்டாளர்கள் FD கணக்குகளில் தங்கள் வைப்புத்தொகைக்கு எதிராக கடனைப் பெறலாம். ஒருவர் தனது FD சேமிப்பில் 90% வரை கடன் பெறலாம். மறுபுறம், குறுந்தகடுகளில் இந்த நன்மை கிடைக்காது. குறுந்தகடுகள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மாற்றத்தக்கவை என்பதால், அவற்றுக்கு லாக்-இன் காலம் இல்லை, இதன் காரணமாக வங்கிகள் கடனைப் பெறுவதற்கு கணிசமான பிணையமாக கருதுவதில்லை.

இந்தியாவின் தள்ளுபடி மற்றும் நிதி மன்றத்தின் பங்கு (DFHI)

பணச் சந்தை கருவிகளுக்கு மேம்படுத்தப்பட்ட பணப்புழக்கத்தை வழங்குவதற்காக ஒரு நிறுவனத்தை அமைப்பதற்கான வகுல் பணிக்குழு பரிந்துரையின்படி, ரிசர்வ் வங்கி பொதுத்துறை வங்கிகள் மற்றும் அகில இந்திய நிதி நிறுவனங்களுடன் இணைந்து தள்ளுபடி மற்றும் நிதி மன்றத்தை (DFHI) அமைத்தது.

DFHI மார்ச் 1988 இல் இணைக்கப்பட்டது மற்றும் அது ஏப்ரல் 1988 இல் செயல்படத் தொடங்கியது. இந்த பணச் சந்தை நிறுவனத்தின் முக்கிய நோக்கம் பணச் சந்தை கருவிகளுக்கான செயலில் இரண்டாம் நிலை சந்தையை உருவாக்குவதன் மூலம் குறுகிய கால பணப்புழக்க ஏற்றத்தாழ்வுகளை எளிதாக்குவதாகும். இதன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ. 250 கோடி.

DFHI அனைத்து சந்தைப் பிரிவுகளிலும் பரிவர்த்தனைகளில் பங்கேற்கிறது, இது அழைப்பு, அறிவிப்பு மற்றும் கால பணச் சந்தையில் கடன் வாங்குகிறது மற்றும் கடன் அளிக்கிறது, விற்கப்படும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கருவூல பில்களை வாங்குகிறது மற்றும் விற்கிறது.

ஏலங்கள், வணிக பில்கள், குறுந்தகடுகள் மற்றும் சிபிகள். இவை அனைத்திற்கும் செயலில் உள்ள இரண்டாம் நிலை சந்தையை உருவாக்க பணச் சந்தை கருவிகளுக்கான தினசரி ஏலம் (வாங்குதல்) மற்றும் சலுகை (விற்பனை) விகிதங்களை DFHI மேற்கோள் காட்டுகிறது.

கருவூல பில்களை முதிர்வுக்கு முன் ரிசர்வ் வங்கி திரும்ப வாங்குவதில்லை. அதேபோல, பதினைந்து வார ஏலத்தைத் தவிர இவற்றை ரிசர்வ் வங்கியிடமிருந்து வாங்க முடியாது. இரண்டாம் நிலை சந்தையில் இந்த பில்களை வாங்கி விற்பதன் மூலம் DFHI இந்த இடைவெளியை நிரப்புகிறது. இரண்டாம் நிலை சந்தையில் DFHI இருப்பதால், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் தங்கள் குறுகிய கால உபரிகளை முதலீடு செய்யவும், தேவைப்படும்போது அவற்றைப் பணமாக்கவும் உதவுகின்றன.

ரிசர்வ் வங்கி பல்வேறு பணச் சந்தை கருவிகளுக்கு பணப்புழக்கத்தை வழங்கும் நோக்கில் கருவூல பில்கள் மற்றும் பணப்பரிவர்த்தனை பில்களை வைத்திருப்பதற்கு எதிராக DFHI க்கு ரிலையன்ஸ் வரம்பை நீட்டிக்கிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அவ்வப்போது இத்தகைய வரம்புகளை மேம்படுத்துவது, பணச் சந்தையில் காணப்படும் கடுமையான காலத்தில் அதிக மற்றும் அதிக அளவிலான பணப்புழக்கத்தை வழங்க DFHIக்கு உதவியது. 1992 இல் தோன்றிய பணம் மற்றும் பத்திரச் சந்தைகளில் நடந்த பரிவர்த்தனைகளின் முறைகேடுகளுக்குப் பிறகு, பணச் சந்தையின் அனைத்துப் பிரிவுகளிலும் ஒட்டுமொத்த வர்த்தக அளவுகளில் குறைவு ஏற்பட்டது.

சில பிரிவுகளில் DFHI இன் வணிக விற்றுமுதல், அதாவது. கருவூல உண்டியல்கள் மற்றும் வணிக பில்கள் 1993-94 காலத்திலும் தொடர்ந்து கீழ்நிலையில் உள்ளன. அழைப்புப் பணச் சந்தையில் நிலவும் எளிதான நிலைமைகள் கருவூலப் பில்களில் இரண்டாம் நிலைச் சந்தை பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்தியது. 91 நாட்கள் மற்றும் 364 நாட்கள் கருவூல உண்டியல்கள் பணச் சந்தையில் விருப்பமான கருவிகளாக மாறி வருகின்றன.

கடந்த ஆண்டில் RBI எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சரக்குகளின் இயக்கத்திலிருந்து எழும் உண்மையான பரிவர்த்தனை பில்கள் மற்றும் கடன் வாங்குபவர்களின் கடன் வரம்புகளுக்குள் மட்டுமே, பில் நிதிக்கான உதவிகள் நடைபெறுவதை உறுதிசெய்து, தள்ளுபடி/மறு தள்ளுபடிக்கு கிடைக்கும் பில்களின் அளவு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

குறைந்துள்ளது.

கருவூல மசோதா

கருவூல உண்டியல்கள் ஆகும்பணச் சந்தை கருவிகள் பிற்காலத்தில் உறுதியளிக்கப்பட்ட திருப்பிச் செலுத்துதலுடன் இந்திய அரசாங்கத்தால் உறுதிமொழியாக வெளியிடப்பட்டது. இத்தகைய கருவிகள் மூலம் சேகரிக்கப்படும் நிதி பொதுவாக அரசாங்கத்தின் குறுகிய கால தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது, எனவே, ஒரு நாட்டின் ஒட்டுமொத்த நிதி பற்றாக்குறையை குறைக்க.

அவை முதன்மையாக குறுகிய கால கடன் வாங்கும் கருவிகளாகும், அதிகபட்சமாக 364 நாட்களைக் கொண்டவை, பூஜ்ஜிய கூப்பன்கள் (வட்டி) விகிதத்தில் கிடைக்கும். அரசாங்கப் பாதுகாப்பின் (G-sec) வெளியிடப்பட்ட பெயரளவு மதிப்பிற்கு தள்ளுபடியில் அவை வழங்கப்படுகின்றன.

அரசாங்க கருவூல பில்களை தனிநபர்கள் பாதுகாப்பின் முக மதிப்புக்கு தள்ளுபடியில் வாங்கலாம் மற்றும் அவற்றின் பெயரளவு மதிப்பில் மீட்டெடுக்கப்படுகின்றன, இதன் மூலம் முதலீட்டாளர்கள் வித்தியாசத்தை பாக்கெட் செய்ய அனுமதிக்கிறது. உதாரணமாக, 91 நாள் கருவூல உண்டியல் முகமதிப்பு ரூ. 120 தள்ளுபடி விலையில் வாங்கலாம். 118.40. முதிர்ச்சியடைந்தவுடன், தனிநபர்கள் முழு பெயரளவு மதிப்பான ரூ. 120, இது அவர்கள் ரூ. லாபத்தை உணர

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அனுமதிக்கிறது. 1.60 இப்போது, மற்ற முக்கியமான கருவூல பில் விவரங்களைப் பாருங்கள்.

கருவூல பில்களின் வகைகள்

வெவ்வேறு கருவூல உண்டியல் வகைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு, கீழே பட்டியலிடப்பட்டுள்ளபடி அவற்றின் பதவிக்காலத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது:

- 14 நாள் கருவூல உண்டியல்
- 91 நாள் கருவூல உண்டியல்
- 182 நாள் கருவூல உண்டியல்
- 364 நாள் கருவூல உண்டியல்

வழங்கப்பட்ட அனைத்து வகையான கருவூல பில்களுக்கும் (மேலே குறிப்பிட்டுள்ள வகைகளின்படி) வைத்திருக்கும் காலம் மாறாமல் இருக்கும் அதே வேளையில், அத்தகைய பத்திரங்களின் முக மதிப்புகள் மற்றும் தள்ளுபடி விகிதங்கள், நிதி தேவைகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கையைப் பொறுத்து, மொத்த ஏலங்களுடன் சேர்த்து அவ்வப்போது மாறுகின்றன. .

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கருவூல உண்டியல்களின் அம்சங்கள்

• குறைந்தபட்ச முதலீடு

ரிசர்வ் வங்கி முன்வைத்துள்ள விதிமுறைகளின்படி, குறைந்தபட்சம் ரூ. 25,000 ஒரு குறுகிய கால கருவூல மசோதாவை வாங்க விரும்பும் தனிநபர்கள் முதலீடு செய்ய வேண்டும். மேலும், அதிக முதலீடு ரூ. மடங்குகளில் செய்யப்பட வேண்டும். 25,000.

• ஜீரோ-கூப்பன் பத்திரங்கள்

G-Sec கருவூல பில்கள் மொத்த வைப்புத்தொகைக்கு எந்த வட்டியையும் அளிக்காது. மாறாக, முதலீட்டாளர்கள் உணர் வேண்டும்முதலீட்டு வரவுகள்அத்தகைய முதலீடுகளிலிருந்து, அத்தகைய பத்திரங்கள் சந்தையில் தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன. மீட்டெடுத்தவுடன், இந்த பத்திரத்தின் மொத்த மதிப்பு முதலீட்டாளர்களுக்கு செலுத்தப்படுகிறது, இதன் மூலம் அவர்கள் மொத்த முதலீட்டில் கணிசமான லாபத்தை அடைய அனுமதிக்கிறது.

• வர்த்தக

முதலீட்டு முறை அத்தியாவசிய கருவூல பில் விவரங்களின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ரிசர்வ் வங்கி, மத்திய அரசின் சார்பில், அத்தகைய பத்திரங்களை ஒவ்வொரு வாரமும் ஏலம் விடுகிறது (அன்று

புதன்) சந்தையில், பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ள மொத்த ஏலங்களைப் பொறுத்துபங்கு பரிமாற்றங்கள். முதலீட்டாளர்கள் அத்தகைய அரசாங்க சொத்துக்களை டெபாசிட்டரி பங்கேற்பாளர் வணிக வங்கிகள் அல்லது மற்ற பதிவு செய்யப்பட்ட முதன்மை டீலர்கள் (PDs) மூலம் வாங்குவதற்கு தேர்வு செய்யலாம், இதில் பாதுகாப்பு பரிமாற்றம் T+1 தீர்வு செயல்முறையைப் பின்பற்றுகிறது.

மாற்றாக, பல திறந்தநிலை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில், அத்தகைய நிதிகள் மூலம் முதலீடு செய்ய விரும்பும் தனிநபர்களுக்கான கருவூல பில்களும் அவற்றின் கார்பஸில் அடங்கும்.

கருவூல பில்கள் மீதான மகசூல் விகிதம்

கருவூல உண்டியலில் இருந்து பெறப்படும் மகசூலின் சதவீதத்தை பின்வரும் சூத்திரத்தின் மூலம் கணக்கிடலாம் -

$$Y = (100-P)/P \times 365/D \times 100$$

Y = ரிட்டர்ன் சதவீதம்

P = ஒரு பாதுகாப்பு வாங்கப்படும் தள்ளுபடி

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

விலை, மற்றும் D = ஒரு மசோதாவின் காலம்

சிறந்த புரிதலுக்கு கருவூல உண்டியல்களின் உதாரணத்தைக் கருத்தில் கொள்வோம். ரிசர்வ் வங்கி 91 நாள் கருவூல உண்டியலை தள்ளுபடி மதிப்பில் ரூ. 98, உண்டியலின் முகமதிப்பு ரூ. 100, அத்தகைய ஜி-வினாடிகளில் விளைச்சலை பின்வருமாறு தீர்மானிக்கலாம் -

$$\text{மகசூல்} = (100 - 98)/98 \times 365/91 \times 100$$

$$= 8.19\%$$

அரசாங்க கருவூல உண்டியல்களின் நன்மைகள்

- ஆபத்து இல்லாதது

கருவூல உண்டியல்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் மிகவும் பிரபலமான குறுகிய கால அரசாங்கத் திட்டங்களில் ஒன்றாகும், மேலும் அவை மத்திய அரசால் ஆதரிக்கப்படுகின்றன. அத்தகைய கருவிகள் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு பொறுப்பாக செயல்படுகின்றன, ஏனெனில் அவை குறிப்பிட்ட தேதிக்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.

எனவே, தனிநபர்கள் முதலீடு செய்யப்பட்ட மொத்த நிதியின் மீது விரிவான பாதுகாப்பை அனுபவிக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் நாட்டின் மிக உயர்ந்த அதிகாரிகளால் ஆதரிக்கப்படுகிறார்கள், மேலும் பொருளாதார நெருக்கடியின் போது கூட பணம் செலுத்த வேண்டும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

• நீர்மை நிறை

அரசாங்க கருவூல உண்டியல் அரசாங்கத்திற்கான குறுகிய கால நிதி திரட்டும் கருவியாக வெளியிடப்படுகிறது மற்றும் 364 நாட்கள் அதிகபட்ச முதிர்வு காலத்தைக் கொண்டுள்ளது. பாதுகாப்பான முதலீடுகள் மூலம் குறுகிய கால ஆதாயங்களை உருவாக்க விரும்பும் நபர்கள் தங்கள் நிதியை அத்தகைய பத்திரங்களில் நிறுத்தலாம். மேலும், அத்தகைய ஜி-வினாடிகள் இரண்டாம் நிலை சந்தையில் மறுவிற்பனை செய்யப்படலாம், இதன் மூலம் தனிநபர்கள் தங்கள் இருப்பை அவசர காலங்களில் பணமாக மாற்ற அனுமதிக்கிறது.

• போட்டியற்ற ஏலம்

கருவூல பில்கள் ஒவ்வொரு வாரமும் ரிசர்வ் வங்கியால் போட்டியற்ற ஏலம் மூலம் ஏலம் விடப்படுகிறது, இதன் மூலம் சில்லறை மற்றும் சிறு அளவிலான முதலீட்டாளர்கள் மகசூல் விகிதம் அல்லது விலையை குறிப்பிடாமல் ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கிறது. இது அமெச்சூர் முதலீட்டாளர்களை அரசாங்கப் பத்திரச் சந்தையில் வெளிப்படுத்துவதை அதிகரிக்கிறது, இதன் மூலம் மூலதனச் சந்தையில் அதிக பணப்புழக்கத்தை உருவாக்குகிறது.

கருவூல மசோதாவின் வரம்புகள்

அரசாங்க கருவூலப் பத்திரங்களின் முதன்மையான தீமை என்னவென்றால், அவை நிலையான பங்குச் சந்தை முதலீட்டு கருவிகளுடன் ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் குறைந்த வருமானத்தை ஈட்டுவதாக அறியப்படுகிறது. கருவூல பில்கள் பூஜ்ஜிய கூப்பன் பத்திரங்கள், முதலீட்டாளர்களுக்கு தள்ளுபடியில் வழங்கப்படும். எனவே, பொருளாதார நிலைமைகள் மற்றும் வணிக சுழற்சி ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாமல், அத்தகைய கருவிகளால் உருவாக்கப்படும் மொத்த வருமானம் பத்திரத்தின் காலத்தின் மூலம் நிலையானதாக இருக்கும்.

இது பங்குச் சந்தைக்கு நேர்மாறாக வருகிறது, இதில் சந்தை மாறுபாடுகள் ஈக்விட்டி மற்றும் கடன் கருவிகள் இரண்டாலும் உருவாக்கப்பட்ட வருமானத்தை பெரிதும் பாதிக்கிறது. இதன் விளைவாக, பங்குச் சந்தையில் ஏற்றம் ஏற்பட்டால், G-Sec முதலீடுகள் மூலம் உருவாக்கப்படும் மூலதன ஆதாயங்களைக் காட்டிலும் தொடர்புடைய கருவிகளின் விளைச்சல் விகிதம் கணிசமாக அதிகமாகும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வரிவிதிப்பு

இந்த பில்களில் உணரப்படும் குறுகிய கால மூலதன ஆதாயம் (STCG) உட்பட்டது STCG வரிமுதலீட்டாளரின் வருமான வரி அடுக்கின்படி பொருந்தும் விகிதங்களில். ஆயினும் கூட, அத்தகைய ஜி-செக் திட்டங்களின் ஒரு முக்கிய நன்மை என்னவென்றால், சில்லறை முதலீட்டாளர்கள் பணம் செலுத்தத் தேவையில்லை. மூலத்தில் வரி விலக்கு (டிடிஎஸ்) இந்தப் பத்திரங்களைத் திரும்பப் பெறுவதன் மூலம், அவர்/அவள் வரிக்குட்பட்ட வருமான வரம்புக்குள் வரவில்லை என்றால், வருமான வரி ரிட்டர்கள் மூலம் அதைத் திரும்பப் பெறுவதில் உள்ள சிரமங்களைக் குறைக்கலாம்.

கில்ட்-எட்ஜட் செக்யூரிட்டிகள்

கில்ட்-எட்ஜட் பத்திரங்கள் என்பது சில தேசிய அரசாங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் வழங்கப்படும் உயர்தர பத்திரங்கள். கடந்த காலத்தில், இந்த கருவிகள் வழங்கிய சான்றிதழ்களைக் குறிப்பிடுகின்றன இங்கிலாந்து வங்கி (BOE) மெஜஸ்டியின் கருவூலத்தின் சார்பாக,

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அவர்கள் வழக்கமாக அச்சிடப்பட்ட காகிதத்தில் தங்கம் பூசப்பட்ட (தங்க) விளிம்புகள் இருப்பதால் இவ்வாறு பெயரிடப்பட்டது.

இயல்பிலேயே, கில்ட்-எட்ஜ் என்பது ஒரு உயர்தர பொருளைக் குறிக்கிறது, அதன் மதிப்பு காலப்போக்கில் நிலையானதாக இருக்கும். முதலீட்டு வாகனமாக, இது அபாயகரமான, குறைவான முதலீட்டு தரப் பத்திரங்களுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் குறைந்த மகசூல் கொண்ட உயர் தரப் பத்திரங்களுக்குச் சமம். அந்த காரணத்திற்காக, கில்ட் முனைகள் கொண்ட பத்திரங்கள் ஒரு காலத்தில் மட்டுமே வழங்கப்பட்டனநீல சிப் நிறுவனங்கள் மற்றும் தேசிய அரசாங்கங்கள் இலாபம் ஈட்டுவதில் நிரூபிக்கப்பட்ட பதிவுகள். வழக்கமான கில்ட்களைத் தவிர, பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட அரை ஆண்டு கூப்பன் கொடுப்பனவுகளை வழங்கும் குறியீட்டு-இணைக்கப்பட்ட கில்ட்களை பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிடுகிறது.

இங்கிலாந்து, இந்தியா மற்றும் பல காமன்வெல்த் நாடுகளில் அரசாங்கப் பத்திரங்கள் இன்னும் அறியப்படுகின்றனகில்ட்ஸ்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கில்ட்-எட்ஜ் செக்யூரிட்டிகளின் வரம்புகள்

நம்பகமான அரசாங்க அமைப்புகள் மற்றும் பெரிய நிறுவனங்களால் கில்ட் முனைகள் கொண்ட பத்திரங்கள் வழங்கப்பட்டாலும், அவை சில குறைபாடுகளை முன்வைக்கின்றன. முதன்மையாக, திபத்திரங்கள் வட்டி விகிதங்களுடன் ஏற்ற இறக்கமாக இருக்கும், அங்கு விகித உயர்வுகள் ஒரு கில்ட்டின் விலையை குறைக்கும், மற்றும் நேர்மாறாகவும் இருக்கும். உலகப் பொருளாதார நிலைமைகள் மேம்படும் காலங்களில், வட்டி விகிதங்கள் உயரும். இந்த காரணத்திற்காக, பொருளாதார வளர்ச்சியின் போது கணிசமான வருமானத்தை ஈட்டி விரும்பும் முதலீட்டாளர்கள் குறியீட்டு நிதிகளில் சிறந்த மதிப்பை பெறலாம்.

கில்ட்-எட்ஜ் பத்திரங்களின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இந்த கருவிகள் பொதுவாக வட்டி விகிதங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, குறைந்த அபாயத்துடன் நம்பகமான வருமானத்தைத் தேடும் ஓய்வு பெற்றவர்களுக்கு அவை சிறந்த முதலீடுகளாகும்.

கில்ட் முனைகள் கொண்ட பத்திரங்களின் நோக்கம்:

கில்ட்-எட்ஜ் செக்யூரிட்டிகள் என்பது அரசாங்கங்கள் மற்றும் மகத்தான நிறுவனங்களால் கடன் வாங்குவதற்கான ஒரு வழியாக

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வழங்கப்படும் உயர்தர முதலீட்டுப் பத்திரங்கள் ஆகும். இந்த பத்திரங்களை வழங்கும் நிறுவனங்கள் ஈவுத்தொகை அல்லது வட்டி செலுத்துதல்களை ஈடுசெய்யக்கூடிய நிலையான வருவாயைக் கொண்டுள்ளன. பல வழிகளில், இவை அரசுப் பத்திரங்களுக்கு அடுத்த பாதுகாப்பான பத்திரங்களாகும். UK அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஒரு வழக்கமான கில்ட், முதிர்வு வரை அரை ஆண்டுக்கு ஒரு நிலையான ரொக்கப் பணத்தை வைத்திருப்பவருக்குச் செலுத்துகிறது. அந்த நேரத்தில் அசல் முழுவதுமாகத் திருப்பித் தரப்படும். கூப்பன் கொடுப்பனவு வெளியீட்டு நேரத்தில் சந்தை வட்டி விகிதத்தை பிரதிபலிக்கிறது மற்றும் ஒவ்வொரு வருடமும் வைத்திருப்பவர் பெறும் பணப்பரிமாற்றத்தை குறிக்கிறது. இந்த சொத்துக்களின் காலம் 30 ஆண்டுகள் வரை செல்லலாம். 2008 மந்தநிலைக்குப் பிறகு, பாங்க் ஆஃப் இங்கிலாந்தால் பெரிய அளவிலான கில்ட்கள் உருவாக்கப்பட்டு மீண்டும் வாங்கப்பட்டன, அதன் பிரச்சாரத்தில் நிவாரண முயற்சிகளைத் தொடங்க உதவியது.

மறு கொள்முதல் ஒப்பந்தம்

மறு கொள்முதல் ஒப்பந்தம் (ரெப்போ) என்பது டீலர்களுக்கு குறுகிய கால கடன் வாங்கும் ஒரு வடிவமாகும் அரசு பத்திரங்கள். ஒரு ரெப்போ விஷயத்தில், ஒரு வியாபாரி அரசாங்கப் பத்திரங்களை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

விற்கிறார்முதலீட்டாளர்கள், பொதுவாக ஒரே இரவில், அடுத்த நாள் சற்று அதிக விலையில் அவற்றை வாங்குகிறது. விலையில் உள்ள சிறிய வேறுபாடு மறைமுகமான ஒரே இரவில் வட்டி விகிதம் ஆகும். ரெப்போக்கள் பொதுவாக குறுகிய காலத்தை உயர்த்த பயன்படுத்தப்படுகின்றனமூலதனம். அவை மத்திய வங்கியின் பொதுவான கருவியாகும்திறந்த சந்தை நடவடிக்கைகள்.

பாதுகாப்பை விற்று, எதிர்காலத்தில் அதை மீண்டும் வாங்க ஒப்புக்கொண்ட கட்சிக்கு, அது ரெப்போ; பரிவர்த்தனையின் மறுமுனையில் உள்ள தரப்பினருக்கு, பாதுகாப்பை வாங்குவது மற்றும் எதிர்காலத்தில் விற்க ஒப்புக்கொள்வது, இது ஒருதலைகீழ் மறு கொள்முதல் ஒப்பந்தம்.

ரெப்போ விகிதத்தின் முக்கியத்துவம்

எப்போது அரசாங்கம்மத்திய வங்கிகள் தனியார் வங்கிகளில் இருந்து பத்திரங்களை திரும்ப வாங்கினால், அவை தள்ளுபடி விகிதத்தில் செய்கின்றன, இது ரெப்போ ரேட் என அழைக்கப்படுகிறது. பிடிக்கும்முதன்மை விகிதங்கள், ரெப்போ விகிதங்கள் அமைக்கப்பட்டுள்ளன

மத்திய வங்கிகளால். ரெப்போ ரேட் சிஸ்டம், கிடைக்கும் நிதியை அதிகரிப்பதன் மூலம் அல்லது குறைப்பதன் மூலம்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பொருளாதாரங்களுக்குள் பண விநியோகத்தை கட்டுப்படுத்த அரசாங்கங்களை அனுமதிக்கிறது.

ரெப்போ விகிதங்கள் குறைவது, பணத்திற்கு ஈடாக அரசாங்கத்திற்கு பத்திரங்களை விற்க வங்கிகளை ஊக்குவிக்கிறது. இது பொதுப் பொருளாதாரத்திற்குக் கிடைக்கும் பண விநியோகத்தை அதிகரிக்கிறது. மாறாக, ரெப்போ விகிதங்களை அதிகரிப்பதன் மூலம், இந்த பத்திரங்களை மறுவிற்பனை செய்வதிலிருந்து வங்கிகளை ஊக்கப்படுத்துவதன் மூலம் மத்திய வங்கிகள் பண விநியோகத்தை திறம்பட குறைக்கலாம்.

மறு கொள்முதல் ஒப்பந்தத்தின் உண்மையான செலவுகள் மற்றும் நன்மைகளைத் தீர்மானிக்க, பரிவர்த்தனையில் பங்கேற்க ஆர்வமுள்ள வாங்குபவர் அல்லது விற்பவர் மூன்று வெவ்வேறு கணக்கீடுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்:

1. ஆரம்ப பாதுகாப்பு விற்பனையில் பணம் செலுத்தப்பட்டது
2. பத்திரத்தை திரும்ப வாங்கும்போது பணம் செலுத்த வேண்டும்
3. மறைமுகமான வட்டி விகிதம்

ஆரம்ப செக்யூரிட்டி விற்பனையில் செலுத்தப்படும் பணமும், மறு வாங்குதலில் செலுத்தப்படும் பணமும் ரெப்போவில் உள்ள மதிப்பு மற்றும் பாதுகாப்பின் வகையைப் பொறுத்தது. உதாரணமாக, ஒரு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பத்திரத்தின் விஷயத்தில், இந்த இரண்டு மதிப்புகளும் சுத்தமான விலை மற்றும் பத்திரத்திற்கான திரட்டப்பட்ட வட்டியின் மதிப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

எந்தவொரு ரெப்போ ஒப்பந்தத்திலும் ஒரு முக்கியமான கணக்கீடு என்பது மறைமுகமான வட்டி விகிதம் ஆகும். வட்டி விகிதம் சாதகமாக இல்லாவிட்டால், குறுகிய கால பணத்திற்கான அணுகலைப் பெறுவதற்கு ரெப்போ ஒப்பந்தம் மிகச் சிறந்த வழியாக இருக்காது. உண்மையான வட்டி விகிதத்தைக் கணக்கிடப் பயன்படுத்தக்கூடிய சூத்திரம் கீழே உள்ளது:

$$\text{வட்டி விகிதம்} = [(எதிர்கால\ மதிப்பு/தற்போதைய\ மதிப்பு) - 1] \times$$

வருடம்/தொடர்ச்சியான கால்களுக்கு இடையே உள்ள நாட்களின் எண்ணிக்கை

உண்மையான வட்டி விகிதம் கணக்கிடப்பட்டவுடன், மற்ற வகை நிதிகளுடன் தொடர்புடைய வட்டி விகிதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், மறு கொள்முதல் ஒப்பந்தம் நல்ல ஒப்பந்தமா இல்லையா என்பதை வெளிப்படுத்தும். பொதுவாக, கடன் வழங்குவதற்கான பாதுகாப்பான வடிவமாக, பணச் சந்தை பணக் கடன் ஒப்பந்தங்களை விட மறு கொள்முதல் ஒப்பந்தங்கள் சிறந்த விதிமுறைகளை வழங்குகின்றன. தலைகீழ் ரெப்போ பங்கேற்பாளரின் பார்வையில், ஒப்பந்தம் அதிகப்படியான பண இருப்புகளிலும் கூடுதல் வருமானத்தை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

உருவாக்க முடியும்.

ரெப்போவின் அபாயங்கள்

மறு கொள்முதல் ஒப்பந்தங்கள் பொதுவாக கடன்-ஆபத்தை குறைக்கும் கருவிகளாகக் காணப்படுகின்றன. ரெப்போவில் உள்ள மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், விற்பனையாளர் முதிர்வு தேதியில் விற்பனை பத்திரங்களை மீண்டும் வாங்காமல் ஒப்பந்தத்தின் முடிவைத் தக்கவைக்கத் தவறிவிடலாம். இந்த சூழ்நிலைகளில், பாதுகாப்பை வாங்குபவர் ஆரம்பத்தில் செலுத்திய பணத்தை மீட்டெடுக்க முயற்சிப்பதற்காக பாதுகாப்பை நீக்கலாம்.

இது ஏன் ஒரு உள்ளார்ந்த ஆபத்தை உருவாக்குகிறது, இருப்பினும், ஆரம்ப விற்பனையிலிருந்து பாதுகாப்பின் மதிப்பு குறைந்திருக்கலாம், இதனால் வாங்குபவருக்கு எந்த விருப்பமும் இல்லாமல் போகலாம். அல்லது நஷ்டத்திற்கு விற்க வேண்டும். மறுபுறம், இந்த பரிவர்த்தனையிலும் கடன் வாங்குபவருக்கு ஆபத்து உள்ளது; பத்திரத்தின் மதிப்பு ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகளை விட உயர்ந்தால், கடனளிப்பவர் பாதுகாப்பை மீண்டும் விற்க முடியாது.

இந்த அபாயத்தைத் தணிக்க உதவும் மறு கொள்முதல் ஒப்பந்த இடத்தில் உள்ளமைக்கப்பட்ட வழிமுறைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, பல களஞ்சியசாலைகள் மிகைப்படுத்தப்பட்டவை.

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர் மனோன்மணியம் சுந்தரனார்

பல சந்தர்ப்பங்களில், என்றால்

பிணைய மதிப்பு குறைகிறது, கடன் வாங்குபவருக்கு வழங்கப்படும் பத்திரங்களைத் திருத்தச் சொல்ல ஒரு மார்ஜின் அழைப்பு நடைமுறைக்கு வரும். பாதுகாப்பின் மதிப்பு உயரக்கூடும் மற்றும் கடனளிப்பவர் அதை கடன் வாங்குபவருக்கு மீண்டும் விற்காத சூழ்நிலைகளில், ஆபத்தைத் தணிக்க, அடகு வைப்பு பயன்படுத்தப்படலாம்.

பொதுவாக, மறு கொள்முதல் ஒப்பந்தங்களுக்கான கடன் ஆபத்து என்பது பரிவர்த்தனையின் விதிமுறைகள், பாதுகாப்பின் பணப்புழக்கம், சம்பந்தப்பட்ட எதிர் தரப்பினரின் பிரத்தியேகங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல காரணிகளைச் சார்ந்தது.

நிதி நெருக்கடி மற்றும் ரெப்போ சந்தை

2008 நிதி நெருக்கடியைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் ரெப்போ 105 என அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட வகை ரெப்போவில் கவனம் செலுத்தினர். நெருக்கடிக்கு வழிவகுத்த லெஹ்மன் பிரதர்ஸின் நிதிநிலையை மறைக்கும் முயற்சியில் இந்த களஞ்சியங்கள் ஒரு பங்கைக் கொண்டிருந்தன என்ற ஊகம் இருந்தது. நெருக்கடியைத் தொடர்ந்து உடனடியாக ஆண்டுகளில், அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் ரெப்போ சந்தை கணிசமாக சுருங்கியது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் அது மீண்டு, தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நெருக்கடி பொதுவாக ரெப்போ சந்தையில் உள்ள சிக்கல்களை வெளிப்படுத்தியது. அப்போதிருந்து, மத்திய வங்கி முறையான ஆபத்தை பகுப்பாய்வு செய்வதற்கும் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய வங்கி குறைந்தது மூன்று பகுதிகளைக் கண்டறிந்துள்ளது:

1. ட்ரை-பார்ட்டி ரெப்போ சந்தையானது, தீர்வு வங்கிகள் வழங்கும் இன்ட்ராதே கிரெடிட்டை நம்பியுள்ளது
2. ஒரு டீலர் இயல்புநிலைக்கு வரும்போது பிணையத்தை கலைக்க உதவும் பயனுள்ள திட்டங்களின் பற்றாக்குறை
3. சாத்தியமான இடர் மேலாண்மை நடைமுறைகளின் பற்றாக்குறை

2008 இன் பிற்பகுதியில் தொடங்கி, மத்திய வங்கி மற்றும் பிற கட்டுப்பாட்டாளர்கள் இந்த மற்றும் பிற கவலைகளை நிவர்த்தி செய்ய புதிய விதிகளை நிறுவினர். இந்த ஒழுங்குமுறைகளின் விளைவுகளில், கருவூலங்கள் போன்ற பாதுகாப்பான சொத்துக்களை பராமரிக்க வங்கிகள் மீது அழுத்தம் அதிகரித்தது. ரெப்போ ஒப்பந்தங்கள் மூலம் அவர்களுக்கு கடன் கொடுக்காமல் இருக்க அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

புள்ளும்பெர்க்கின் கூற்றுப்படி, விதிமுறைகளின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது: 2008 இன் பிற்பகுதி வரை, இந்த

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

முறையில் கடன் பெற்ற உலகளாவிய பத்திரங்களின் மதிப்பிடப்பட்ட மதிப்பு \$4 டிரில்லியனுக்கு அருகில் இருந்தது. அந்த நேரத்தில் இருந்து, இந்த எண்ணிக்கை 2 டிரில்லியன் டாலருக்கு அருகில் உள்ளது. மேலும், வங்கி கையிருப்புகளில் தற்காலிக மாற்றங்களை ஈடுசெய்வதற்கான வழிமுறையாக மத்திய வங்கி பெருகிய முறையில் மறு கொள்முதல் (அல்லது தலைகீழ் மறு கொள்முதல்) ஒப்பந்தங்களில் நுழைந்துள்ளது.

இருப்பினும், கடந்த தசாப்தத்தில் ஒழுங்குமுறை மாற்றங்கள் இருந்தபோதிலும், ரெப்போ இடத்திற்கு முறையான அபாயங்கள் உள்ளன. ஒரு பெரிய ரெப்போ டீலரின் இயல்புநிலை குறித்து மத்திய வங்கி தொடர்ந்து கவலைப்படுகிறது, இது பண நிதிகளிடையே தீ விற்பனையை ஊக்குவிக்கும், இது பரந்த சந்தையை எதிர்மறையாக பாதிக்கும். ரெப்போ ஸ்பேஸின் எதிர்காலமானது, இந்தப் பரிவர்த்தனையாளர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான ஒழுங்குமுறைகளை உள்ளடக்கியிருக்கலாம் அல்லது இறுதியில் அது ஒரு மத்திய கிளியரிங்ஹவுஸ் அமைப்பை நோக்கிய மாற்றத்தையும் உள்ளடக்கியிருக்கலாம். தற்போதைக்கு, மறு கொள்முதல் ஒப்பந்தங்கள் குறுகிய கால கடன்களை எளிதாக்குவதற்கான ஒரு முக்கிய வழிமுறையாக உள்ளது.

அலகு III

மூலதன சந்தை:பொருள் - பண்புகள் - பரிணாமம் மற்றும் வளர்ச்சி - புதிய
நிதி கருவிகள் - முக்கிய சிக்கல்கள் - மூலதன சந்தை கருவிகள் - பொருள்
- வகைகள் - முன்னுரிமை பங்குகள் - ஈக்விட்டி பங்குகள் - வாக்களிக்காத
ஈக்விட்டி பங்குகள் - நிறுவனத்தின் நிலையான வைப்புக்கள் -
உத்தரவாதங்கள் - கடன் பத்திரங்கள் மற்றும் பத்திரங்கள் - உலகளாவிய
கடன் கருவிகள் - புதியது சிக்கல்கள் சந்தை (NIM) - பொருள் - NIM மற்றும்
இரண்டாம் நிலை சந்தை - சந்தைப்படுத்தல் பத்திரங்களின் முறைகள் - NIM
இல் இடைத்தரகர்கள் - கடன் சந்தை - பொருள் - நன்மைகள் - கடனில்
உள்ள அபாயங்கள் - பத்திர சந்தையின் பங்கு - விலை நிர்ணயம் -
பத்திரத்தின் மகசூல்.

அலகு III

மூலதன சந்தை

மூலதனச் சந்தையின் பொருள்:

மூலதனச் சந்தைகள் என்பது ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட முதிர்வு காலம் (வயது) கொண்ட நீண்ட கால கடன் அல்லது நீண்ட கால பத்திரங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் நிதிச் சந்தைகளாகும். நீண்ட கால முதலீடுகள்/மூலதனச் செலவுகள் செய்யும் நிறுவனங்கள் அல்லது அரசாங்கங்கள் போன்ற நீண்ட கால உற்பத்தி/பயனுள்ள பயன்பாட்டிற்குப் பயன்படுத்தக்கூடியவர்களுக்கு இந்தச் சந்தைகள் சேமிப்பாளர்களின் செல்வத்தை அனுப்புகின்றன/வழிப்படுத்துகின்றன. செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (செபி) போன்ற நிதிக் கட்டுப்பாட்டாளர்கள்/காவலாளிகள், முதலீட்டாளர்களை மோசடி/நேர்மையின்மைக்கு எதிராக முதலீட்டாளர்களைப் பாதுகாக்க தங்கள் அதிகார வரம்புகள்/பகுதிகளில் உள்ள மூலதனச் சந்தைகளை மேற்பார்வையிடுகின்றனர்/ வழிநடத்துகிறார்கள்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மூலதனச் சந்தையின் வரையறை:

மூலதனச் சந்தை என்பது நீண்ட கால நிதிகளுக்கான சந்தையாகும் - பங்கு மற்றும் கடன் மற்றும் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் திரட்டப்பட்ட நிதி. மூலதனச் சந்தையானது சேமிப்பைத் திரட்டி, அதை உற்பத்திப் பயன்பாட்டிற்குச் செலுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. பின்வரும் நடவடிக்கைகள் அல்லது வழிகள் மூலம் இது எளிதாக்கப்படுகிறது:

மூலதனச் சந்தையின் அம்சங்கள்/பண்புகள்:

1. சேமிப்பாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையிலான இணைப்பு: சேமிப்பாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையிலான முக்கிய இணைப்பாக மூலதனச் சந்தை செயல்படுகிறது. சேமிப்பாளர்கள் நிதிகளுக்கு கடன் வழங்குபவர்கள், முதலீட்டாளர்கள் நிதி கடன் வாங்குபவர்கள். தங்கள் வருமானம் அனைத்தையும் செலவழிக்காத சேமிப்பாளர்கள் "உபரி அலகுகள்" என்றும் முதலீட்டாளர்கள்/கடன் வாங்குபவர்கள் "பற்றாக்குறை அலகுகள்" என்றும் அழைக்கப்படுகிறார்கள். மூலதனச் சந்தை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

என்பது உபரி அலகுகள் மற்றும் பற்றாக்குறை அலகுகளுக்கு இடையிலான பரிமாற்ற பொறிமுறையாகும். இது உபரி அலகுகள் தங்கள் உபரி நிதிகளை பற்றாக்குறை அலகுகளுக்கு கடனாக வழங்கும் ஒரு வழியாகும்.

2. நீண்ட கால நிதியில் ஒப்பந்தங்கள்: மூலதனச் சந்தை நீண்ட மற்றும் நடுத்தர காலத்திற்கான நிதிகளை வழங்குகிறது. இது ஒரு வருடத்திற்கும் குறைவான சேமிப்பை சேனலைஸ் செய்வதை கையாள்வதில்லை.

3. இடைத்தரகர்களைப் பயன்படுத்துகிறது: மூலதனச் சந்தையானது பல்வேறு இடைத்தரகர்களான தரகர்கள், அண்டர்ரைட்டர்கள், டெபாசிட்டரிகள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது. இந்த இடைத்தரகர்கள் மூலதனச் சந்தையின் வேலை செய்யும் உறுப்புகளாகச் செயல்படுகிறார்கள் மற்றும் மூலதனச் சந்தையின் மிக முக்கியமான கூறுகளாக உள்ளனர்.

4. மூலதன உருவாக்கம்: மூலதனச் சந்தையானது வட்டி அல்லது ஈவுத்தொகை வடிவத்தில் சேமிப்பாளர்களுக்கு அவர்களின் உபரி நிதியை பற்றாக்குறை அலகுகளுக்கு மாற்றுவதற்கு ஊக்குவிப்புகளை வழங்குகிறது, அவர்கள் அதை வெவ்வேறு வணிகங்களில் முதலீடு செய்வார்கள். உபரி அலகுகள் பற்றாக்குறை அலகுகளுக்கு நிதி பரிமாற்றம்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மூலதன உருவாக்கத்திற்கு வழிவகுக்கிறது.

5. அரசாங்க விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்: மூலதனச் சந்தை சுதந்திரமாக ஆனால் அரசாங்கக் கொள்கைகளின் வழிகாட்டுதலின் கீழ் இயங்குகிறது. இந்த சந்தைகள் அரசாங்க விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கட்டமைப்பிற்குள் செயல்படுகின்றன, எ.கா., பங்குச் சந்தையானது அரசாங்க அமைப்பான செபியின் விதிமுறைகளின் கீழ் செயல்படுகிறது.

ஒரு சிறந்த மூலதனச் சந்தை ஒன்று:

1. நியாயமான விலையில் நிதி கிடைக்கும் இடத்தில்.
2. இது பொருளாதார வளர்ச்சியை எளிதாக்குகிறது.
3. சந்தை செயல்பாடுகள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் போட்டித்தன்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும் இடத்தில்.
4. முதலீட்டாளர்களுக்கு போதுமான தகவல்களை வழங்க வேண்டும்.
5. மூலதனத்தை உற்பத்தி ரீதியாக ஒதுக்க வேண்டும்.

மூலதனச் சந்தையின் முக்கியத்துவம் அல்லது செயல்பாடுகள்:

மூலதனச் சந்தைகள் சேமிப்பைத் திரட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன மற்றும் அவற்றை வர்த்தகம் மற்றும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

தொழில்துறையின் வளர்ச்சிக்கான உற்பத்தி முதலீடுகளாக மாற்றுகின்றன. எனவே, மூலதனச் சந்தை நாட்டின் மூலதன உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. மூலதனச் சந்தையின் முக்கியத்துவத்தைப் பற்றி கீழே விவாதிக்கிறோம். 1. சேமிப்பாளர்களுக்கு இடையே இணைப்பு

மற்றும் முதலீட்டாளர்கள்: சேமிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையே ஒரு முக்கிய இணைப்பாக மூலதனச் சந்தை செயல்படுகிறது. சேமிப்பாளர்கள் நிதிகளுக்கு கடன் வழங்குபவர்கள், முதலீட்டாளர்கள் நிதி கடன் வாங்குபவர்கள். தங்கள் வருமானம் அனைத்தையும் செலவழிக்காத சேமிப்பாளர்கள் "உபரி அலகுகள்" என்றும் முதலீட்டாளர்கள்/கடன் வாங்குபவர்கள் "பற்றாக்குறை அலகுகள்" என்றும் அழைக்கப்படுகிறார்கள். மூலதனச் சந்தை என்பது உபரி அலகுகள் மற்றும் பற்றாக்குறை அலகுகளுக்கு இடையிலான பரிமாற்ற பொறிமுறையாகும். இது உபரி அலகுகள் தங்கள் உபரி நிதிகளை பற்றாக்குறை அலகுகளுக்கு கடனாக வழங்கும் ஒரு வழியாகும். 2. தொழில்மயமாக்கலுக்கான அடிப்படை: மூலதனச் சந்தை நீண்ட கால நிதிகளை உருவாக்குகிறது, அவை தொழில்களை நிறுவுவதற்கு அவசியமானவை. எனவே, தொழில்மயமாக்கலுக்கு மூலதனச் சந்தை ஒரு அடிப்படையாக செயல்படுகிறது. 3. வளர்ச்சியின் வேகத்தை விரைவுபடுத்துதல்: நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

எளிதாகவும் சுமுகமாகவும் நிதி கிடைப்பது வணிகத் துறையில்
லாபகரமான முயற்சிகள்/வணிகங்களை மேற்கொள்ள
தொழில்முனைவோரை ஊக்குவிக்கிறது. தொழில், வர்த்தகம் மற்றும்
விவசாயம் கூட. இது அனைத்து சுற்றுப் பொருளாதார வளர்ச்சியையும்
ஏற்படுத்துகிறது மற்றும் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை
துரிதப்படுத்துகிறது. 4. பணப்புழக்கத்தை உருவாக்குதல்: பணப்புழக்கம்
என்பது பணமாக மாற்றும் தன்மையைக் குறிக்கிறது. பொது
நிறுவனங்களின் பங்குகள் மாற்றத்தக்கவை, அதாவது நிதித் தேவைகள்
ஏற்பட்டால் இந்தப் பங்குகளை பங்குச் சந்தையில் விற்று பணத்தைப்
பெறலாம். இப்படித்தான் மூலதனச் சந்தை பணப்புழக்கத்தை
உருவாக்குகிறது. 5. தேசிய வருமானத்தை அதிகரிக்கவும்: வணிகம்,
தொழில் மற்றும் அரசாங்கத்தால் உறிஞ்சப்படும் தனிநபர்கள் மற்றும்
நிதி இடைத்தரகர்களிடமிருந்து மூலதனச் சந்தையில் நிதிகள்
பாய்கின்றன. இது தேசிய வருமானத்தை அதிகரிக்க அதிக உற்பத்தி
மற்றும் லாபத்தை பயன்படுத்த மூலதனத்தின் ஓட்டத்தின் இயக்கத்தை
எளிதாக்குகிறது. 6. மூலதன உருவாக்கம்: மூலதனச் சந்தையானது
வட்டி அல்லது ஈவுத்தொகை வடிவத்தில் சேமிப்பாளர்களுக்கு
அவர்களின் உபரி நிதியை பற்றாக்குறை அலகுகளுக்கு மாற்றுவதற்கு
ஊக்குவிப்புகளை வழங்குகிறது, அவர்கள் அதை வெவ்வேறு
வணிகங்களில் முதலீடு செய்வார்கள். உபரி அலகுகள் பற்றாக்குறை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அலகுகளுக்கு நிதி பரிமாற்றம் மூலதன உருவாக்கத்திற்கு வழிவகுக்கிறது. 7. உற்பத்தி முதலீடு: சேமிப்பு வைத்திருப்பவர்கள் தங்கள் சேமிப்பை உற்பத்தி முதலீடுகளுக்கு நிதி தேவைப்படுபவர்களுக்கு மாற்றுவதற்கான வழிமுறையை மூலதனச் சந்தை வழங்குகிறது. இது தங்கம், நகைகள், வெளிப்படையான நுகர்வு போன்ற வீணான மற்றும் உற்பத்தி செய்யாத சேனல்களிலிருந்து வளங்களை உற்பத்தி முதலீடுகளுக்குத் திருப்புகிறது. 8. பத்திரங்களின் மதிப்பை உறுதிப்படுத்துதல்: நிபுணத்துவ வங்கி மற்றும் வங்கி அல்லாத இடைத்தரகர்களை உள்ளடக்கிய நன்கு வளர்ந்த மூலதனச் சந்தை உபரி அலகுகள் பற்றாக்குறை அலகுகளுக்கு நிதி பரிமாற்றம் மூலதன உருவாக்கத்திற்கு வழிவகுக்கிறது. 7. உற்பத்தி முதலீடு: சேமிப்பு வைத்திருப்பவர்கள் தங்கள் சேமிப்பை உற்பத்தி முதலீடுகளுக்கு நிதி தேவைப்படுபவர்களுக்கு மாற்றுவதற்கான வழிமுறையை மூலதனச் சந்தை வழங்குகிறது. இது தங்கம், நகைகள், வெளிப்படையான நுகர்வு போன்ற வீணான மற்றும் உற்பத்தி செய்யாத சேனல்களிலிருந்து வளங்களை உற்பத்தி முதலீடுகளுக்குத் திருப்புகிறது. 8. பத்திரங்களின் மதிப்பை உறுதிப்படுத்துதல்: நிபுணத்துவ வங்கி மற்றும் வங்கி அல்லாத இடைத்தரகர்களை உள்ளடக்கிய நன்கு வளர்ந்த மூலதனச் சந்தை உபரி அலகுகள் பற்றாக்குறை அலகுகளுக்கு நிதி பரிமாற்றம் மூலதன உருவாக்கத்திற்கு வழிவகுக்கிறது. 7.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

உற்பத்தி முதலீடு: சேமிப்பு வைத்திருப்பவர்கள் தங்கள் சேமிப்பை உற்பத்தி முதலீடுகளுக்கு நிதி தேவைப்படுபவர்களுக்கு மாற்றுவதற்கான வழிமுறையை மூலதனச் சந்தை வழங்குகிறது. இது தங்கம், நகைகள், வெளிப்படையான நுகர்வு போன்ற வீணான மற்றும் உற்பத்தி செய்யாத சேனல்களிலிருந்து வளங்களை உற்பத்தி முதலீடுகளுக்குத் திருப்புகிறது. 8. பத்திரங்களின் மதிப்பை உறுதிப்படுத்துதல்: நிபுணத்துவ வங்கி மற்றும் வங்கி அல்லாத இடைத்தரகர்களை உள்ளடக்கிய நன்கு வளர்ந்த மூலதனச் சந்தை உற்பத்தி முதலீடுகளுக்கு. 8. பத்திரங்களின் மதிப்பை உறுதிப்படுத்துதல்: நிபுணத்துவ வங்கி மற்றும் வங்கி அல்லாத இடைத்தரகர்களை உள்ளடக்கிய நன்கு வளர்ந்த மூலதனச் சந்தை உற்பத்தி முதலீடுகளுக்கு. 8. பத்திரங்களின் மதிப்பை உறுதிப்படுத்துதல்: நிபுணத்துவ வங்கி மற்றும் வங்கி அல்லாத இடைத்தரகர்களை உள்ளடக்கிய நன்கு வளர்ந்த மூலதனச் சந்தை பங்குகள் மற்றும் பத்திரங்களின் மதிப்பில் ஸ்திரத்தன்மை. தேவைப்படுவோருக்கு நியாயமான வட்டி விகிதத்தில் மூலதனத்தை வழங்குவதன் மூலமும், ஊக நடவடிக்கைகளைக் குறைப்பதற்கும் இது உதவுகிறது. 9. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது: மூலதனச் சந்தை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மூலதனச் சந்தையில் செயல்படும் பல்வேறு நிறுவனங்கள், நிதிப் பாய்ச்சலுக்கு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அளவுகளையும் தரமான திசையையும் அளித்து வளங்களின் பகுத்தறிவுப் பங்கீட்டைக் கொண்டு வருகின்றன. நிதிச் சொத்துக்களை உற்பத்திச் சொத்துகளாக மாற்றுவதன் மூலம் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். இது தனியார் மற்றும் பொதுத்துறை மூலம் வர்த்தகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது, இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது/தூண்டுகிறது.

மூலதனச் சந்தையின் பரிணாமம் & வளர்ச்சி

நிறுவனங்களும் அரசாங்கங்களும் பத்திரங்களை வழங்குதல் மற்றும் விற்பனை செய்வதன் மூலம் நீண்டகால நிதி திரட்டும் நிதிச் சந்தையை மூலதனச் சந்தை குறிக்கிறது. இது பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகும், ஏனெனில் இது மூலதனத்தின் திறமையான ஒதுக்கீட்டை அனுமதிக்கிறது மற்றும் பொருளாதார வளர்ச்சியை எளிதாக்குகிறது. மூலதனச் சந்தையின் பரிணாம வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை பண்டைய காலங்களிலிருந்து அறியலாம், மேலும் நவீன மூலதனச் சந்தைகளின் வளர்ச்சி பல காரணிகளால் பாதிக்கப்படுகிறது.

மூலதனச் சந்தைகளின் ஆரம்ப வடிவங்களில் ஒன்று பண்டைய ரோமில் இருந்ததைக் காணலாம், அங்கு பொதுப்பணித் திட்டங்களுக்கு நிதியளிக்க அரசாங்கப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. இடைக்காலத்தில், இத்தாலிய நகர-மாநிலங்கள் வங்கி மற்றும் நிதிச் சந்தைகளின் ஆரம்ப வடிவங்களை நிறுவின, இது வணிகம் மற்றும் வர்த்தகத்தின்

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

வளர்ச்சியை எளிதாக்கியது. முதல் நவீன பங்குச் சந்தை 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆம்ஸ்டர்டாமில் நிறுவப்பட்டது, அங்கு டச்சு கிழக்கிந்திய நிறுவனம் முதல் பொது வர்த்தக நிறுவனமாக இருந்தது. பங்குச் சந்தையானது மூலதனத்தை திறம்பட திரட்ட அனுமதித்தது மற்றும் டச்சு பேரரசின் வளர்ச்சிக்கு நிதியுதவி அளித்தது.

நவீன மூலதனச் சந்தையின் வளர்ச்சியானது தொழில்துறை புரட்சி, நவீன நிறுவனங்களின் எழுச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் உள்ளிட்ட பல காரணிகளால் தாக்கத்தை ஏற்படுத்தியது. 19 ஆம் நூற்றாண்டில், தொழில்துறை புரட்சி நவீன நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது, அவற்றின் செயல்பாடுகளுக்கு நிதியளிக்க அதிக அளவு மூலதனம் தேவைப்பட்டது. இது பத்திர சந்தையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது, அங்கு நிறுவனங்கள் நீண்ட கால நிதியை திரட்ட பத்திரங்களை வெளியிடலாம்.

20 ஆம் நூற்றாண்டில் பங்குச் சந்தைகளின் வளர்ச்சி மற்றும் விருப்பங்கள் மற்றும் எதிர்காலம் போன்ற புதிய நிதிக் கருவிகளின் எழுச்சியைக் கண்டது. மின்னணு வர்த்தக அமைப்புகளின் வளர்ச்சி மற்றும் நிதிச் சந்தைகளின் உலகமயமாக்கல் ஆகியவை மூலதனச் சந்தைகளில் பணப்புழக்கம் மற்றும் செயல்திறனை அதிகரிக்க வழிவகுத்தது. பரஸ்பர நிதிகள் மற்றும் பரிவர்த்தனை-வர்த்தக

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நிதிகளின் (ETFs) வளர்ச்சி முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான புதிய வழிகளை வழங்கியது, மேலும் போர்ட்:போலியோக்களை பல்வகைப்படுத்தவும் அனுமதித்தது.

இன்று, உலகளாவிய மூலதனச் சந்தையானது, நிர்வாகத்தின் கீழ் டிரில்லியன் கணக்கான டாலர்கள் சொத்துக்களைக் கொண்ட ஒரு பரந்த மற்றும் சிக்கலான அமைப்பாகும். இதில் பங்குச் சந்தைகள், பத்திரச் சந்தைகள், பொருட்கள் சந்தைகள், நாணயச் சந்தைகள் மற்றும் வழித்தோன்றல் சந்தைகள் ஆகியவை அடங்கும். மூலதனச் சந்தையின் வளர்ச்சி நிறுவனங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் பெரிய அளவிலான மூலதனத்திற்கான அணுகலை வழங்கியுள்ளது, இது பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு நிதியளிக்க உதவியது. இருப்பினும், நிதிக் கருவிகளின் சிக்கலான தன்மை மற்றும் நிதி நெருக்கடியின் போது முறையான அபாயத்திற்கான சாத்தியம் போன்ற புதிய சவால்களுக்கும் இது வழிவகுத்தது.

மூலதனச் சந்தையின் பரிணாமம் மற்றும் வளர்ச்சியானது வரலாற்று வளர்ச்சிகள், தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் மற்றும் நவீன பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களின் தேவைகள் உட்பட பல காரணிகளால் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் மூலதனச் சந்தை முக்கியப் பங்கு வகிக்கிறது

பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை எளிதாக்குவதில், இது புதிய சவால்கள் மற்றும் அபாயங்களை முன்வைக்கிறது, அதன் தொடர்ச்சியான ஸ்திரத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்த கவனமாக நிர்வகிக்கப்பட வேண்டும்.

புதிய நிதிக் கருவிகள்

மிதக்கும் விகிதப் பத்திரங்கள் இந்த பத்திரங்களின் வட்டி விகிதம் ஒரு பெஞ்ச்மார்க்/ஆங்கர் விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் நிலையானது அல்ல. இது முதன்மையாக வீழ்ச்சியுறும் சந்தையை கவனித்துக்கொள்வதற்காக அல்லது பொருளாதாரத்தில் வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடையும் காலங்களில் ஒரு மெத்தையை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கருத்தாகும். வட்டி விகிதத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் இழப்பைத் தடுக்க இது வழங்குபவருக்கு உதவுகிறது. இந்தியாவில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) சில்லறை முதலீட்டாளர்களுக்கு மிதக்கும் விகிதங்கள் கொண்ட பத்திரங்களை முதலில் அறிமுகப்படுத்தியது. எஸ்பிஐ மிதக்கும் விகிதப் பத்திரங்கள் வங்கியின் டெர்ம் டெபாசிட் விகிதத்துடன் இணைக்கப்பட்டன. கருவூல பில் வீதம் நங்கூர

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

விகிதமாகவும் இருக்கலாம். பொருளாதார குறிகாட்டிகளை பிரதிபலிக்கும் வகையில் வட்டி விகிதம் நங்கூர விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஃப்ளோட்டிங் ரேட் பத்திரங்களுக்கான நங்கூர விகிதமாக NSE Mibor இப்போது ஒரு நாள் பயன்படுத்தப்படுகிறது. இந்த பத்திரத்தை முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்ற, வட்டி விகிதம் எப்பொழுதும் நங்கூர விகிதத்திற்கு மேல் நிலையான மார்க்-அப் விலையைக் கொண்டுள்ளது. ஐடிபிஐ பத்திர வெளியீடுகளில், நிலையான மார்க்-அப் 2 சதவீதம் மற்றும் நங்கூரம் விகிதம் 364 நாட்கள் கருவூல பில் விகிதம். மிதக்கும் விகிதப் பத்திரங்கள், நிலையற்ற வட்டி விகிதங்களால் கடன் வாங்குபவரோ அல்லது கடனாளியோ பாதிக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்கிறது. வட்டி விகிதம் உயர்ந்தால், கடன் வழங்குபவர் (முதலீட்டாளர்) லாபம் பெறுகிறார், அவர் அதிக வட்டி சம்பாதிப்பதால், வட்டி விகிதம் குறைந்தால், அது கடன் வாங்குபவருக்கு சாதகமாக இருக்கும், ஏனெனில் அவர் குறைந்த செலவில் நிதி திரட்ட முடியும். FRB என்பது வீழ்ச்சியடைந்த வட்டி விகித ஆட்சியில் ஒரு புதுமையான கருவியாகும், ஆனால் அதற்கு செயலில் இரண்டாம் நிலை கடன் சந்தை தேவைப்படுகிறது. மிதக்கும் விகிதப் பத்திரங்கள், நிலையற்ற வட்டி விகிதங்களால் கடன் வாங்குபவரோ அல்லது கடனாளியோ பாதிக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்கிறது. வட்டி விகிதம்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

உயர்ந்தால், கடன் வழங்குபவர் (முதலீட்டாளர்) லாபம் பெறுகிறார், அவர் அதிக வட்டி சம்பாதிப்பதால், வட்டி விகிதம் குறைந்தால், அது கடன் வாங்குபவருக்கு சாதகமாக இருக்கும், ஏனெனில் அவர் குறைந்த செலவில் நிதி திரட்ட முடியும். FRB என்பது வீழ்ச்சியடைந்த வட்டி விகித ஆட்சியில் ஒரு புதுமையான கருவியாகும், ஆனால் அதற்கு செயலில் இரண்டாம் நிலை கடன் சந்தை தேவைப்படுகிறது. மிதக்கும் விகிதப் பத்திரங்கள், நிலையற்ற வட்டி விகிதங்களால் கடன் வாங்குபவரோ அல்லது கடனாளியோ பாதிக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்கிறது. வட்டி விகிதம் உயர்ந்தால், கடன் வழங்குபவர் (முதலீட்டாளர்) லாபம் பெறுகிறார், அவர் அதிக வட்டி சம்பாதிப்பதால், வட்டி விகிதம் குறைந்தால், அது கடன் வாங்குபவருக்கு சாதகமாக இருக்கும், ஏனெனில் அவர் குறைந்த செலவில் நிதி திரட்ட முடியும். FRB என்பது வீழ்ச்சியடைந்த வட்டி விகித ஆட்சியில் ஒரு புதுமையான கருவியாகும், ஆனால் அதற்கு செயலில் இரண்டாம் நிலை கடன் சந்தை தேவைப்படுகிறது.

பூஜ்ஜிய வட்டிப் பத்திரங்கள் பூஜ்ஜிய வட்டிப் பத்திரங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு செயலில் உள்ள இரண்டாம் நிலைக் கடன் சந்தை தேவைப்படுகிறது. பெயருக்கு ஏற்றாற்போல், காலமுறை வட்டி செலுத்தப்படுவதில்லை, மேலும் அவை முக மதிப்புக்கு பெரும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. இந்த பத்திரங்கள் வழங்குபவருக்கு வட்டி விகிதங்கள் நிலையற்றதாக இருக்கும்போது நிதி செலவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வழங்குபவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் பயனளிக்கும்.

மற்றும் முதலீட்டாளருக்கான மறு முதலீட்டு அபாயத்தைக் குறைப்பதன் மூலம். ஜீரோ கூப்பன் பத்திரங்கள் சில சமயங்களில் முதிர்வு காலத்தில் ஈக்விட்டியாக மாற்றப்படும், இது வழங்குபவருக்கு எந்த வெளிச்செல்லும் இல்லை, அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வழக்கமான வட்டி தாங்கும் பத்திரமாக மாற்றப்படுகிறது. மஹிந்திரா மற்றும் மஹிந்திரா, ஹெஸ்பி லீசிங் மற்றும் ஃபைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்த பத்திரங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக உள்ளன. பாதுகாப்பான மற்றும் நல்ல வருவாயை எதிர்பார்க்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுக்கு இந்த பத்திரங்கள் சிறந்த விருப்பங்கள் மற்றும் பத்திரம் முதிர்ச்சியடையும் வரை அவற்றை வைத்திருக்க தயாராக உள்ளன. மேலும், இந்த பத்திரங்கள் எந்த வட்டியையும் கொண்டிருக்கவில்லை, இல்லையெனில் வரி விதிக்கப்படும்.

ஆழமான தள்ளுபடி பத்திரங்கள் (DDBs) ஆழமான தள்ளுபடி பத்திரம் என்பது பூஜ்ஜிய கூப்பன் பத்திரமாகும், அதன் முதிர்வு மிகவும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அதிகமாக உள்ளது, அதாவது 15 வருடங்கள் கழித்து முகமதிப்புக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (IDBI) 1992 இல் DDB களை வழங்கிய முதல் நிதி நிறுவனமாகும். 25 ஆண்டுகளில் முதலீட்டாளரை 'லக்பதி' ஆக கவர்ந்து இந்த பத்திரங்களை வழங்குபவர்கள் வெற்றிகரமாக சந்தைப்படுத்தியுள்ளனர். மேலும், இந்த கருவிகள் 'அழைப்பு' மற்றும் 'புட்' விருப்பங்களுடன் உட்பொதிக்கப்பட்டுள்ளன, இது வழங்குபவருக்கும் முதலீட்டாளருக்கும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலை மற்றும் தேதியில் முன்கூட்டியே மீட்பு வசதியை வழங்குகிறது. வழங்குபவர் இடைப்பட்ட பணப்புழக்க பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார் மேலும் நீண்ட கர்ப்ப காலங்களை உள்ளடக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில் நிதி பயன்படுத்தப்படலாம். DDBகள் மற்றும் பூஜ்ஜிய வட்டி பத்திரங்களின் பல மாறுபாடுகள் சந்தைக்கு வந்துள்ளன. அவற்றில் சில பின்வருமாறு. ஜீரோ வட்டி பாதுகாக்கப்பட்ட பிரீமியம் மாற்றத்தக்க பத்திரம் முதலீட்டாளர் தனது பத்திரத்தை ஒரு வருட முடிவில் சராசரி விலையில் 30 சதவீத தள்ளுபடியில் ஈக்விட்டி பங்காக மாற்றலாம். முக மதிப்பை விட மாற்று விலை குறைவாக இருந்தால், வழங்குபவர் வித்தியாசத்தை மீட்டெடுப்பார். பத்திரத்தின் முதிர்ச்சியின் போது இரண்டு பங்கு பங்குகளாக மாற்றுவதற்கான இதேபோன்ற விருப்பம் உள்ளது. பத்திரத்தில் வாரண்ட் இணைக்கப்பட்டிருக்கலாம். பூஜ்ஜிய

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

வட்டி முழுவதுமாக மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் இந்தக் கடன் பத்திரங்களில் முதலீட்டாளர்களுக்கு எந்த வட்டியும் வழங்கப்படுவதில்லை. எவ்வாறாயினும், முழுமையாக செலுத்தப்பட்ட, முழுமையாக மாற்றக்கூடிய கடனீட்டுப் பத்திரங்கள் (FCD கள்) தானாகவே மற்றும் கட்டாயமாக பங்குகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்ட காலம் உள்ளது. ஒரு நிறுவனம் உரிமைச் சிக்கலுக்குச் சென்றால் முக மதிப்பை விட மாற்று விலை குறைவாக இருந்தால், வழங்குபவர் வித்தியாசத்தை மீட்டெடுப்பார். பத்திரத்தின் முதிர்ச்சியின் போது இரண்டு பங்கு பங்குகளாக மாற்றுவதற்கான இதேபோன்ற விருப்பம் உள்ளது. பத்திரத்தில் வாரண்ட் இணைக்கப்பட்டிருக்கலாம். பூஜ்ஜிய வட்டி முழுவதுமாக மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் இந்தக் கடன் பத்திரங்களில் முதலீட்டாளர்களுக்கு எந்த வட்டியும் வழங்கப்படுவதில்லை. எவ்வாறாயினும், முழுமையாக செலுத்தப்பட்ட, முழுமையாக மாற்றக்கூடிய கடனீட்டுப் பத்திரங்கள் (FCD கள்) தானாகவே மற்றும் கட்டாயமாக பங்குகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்ட காலம் உள்ளது. ஒரு நிறுவனம் உரிமைச் சிக்கலுக்குச் சென்றால் முக மதிப்பை விட மாற்று விலை குறைவாக இருந்தால், வழங்குபவர் வித்தியாசத்தை மீட்டெடுப்பார். பத்திரத்தின் முதிர்ச்சியின் போது இரண்டு பங்கு பங்குகளாக மாற்றுவதற்கான இதேபோன்ற விருப்பம் உள்ளது. பத்திரத்தில் வாரண்ட் இணைக்கப்பட்டிருக்கலாம்.

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

பூஜ்ஜிய வட்டி முழுவதுமாக மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் இந்தக் கடன் பத்திரங்களில் முதலீட்டாளர்களுக்கு எந்த வட்டியும் வழங்கப்படுவதில்லை. எவ்வாறாயினும், முழுமையாக செலுத்தப்பட்ட, முழுமையாக மாற்றக்கூடிய கடனீட்டுப் பத்திரங்கள் (FCD கள்) தானாகவே மற்றும் கட்டாயமாக பங்குகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்ட காலம் உள்ளது. ஒரு நிறுவனம் உரிமைச் சிக்கலுக்குச் சென்றால் பூஜ்ஜிய வட்டி முழுவதுமாக மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் இந்தக் கடன் பத்திரங்களில் முதலீட்டாளர்களுக்கு எந்த வட்டியும் வழங்கப்படுவதில்லை. எவ்வாறாயினும், முழுமையாக செலுத்தப்பட்ட, முழுமையாக மாற்றக்கூடிய கடனீட்டுப் பத்திரங்கள் (FCD கள்) தானாகவே மற்றும் கட்டாயமாக பங்குகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்ட காலம் உள்ளது. ஒரு நிறுவனம் உரிமைச் சிக்கலுக்குச் சென்றால் பூஜ்ஜிய வட்டி முழுவதுமாக மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் இந்தக் கடன் பத்திரங்களில் முதலீட்டாளர்களுக்கு எந்த வட்டியும் வழங்கப்படுவதில்லை. எவ்வாறாயினும், முழுமையாக செலுத்தப்பட்ட, முழுமையாக மாற்றக்கூடிய கடனீட்டுப் பத்திரங்கள் (FCD கள்) தானாகவே மற்றும் கட்டாயமாக பங்குகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்ட காலம் உள்ளது. ஒரு நிறுவனம் உரிமைச் சிக்கலுக்குச் சென்றால்

ஈக்விட்டியை ஒதுக்குவதற்கு முன், ஈக்விட்டி பங்குகளை FCDகளாக மாற்றுவதன் விளைவாக, FCD வைத்திருப்பவர்களுக்கு நிறுவனத்தால் தீர்மானிக்கப்படும் பத்திரங்கள் வழங்கப்படும்.

1.2 மூலதன சந்தை கருவிகள்:

மூலதனச் சந்தை, பத்திரச் சந்தை என்றும் அழைக்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களிடமிருந்து வரும் நிதி, திட்டங்களின் வளர்ச்சிக்காக நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் கிடைக்கும் சந்தையாகும்.

அதேபோல், ஒரு நிறுவனம் தனது வணிகத்தை விரிவுபடுத்த பணம் விரும்பினால், அது பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிடலாம் மற்றும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் இந்த பங்குகளை வாங்கலாம்.

மூலதனச் சந்தையில் பத்திரச் சந்தை மற்றும் பத்திரச் சந்தை ஆகியவை அடங்கும்.

இது உபரி நிதியைக் கொண்ட நிறுவனங்களுக்கு ஒரு பாதையாக செயல்படுகிறது, அது அவர்களின் வணிக நோக்கத்திற்காக மூலதனம்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

தேவைப்படுபவர்களுக்கு மாற்றப்படுகிறது.

இந்த நிதியை நிறுவனங்கள் பல வழிகளில் உற்பத்திப் பகுதிகளில் பயன்படுத்துகின்றன.

மூலதனச் சந்தையின் செயல்பாடுகள் என்ன?

இது நிறுவனங்களுக்கான சிறந்த நிதி ஊடகம் மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பல்வேறு முதலீட்டு வழிகளை வழங்குகிறது. இது மூலதனத்தை உருவாக்க ஊக்குவிக்கிறது.

முக்கியமூலதன சந்தையின் செயல்பாடுகள்அவை:

- முதலீட்டாளர்களுக்கும் சேமிப்பாளர்களுக்கும் இடையிலான இணைப்பாக மூலதனச் சந்தை செயல்படுகிறது.
- தேசிய வருமானத்தை அதிகரிக்க அதிக உற்பத்தித் திறன் கொண்ட பகுதிகளுக்கு மூலதனத்தை நகர்த்துவதற்கு இது உதவுகிறது.
- இது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கிறது.
- நீண்ட கால முதலீட்டிற்கு நிதியளிப்பதற்காக சேமிப்பை திரட்ட உதவுகிறது.
- இது பத்திரங்களின் வர்த்தகத்தை எளிதாக்குகிறது.
- இது பரிவர்த்தனை மற்றும் தகவல் செலவைக் குறைக்கிறது.

- இது நிதிக் கருவிகளின் விரைவான மதிப்பீடுகளுக்கு உதவுகிறது.
- டெரிவேடிவ் டிரேடிங் மூலம், சந்தை அபாயங்களுக்கு எதிராக ஹெட்ஜிங் வழங்குகிறது.
- பரிவர்த்தனை தீர்வை எளிதாக்க உதவுகிறது.
- இது மூலதன ஒதுக்கீட்டின் செயல்திறனை மேம்படுத்துகிறது.
- இது நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்ந்து நிதி கிடைப்பதை வழங்குகிறது.

மூலதனச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் கருவிகள் யாவை?

மூலதனச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் 5 வகையான கருவிகள் கீழே உள்ளன:

1. பங்குகள்:

ஈக்விட்டி செக்யூரிட்டிகள் என்பது ஒரு நிறுவனத்தில் பங்குதாரர்கள் வைத்திருக்கும் உரிமையின் பகுதியைக் குறிக்கிறது.

எளிமையான வார்த்தைகளில், இது நிறுவனத்தின் பங்குதாரராக ஆவதற்கு நிறுவனத்தின் பங்கு பங்குகளில் முதலீடு செய்வதைக் குறிக்கிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

ஈக்விட்டி வைத்திருப்பவர்களுக்கும் கடன் வைத்திருப்பவர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், முந்தையவர்கள் வழக்கமான கட்டணத்தைப் பெறுவதில்லை, ஆனால் அவர்கள் பங்குகளை விற்பதன் மூலம் மூலதன ஆதாயங்களிலிருந்து லாபம் பெறலாம்.

மேலும், ஈக்விட்டி வைத்திருப்பவர்கள் உரிமையாளர் உரிமைகளைப் பெறுகிறார்கள் மற்றும் அவர்கள் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராக மாறுகிறார்கள்.

நிறுவனம் திவால் நிலையை எதிர்கொள்ளும் போது, ஈக்விட்டி வைத்திருப்பவர்கள் கடன் வைத்திருப்பவர்கள் செலுத்திய பிறகு மீதமுள்ள வட்டியை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும்.

நிறுவனங்கள் தங்கள் முக்கிய வணிக நடவடிக்கைகளில் இருந்து ஈட்டப்பட்ட லாபத்தின் ஒரு பகுதியாக தங்கள் பங்குதாரர்களுக்கு தொடர்ந்து டிவிடெண்டுகளை வழங்குகின்றன.

பொதுவான பங்குகள் அல்லது சாதாரண பங்குகள் என்றும் அழைக்கப்படும் ஈக்விட்டி பங்குகள், ஒரு நிறுவனத்தில் உரிமையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன மற்றும் பங்குதாரர்களுக்கு நிறுவனத்தின் கூட்டங்களில் வாக்களிக்கும் உரிமையையும் ஈவுத்தொகையையும் பெறுகின்றன. பல்வேறு வகையான ஈக்விட்டி பங்குகள் உள்ளன, அவற்றுள்:

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வாக்களிக்கும் பங்குகள்: இந்தப் பங்குகள் நிறுவனக் கூட்டங்களில் வாக்களிக்கும் உரிமையைக் கொண்டுள்ளன மற்றும் நிறுவனத்தின் முடிவெடுக்கும் செயல்பாட்டில் பங்கேற்கின்றன.

வாக்களிக்காத பங்குகள்: இந்த பங்குகள் வாக்களிக்கும் உரிமையைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவை வாக்களிக்கும் பங்குகளைப் போன்ற அதே நிதி உரிமைகளைக் கொண்டுள்ளன, இதில் ஈவுத்தொகை பெறும் உரிமையும் அடங்கும்.

விருப்பமான பங்குகள்: ஈவுத்தொகையைப் பெறும்போது மற்றும் கலைப்பு நிகழ்வின் போது இந்தப் பங்குகளுக்கு பொதுவான பங்குகளை விட முன்னுரிமை உண்டு. விருப்பமான பங்குகள் பொதுவான பங்குகளாக மாற்றுவது போன்ற பிற நன்மைகளையும் கொண்டிருக்கலாம்.

ஒட்டுமொத்த முன்னுரிமைப் பங்குகள்: ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நிறுவனம் லாபம் ஈட்டவில்லை என்றாலும், இந்தப் பங்குகளுக்கு ஈவுத்தொகையைப் பெற உரிமை உண்டு. எந்தவொரு செலுத்தப்படாத ஈவுத்தொகைகளும் முன்னோக்கி கொண்டு செல்லப்படுகின்றன மற்றும் பொதுவான பங்குதாரர்கள் எந்தவொரு ஈவுத்தொகையையும் பெறுவதற்கு முன் எதிர்கால ஆண்டுகளில் செலுத்தப்பட வேண்டும்.

ரிடம் செய்யக்கூடிய பங்குகள்: இந்தப் பங்குகளை ஒரு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலையில் நிறுவனம் திரும்ப வாங்கலாம்.

ஈக்விட்டி வாரண்டுகள்: இவை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொதுவான பங்குகளை வாங்குவதற்கான உரிமையை வைத்திருப்பவருக்கு வழங்கும் விருப்பங்களாகும்.

பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனம் மற்றும் பங்குச் சந்தையின் அதிகார வரம்பு மற்றும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பொறுத்து சரியான வகையான பங்குகள் மாறுபடலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. முன்னுரிமை பங்குகள்

முன்னுரிமைப் பங்குகள் என்பது பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகை மற்றும்/அல்லது வாக்களிக்கும் உரிமையின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கும் நிறுவன உரிமையின் வகையாகும். சில பொதுவான விருப்பப் பங்குகள் இங்கே:

ஒட்டுமொத்த முன்னுரிமைப் பங்குகள்: இந்தப் பங்குகள், செலுத்தப்படாத ஈவுத்தொகைகள் குவிந்து, பொதுவான பங்குதாரர்களின் ஈவுத்தொகையை செலுத்துவதற்கு முன் செலுத்தப்பட வேண்டும் என்று உத்தரவாதம் அளிக்கின்றன.

திரட்டப்படாத முன்னுரிமைப் பங்குகள்: இந்தப் பங்குகள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

செலுத்தப்படாத ஈவுத்தொகைகளின் குவிப்புக்கு உத்தரவாதம் அளிக்காது.

மாற்றத்தக்க முன்னுரிமைப் பங்குகள்: இந்தப் பங்குகளை முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலையில் பொதுவான பங்குகளாக மாற்றலாம், பங்குதாரருக்குத் தங்கள் விருப்பப் பங்குகளை பிற்காலத்தில் பொதுவான பங்குகளாக மாற்றுவதற்கான விருப்பத்தை வழங்குகிறது.

ரிடம் செய்யக்கூடிய முன்னுரிமைப் பங்குகள்: இந்தப் பங்குகளை முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலை மற்றும் தேதியில் நிறுவனம் திரும்ப வாங்கலாம்.

பங்கேற்பு முன்னுரிமைப் பங்குகள்: நிறுவனத்தின் லாபம் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டியிருந்தால், பங்குதாரரின் நிலையான விருப்ப ஈவுத்தொகையைத் தாண்டி கூடுதல் ஈவுத்தொகையைப் பெற இந்தப் பங்குகள் அனுமதிக்கின்றன.

பங்குபெறாத முன்னுரிமைப் பங்குகள்: இந்தப் பங்குகள் நிறுவனத்தின் லாபத்தைப் பொருட்படுத்தாமல், பங்குதாரருக்கு அவர்களின் நிலையான விருப்ப ஈவுத்தொகையைத் தாண்டி கூடுதல் ஈவுத்தொகையை வழங்காது.

அனுசரிப்பு-விகித முன்னுரிமைப் பங்குகள்: இந்த பங்குகள் ஒரு

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

முக்கிய வட்டி விகிதத்தின்படி சரிசெய்யப்படும் ஈவுத்தொகை விகிதத்தைக் கொண்டுள்ளன.

நிரந்தர முன்னுரிமைப் பங்குகள்: இந்தப் பங்குகளுக்கு முதிர்வு தேதி இல்லை, அதாவது அவை காலவரையின்றி நிலுவையில் இருக்கும்.

முன்னுரிமைப் பங்குகள் இந்த அம்சங்களின் கலவையைக் கொண்டிருக்கலாம் அல்லது பங்குகளை வழங்கும் நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்து, இங்கே பட்டியலிடப்படாத கூடுதல் அம்சங்களைக் கொண்டிருக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

3. கடன் பத்திரங்கள்:

கடன் பத்திரங்கள் பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்களாக வகைப்படுத்தலாம்:

1. பத்திரங்கள்:

பத்திரங்கள் நிலையான வருமான கருவிகள் ஆகும், அவை முதன்மையாக மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள், நகராட்சிகள் மற்றும் நிறுவனங்களால் உட்கட்டமைப்பு மேம்பாடு அல்லது பிற வகை திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக வழங்கப்படுகின்றன.

கடன் வழங்கும் மூலதன சந்தை கருவியாக இது

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

குறிப்பிடப்படுகிறது, அங்கு பத்திரத்தை வழங்குபவர் கடன் வாங்குபவர் என்று அழைக்கப்படுகிறார்.

பத்திரங்கள் பொதுவாக ஒரு நிலையான லாக்-இன் காலத்தை கொண்டு செல்லும். எனவே, பத்திரம் வழங்குபவர்கள் அசல் தொகையை பத்திரதாரர்களுக்கு முதிர்வு தேதியில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

2. கடன் பத்திரங்கள்:

கடனீட்டுப் பத்திரங்கள் பத்திரங்களைப் போலன்றி பாதுகாப்பற்ற முதலீட்டு விருப்பங்களாகும், மேலும் அவை எந்தவொரு பிணையத்தினாலும் ஆதரிக்கப்படுவதில்லை.

கடன் வழங்குவது பரஸ்பர நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இதில், முதலீட்டாளர்கள் வழங்கும் நிறுவனம் அல்லது நிறுவனத்தின் சாத்தியமான கடனாளர்களாக செயல்படுகின்றனர்.

4. வழித்தோன்றல்கள்:

டெரிவேடிவ் கருவிகள் என்பது மூலதனச் சந்தை நிதிக் கருவிகள் ஆகும், அதன் மதிப்புகள் நாணயம், பத்திரங்கள், பங்குகள் மற்றும் பங்கு குறியீடுகள் போன்ற அடிப்படை சொத்துக்களிலிருந்து தீர்மானிக்கப்படுகின்றன.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மிகவும் பொதுவான நான்கு வகைகள் வழித்தோன்றல் கருவிகள் முன்னோக்கிகள், எதிர்காலங்கள், விருப்பங்கள் மற்றும் வட்டி விகித பரிமாற்றங்கள்:

- **முன்னோக்கி:** முன்னோக்கி என்பது இரண்டு தரப்பினருக்கு இடையிலான ஒப்பந்தமாகும், இதில் ஒரு குறிப்பிட்ட விலையில் ஒப்பந்தத்தின் முடிவில் பரிமாற்றம் ஏற்படுகிறது.
- **எதிர்காலம்:** எதிர்காலம் என்பது ஒரு வழித்தோன்றல் பரிவர்த்தனை ஆகும், இது முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலையில் நிர்ணயிக்கப்பட்ட எதிர்கால தேதியில் வழித்தோன்றல்களின் பரிமாற்றத்தை உள்ளடக்கியது.
- **விருப்பங்கள்:** ஒரு விருப்பம் என்பது இரண்டு தரப்பினருக்கு இடையிலான ஒப்பந்தமாகும், இதில் வாங்குபவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட விலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழித்தோன்றல்களை வாங்க அல்லது விற்க உரிமை உண்டு.
- **வட்டி விகித மாற்றம்:** வட்டி விகித இடமாற்று என்பது இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தமாகும், இதில் இரு தரப்பினரும் வெவ்வேறு நாணயங்கள், விருப்பங்கள் மற்றும் பரிமாற்றங்களில்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

தங்கள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை ஒருவருக்கொருவர் செலுத்த ஒப்புக்கொள்கிறார்கள்.

5. பரிவர்த்தனை-வர்த்தக நிதிகள்:

பரிவர்த்தனை-வர்த்தக நிதிகள் பங்குகள், கடன் பத்திரங்களான பத்திரங்கள் மற்றும் வழித்தோன்றல்கள் போன்ற பல்வேறு மூலதன சந்தை கருவிகளை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் பல முதலீட்டாளர்களின் நிதி ஆதாரங்களின் தொகுப்பாகும்.

பெரும்பாலான ப.ப.வ.நிதிகள் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (SEBI) இல் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது பங்குச் சந்தை பற்றிய வரையறுக்கப்பட்ட அறிவைக் கொண்ட வரையறுக்கப்பட்ட நிபுணர்களைக் கொண்ட முதலீட்டாளர்களுக்கு இது ஒரு கவர்ச்சியான விருப்பமாக அமைகிறது.

பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகள் ஆகிய இரு அம்சங்களையும் கொண்ட ப.ப.வ.நிதிகள் பொதுவாக பங்குச் சந்தையில் தொகுதிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பங்குகளின் வடிவத்தில் வர்த்தகம் செய்யப்படுகின்றன.

ப.ப.வ.நிதிகள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு, பங்கு வர்த்தக நேரத்தில் தேவைக்கேற்ப வாங்கவும் விற்கவும் முடியும்.

6. அந்நிய செலாவணி கருவிகள்:

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அந்நிய செலாவணி கருவிகள் வெளிநாட்டு சந்தையில் குறிப்பிடப்படும் நிதி கருவிகள். இது முக்கியமாக கொண்டுள்ளதுநாணய ஒப்பந்தங்கள் மற்றும் வழித்தோன்றல்கள்.

நாணய ஒப்பந்தங்களின் அடிப்படையில், அவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம், அதாவது ஸ்பாட், அவுட்ரைட் ஃபார்வர்ட் மற்றும் கரன்சி ஸ்வாப்.

புதிய பிரச்சினை

புதிய வெளியீடு என்பது முதல் முறையாக செய்யப்படும் ஒரு பங்கு அல்லது பத்திரத்தை குறிக்கிறது. பெரும்பாலான புதிய சிக்கல்கள் தனியார் நிறுவனங்களில் இருந்து வந்துள்ளன, அவை பொது நிறுவனங்களாக மாறி, முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன.

பங்குச் சலுகை மூலம் புதிய வெளியீட்டிற்கான பொதுவான வழி ஒரு என அழைக்கப்படுகிறதுஆரம்ப பொது பிரசாதம் (ஐபிஓ), ஒரு நிறுவனத்தின் பங்குகள் பல்வேறு பரிமாற்றங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றனநியூயார்க் பங்குச் சந்தை (NYSE) அல்லதுநாஸ்டாக் முதல் முறையாக. புதிய சிக்கல்கள்பத்திரங்கள் அதே வழியில் வேலை. புதிய வெளியீடுகளின் இரண்டு வடிவங்களும் வழங்கும் நிறுவனத்திற்கான மூலதனத்தை உயர்த்தும் நோக்கத்தில்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

உள்ளன.

ஒரு புதிய சிக்கல் a உடன் முரண்படலாம் அனுபவமிக்க பிரச்சினை.

புதிய வெளியீடு சந்தை

புதிய வெளியீட்டு சந்தை என்பது நிறுவனங்கள் அல்லது பிற நிறுவனங்கள் முதல் முறையாக பொதுமக்களுக்கு பங்குகள் அல்லது பத்திரங்கள் போன்ற பத்திரங்களை வழங்கும் செயல்முறையைக் குறிக்கிறது. இந்த செயல்முறை பங்குகளின் விஷயத்தில் ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) அல்லது பத்திரங்களின் விஷயத்தில் பொது கடன் வழங்கல் என்றும் அழைக்கப்படுகிறது.

பொதுவாக, புதிய வெளியீட்டு சந்தை நிதி அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும், ஏனெனில் இது நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளுக்கு நிதியளிக்க அல்லது வணிகத்தை விரிவுபடுத்த பயன்படுத்தக்கூடிய மூலதனத்திற்கான அணுகலை வழங்குகிறது. அதே நேரத்தில், முதலீட்டாளர்கள் இந்த நிறுவனங்களின் வளர்ச்சியில் பங்குபெறவும், அவர்களின் முதலீடுகளில் குறிப்பிடத்தக்க வருமானத்தைப் பெறவும் இது அனுமதிக்கிறது.

புதிய வெளியீட்டு சந்தையில் பத்திரங்களை வழங்கும் செயல்முறை பொதுவாக பல படிகளை உள்ளடக்கியது. முதலில்,

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நிறுவனம் அதன் வணிகம், நிதி செயல்திறன் மற்றும் அதன் பத்திரங்களில் முதலீடு செய்வதால் ஏற்படும் அபாயங்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்கும் ஒரு ப்ராஸ்பெக்டைஸ் தயாரிக்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (எஸ்இசி) போன்ற தொடர்புடைய ஒழுங்குமுறை அதிகாரிகளிடம் இந்த ப்ராஸ்பெக்டைஸ் தாக்கல் செய்யப்பட வேண்டும், மேலும் இது சாத்தியமான முதலீட்டாளர்களுக்குக் கிடைக்க வேண்டும்.

ப்ராஸ்பெக்டைஸ் அங்கீகரிக்கப்பட்டவுடன், நிறுவனம் பொதுவாக முதலீட்டு வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களுடன் இணைந்து பிரசாதத்தை எழுதி வைக்கிறது. நிறுவனத்திடமிருந்து பத்திரங்களை முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலையில் வாங்குவதற்கு இந்த நிறுவனங்கள் ஒப்புக்கொள்கின்றன, பின்னர் அவற்றை முதலீட்டாளர்களுக்கு அதிக விலைக்கு விற்கின்றன. இது நிறுவனத்திற்கு தேவையான மூலதனத்தை உயர்த்த அனுமதிக்கிறது, அதே நேரத்தில் பத்திரங்களுக்கு போதுமான தேவை இருப்பதையும் உறுதி செய்கிறது.

பத்திரங்கள் வழங்கப்பட்டவுடன், அவை இரண்டாம் நிலை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன, அங்கு முதலீட்டாளர்கள் ஆரம்ப சலுகைக்குப் பிறகு அவற்றை வாங்கி விற்கிறார்கள். இந்த பத்திரங்களின் விலையானது, நிறுவனத்தின் நிதி செயல்திறன், மேக்ரோ பொருளாதார நிலைமைகள் அல்லது புவிசார் அரசியல் நிகழ்வுகள் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஏற்ற இறக்கமாக இருக்கலாம்.

ஒட்டுமொத்தமாக, புதிய வெளியீடு சந்தை நிதி அமைப்பின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது, நிறுவனங்களுக்கு மூலதன அணுகலை வழங்குகிறது மற்றும் முதலீட்டாளர்கள் இந்த நிறுவனங்களின் வளர்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கிறது. இருப்பினும், புதிய வெளியீடுகளில் முதலீடு செய்வது ஆபத்தானது, ஏனெனில் நிறுவனம் மற்றும் அதன் வாய்ப்புகள் பற்றிய வரையறுக்கப்பட்ட தகவல்கள் பெரும்பாலும் கிடைக்கின்றன, மேலும் இந்த பத்திரங்களின் விலை நிலையற்றதாக இருக்கும். எனவே, இது முக்கியமானது முதலீட்டாளர்கள் புதிய சிக்கல்களில் முதலீடு செய்வதற்கு முன் முழுமையான விடாமுயற்சியுடன் ஈடுபட வேண்டும், மேலும் அதில் உள்ள அபாயங்கள் குறித்து நிச்சயமற்றதாக இருந்தால் நிதி ஆலோசகருடன் கலந்தாலோசிக்கவும்.

புதிய வெளியீடு சந்தை மற்றும் இரண்டாம் நிலை சந்தை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

புதிய வெளியீடு சந்தை மற்றும் இரண்டாம் நிலை சந்தை ஆகியவை இரண்டு வகையான நிதிச் சந்தைகளாகும்.

புதிய வெளியீட்டு சந்தை, முதன்மை சந்தை என்றும் அழைக்கப்படுகிறது, அங்குதான் புதிய பத்திரங்கள் முதல் முறையாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் புதிய பங்குகள், பத்திரங்கள் அல்லது பிற நிதிக் கருவிகளை வழங்குவதன் மூலம் நிதி திரட்டக்கூடிய இடமாக இந்த சந்தை உள்ளது. புதிய வெளியீட்டு சந்தையில், பத்திரங்கள் முதலீட்டாளர்களுக்கு நேரடியாக வழங்குபவர் அல்லது முதலீட்டு வங்கிகள் போன்ற இடைத்தரகர்கள் மூலம் விற்கப்படுகின்றன.

மறுபுறம், இரண்டாம் நிலை சந்தை என்பது முதன்மை சந்தையில் ஏற்கனவே வழங்கப்பட்ட பத்திரங்கள் வர்த்தகம் செய்யப்படும் இடமாகும். இந்த சந்தையில் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NYSE) மற்றும் NASDAQ போன்ற பங்குச் சந்தைகள், அத்துடன் ஓவர்-தி-கவுண்டர் (OTC) சந்தைகளும் அடங்கும். இரண்டாம் நிலை சந்தையில், முதலீட்டாளர்கள் பத்திரங்களை வழங்குபவரிடமிருந்து வாங்காமல் தங்களுக்குள் வாங்குகிறார்கள் மற்றும் விற்கிறார்கள். இரண்டாம் நிலை சந்தையில் பத்திரங்களின் விலைகள் வழங்கல் மற்றும் தேவையால் தீர்மானிக்கப்படுகின்றன,

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மேலும் நிறுவனத்தின் செயல்திறன், பொருளாதார நிலைமைகள் மற்றும் புவிசார் அரசியல் நிகழ்வுகள் போன்ற பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படலாம்.

மொத்தத்தில், புதிய வெளியீட்டுச் சந்தையானது முதலீட்டாளர்களுக்கு ஆரம்பத்தில் பத்திரங்கள் வெளியிடப்பட்டு விற்கப்படும் இடமாக இருக்கும் போது, இரண்டாம் நிலை சந்தையானது முதலீட்டாளர்கள் தங்களுக்குள் பத்திரங்களை வாங்கவும் விற்கவும் முடியும், மேலும் இந்த பத்திரங்களின் விலைகள் தீர்மானிக்கப்படும் இடமாகும்.

புதிய வெளியீட்டு சந்தை மற்றும் இரண்டாம் நிலை

சந்தைக்கு இடையே உள்ள வேறுபாட்டின் புள்ளிகள்

புதிய வெளியீட்டு சந்தை மற்றும் இரண்டாம் நிலை சந்தை ஆகியவை நிதியியல் கருவிகளை வர்த்தகம் செய்வதற்கான இரண்டு வெவ்வேறு வகையான சந்தைகளாகும். இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டின் புள்ளிகள் .

நோக்கம்: புதிய வெளியீட்டு சந்தை, முதன்மை சந்தை என்றும் அழைக்கப்படுகிறது, இதில் நிறுவனங்கள் மூலதனத்தை உயர்த்த புதிய பத்திரங்களை வெளியிடுகின்றன. இரண்டாம் நிலை சந்தை, மறுபுறம், முதலீட்டாளர்களிடையே இருக்கும் பத்திரங்கள் வர்த்தகம் செய்யப்படும் இடமாகும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பங்கேற்பாளர்கள்: புதிய வெளியீட்டு சந்தையில் பங்கேற்பாளர்கள் வெளியிடும் நிறுவனங்கள், முதலீட்டு வங்கிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள். இரண்டாம் நிலை சந்தையில், பங்கேற்பாளர்கள் தனிப்பட்ட முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள்.

பணப்புழக்கம்: புதிய வெளியீட்டு சந்தை இரண்டாம் நிலை சந்தையை விட குறைவான திரவமாக உள்ளது, ஏனெனில் இந்த சந்தையில் வழங்கப்படும் பத்திரங்கள் அடிக்கடி வர்த்தகம் செய்யப்படுவதில்லை. இதற்கு நேர்மாறாக, பத்திரங்கள் தினசரி அடிப்படையில் வர்த்தகம் செய்யப்படுவதால், இரண்டாம் நிலை சந்தை மிகவும் திரவமாக உள்ளது.

விலை நிர்ணயம்: புதிய வெளியீட்டு சந்தையில், சந்தை தேவை, பொருளாதார நிலைமைகள் மற்றும் நிறுவனத்தின் நிதி செயல்திறன் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பத்திரங்களின் விலையை வழங்கும் நிறுவனத்தால் தீர்மானிக்கப்படுகிறது. இரண்டாம் நிலை சந்தையில், விலையானது வழங்கல் மற்றும் தேவையின் சந்தை சக்திகளால் தீர்மானிக்கப்படுகிறது.

ஆபத்து: புதிய வெளியீட்டு சந்தையில் முதலீடு செய்வது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் பத்திரங்கள் புதியவை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மற்றும் சோதிக்கப்படாதவை, மேலும் அவற்றின் செயல்திறனை ஆய்வு செய்ய வரலாற்றுத் தரவு எதுவும் இல்லை. இதற்கு நேர்மாறாக, இரண்டாம் நிலை சந்தை குறைவான அபாயகரமானதாகக் கருதப்படுகிறது

பத்திரங்கள் செயல்திறனின் சாதனைப் பதிவைக் கொண்டுள்ளன மற்றும் பகுப்பாய்வு செய்ய வரலாற்றுத் தரவுகள் உள்ளன.

ஒழுங்குமுறை: புதிய வெளியீட்டு சந்தையானது முதலீட்டாளர்களை மோசடி மற்றும் சந்தை கையாளுதலில் இருந்து பாதுகாக்க அரசாங்கம் மற்றும் பத்திர கட்டுப்பாட்டாளர்களால் பெரிதும் கட்டுப்படுத்தப்படுகிறது. இரண்டாம் நிலை சந்தையும் ஒழுங்குபடுத்தப்படுகிறது, ஆனால் குறைந்த அளவிற்கு, இது மிகவும் திறமையானதாகவும் வெளிப்படையானதாகவும் கருதப்படுகிறது.

சுருக்கமாக, புதிய வெளியீடு சந்தை மற்றும் இரண்டாம் நிலை சந்தை ஆகியவை அவற்றின் நோக்கம், பங்கேற்பாளர்கள், பணப்புழக்கம், விலை, ஆபத்து மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றில் வேறுபடுகின்றன. முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை எங்கு முதலீடு செய்வது என்பதை தீர்மானிக்கும்போது இந்த வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

முதன்மை சந்தையில் பத்திரங்களை மிதக்கும் முறை:

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பத்திரங்கள் முதன்மை சந்தையில் பின்வரும் முறைகள் மூலம்
வழங்கப்படலாம்:

1. ப்ராஸ்பெக்டஸ் மூலம் பொதுப் பிரச்சினை: இந்த முறையின் கீழ் நிறுவனம் பொது மக்களுக்குத் தெரிவிக்கவும் ஈர்க்கவும் ஒரு ப்ராஸ்பெக்டஸை வெளியிடுகிறது. ப்ராஸ்பெக்டஸில் நிறுவனம் எந்த நோக்கத்திற்காக நிதி திரட்டப்படுகிறது, நிறுவனத்தின் கடந்தகால நிதி செயல்திறன், பின்னணி மற்றும் நிறுவனத்தின் எதிர்கால வாய்ப்புகள் பற்றிய விவரங்களை வழங்குகிறது. ப்ராஸ்பெக்டஸில் உள்ள தகவல்கள், நிறுவனத்தின் அபாயம் மற்றும் சம்பாதிக்கும் திறனைப் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ள உதவுகிறது, அதன்படி அவர்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்கிறார்கள் IPO மூலம் நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான நபர்களை அணுகலாம் மற்றும் பொதுமக்களை பெருமளவில் அணுகலாம். சில நேரங்களில் நிறுவனங்கள் பொது மக்களிடம் இருந்து மூலதனத்தை திரட்ட வங்கியாளர்கள், தரகர்கள் மற்றும் அண்டர்ரைட்டர்கள் போன்ற இடைத்தரகர்களை ஈடுபடுத்துகின்றன.

2. விற்பனைக்கான சலுகை: இந்த முறையின் கீழ் புதிய பத்திரங்கள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பொது மக்களுக்கு வழங்கப்படுகின்றன, ஆனால் நிறுவனத்தால் நேரடியாக அல்ல, ஆனால் நிறுவனத்திடமிருந்து முழு அளவிலான பத்திரங்களை வாங்கும் ஒரு இடைத்தரகர். பொதுவாக இடைத்தரகர்கள் தரகர்களின் நிறுவனங்கள். எனவே பத்திரங்களின் விற்பனை இரண்டு படிகளில் நடைபெறுகிறது: முதலில் நிறுவனம் இடைத்தரகருக்கு பத்திரங்களை வழங்கும் போது

முக மதிப்பு மற்றும் இரண்டாவது இடைத்தரகர்கள் லாபம் ஈட்டுவதற்காக அதிக விலையில் பொது மக்களுக்கு பத்திரங்களை வழங்கும்போது. இந்த முறையின் கீழ் நிறுவனம் பொதுமக்களுக்கு நேரடியாக பத்திரங்களை வழங்குவதற்கான சம்பிரதாயங்கள் மற்றும் சிக்கல்களில் இருந்து காப்பாற்றப்படுகிறது.

3. தனியார் வேலை வாய்ப்பு: இந்த முறையின் கீழ் பத்திரங்கள் நிறுவனத்தால் ஒரு நிலையான விலையில் ஒரு இடைத்தரகருக்கு விற்கப்படுகின்றன மற்றும் இரண்டாம் கட்டத்தில் இடைத்தரகர்கள் இந்த பத்திரங்களை பொது மக்களுக்கு அல்ல, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அதிக விலையில் விற்கிறார்கள். வழங்கும் நிறுவனம், அதன் நோக்கங்கள், எதிர்கால வாய்ப்புகள் பற்றிய விவரங்களை வழங்குவதற்காக ப்ராஸ்பெக்டைஸ் வெளியிடுகிறது. இதனால் புகழ்பெற்ற வாடிக்கையாளர்கள் இடைத்தரகரிடமிருந்து பாதுகாப்பை வாங்க விரும்புகிறார்கள். இந்த

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

முறையின் கீழ் UTI, LIC, General Insurance போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட
வாடிக்கையாளர்களுக்கு இடைத்தரகர்கள் பத்திரங்களை
வழங்குகிறார்கள்.

தனியார் வேலை வாய்ப்பு முறை என்பது செலவுச் சேமிப்பு
முறையாகும், ஏனெனில் அண்டர்ரைட்டர் கட்டணம், மேலாளர்
கட்டணம், முகவர்கள் கமிஷன், பங்குச் சந்தையில் நிறுவனத்தின்
பெயரைப் பட்டியலிடுதல் போன்றவற்றிலிருந்து நிறுவனம்
சேமிக்கப்படுகிறது. பொது பிரச்சினை.

4. உரிமைச் சிக்கல் (தற்போதைய நிறுவனங்களுக்கு): இது
ஏற்கனவே உள்ள பங்குதாரர்களுக்கு புதிய பங்குகளை வழங்குவதாகும்.
இது சரியான வெளியீடு என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது
பங்குதாரர்களின் முன்கூட்டிய உரிமையாகும், ஏனெனில் நிறுவனம்
வெளியாட்களுக்கு சந்தா செலுத்துவதற்கு முன் புதிய வெளியீட்டை
அவர்களுக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு பங்குதாரருக்கும் அவர்
ஏற்கனவே வைத்திருக்கும் பங்குகளின் விகிதத்தில் புதிய பங்குகளுக்கு
குழுசேர உரிமை உண்டு. நிறுவனங்களின் சட்டம் 1956 இன் கீழ்
நிறுவனங்களுக்கு உரிமை வெளியீடு கட்டாயமாகும்.

தற்போதுள்ள பங்குதாரர்களுக்கு முன்கூட்டிய உரிமைகளை
வழங்காமல், தற்போதுள்ள நிறுவனங்களை புதிய வெளியீட்டிற்கு
செல்ல பங்குச் சந்தை அனுமதிப்பதில்லை, ஏனெனில் புதிய வெளியீடு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நேரடியாக புதிய சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டால், தற்போதுள்ள பங்குதாரர்கள் மூலதனம் மற்றும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தங்கள் பங்கை இழக்க நேரிடும். அது அவர்களின் சமபங்குக்கு தண்ணீர் கொடுக்கும். இதை நிறுத்த, ஏற்கனவே உள்ள நிறுவனத்திற்கு முன்கூட்டியே அல்லது சரியான பிரச்சினை கட்டாயமாகும்.

5. இ-ஐபிஓக்கள், (மின்னணு ஆரம்ப பொதுச் சலுகை): இது பங்குச் சந்தையின் ஆன் லைன் அமைப்பு மூலம் பத்திரங்களை வழங்கும் புதிய முறையாகும். இந்த நிறுவனத்தில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் ஆர்டர் செய்வதற்கும் பதிவு செய்யப்பட்ட தரகர்களை நியமிக்க வேண்டும். பாதுகாப்பை வழங்கும் நிறுவனம் தனது பத்திரங்களை முன்னர் வழங்கிய பரிமாற்றத்தைத் தவிர வேறு எந்த பரிமாற்றத்திலும் அதன் பத்திரங்களை பட்டியலிட விண்ணப்பிக்க வேண்டும். மேலாளர் பிரச்சினையுடன் தொடர்புடைய பல்வேறு இடைத்தரகர்கள் மூலம் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.

சந்தைப்படுத்தல் பத்திரங்களின் முறைகள்

மூலதனச் சந்தைகள் நிதிச் சந்தைகளாகும், அங்கு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்ற பத்திரங்களை வழங்குதல் மற்றும் விற்பனை செய்வதன் மூலம் நீண்ட கால நிதியுதவியை திரட்டுகின்றன. மூலதனச் சந்தைகளில்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

சந்தைப்படுத்தல் பத்திரங்கள் சாத்தியமான முதலீட்டாளர்களுக்கு இந்த பத்திரங்களை ஊக்குவித்து விற்பனை செய்வதை உள்ளடக்கியது. மூலதனச் சந்தைகளில் பத்திரங்களைச் சந்தைப்படுத்த பல முறைகள் பயன்படுத்தப்படுகின்றன, அவை கீழே விவாதிக்கப்படுகின்றன:

பொது வழங்கல்: பொது வழங்கல் என்பது மூலதனச் சந்தைகளில் பத்திரங்களை சந்தைப்படுத்துவதற்கான மிகவும் பொதுவான முறையாகும். ஒரு நிறுவனம் அல்லது அரசாங்கம் பொது மற்றும் பங்குதாரர்களுக்கு பத்திரங்களை வழங்குகிறது, பின்னர் அவர்கள் பத்திரங்களை முதலீட்டாளர்களுக்கு விற்கிறார்கள். பத்திரங்கள் ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) அல்லது இரண்டாம் நிலை வழங்கல் மூலம் விற்கப்படலாம். ஒரு ஐபிஓவில், நிறுவனம் முதல் முறையாக பொதுமக்களுக்கு பத்திரங்களை வழங்குகிறது, அதேசமயம் இரண்டாம் நிலை சலுகையில், நிறுவனம் பொதுமக்களுக்கு கூடுதல் பத்திரங்களை வழங்குகிறது.

தனிப்பட்ட வேலை வாய்ப்பு: ஒரு தனிப்பட்ட வேலை வாய்ப்பு என்பது முதலீட்டாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவிற்கு பத்திரங்களை சந்தைப்படுத்துவதற்கான ஒரு முறையாகும். தனியார் வேலைவாய்ப்புகள் பொதுவாக நிறுவன முதலீட்டாளர்கள் அல்லது அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றன, மேலும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அவை பொது மக்களுக்கு கிடைக்காது. பொது வழங்கலின் செலவுகள் மற்றும் ஒழுங்குமுறை தேவைகள் இல்லாமல் மூலதனத்தை திரட்ட விரும்பும் நிறுவனங்கள் அல்லது அரசாங்கங்களால் தனியார் வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

நேரடி பட்டியல்கள்: நேரடி பட்டியல்கள் என்பது மூலதன சந்தைகளில் பத்திரங்களை சந்தைப்படுத்துவதற்கான ஒப்பீட்டளவில் புதிய முறையாகும். நேரடிப் பட்டியலில், ஒரு நிறுவனம் அதன் பத்திரங்களை நேரடியாக பங்குச் சந்தையில் பட்டியலிடுகிறது, அண்டர்ரைட்டர்கள் அல்லது இடைத்தரகர்களின் ஈடுபாடு இல்லாமல். நேரடி பட்டியல்கள் பெரும்பாலும் வலுவான பிராண்ட் மற்றும் சாத்தியமான முதலீட்டாளர்களைப் பின்பற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன.

ரோட்வோக்கள்: ரோட்வோ என்பது ஒரு நிறுவனம் அல்லது அரசாங்கம் அதன் பத்திரங்களை சாத்தியமான முதலீட்டாளர்களுக்கு வழங்கும் சந்தைப்படுத்தல் சுற்றுப்பயணமாகும். ரோட்வோக்கள் பொதுவாக நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுடன் சந்திப்புகளை ஏற்பாடு செய்யும் ஒப்பந்ததாரர்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ரோட்வோக்கள் ஒரு பொது வழங்கலில் ஆர்வத்தை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த வழியாகும் மற்றும் ஒரு நிறுவனத்தின் பத்திரங்களுக்கான தேவையின் அளவை தீர்மானிக்க

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

உதவும்.

ஆன்லைன் மார்க்கெட்டிங்: இணையத்தின் எழுச்சியுடன், ஆன்லைன் மார்க்கெட்டிங் என்பது மூலதனச் சந்தைகளில் பத்திரங்களை சந்தைப்படுத்துவதற்கான முக்கிய முறையாக மாறியுள்ளது. நிறுவனங்களும் அரசாங்கங்களும் தங்கள் பத்திரங்களை சாத்தியமான முதலீட்டாளர்களுக்கு விளம்பரப்படுத்த சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் மற்றும் பிற ஆன்லைன் சேனல்களைப் பயன்படுத்தலாம். ஆன்லைன் மார்க்கெட்டிங் பெரும்பாலும் ரோட்டோக்கள் அல்லது பொது சலுகைகள் போன்ற பிற சந்தைப்படுத்தல் முறைகளுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது.

மூலதனச் சந்தைகளில் சந்தைப்படுத்தல் பத்திரங்கள் பொது வழங்கல்கள், தனியார் இடங்கள், நேரடி பட்டியல்கள், சாலைக் காட்சிகள் மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு முறைகளை உள்ளடக்கியது. நிறுவனங்களும் அரசாங்கங்களும் இந்த முறைகளை மூலதனத்தை திரட்டவும், தங்கள் பத்திரங்களை சாத்தியமான முதலீட்டாளர்களுக்கு மேம்படுத்தவும் பயன்படுத்துகின்றன. சந்தைப்படுத்தல் முறையின் தேர்வு, சலுகையின் அளவு, வழங்கப்படும் பத்திரங்களின் வகை மற்றும் பத்திரங்களின் இலக்கு பார்வையாளர்கள் போன்ற பல காரணிகளைப் பொறுத்தது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

முதன்மை சந்தை இடைத்தரகர்கள்:

மூலதன சந்தை இடைத்தரகர்கள் கட்டுப்பாட்டாளர்கள்,
வழங்குபவர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையேயான
முக்கியமான இணைப்பு. முதலீட்டாளர்கள் மற்றும் மூலதனச்
சந்தைக்கு அவர்கள் வழங்கும் முறையான சேவைகளை உறுதி
செய்வதற்காக, ஒவ்வொரு இடைத்தரகர் தொடர்பான
விதிமுறைகளையும் SEBI வெளியிட்டுள்ளது. இந்த இடுகையில், சில
முதன்மை சந்தை இடைத்தரகர்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

பின்வரும் சந்தை இடைத்தரகர்கள் முதன்மை சந்தையில் ஈடுபட்டுள்ளனர்:

1. வணிக வங்கியாளர்கள்/முன்னணி மேலாளர்கள்
2. பதிவாளர்கள் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர்கள்
3. அண்டர்ரைட்டர்கள்
4. பிரச்சினைக்கு வங்கியாளர்கள்
5. கடன் பத்திர அறங்காவலர்கள் போன்றவை.

வணிக வங்கியாளர்கள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

- வணிக வங்கியாளர்கள் பிரச்சினை மேலாண்மை செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பொதுப் பிரச்சினைகளை (முன்னணி மேலாளர்களாக) நிர்வகிப்பதற்கும், டேக்-ஓவர்களில் திறந்த சலுகைகளை வழங்குவதற்கும் வணிக வங்கியாளர்கள் SEBI ஆல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
- இவை தவிர, அவை பல்வேறு சேவைகள் மற்றும் செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. திட்டங்களில் முதலீடு செய்வதற்கான நிதியை ஒழுங்கமைத்தல் மற்றும் நீட்டித்தல், நிதி நிர்வாகத்தில் உதவி, ஏற்றுக்கொள்ளும் வீட்டு வணிகம், யூரோ-டாலர் கடன்களை உயர்த்துதல் மற்றும் வெளிநாட்டு நாணய பத்திரங்களை வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
- லீட் மேனேஜர்கள் (வகை 1 வணிக வங்கியாளர்கள்) சலுகை ஆவணத்தில் வழங்கப்பட்ட தகவல்களின் சரியான தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
- அவர்கள் SEBI விதிகள் மற்றும் விதிமுறைகள் மற்றும் வெளிப்படுத்தல் மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்பிற்கான வழிகாட்டுதல்களுடன் இணங்குவதை உறுதி செய்ய வேண்டும். இதன் விளைவாக, அவர்கள் SEBI யிடம் வெளிப்படுத்தியதை உறுதிப்படுத்தும் உரிய விடாமுயற்சி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வரைவு ப்ராஸ்பெக்டஸ் அல்லது சலுகை கடிதம் உண்மையானது,
நியாயமானது மற்றும் வருங்கால முதலீட்டாளர்கள் நன்கு
அறியப்பட்ட முதலீட்டு முடிவை எடுப்பதற்கு போதுமானது.

ஒழுங்குமுறை:

வணிக வங்கியாளர்கள் வழங்குபவருக்கும்
முதலீட்டாளர்களுக்கும் இடையில் உள்ள முக்கிய இடைத்தரகர்களில்
ஒருவர், எனவே அவர்களின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன

1. SEBI (வணிகர் வங்கியாளர்கள்) ஒழுங்குமுறைகள், 1992

2. செபி மற்றும் நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள்

1. நிறுவனங்கள் சட்டம் 1956.

2. பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) சட்டம், 1956. மற்றும் பல.

வணிக வங்கியாளருக்கான அளவுகோல்கள்:

SEBI (மெர்ச்சன்ட் பேங்கர்கள்) விதிமுறைகள், 1992 இன் 3வது
விதியானது, வணிக வங்கியாளராக ஆக விரும்பும் ஒரு நபரின்
விண்ணப்பம், பதிவுச் சான்றிதழின் மானியத்துடன், திரும்பப்
பெறப்படாத விண்ணப்பக் கட்டணத்துடன், SEBIக்கு பரிந்துரைக்கப்பட்ட
படிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
குறிப்பிடப்பட்டுள்ளது.

- விண்ணப்பதாரர் NBFC அல்லாத ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

- விண்ணப்பதாரரிடம் போதுமான அலுவலக இடம், உபகரணங்கள் மற்றும் மனிதவளம் போன்ற தேவையான உள்கட்டமைப்புகள் உள்ளன.
- விண்ணப்பதாரர் தனது வேலையில் வணிகர் வங்கியாளரின் வணிகத்தை நடத்தும் அனுபவத்தைக் கொண்ட குறைந்தபட்சம் இரண்டு நபர்களைக் கொண்டுள்ளார்.
- விண்ணப்பதாரர் 5 கோடி ரூபாய்க்கு குறையாத நிகர மதிப்புடையவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர், அவரது இயக்குனர், பங்குதாரர்கள் அல்லது முதன்மை அதிகாரி பத்திரச் சந்தையுடன் தொடர்புடைய எந்தவொரு வழக்கிலும் ஈடுபடவில்லை.
- விண்ணப்பதாரர், அவரது இயக்குனர், பங்குதாரர் அல்லது முதன்மை அதிகாரி எந்த நேரத்திலும் தார்மீகக் குழப்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டிக்கப்படவில்லை அல்லது ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்படவில்லை.
- விண்ணப்பதாரர் நிதி, சட்டம் அல்லது வணிக மேலாண்மை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் இருந்து தொழில்முறை தகுதியைப் பெற்றுள்ளார்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

- விண்ணப்பதாரர் தகுதியான மற்றும் சரியான நபர்
- விண்ணப்பதாரருக்கு சான்றிதழ் வழங்குவது முதலீட்டாளர்களின் நலன் சார்ந்தது

1. நிறுவனங்கள் சட்டம் 1956.

2. பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) சட்டம், 1956. மற்றும் பல.

பதிவாளர்கள் மற்றும் பரிமாற்ற முகவர்கள்

- செக்யூரிட்டீஸ் சந்தையில் முதலீட்டாளருக்கும் வழங்குவருக்கும் இடையே R & T முகவர்கள் ஒரு முக்கியமான இணைப்பை உருவாக்குகிறார்கள்.
- முதலீட்டாளர்களுக்கு அறிவிப்புகள் மற்றும் பிற தகவல்தொடர்புகளை அனுப்புதல் மற்றும் ஈவுத்தொகை மற்றும் பிற பணமில்லா நன்மைகளை அனுப்புதல் போன்ற அனைத்து கார்ப்பரேட் நடவடிக்கைகள் தொடர்பாக முதலீட்டாளர்களுக்கு சேவை செய்வதற்காக அதன் சார்பாக செயல்பட வழங்குநரால் ஆர் & டி ஏஜென்ட் நியமிக்கப்படுகிறார்.
- ஆர் & டி முகவர்கள் டெபாசிட்டரி அமைப்பிலும் சமமான முக்கியப் பங்காற்றுகின்றனர்.
- R & T முகவர்கள் SEBI (பதிவாளர்கள் வெளியீடு மற்றும் பங்கு பரிமாற்ற முகவர்கள்) விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள், 1993

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**
இன் விதிமுறைகளின்படி SEBI இல் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அண்டர்ரைட்டர்கள்

- வங்கிகள், காப்பீடு அல்லது முதலீட்டு நிறுவனங்கள் போன்ற சில பெரிய நிபுணத்துவ நிதி நிறுவனங்களால் எழுத்துறுதி சேவைகள் வழங்கப்படுகின்றன, அவை சேதம் அல்லது நிதி இழப்பு ஏற்பட்டால் பணம் செலுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கின்றன மற்றும் அத்தகைய உத்தரவாதத்திலிருந்து எழும் பொறுப்புக்கான நிதி அபாயத்தை ஏற்றுக்கொள்கின்றன.
- செக்யூரிட்டி அண்டர்ரைட்டிங் என்பது முதலீட்டாளர்களிடமிருந்து முதலீட்டாளர்களிடமிருந்து முதலீட்டு மூலதனத்தை பத்திரங்களை வெளியிடும் அரசாங்கங்கள் சார்பாக திரட்டும் செயல்முறையாகும்.

- (இரண்டு பங்கு மற்றும் கடன் மூலதனம்). முதன்மை சந்தையில் பொது வழங்கலின் போது சேவைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
- 1993 ஆம் ஆண்டு SEBI (Underwriters) விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி, SEBI இல் பதிவு செய்பவர்கள் பதிவு செய்ய வேண்டும்.

பிரச்சினைக்கு வங்கியாளர்கள்

ஒரு சிக்கலுக்கு வங்கியாளர்கள் என்பது பின்வரும் செயல்பாடுகள் அனைத்தையும் செயல்படுத்தும் திட்டமிடப்பட்ட வங்கி என்று பொருள்படும்:

- விண்ணப்பம் மற்றும் விண்ணப்பப் பணத்தை ஏற்றுக்கொள்வது
- அழைப்புப் பணம் ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்வது
- விண்ணப்பப் பணத்தைத் திரும்பப் பெறுதல்
- ஈவுத்தொகை அல்லது வட்டி வாரண்டுகள் போன்றவற்றை செலுத்துதல்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

□

இந்திய மூலதனச் சந்தையில் ஒரு சிக்கலுக்கான வங்கியாளரின் செயல்பாடுகள் SEBI (ஒரு சிக்கலுக்கு வங்கியாளர்கள்) ஒழுங்குமுறைகள், 1994 ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன.

கடன் பத்திர அறங்காவலர்கள்

டிபென்சர் டிரஸ்டி என்பது, கடன் பத்திரங்களின் எந்தவொரு வெளியீட்டையும் பாதுகாப்பதற்கான அறக்கட்டளைப் பத்திரத்தின் அறங்காவலர் என்று பொருள்படும்.

- பத்திரப் பத்திர அறங்காவலர்கள், கார்ப்பரேட் நிறுவனத்திடமிருந்து அவ்வப்போது அறிக்கைகளை கோருகின்றனர்
- அறக்கட்டளையின் விதிகளின்படி அறக்கட்டளைச் சொத்தை கையகப்படுத்துகிறது
- கடன் பத்திரம் வைத்திருப்பவர்களின் நலன் கருதி பாதுகாப்பை அமல்படுத்துதல்
- பாதுகாப்பு நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்கும் பட்சத்தில் தேவையான செயல்களைச் செய்யுங்கள்
- கடன் பத்திரம் வைத்திருப்பவர்களைப் பாதுகாப்பதற்கும், கடன் பத்திரம் வைத்திருப்பவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்குத்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

தேவையான அனைத்து விஷயங்களைச் செய்வதற்கும்
அவசியமான செயல்களைச் செய்யவும்.

- ஆர்ஓசியில் கட்டணம் பதிவு செய்யப்பட்ட 30 நாட்களுக்குள்
கடனீட்டுச் சான்றிதழ்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டன என்பதைக்
கண்டறிந்து குறிப்பிடவும்
- நிறுவனச் சட்டத்தின் விதிகளின்படி கடன் பத்திரச் சான்றிதழ்கள்
வழங்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து குறிப்பிடவும்
- கடனீட்டுப் பத்திரங்கள் மீதான வட்டிக்கான வட்டி வாரண்டுகள்
கடன் பத்திரதாரர்களுக்கு நிலுவைத் தேதி அல்லது அதற்கு முன்
அனுப்பப்பட்டுள்ளன என்பதை உறுதிசெய்து குறிப்பிடவும்.
- நம்பிக்கை பத்திரத்தை மீறும் பட்சத்தில் செபியிடம் தெரிவித்து
அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மூலதனச்
சந்தையில் கடன் பத்திர அறங்காவலரின் செயல்பாடுகள்
ஒழுங்குபடுத்தப்படுகின்றன

SEBI (கடன் பத்திர அறங்காவலர்கள்) ஒழுங்குமுறைகள், 1993.

கடன் சந்தை

கடன் பாதுகாப்பு முதலீடுகள் பொதுவாக ஈக்விட்டிகளுடன்
ஒப்பிடுகையில் குறைந்த வருமானத்தைக் கொண்டிருக்கும்.
இருப்பினும், கடன் முதலீடுகள் பங்குகளைப் போல ஏற்ற இறக்கம்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இல்லாததால், இதில் உள்ள அபாயமும் மிகக் குறைவு.

மேலும், ஒரு நிறுவனம் கலைக்கப்பட வேண்டும் என்றால், வணிகத்தின் பத்திரதாரர்களுக்கு முதலில் பணம் வழங்கப்படும்.

மிகவும் பொதுவானகடன் கருவி ஒரு பத்திரமாகும். பத்திரங்கள் அரசு மற்றும் பெருநிறுவனங்களால் தங்கள் நிறுவனங்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் நோக்கத்துடன் வழங்கப்படுகின்றன. இந்த முதலீடுகளுக்கான வட்டி விகிதங்கள் நிலையானதாக இருக்கும், மேலும் அவை பாதுகாப்பற்றதாக இருந்தாலும், மூன்றாம் தரப்பு ஏஜென்சிகள் மதிப்பீடுகளின் வடிவத்தில் பத்திரம் வழங்குபவரின் ஒருமைப்பாடு மற்றும் சட்டப்பூர்வமான தன்மையை சான்றளிக்கின்றன.

கூடுதலாக, இரண்டாம் நிலை சந்தையில் அசல் வாங்குபவர் மூலம் பத்திரங்களை மறுவிற்பனை செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும். விற்கப்பட்ட பத்திரம் முக மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் போது, வட்டி ஏற்கனவே செலுத்தப்பட்டிருப்பதால், உண்மையான நிகர லாபம் அல்லது மகசூல் ஒரு குறிப்பிட்ட தொகையாக இழக்கப்படும். சந்தையில் உள்ள வட்டி விகித ஏற்ற இறக்கங்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட பத்திரம் முதிர்ச்சி அடையும் காலத்தைப் பொறுத்து, பத்திரத்தின் தற்போதைய உண்மையான மதிப்பு அதன் முக மதிப்பை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இருக்கலாம். எனவே, அதன் முகமதிப்பு தற்போது இருக்கும் இடத்திற்கு ஏற்ப தள்ளுபடி அல்லது பிரீமியத்தில் விற்கப்படலாம்

கடன் சந்தையின் முக்கியத்துவம்

ஒரு நாட்டின் கடன் சந்தை சிலவற்றைச் செய்கிறது முக்கியமான செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. கடன் சந்தை என்பது நடுத்தர கால மற்றும் நீண்ட கால நிதி சொத்துகளுக்கான சந்தை என்பதை நாம் அறிவோம். இது 1 வருடம் மற்றும் அதற்கு மேற்பட்ட முதிர்வு காலத்தைக் கொண்ட பத்திரங்களில் கையாள்கிறது.

இது நிறுவனங்களின் நிலையான மூலதனத் தேவைகள் மற்றும் நிதிக்கான அரசாங்கத்தின் நீண்டகாலத் தேவைகளுக்கு நிதியளிப்பதற்கான நிதியை வழங்குகிறது. அதன் செயல்பாடுகளால், ஒரு நாட்டின் கடன் சந்தை அதன் பொருளாதார வளர்ச்சியின் செயல்பாட்டில் கணிசமான பங்களிப்பை செய்கிறது. ஒரு பொருளாதாரத்தின் கடன் சந்தையின் முக்கிய செயல்பாடுகளை நாம் குறிப்பிட்டால் இது தெளிவாகும்.

கடன் சந்தையின் முக்கியமான செயல்பாடுகளை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்: ஒரு நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு அவற்றின் விரிவாக்கத்திற்கு நிதி அல்லது

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பணப்புழக்கம் தேவைப்படுகிறது. கடன் சந்தை நடுத்தர கால மற்றும் நீண்ட கால நிதியை வர்த்தகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு வழங்குகிறது. இது பணப்புழக்கத்தை வழங்குபவராக செயல்படுகிறது.

பொருளாதார வளர்ச்சிக்கு, நாட்டின் சிறு சேமிப்புகளை முதலில் திரட்ட வேண்டும். கடன் சந்தை அதன் பல்வேறு நிறுவனங்கள் மூலம் நாடு முழுவதும் சிதறிய சிறு சேமிப்புகளை திரட்டுகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நிதியை இவ்வாறு சேகரிக்கிறது.

சேமிப்பை மட்டும் திரட்டினால் போதாது. திரட்டப்பட்ட சேமிப்பை முறையாக முதலீடு செய்ய வேண்டும். சேமிப்பாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதியின் சரியான முதலீட்டை கடன் சந்தை ஏற்பாடு செய்கிறது. இது வளங்களை திறம்பட ஒதுக்குகிறது.

கடன் சந்தை சேமிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்கிறது. இது சேமிப்பாளர்களின் சேமிப்பு மற்றும் முதலீட்டாளர்களின் முதலீட்டு நாட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. அரசு நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் பத்திரங்களை விற்க கடன் சந்தை உதவுகிறது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் செயல்பாட்டில் முக்கிய முகவர்களாக இருக்கும் அரசு மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்கு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இது மிகவும் தேவையான நிதியை வழங்குகிறது.

ஒருபுறம், கடன் சந்தை முதலீட்டிற்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது, இதனால் பொருளாதாரத்தின் சேமிப்பை மொபைல் வைத்திருக்கிறது. மறுபுறம், இது சேமிப்பை ஊக்குவிக்கிறது, சேமிப்பு விகிதத்தை உயர்த்துகிறது மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது.

கடன் சந்தையில், சில சிறப்பு நோக்க மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் சில இலக்கு துறைகளுக்கு நிதி உதவி வழங்குகின்றன. அவர்களில் சிலர் சிறு மற்றும் குடிசைத் தொழில்களுக்கு நிதி உதவி வழங்குகிறார்கள். இதனால் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவை உதவுகின்றன.

கடன் சந்தையின் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகள் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் முதலீடு பற்றிய உயர்ந்த, குறைந்த விலை தகவல்களை வழங்குகின்றன. இந்த ஏஜென்சிகள் முதலீட்டு நிதிகளின் உகந்த பயன்பாட்டை உறுதி செய்கின்றன. முதலீட்டுத் தகவல்களை வழங்குவதன் மூலம், கடன் மதிப்பீட்டு முகமைகள் முதலீட்டாளர்களின் முதலீட்டு நாட்டத்தை அதிகரித்து, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றன.

கடன் சந்தையில் பல நன்மைகள் உள்ளன, அவற்றுள்:

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மூலதனத்திற்கான அணுகல்: கடன் சந்தையானது

வணிகங்களுக்கு அவர்களின் செயல்பாடுகளுக்கு நிதியளிப்பதற்கு, புதிய திட்டங்களில் முதலீடு செய்வதற்கு அல்லது தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய மூலதனத்திற்கான அணுகலை வழங்குகிறது.

நெகிழ்வுத்தன்மை: குறுகிய கால அல்லது நீண்ட கால நிதியுதவி, நிலையான அல்லது மாறக்கூடிய வட்டி விகிதங்கள் மற்றும் வெவ்வேறு திருப்பிச் செலுத்தும் அட்டவணைகள் போன்ற வணிகங்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் நிதியளித்தல் பல்வேறு வழிகளில் கட்டமைக்கப்படலாம்.

குறைந்த மூலதனச் செலவு: கடன் நிதியளிப்பை ஈக்விட்டி நிதியளிப்பைக் காட்டிலும் குறைவான மூலதனச் செலவில் பெறலாம், ஏனெனில் கடனளிப்பவர்கள் பொதுவாக ஈக்விட்டி முதலீட்டாளர்களைக் காட்டிலும் அதிக ஆபத்து இல்லாதவர்கள் மற்றும் குறைந்த வருவாய் விகிதம் தேவை.

வரி நன்மைகள்: பல நாடுகளில், கடனுக்கு செலுத்தப்படும் வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது, இது கடன் வாங்கும் செலவைக் குறைத்து வணிகத்தின் லாபத்தை அதிகரிக்கும்.

பல்வகைப்படுத்தல்: கடன் பத்திரங்கள் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் முதலீட்டு இலாகாவை பல்வகைப்படுத்தவும் மற்றும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

ஆபத்தை நிர்வகிக்கவும் ஒரு வழியை வழங்குகின்றன. பத்திரங்கள் போன்ற கடன் கருவிகள் முதலீட்டாளர்களுக்கு, குறிப்பாக ஆபத்து இல்லாதவர்களுக்கு நிலையான வருமான ஆதாரத்தை வழங்க முடியும்.

சந்தை பணப்புழக்கம்: கடன் சந்தையானது ஈக்விட்டி சந்தையை விட அதிக திரவமாக உள்ளது, ஏனெனில் அரசாங்கப் பத்திரங்கள், பெருநிறுவனப் பத்திரங்கள் மற்றும் அடமான ஆதரவுப் பத்திரங்கள் போன்ற பல்வேறு வகையான கடன் பத்திரங்கள் வர்த்தகம் செய்யப்படலாம்.

மொத்தத்தில், கடன் சந்தையானது வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மூலதனம், நெகிழ்வுத்தன்மை மற்றும் பல்வகைப்படுத்தல் மற்றும் மூலதனத்தின் குறைந்த விலை மற்றும் வரிச் சலுகைகளை எதிர்பார்க்கும் ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாக இருக்கும்.

கடன் சந்தையின் செயல்பாடுகள்

கடன் சந்தையின் சில நிதி நிறுவனங்கள் தொழில்துறை நிறுவனங்களுக்கு நிர்வாக மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குகின்றன. ஒரு பொருளாதாரத்தின் தொழில்துறையின் விரிவாக்கத்திற்கும் இந்த சேவை பெரும் உதவியாக உள்ளது. மற்ற

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

விசைகடன் சந்தைகளின் செயல்பாடுகள் பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்:

1. நீண்ட கால சேமிப்பு நிதி மற்றும் நீண்ட கால முதலீடுகளை திரட்டுதல்.
2. தொழில்முனைவோரின் கடன் வடிவத்தை வழங்குதல்.
3. உற்பத்தி சொத்துக்களின் பரந்த உரிமையை ஊக்குவிக்கவும்.
4. முதலீட்டாளருக்கு நிதி சொத்துக்களை விற்க உதவும் ஒரு பொறிமுறையுடன் பணப்புழக்கத்தை வழங்கவும்.
5. குறைந்த செலவில் மென்மையான பரிவர்த்தனைகள் மற்றும் தகவல்.
6. போட்டி விலை பொறிமுறையின் மூலம் மூலதன ஒதுக்கீட்டின் செயல்திறனை மேம்படுத்துதல்.
7. நிதி மற்றும் கடன் ஆகிய இரண்டிலும் விரைவான மதிப்பீட்டை செயல்படுத்தவும்.
8. நெட்வொர்க்கிங் நிறுவனங்கள் மூலம் பங்கேற்பதை ஊக்குவித்தல் மற்றும் தனிநபர்களை இணைத்து சந்தையின் அகலத்தை அதிகரிப்பதன் மூலம் பரந்த பங்கேற்பை செயல்படுத்தவும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

9. இதன் மூலம் செயல்பாட்டுத் திறனை வழங்குதல்:
எளிமைப்படுத்தப்பட்ட பரிவர்த்தனை நடைமுறைகள்:
குறைத்தல்தீர்வு நேரங்கள் மற்றும் குறைக்கும் பரிவர்த்தனை
செலவுகள்.

10. இடையே ஒருங்கிணைப்பை உருவாக்குதல்: உண்மையான மற்றும்
நிதித் துறைகள்; பங்கு மற்றும் கடன் கருவிகள்; நீண்ட கால மற்றும்
குறுகிய கால நிதிகள்; நீண்ட கால மற்றும் குறுகிய கால வட்டி
செலவுகள்; தனியார் மற்றும் அரசு துறைகள்; மற்றும் o உள்நாட்டு
மற்றும் வெளி நிதிகள்.

11. முதலீடு, மறுமுதலீடு மற்றும் மறுமுதலீடு மூலம் நிதியின்
ஓட்டத்தை திறமையான வழிகளில் செலுத்துங்கள்.

வளர்ந்த கடன் சந்தை இல்லாமல், ஒரு நாட்டின் பொருளாதார
வளர்ச்சி சாத்தியமில்லை. கடன் சந்தை வளர்ச்சியடையாமல் மற்றும்
ஒழுங்கமைக்கப்படாமல் இருந்தால் பொருளாதார வளர்ச்சியின்
செயல்முறை மெதுவாக இருக்கலாம் அல்லது நிறுத்தப்படலாம்.

தகுதிகள்

இவைகடன் சந்தையின் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

1. இந்திய கடன் சந்தைகளில் முதலீடு செய்வதன் மிகப்பெரிய நன்மை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அதன் உறுதியான வருமானமாகும்.

2. சந்தை வழங்கும் வருமானம் கிட்டத்தட்ட ஆபத்து இல்லாதது (எப்போதும் குறிப்பிட்ட அளவு அபாயங்கள் இருந்தாலும், வருமானம் கிட்டத்தட்ட உறுதி என்று போக்கு கூறுகிறது).
3. அரசாங்கப் பத்திரங்கள் பாதுகாப்பான வழிகள். கார்ப்பரேட், FI மற்றும் PSU கடன் கருவிகளில் குறிப்பிட்ட அளவு அபாயங்கள் உள்ளன. இருப்பினும், முதலீட்டாளர்கள் அந்தக் கடன் கருவிகளை மதிப்பிடும் கடன் மதிப்பீட்டு நிறுவனங்களின் உதவியைப் பெறலாம். ஆர்வம்கருவிகள் சார்ந்து இருக்கும் மதிப்பீடுகள்.
4. மற்றொரு அணுகூலம் இந்தியக் கடன் சந்தையில், திரவத்தன்மை.
5. வங்கிகள் அரசாங்கத்தின் பாதுகாப்புகளுக்கு எதிரான முதலீட்டாளர்களுக்கு கடன் வழங்குகின்றன.
6. மற்ற நிதிக் கருவிகளுடன் ஒப்பிடும்போது அதிக பாதுகாப்பு மற்றும் குறைந்த ஏற்ற இறக்கம்.
7. அரசாங்கப் பத்திரங்களுக்கு எதிராக கடன் வாங்கும் போது அதிக அந்நியச் செலாவணி கிடைக்கும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

8. அதிக பல்வகைப்படுத்தல் வாய்ப்புகள், தொடர்ச்சியுடன் போதுமான வர்த்தக வாய்ப்புகள் ஏற்றத்தாழ்வு எதிர்பார்ப்பு வட்டி விகிதங்கள்.

9. வங்கிகள் நுகர்வோருக்கு அடமானங்களை வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தை விரைவுபடுத்துகிறது.

கடன் சந்தையின் தீமைகள்

இவைகடன் சந்தையின் தீமைகள் கீழே விளக்கப்பட்டது:

1. இங்கு ரிஸ்க் இல்லாத வருமானம் என்பதால், அதே சமயம் ஈக்விட்டி மார்க்கெட்டைப் போல அவை அதிகமாக இல்லை. எனவே, ஒருபுறம் நீங்கள் உறுதியான வருமானத்தைப் பெறுகிறீர்கள், ஆனால் மறுபுறம், அதே நேரத்தில் குறைந்த வருமானத்தைப் பெறுகிறீர்கள்.

2. சமீபகாலமாக அதிகரித்துள்ள போதிலும், சில்லறை விற்பனை பங்கேற்பும் இங்கு மிகக் குறைவு. சில்லறை கடன் சந்தை இன்னும் முழுமையாக இல்லாததால், பணப்புழக்கம் மற்றும் விலை கண்டுபிடிப்பில் சில சிக்கல்கள் உள்ளன என்றாக உருவாக்கப்பட்டது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

3. கடன் பத்திரங்கள் பொதுவாக பங்குகள் அல்லது பொருட்களை விட சிறிய விலை மாற்றங்களைக் கொண்டிருக்கும். கடன் பத்திரங்களில் வர்த்தகர்கள் அடைய பெரிய பதவிகளை எடுக்க வேண்டும் அதே அளவில் லாபம்.
4. கடன் வர்த்தக சந்தைகள் ஹெட்ஜ் நிதிகள் மற்றும் பெரிய நிதி நிறுவனங்களின் வர்த்தக மேசைகளால் ஆதிக்கம் செலுத்துகின்றன. தனிப்பட்ட வர்த்தகர் பெறுவதற்கு கடினமான அல்லது சாத்தியமற்ற தகவல் மற்றும் மூலதனத்திற்கான அணுகல் இந்த வர்த்தகர்களுக்கு உள்ளது. இந்த பெரிய வீரர்கள் வர்த்தகம் செய்கிறார்கள் என்ற செய்தியை சிறு வணிகர் பெறுவதற்குள், லாபம் பெறுவதற்கு தாமதமாகலாம். செய்தி.
5. கார்ப்பரேட் கடன் பத்திரங்களில் உள்ள வர்த்தகர்கள் இந்த பத்திரங்கள் செலுத்தும் அதிக வட்டி விகிதங்களைப் பெற அதிக மகசூல் அல்லது குப்பைப் பத்திரங்களை வர்த்தகம் செய்கின்றனர். வர்த்தகர் மூலதன ஆதாயங்களையும் அடைய முடியும் வழங்கும் நிறுவனம் அதன் கடன் மதிப்பீட்டில் ஒரு மேம்படுத்தலைப் பெறுகிறது. அதிக மகசூல் பத்திரங்களின் எதிர்மறையானது திவால்நிலை மற்றும் முதலீடு செய்யப்பட்ட மூலத்தின் மொத்த இழப்பு ஆகும்.

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர் மனோன்மணியம் சுந்தரனார்

கடன் சந்தையின் அம்சங்கள்

பொருளாதார நடவடிக்கைக்கு பத்திரம்/கடன் சந்தை முக்கிய முக்கியத்துவம் வாய்ந்தது. வட்டி விகிதங்கள் தீர்மானிக்கப்படும் சந்தை என்பதால் பொருளாதார நடவடிக்கைக்கு பத்திர சந்தை முக்கியமானது. தனிப்பட்ட அளவில் வட்டி விகிதங்கள் முக்கியமானவை, ஏனெனில் அவை பெரிய கொள்முதல்களைச் சேமிப்பதற்கும் நிதியளிப்பதற்கும் எங்கள் முடிவுகளுக்கு வழிகாட்டுகின்றன (வீடுகள், கார்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவை, சில எடுத்துக்காட்டுகள்).

ஒரு பெரிய பொருளாதார நிலைப்பாட்டில் இருந்து, வட்டி விகிதங்கள் நுகர்வோர் செலவுகள் மற்றும் வணிக முதலீட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. திகடன் சந்தையின் அம்சங்கள் பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்:

1. பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது
2. சந்தைகளின் பெயரிடல்
3. கட்டமைப்பை மாற்றுதல்
4. தாராளமயமாக்கலுக்குப் பிந்தைய காலத்தில் மாற்றங்கள்
5. பலதரப்பட்ட பங்கேற்பாளர்கள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

6. நிலையான வருவாய்
7. பெரிய வால்யூம்
8. பல்வேறு கடன் கருவிகள்
9. கடுமையான கட்டுப்பாடு
10. பரிவர்த்தனைகளின் வகை
11. கடன் பத்திரங்களின் மதிப்பை நீக்குதல்
12. மொத்த கடன் சந்தை
13. சில்லறை கடன் சந்தை

பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது

இந்தியாவில் கடன் சந்தைகளில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன அதாவது.

- அரசு பத்திரங்கள்
- பொதுத்துறை அலகுகள் (PSU) பத்திரங்கள்
- கார்ப்பரேட் பத்திரங்கள்

அரசுப் பத்திரங்களுக்கான சந்தையானது, மையம், மாநிலம் மற்றும் மாநில அரசு வழங்கும் பத்திரங்களைக் கொண்டுள்ளது. சமீப காலங்களில், நகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளும் நிதிக்காக

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கடன் சந்தைகளைத் தட்டத் தொடங்கியுள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில் சில பத்திரங்கள் வரி-இல்லாதவை, அதே சமயம் அரசாங்கப் பத்திரங்கள் உட்பட பெரும்பாலான பத்திரங்கள் வரி-இல்லாதவை.

கார்ப்பரேட் பத்திர சந்தைகளில் வணிக காகிதம் மற்றும் பத்திரங்கள் உள்ளன. இந்த பத்திரங்கள் பொதுவாக முதலீட்டாளர்கள் மற்றும் வழங்கும் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு கட்டமைக்கப்படுகின்றன மற்றும் வட்டி செலுத்துதல் மற்றும் மீட்பைப் பொறுத்து பல்வேறு வகையான அம்சங்களை உள்ளடக்கியது.

சந்தைகளின் பெயரிடல்

வர்த்தகம் செய்யப்படும் கடன் கருவிகளின் வகைகளின் அடிப்படையில் கடன் சந்தை பெரும்பாலும் பிற பெயர்களால் செல்கிறது. கடன் சந்தை முக்கியமாக முனிசிபல் மற்றும் கார்ப்பரேட் பத்திரங்களைக் கையாளும் பட்சத்தில், கடன் சந்தையானது பத்திர சந்தை என அறியப்படலாம்.

அடமானங்கள் மற்றும் குறிப்புகள் வர்த்தகத்தின் முக்கிய மையமாக இருந்தால், கடன் சந்தையை கடன் சந்தை என்று அறியலாம். நிலையான விகிதங்கள் கடன் கருவிகளுடன் இணைக்கப்படும் போது, சந்தை நிலையான வருமான சந்தை என

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அறியப்படலாம்.

கட்டமைப்பை மாற்றுதல்

பெரும்பாலான நாடுகளில், பங்குச் சந்தை உட்பட மற்ற நிதிச் சந்தைகளை விட கடன் சந்தை மிகவும் பிரபலமானது மற்றும் பல மடங்கு பெரியது. இருப்பினும், இந்தியாவில், நீண்ட காலமாக இதற்கு நேர்மாறானது, ஒரு செயலற்ற உள் கடன் மேலாண்மைக் கொள்கை இருப்பதால், வங்கிகள் போன்ற முதலீட்டாளர்களின் சிறைப்பிடிக்கப்பட்ட குழுவிடமிருந்து மட்டுமே அரசாங்கம் கடன் வாங்கியது.

இந்திய கடன் சந்தை, தாராளமயமாக்கலுக்கு முந்தைய காலத்தில், சொத்துக்களின் விலை நிர்ணயம், சந்தைகளின் பிரிவு மற்றும் நுழைவதற்கான தடைகள், குறைந்த அளவிலான பணப்புழக்கம், குறைந்த எண்ணிக்கையிலான வீரர்கள், வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும் அதிக பரிவர்த்தனை செலவுகள் ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்டது.

தாராளமயமாக்கலுக்குப் பிந்தைய காலத்தில் மாற்றங்கள்

இந்தியாவில் கடன் சந்தை பாரம்பரியமாக மொத்த சந்தையாக இருந்து வருகிறது, பங்கேற்பு ஒரு சில நிறுவன வீரர்களுக்கு - முக்கியமாக வங்கிகளுக்கு மட்டுமே. இந்தியப் பத்திரங்கள் மற்றும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பத்திரச் சந்தைகள், தாராளமயமாக்கலுக்குப் பிந்தைய காலத்தில் சந்தை வடிவமைப்பு, தொழில்நுட்ப வளர்ச்சிகள், தீர்வு நடைமுறைகள் மற்றும் புதிய கருவிகளின் அறிமுகம் ஆகியவற்றின் அடிப்படையில் நீண்டகால சீர்திருத்தங்களைக் கண்டன.

இன்று, நாங்கள் வர்த்தகம், தீர்வு மற்றும் பணம் செலுத்தும் தளங்களை ஒருங்கிணைத்துள்ளோம், இது பரிவர்த்தனைகளின் தடையற்ற தீர்வுக்கு உதவுகிறது. சந்தைகள் மிகப்பெரிய ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளன, இதன் விளைவாக, பெரிய முதலீட்டை ஈர்த்துள்ளது.

பலதரப்பட்ட பங்கேற்பாளர்கள்

கடன் சந்தைகளில் முதலீட்டாளர்கள் வங்கிகள், நிதி நிறுவனங்கள், பரஸ்பர நிதிகள், வருங்கால வைப்பு நிதிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களில் கவனம் செலுத்துகின்றனர். இந்த பங்கேற்பாளர்களில் பலர் கடன் கருவிகளை வழங்குபவர்களாகவும் உள்ளனர்.

நிலையான வருவாய்

இந்திய கடன் சந்தையின் கடன் கருவிகளின் மிகவும் தனித்துவமான அம்சம் என்னவென்றால், வருமானம் நிலையானது, அதாவது வருமானம் கிட்டத்தட்ட ஆபத்து இல்லாதது. பத்திரத்தின்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மீதான இந்த நிலையான வருமானம் பெரும்பாலும் 'கூப்பன் விகிதம்' அல்லது 'வட்டி விகிதம்' என அழைக்கப்படுகிறது.

பெரிய வால்யூம்

இந்திய கடன் சந்தை, அளவு அடிப்படையில், பங்குச் சந்தையை விட பெரியது. நிலுவையில் உள்ள பத்திரங்களின் மதிப்பிடப்பட்ட மதிப்பின் மூலம் அளவிடப்படும் இந்தியக் கடன் சந்தை ஆசியாவில் ஜப்பான் மற்றும் கொரிய பத்திரச் சந்தைகளுக்கு அடுத்ததாக உள்ளது.

பல்வேறு கடன் கருவிகள்

சமீபத்திய ஆண்டுகளில் இந்திய மூலதனச் சந்தையில் பல்வேறு கடன் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை புதிய புதுமையான கருவிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த புதிய கருவிகளை மீண்டும் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்: கார்ப்பரேட் வழங்கும் கருவிகள் மற்றும் நிதி இடைத்தரகர்களால் வழங்கப்படும் கருவிகள்.

முதல் வகையில், எங்களிடம் பங்குபெறும் கடன் பத்திரங்கள், விருப்பங்களைக் கொண்ட மாற்றத்தக்க கடனீட்டுப் பத்திரங்கள், முழுமையாக மாற்றக்கூடிய கடனீட்டுப் பத்திரங்கள், வாரண்டுகள் மற்றும் பல உள்ளன. இரண்டாவது வகையில், மிதக்கும் விகிதப் பத்திரங்கள், பூஜ்ஜிய கூப்பன் பத்திரங்கள், வழக்கமான வருமானப்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பத்திரங்கள், ஓய்வூதியப் பத்திரங்கள், வளர்ச்சிப் பத்திரங்கள், குறியீட்டுப் பத்திரங்கள், ஆழமான தள்ளுபடிப் பத்திரங்கள் மற்றும் பலவற்றைக் குறிப்பிடலாம்.

கடுமையான கட்டுப்பாடு

கார்ப்பரேட் கடன் மீதான ஒழுங்குமுறை அதிகார வரம்பு, SEBI சட்டம், 1992 இன் கீழ் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை நிறுவனமான SEBI க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்க கடன் பத்திரங்களுக்கு, கடன் சந்தையை இயக்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான அதிகார வரம்பு RBIக்கு உள்ளது.

பல விதிமுறைகளின் குழப்பத்தைத் தவிர்க்க, மார்ச் 2, 2000 அன்று அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பில், ரிசர்வ் வங்கிக்கும் செபிக்கும் இடையே உள்ள பொறுப்புப் பகுதிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. கார்ப்பரேட் கடன்களின் பிரச்சினையும் செபியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

அரசாங்கத்தால் கடன் கருவிகளை வழங்குவது அரசாங்கப் பத்திரங்கள் சட்டம் 2006 மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.

கார்ப்பரேட் பத்திரங்களை வெளியிடுவது, வெளிப்படுத்தல் மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்பிற்கான செபி வழிகாட்டுதல்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. அரசாங்கப் பத்திரங்கள் சட்டம், 2006 ஆகஸ்ட்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

2006 இல் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. அரசாங்கப் பத்திரங்கள் சட்டம், 2006 இன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, RBI அரசாங்கப் பத்திரங்கள் ஒழுங்குமுறை, 2007 ஐ உருவாக்கியது. இந்தச் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் உருவாக்கி வெளியிடப்பட்ட அரசாங்கப் பத்திரங்களுக்குப் பொருந்தும். மத்திய மற்றும் மாநில அரசுகள்.

பரிவர்த்தனைகளின் வகை

கடன் சந்தையில் இரண்டு வகையான பரிவர்த்தனைகள் உள்ளன. முதலாவதாக, மொத்த சந்தை பங்கேற்பாளர்களிடையே நேரடி பரிவர்த்தனைகள் உள்ளன. இவை மொத்த சந்தை அளவுகளில் தோராயமாக 25% ஆகும். இரண்டாவதாக, தரகர் இடைநிலை பரிவர்த்தனைகள் உள்ளன, அதாவது வங்கிகள், நிறுவனங்கள் அல்லது பிற நிறுவனங்களுக்கான பரிவர்த்தனைகளை தரகர்கள் மேற்கொள்கின்றனர்.

கடன் பத்திரங்களின் மதிப்பை நீக்குதல்

கடன் பத்திரங்களின் மதிப்பு நீக்கத்தை அதிகரிக்கவும், பெருநிறுவன கடன் பத்திரங்களில் வர்த்தகத்தின் அளவை அதிகரிக்கவும் கடன் பத்திரங்களின் மீதான முத்திரை வரியை அரசாங்கம் ரத்து செய்தது. என்.எஸ்.டி.எல் மற்றும் சி.டி.எஸ்.எல் ஆகிய இரண்டும் டெபாசிட்டரியில் கடன் கருவிகளை அனுமதிக்க

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அனுமதிக்கப்பட்டன.

கடன் ஆவணங்களில் கடன் பத்திரங்கள், பத்திரங்கள், வணிக ஆவணங்கள் மற்றும் வைப்புச் சான்றிதழ்கள் ஆகியவை அடங்கும், இந்தக் கருவிகள் பட்டியலிடப்பட்டதா, பட்டியலிடப்படாததா அல்லது தனிப்பட்ட முறையில் வைக்கப்பட்டுள்ளதா என்பதைப் பொருட்படுத்தாமல். டிமென்டிரியலைசேஷன் மூலம், கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள், வருங்கால வைப்பு நிதிகள், அறக்கட்டளைகள் மற்றும் பிறருக்கு சிறிய அளவில் பத்திரங்களை விற்பது வங்கிகளுக்கு சாத்தியமாகியுள்ளது.

பெரும்பாலான வங்கிகள் என்எஸ்டிஎல்-ன் டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் (டிபிகள்) என்பதால் டிமேட் வடிவத்தில் பத்திரங்களை வைத்திருப்பதற்கான செலவு மிகக் குறைவு.

மொத்த கடன் சந்தை

நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சு ஆஃப் இந்தியா லிமிடெட், பரிவர்த்தனையின் மொத்தக் கடன் சந்தைப் பிரிவு எனப்படும் கடன் பத்திரங்களில் வர்த்தகம் செய்வதற்கு ஒரு தனிப் பிரிவை அமைத்தது. NSE இன் WDM பிரிவில் வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பு, கடன் சந்தையில் இருந்த ஒரே வர்த்தக வழிமுறை தொலைபேசி மட்டுமே. NSE ஆனது, நாட்டிலேயே முதன்முறையாக, பரந்த அளவிலான கடன் கருவிகளில் நீட் (தானியங்கி வர்த்தகத்திற்கான தேசிய பரிவர்த்தனை)

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

எனப்படும் ஆன்லைன், தானியங்கு, திரை அடிப்படையிலான அமைப்பை வழங்கியது. WDM வர்த்தக அமைப்பில், இரண்டு சந்தைகள் உள்ளன:

- தொடர்ச்சியான சந்தை
- பேச்சுவார்த்தை சந்தை. தொடர்ச்சியான சந்தையில், வாங்குபவரும் விற்பவரும் ஒருவரையொருவர் அறியாமல், அவர்கள் தங்கள் ஆர்டர்களை வைக்கிறார்கள். ஆர்டர்கள் பொருந்தினால், அது பங்கேற்பாளர்களிடையே நேரடியாகத் தீர்க்கப்படும் வர்த்தகத்தில் விளைகிறது. பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட சந்தையில், பங்கேற்பாளர்கள் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்திருப்பதால், எதிர்தரப்பு வெளிப்பாடு வரம்பு எதுவும் இருக்க வேண்டியதில்லை.
- இந்த அமைப்பு ஆர்டர்-உந்துதல் அமைப்பாகும், இது சிறந்த கொள்முதல் மற்றும் விலை நேர முன்னுரிமையில் ஆர்டர்களை விற்கிறது மற்றும் ஒரே நேரத்தில் வாங்குபவர் மற்றும் விற்பவரின் அடையாளத்தைப் பாதுகாக்கிறது.

சில்லறை கடன் சந்தை

இது மொத்த முதலீட்டாளர் வகுப்புகளுக்கு கூடுதலாக தனிப்பட்ட முதலீட்டாளர்கள், சிறு அறக்கட்டளைகள் மற்றும் பிற சட்ட நிறுவனங்களின் பங்கேற்பை உள்ளடக்கியது.

இந்திய கடன் சந்தை தொடர்பான சிக்கல்கள்

கார்ப்பரேட் இந்தியாவில் கடன் சந்தை இன்னும் முழுமையாக உருவாக்கப்படவில்லை. கார்ப்பரேட் கடன் சந்தையில் பல்வேறு சீர்திருத்தங்கள் இருந்தபோதிலும், இன்னும் சில சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் மற்றும் தற்போதுள்ள கொள்கை கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இந்த பிரச்சினைகள் கீழே விவாதிக்கப்படுகின்றன:

1. இரண்டாம் நிலை சந்தையில் உள்ள பல கடன் கருவிகள் தொடர்பாக பணப்புழக்கம் இல்லாமை
2. பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்
3. சில்லறை முதலீட்டாளர்களின் அணுகுமுறையில் மாற்றம் தேவை
4. புதுமையான கருவிகள் தேவை
5. தனிப்பட்ட முறையில் வைக்கப்பட்டுள்ள கடன் கருவிகள் தொடர்பாக அதிக வெளிப்பாடு

இரண்டாம் நிலை சந்தையில் உள்ள பல கடன் கருவிகள் தொடர்பாக பணப்புழக்கம் இல்லாமை

கார்ப்பரேட் கடன் கருவிகளுக்கான இரண்டாம் நிலை சந்தை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

திரவமற்றது. செயலில் உள்ள இரண்டாம் நிலை சந்தை இல்லாத நிலையில், இரண்டாம் நிலை சந்தையில் கடன் கருவிகளை விற்பனை செய்வதில் முதலீட்டாளர்கள் சிரமப்படுகின்றனர். பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படாத அதிக எண்ணிக்கையிலான கார்ப்பரேட் கடன் பத்திரங்களைப் பொறுத்தவரை இரண்டாம் நிலை சந்தையை உருவாக்க, கார்ப்பரேட் கடன் பிரிவைப் பொறுத்தவரை முதன்மை டீலர்களின் கருத்துருக்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்

சந்தையில் உள்ள வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் பங்கேற்பாளர்கள் சந்தையின் இருபுறமும் கிடைக்கும் மற்றும் தொகுதிகளை அதிகரிக்கும். பல்வேறு நிறுவன முதலீட்டாளர்கள் இரண்டாம் நிலை சந்தையில் பங்கேற்க ஊக்குவிக்கப்பட வேண்டும்.

கார்ப்பரேட் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய எஃப்ஐஐகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஓய்வூதிய நிதி, வருங்கால வைப்பு நிதி மற்றும் தொண்டு நிதி போன்றவை சந்தையில் பங்கேற்க ஊக்குவிக்கப்பட வேண்டும். இதற்கு, முதலீட்டாளர்களுக்கு தகுந்த வரிச் சலுகைகளை வழங்க முடியும். சில்லறை முதலீட்டாளர்களின் அணுகுமுறையில் மாற்றம் தேவை

கார்ப்பரேட் கடன் சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சில்லறை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

முதலீட்டாளர்கள் இரண்டாம் நிலை சந்தையில் கார்ப்பரேட் கடன் பத்திரங்களில் வர்த்தகம் செய்வதில்லை. கார்ப்பரேட் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து முதிர்வு காலம் வரை வைத்திருப்பதே இயல்பான போக்கு.

இந்த மனோபாவத்தை மாற்ற வேண்டும். இரண்டாம் நிலை சந்தையில் கார்ப்பரேட் கடன் பத்திரங்களில் வர்த்தகம் செய்ய சில்லறை முதலீட்டாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் முதன்மை விநியோகஸ்தர்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும். அதிக எண்ணிக்கையிலான கடன் பத்திரங்களைப் பொறுத்தவரை அவர்கள் இரு வழி மேற்கோள்களை வழங்க வேண்டும்.

புதுமையான கருவிகள் தேவை

வெறும் வெண்ணிலா கடன் பத்திரங்களை மட்டும் வழங்குவதில் எந்தப் பயனும் இல்லை. சிறு முதலீட்டாளர்களிடமிருந்து சேமிப்பை ஊக்குவிக்கவும், நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து முதலீட்டை ஈர்க்கவும், கடன் கருவிகள் வெளியீட்டில் புதுமைகளைக் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது.

மாதாந்திர வட்டி செலுத்துதல், ஆழமான தள்ளுபடி பத்திரங்கள், புட் மற்றும் கால் விருப்பங்களுடன் கூடிய பத்திரங்கள் மற்றும் மிதக்கும் விகிதப் பத்திரங்கள் போன்ற அம்சங்களைக் கொண்ட கடன்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பத்திரங்கள், நிறுவனங்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்களால் சந்தா பெற வாய்ப்புள்ளது. எனவே சில்லறை மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுக்கு இன்னும் பல்வேறு கடன் கருவிகள் வழங்கப்பட வேண்டும்.

தனிப்பட்ட முறையில் வைக்கப்பட்டுள்ள கடன் கருவிகள் தொடர்பாக அதிக வெளிப்பாடு

பெருநிறுவன கடன் பத்திரங்களின் பெரும் பகுதி தனிப்பட்ட முறையில் வைக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, தனியார் வேலைவாய்ப்புகள் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். இந்த சூழலில், அதிக வெளிப்படைத்தன்மை, போதுமான வெளிப்படுத்தல்கள், குறைந்தபட்ச கடன் மதிப்பீடு மற்றும் சரியான கணக்கியல் தரநிலைகள் ஆகியவற்றை உறுதி செய்வது அவசியம்.

இது தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திரங்கள் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். தனிப்பட்ட முறையில் வைக்கப்படும் கடன் கருவிகளின் மதிப்பீட்டின் போது கடன் மதிப்பீட்டு முகவர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

கடனில் ஆபத்து

கடன் வாங்குபவர்கள் மற்றும் கடன் வழங்குபவர்கள் கருத்தில்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கொள்ள வேண்டிய பல்வேறு அபாயங்களுடன் கடன் வருகிறது.
கடனுடன் தொடர்புடைய சில அபாயங்கள் பின்வருமாறு:

இயல்புநிலை ஆபத்து: கடன் வாங்கியவர் ஒப்புக்கொண்டபடி
கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிடும் அபாயம் இதுவாகும்.
தவறினால், கடன் வழங்குபவர்கள் தங்கள் பணத்தை மீட்டெடுக்க சட்ட
நடவடிக்கை எடுக்கலாம், ஆனால் அவர்கள் எப்போதும்
வெற்றியடையாமல் போகலாம்.

வட்டி விகித ஆபத்து: கடன் என்பது நிலையான அல்லது
மாறக்கூடிய வட்டி விகிதத்துடன் வருகிறது. நிலையான-விகிதக் கடன்
கடன் வாங்குபவர்களுக்கும் கடன் வழங்குபவர்களுக்கும்
உறுதியளிக்கிறது, ஆனால் மாறி-விகிதக் கடன் கடன் வாங்குபவர்களை
வட்டி விகித அபாயத்திற்கு வெளிப்படுத்தலாம், அங்கு வட்டி விகிதம்
காலப்போக்கில் மாறலாம், கடனாளியின் திருப்பிச் செலுத்தும்
திறனைப் பாதிக்கிறது.

நாணய ஆபத்து: வெளிநாட்டு நாணயத்தில் வழங்கப்பட்ட
அல்லது கடன் வாங்கப்பட்ட கடன், கடன் வாங்குபவர்களை நாணய
அபாயத்திற்கு வெளிப்படுத்தலாம். கடன் வழங்கப்பட்ட அல்லது கடன்
வாங்கப்பட்ட நாணயமானது கடனாளியின் வீட்டு நாணயத்திற்கு
எதிராக மதிப்பில் மாறினால், கடனைச் செலுத்துவதற்கான செலவு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அதிகரிக்கலாம்.

மறுநிதியளிப்பு ஆபத்து: ஒரு நிலையான கால அல்லது முதிர்ச்சியைக் கொண்ட கடனுக்கு காலத்தின் முடிவில் மறுநிதியளிப்பு தேவைப்படலாம். வட்டி விகிதங்கள் அதிகரித்திருந்தால் அல்லது கடன் வாங்குபவரின் கடன் தகுதி மோசமடைந்திருந்தால் மறுநிதியளிப்பு சவாலாக இருக்கலாம்.

பணப்புழக்க ஆபத்து: கடன் வாங்குபவர்களை பணப்புழக்க அபாயத்திற்கு வெளிப்படுத்தலாம், அங்கு அவர்களால் கடனை விற்கவோ அல்லது அவர்களுக்குத் தேவைப்படும்போது அதை வாங்குபவரைக் கண்டுபிடிக்கவோ முடியாது. விரைவாக பணத்தை திரட்ட வேண்டிய கடன் வாங்குபவர்களுக்கு இது குறிப்பாக சவாலாக இருக்கும்.

சுருக்கமாக, கடன் ஒப்பந்தத்தில் நுழைவதற்கு முன் கடன் வாங்குபவர்கள் மற்றும் கடன் வழங்குபவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய பல்வேறு அபாயங்களுடன் கடன் வருகிறது. இந்த அபாயங்களில் இயல்புநிலை ஆபத்து, வட்டி விகித ஆபத்து, நாணய ஆபத்து, மறுநிதியளிப்பு ஆபத்து மற்றும் பணப்புழக்க ஆபத்து ஆகியவை அடங்கும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பத்திர சந்தையின் பங்கு

நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் தனிநபர்கள் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தில் பத்திர சந்தை முக்கிய பங்கு வகிக்கிறது. பத்திரங்கள் கடன் பத்திரங்கள் ஆகும், அவை முதலீடுகளுக்கு நிதியளிப்பது, கடன்களை செலுத்துதல் அல்லது நடந்துகொண்டிருக்கும் செயல்பாடுகளுக்கு நிதியளிப்பது போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக நிதி திரட்டுவதற்காக இந்த நிறுவனங்களால் வழங்கப்படும்.

பத்திர சந்தையின் முதன்மையான செயல்பாடுகளில் ஒன்று, வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு மூலதனத்தை திரட்டுவதற்கான வழிமுறையை வழங்குவதாகும். ஒரு நிறுவனம் அல்லது அரசாங்கம் பத்திரங்களை வெளியிடும் போது, அது அடிப்படையில் பத்திரங்களை வாங்கும் முதலீட்டாளர்களிடமிருந்து கடன் வாங்குவதாகும். இந்த மூலதனம் பின்னர் முதலீடுகள் அல்லது நிதி நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க பயன்படுத்தப்படலாம். பத்திர சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு பத்திரங்களை வாங்குவதன் மூலமும் வழக்கமான வட்டி செலுத்துதல்களைப் பெறுவதன் மூலமும் வருமானம் ஈட்டுவதற்கான வழியையும் வழங்குகிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நிதி ஆதாரத்தை வழங்குவதோடு, வட்டி விகிதங்கள் மற்றும் மகசூல் வளைவுகளை தீர்மானிப்பதில் பத்திர சந்தை முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு பத்திரத்தின் மீதான வட்டி விகிதம் கடனாளி மற்றும் கடனின் காலத்துடன் தொடர்புடைய அபாயத்தை பிரதிபலிக்கிறது. எனவே, பத்திர சந்தை ஒட்டுமொத்த பொருளாதார நிலைமைகளின் குறிகாட்டியாக செயல்படுகிறது மற்றும் பொருளாதாரத்தின் ஆரோக்கியம் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்க முடியும்.

இறுதியாக, பத்திர சந்தை முதலீட்டு இலாகாக்களை பல்வகைப்படுத்துவதற்கான வழிமுறையை வழங்குகிறது. முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு இலாகாக்களை சமப்படுத்தவும், ஆபத்தை நிர்வகிக்கவும் வெவ்வேறு முதிர்வுகள், ஆபத்து நிலைகள் மற்றும் கடன் மதிப்பீடுகள் கொண்ட பத்திரங்களை வாங்கலாம்.

ஒட்டுமொத்தமாக, பத்திரச் சந்தையானது உலகளாவிய நிதி அமைப்பின் இன்றியமையாத அங்கமாகும், இது மூலதனத்தின் ஆதாரத்தை வழங்குகிறது, வட்டி விகிதங்களை பாதிக்கிறது மற்றும் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் போர்ட்ஃபோலியோக்களை பல்வகைப்படுத்துவதற்கான வழிமுறைகளை வழங்குகிறது.

கடன் சந்தையில் விலை நிர்ணயம்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கடன் சந்தையில், ஒரு பத்திரத்தின் விலை பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. உட்பட:

வட்டி விகிதங்கள்: வட்டி விகிதங்கள் பத்திர விலைகளை பாதிக்கும் மிக முக்கியமான காரணியாகும். வட்டி விகிதங்கள் உயரும் போது, பத்திர விலைகள் குறையும், மற்றும் நேர்மாறாகவும். ஏனென்றால், வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் போது, குறைந்த மகசூல் தரும் பத்திரத்தை வைத்திருப்பதால் ஏற்படும் அபாயத்தை ஈடுகட்ட முதலீட்டாளர்கள் அதிக மகசூலைக் கோருகின்றனர்.

கடன் தரம்: கடன் தரம் என்பது பத்திர விலைகளை பாதிக்கும் மற்றொரு முக்கிய காரணியாகும். அதிக கிரெடிட் மதிப்பீட்டைக் கொண்ட நிறுவனங்கள் அல்லது அரசாங்கங்களால் வழங்கப்படும் பத்திரங்கள் குறைவான அபாயகரமானதாகக் கருதப்படுகின்றன, எனவே, குறைந்த கடன் மதிப்பீட்டைக் கொண்ட நிறுவனங்களால் வழங்கப்படும் பத்திரங்களை விட குறைவான மகசூலைக் கொண்டுள்ளது.

முதிர்வுக்கான நேரம்: முதிர்வுக்கான நேரம் பத்திர விலைகளையும் பாதிக்கிறது. பொதுவாக, முதிர்வுக்கான நீண்ட நேரம், அதிக மகசூல் கிடைக்கும், ஏனெனில் முதலீட்டாளர்களுக்கு நீண்ட

காலத்திற்கு பத்திரத்தை வைத்திருப்பதால் ஏற்படும் அபாயத்தை நிதிச் சந்தைகள் & நிறுவனங்கள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

ஈடுகட்ட அதிக வருமானம் தேவைப்படுகிறது.

வழங்கல் மற்றும் தேவை: பத்திரங்களுக்கான வழங்கல் மற்றும் தேவை ஆகியவை அவற்றின் விலைகளை பாதிக்கின்றன. சப்ளையை விட பத்திரத்திற்கான தேவை அதிகமாக இருந்தால், பத்திரத்தின் விலை அதிகரிக்கும். மாறாக, தேவையை விட சப்ளை இருந்தால், பத்திரத்தின் விலை குறையும்.

பணவீக்கம்: பணவீக்கம் என்பது பத்திர விலைகளை பாதிக்கும் மற்றொரு காரணியாகும். பணவீக்கம் அதிகமாக இருக்கும்போது, பத்திரங்களின் விலைகள் குறைகின்றன, ஏனெனில் பத்திரத்தின் எதிர்கால பணப்புழக்கங்களின் வாங்கும் திறன் குறைகிறது.

மொத்தத்தில், கடன் சந்தையில் விலை நிர்ணயம் என்பது பல காரணிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும் ஒரு சிக்கலான செயல்முறையாகும், மேலும் இந்த காரணிகளில் ஏதேனும் ஒன்றில் ஏற்படும் மாற்றங்கள் பத்திரத்தின் விலையை பாதிக்கலாம்.

பத்திரத்தின் விளைச்சல்

ஒரு பத்திரத்தின் மகசூல் என்பது ஒரு முதலீட்டாளர் முதிர்வு வரை பத்திரத்தை வைத்திருப்பதன் மூலம் சம்பாதிக்க எதிர்பார்க்கும் வருமான விகிதத்தைக் குறிக்கிறது.

பல்வேறு வகையான பத்திர விளைச்சல்கள் உள்ளன, அவற்றுள்:

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கூப்பன் மகசூல்: இது பத்திரம் செலுத்தும் வருடாந்திர வட்டி விகிதம், இது பத்திரத்தின் முக மதிப்பின் சதவீதமாக வெளிப்படுத்தப்படுகிறது.

தற்போதைய மகசூல்: இது ஒரு சதவீதமாக வெளிப்படுத்தப்படும் பத்திரத்தின் தற்போதைய சந்தை விலையால் வகுக்கப்படும் வருடாந்திர வட்டித் தொகையாகும்.

முதிர்வுக்கான மகசூல்: தற்போதைய சந்தை விலையான கூப்பனைக் கணக்கில் கொண்டு, முதிர்வு வரை பத்திரத்தை வைத்திருப்பதன் மூலம் முதலீட்டாளர் எதிர்பார்க்கும் மொத்த வருமானம் இதுவாகும்.

விகிதம், மற்றும் முதிர்வு வரை மீதமுள்ள நேரம். இது பத்திரத்தின் வருவாயின் மிகத் துல்லியமான அளவீடு ஆகும்.

நிலவும் வட்டி விகிதங்கள், வழங்குபவரின் கடன் மதிப்பீடுகள் மற்றும் பத்திரத்தின் முதிர்வு மற்றும் கூப்பன் விகிதம் உள்ளிட்ட பல காரணிகளால் ஒரு பத்திரத்தின் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. பொதுவாக, அதிக கடன் மதிப்பீடுகள், நீண்ட முதிர்வுகள் மற்றும் அதிக கூப்பன் விகிதங்கள் கொண்ட பத்திரங்கள் அதிக மகசூலை வழங்கும். மாறாக, குறைந்த கடன் மதிப்பீடுகள், குறுகிய முதிர்வுகள் மற்றும் குறைந்த கூப்பன் விகிதங்களைக் கொண்ட பத்திரங்கள் குறைந்த மகசூலை வழங்கும்.

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்

அலகு IV

நிதி சேவை நிறுவனங்கள் - கிளியரிங் கார்ப்பரேஷன் ஆஃப்
இந்தியா லிமிடெட் - இடர்களைத் தீர்ப்பது - இடர் மேலாண்மை அமைப்பு
- நன்மைகள் - CRISIL - சேவைகளின் வரம்பு - CIBIL - கடன் தகவல் -
கடன் மதிப்பீடு - பொறிமுறை - இயல்புநிலை கடன் வசதி - CIBIL
தகவல்களை அணுகுதல் - கடன் தகவல் அறிக்கை - DFHIL - ICRA -
மூடிஸ் முதலீட்டாளர் சேவை - தரநிலை மற்றும் மோசமான - ஃபிட்ச்
மதிப்பீடுகள் - OTCEI - NSDL - STCI

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அலகு IV

நிதி சேவை நிறுவனங்கள்:

நிதி நிறுவனங்கள் அல்லது நிதி இடைத்தரகர்கள் என்றும் அறியப்படும் நிதி சேவை நிறுவனங்கள், தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு நிதி சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்கள், சேமிப்பாளர்கள் மற்றும் கடன் வாங்குபவர்களுக்கு இடையே நிதி ஓட்டத்தை எளிதாக்குவது, இடர்களை நிர்வகித்தல் மற்றும் மூலதனத்தின் திறமையான ஒதுக்கீட்டை செயல்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நிதி சேவை நிறுவனங்களின் முதன்மை செயல்பாடு, உபரி நிதி உள்ளவர்களுக்கும் (சேமிப்பவர்கள் அல்லது முதலீட்டாளர்கள்) நிதி தேவைப்படுபவர்களுக்கும் (கடன் வாங்குபவர்கள்) இடையே இடைத்தரகர்களாக செயல்படுவதாகும். அவர்கள் தனிநபர்கள் மற்றும் வணிகங்களிலிருந்து வைப்புகளை ஏற்றுக்கொள்கிறார்கள் மற்றும் கடன்கள், அடமானங்கள் மற்றும் பிற வகையான கடன்களை வழங்க இந்த நிதியைப் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம்,

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், உபரிப் பகுதிகளிலிருந்து பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு நிதியை அனுப்ப உதவுகின்றன.

நிதி சேவை நிறுவனங்கள் பலவிதமான சேவைகள் மற்றும் தயாரிப்புகளை வழங்குகின்றன, அவற்றுள்:

வைப்புச் சேவைகள்: சோதனை மற்றும் சேமிப்புக் கணக்குகள், வைப்புச் சான்றிதழ்கள் (சிடிகள்) மற்றும் பணச் சந்தைக் கணக்குகள் ஆகியவை இதில் அடங்கும், வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாகச் சேமித்து வட்டியைப் பெற அனுமதிக்கிறது.

கடன் மற்றும் கடன் சேவைகள்: நிதி நிறுவனங்கள் தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு கடன்கள், அடமானங்கள், கடன் அட்டைகள் மற்றும் கடன் வரிகளை வழங்குகின்றன. இவை சேவைகள் வீடுகளை வாங்குதல், வணிக நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஆதரவளித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க உதவுகின்றன.

முதலீட்டு சேவைகள்: வாடிக்கையாளர்கள் தங்கள் செல்வத்தை வளர்த்து, அவர்களின் நிதி இலக்குகளை அடைய உதவும் வகையில், நிதி நிறுவனங்கள், தரகு சேவைகள், பரஸ்பர நிதிகள், ஓய்வூதிய கணக்குகள் மற்றும் ஆலோசனை சேவைகள் போன்ற முதலீட்டு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

விருப்பங்களை வழங்குகின்றன.

காப்பீட்டுச் சேவைகள்: பல நிதி நிறுவனங்கள் ஆயுள் காப்பீடு, உடல்நலக் காப்பீடு, சொத்து மற்றும் விபத்துக் காப்பீடு மற்றும் எதிர்பாராத நிகழ்வுகள் மற்றும் அபாயங்களிலிருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு வகையான காப்பீடுகள் உள்ளிட்ட காப்பீட்டுத் தயாரிப்புகளை வழங்குகின்றன.

பணம் செலுத்துதல் மற்றும் பரிவர்த்தனை சேவைகள்: நிதி நிறுவனங்கள் பல்வேறு கட்டண முறைகள் மூலம் பணப் பரிமாற்றத்தை எளிதாக்குகின்றன.

இடர் மேலாண்மை சேவைகள்: சொத்து மேலாண்மை, ஹெட்ஜிங் உத்திகள் மற்றும் டெரிவேடிவ் வர்த்தகம் போன்ற சேவைகளை வழங்குவதன் மூலம் நிதி நிறுவனங்கள் இடர்களை நிர்வகிக்க உதவுகின்றன.

நிதிச் சேவை நிறுவனங்களின் எடுத்துக்காட்டுகளில் வணிக வங்கிகள், கடன் சங்கங்கள், முதலீட்டு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தரகு நிறுவனங்கள், பரஸ்பர நிதிகள், ஓய்வூதிய நிதிகள் மற்றும் நிதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பிற நிறுவனங்கள் ஆகியவை அடங்கும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இந்த நிறுவனங்கள் ஸ்திரத்தன்மை, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட மற்றும் நெறிமுறை தரநிலைகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக பொதுவாக அரசாங்க அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. நாடுகள் முழுவதும் விதிமுறைகள் வேறுபடுகின்றன, ஆனால் அவை பொதுவாக நிதி அமைப்பின் ஒருமைப்பாட்டைப் பேணுவதையும் வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

நிதி சேவை நிறுவனங்கள் என்பது தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்கள், சேமிப்பாளர்கள் மற்றும் கடன் வாங்குபவர்களுக்கு இடையே நிதி ஓட்டத்தை எளிதாக்குவது, இடர்களை நிர்வகித்தல் மற்றும் பரந்த அளவிலான நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நிதிச் சேவை நிறுவனங்களின் சில பொதுவான வகைகள் இங்கே:

வங்கிகள்: வங்கிகள் மிகவும் பிரபலமான நிதி நிறுவனமாகும். அவர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வைப்புகளை ஏற்றுக்கொள்கிறார்கள் மற்றும் கடன்கள், அடமானங்கள், கடன்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அட்டைகள் மற்றும் பிற நிதிச் சேவைகளை வழங்குகிறார்கள். வங்கிகள் சரிபார்ப்பு மற்றும் சேமிப்பு கணக்குகள், முதலீட்டு மேலாண்மை மற்றும் நிதி ஆலோசனை சேவைகள் போன்ற சேவைகளையும் வழங்குகின்றன.

கடன் சங்கங்கள்: கடன் சங்கங்கள் உறுப்பினர்களுக்கு சொந்தமான நிதி கூட்டுறவுகள். அவை வங்கிகளுக்கு சேமிப்பு மற்றும் சரிபார்ப்பு கணக்குகள், கடன்கள் மற்றும் அடமானங்கள் உள்ளிட்ட சேவைகளை வழங்குகின்றன. இருப்பினும், கடன் சங்கங்கள் பொதுவாக அளவில் சிறியவை மற்றும் அதிக உள்ளூர் உறுப்பினர்களைக் கொண்டிருக்கலாம்.

காப்பீட்டு நிறுவனங்கள்: ஆயுள் காப்பீடு, உடல்நலக் காப்பீடு, வாகனக் காப்பீடு, சொத்துக் காப்பீடு மற்றும் பொறுப்புக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு வகையான காப்பீட்டுத் தொகைகளை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. அவர்கள் பாலிசிதாரர்களிடமிருந்து பிரீமியங்களைச் சேகரித்து, சாத்தியமான அபாயங்களுக்கு எதிராக நிதிப் பாதுகாப்பை வழங்குகிறார்கள்.

முதலீட்டு நிறுவனங்கள்: முதலீட்டு வங்கிகள், தரகு நிறுவனங்கள் மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனங்கள் உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் தங்கள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பணத்தை முதலீடு செய்ய உதவுகின்றன. முதலீட்டு ஆலோசனை, வர்த்தக பத்திரங்கள், ஐபிஓக்கள் (ஆரம்ப பொது வழங்கல்கள்) மற்றும் முதலீட்டு போர்ட்:போலியோக்களை நிர்வகித்தல் போன்ற சேவைகளை அவை வழங்குகின்றன.

பங்குச் சந்தைகள்: பங்குச் சந்தைகள் பங்குகள் மற்றும் பிற பத்திரங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒரு தளத்தை வழங்குகின்றன. அவை வர்த்தகத்தை எளிதாக்குகின்றன மற்றும் முதலீட்டாளர்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு ஒரு வெளிப்படையான சந்தையை பராமரிக்கின்றன.

மியூச்சுவல் :பண்டுகள்: மியூச்சுவல் :பண்டுகள் பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைச் சேகரித்து, பங்குகள், பத்திரங்கள் மற்றும் பிற சொத்துக்கள் போன்ற பலதரப்பட்ட பத்திரங்களின் போர்ட்:போலியோவில் முதலீடு செய்கின்றன. அவை தொழில்முறை நிதி மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான மூலதனத்துடன் பல்வகைப்பட்ட முதலீடுகளை அணுகுவதற்கான வழியை வழங்குகின்றன.

ஓய்வூதிய நிதிகள்: ஓய்வூதிய நிதிகள் ஊழியர்களின் சார்பாக ஓய்வூதிய சேமிப்புகளை நிர்வகிக்கின்றன. அவர்கள் நிதியை முதலீடு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

செய்து வருமானத்தை ஈட்டுகிறார்கள் மற்றும் பணியாளர்கள் ஓய்வூதிய பெறும் வயதை எட்டும்போது அவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்குகிறார்கள்.

பணம் செலுத்தும் செயலிகள்: பணம் செலுத்தும் செயலிகள் தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையே நிதி பரிமாற்றத்தை செயல்படுத்துகின்றன. அவை கிரெடிட் கார்டு செயலாக்கம், மின்னணு நிதி பரிமாற்றங்கள் மற்றும் ஆன்லைன் கட்டண தீர்வுகள் போன்ற சேவைகளை வழங்குகின்றன.

இவை நிதி சேவை நிறுவனங்களின் சில எடுத்துக்காட்டுகள். நிதித்துறையானது வேறுபட்டது மற்றும் தனியார் சமபங்கு நிறுவனங்கள், துணிகர மூலதன நிறுவனங்கள் மற்றும் அடமானக் கடன் வழங்குபவர்கள் போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் நிபுணத்துவம் பெற்ற பல வகையான நிறுவனங்களை உள்ளடக்கியது.

நிதிச் சேவை நிறுவனங்கள் பொருளாதாரச் செயல்பாடுகளை எளிதாக்கும் மற்றும் வளர்ச்சியைத் தூண்டும் பரந்த அளவிலான சேவைகளை வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொருளாதாரத்திற்கு நிதி சேவை நிறுவனங்களின் சில முக்கிய பங்களிப்புகள் இங்கே:

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மூலதன உருவாக்கம்: வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் போன்ற நிதி நிறுவனங்கள், சேமிப்பாளர்களிடமிருந்து கடன் வாங்குபவர்களுக்கு நிதி ஓட்டத்தை எளிதாக்குகின்றன. தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கங்கள் வணிகங்களைத் தொடங்குதல் அல்லது விரிவுபடுத்துதல், உள்கட்டமைப்பில் முதலீடு செய்தல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு நிதியளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக மூலதனத்தை திரட்ட உதவுகின்றன. சேமிப்பை உற்பத்தி முதலீடுகளாக மாற்றுவதன் மூலம், நிதி நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

கடன் வழங்குதல்: தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு கடன்கள் மற்றும் கடன் வரிகள் வடிவில் நிதி நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன. இது கடன் வாங்குபவர்களை பெரிய அளவில் கொள்முதல் செய்யவும், உற்பத்தி சொத்துக்களில் முதலீடு செய்யவும், செயல்பாட்டு மூலதனத் தேவைகளுக்கு நிதியளிக்கவும் அனுமதிக்கிறது. கடனுக்கான அணுகல் நுகர்வு, தொழில்முனைவு மற்றும் வணிக விரிவாக்கத்தை ஊக்குவிக்கிறது, இது பொருளாதார செயல்பாடு மற்றும் வேலை உருவாக்கத்தை தூண்டுகிறது.

இடர் மேலாண்மை: தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் நிதி அபாயங்களைக் குறைக்க உதவும் பல்வேறு இடர் மேலாண்மைக்

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

கருவிகளை நிதிச் சேவை நிறுவனங்கள் வழங்குகின்றன. விபத்துக்கள், இயற்கைப் பேரழிவுகள் அல்லது உடல்நலப் பிரச்சினைகள் போன்ற நிகழ்வுகளால் ஏற்படக்கூடிய இழப்புகளுக்கு எதிராக காப்பீட்டு நிறுவனங்கள் பாதுகாப்பு வழங்குகின்றன. கூடுதலாக, நிதி நிறுவனங்கள் டெரிவேடிவ்கள் மற்றும் ஹெட்ஜிங் தயாரிப்புகளை வழங்குகின்றன, அவை சந்தை பங்கேற்பாளர்கள் வட்டி விகிதங்கள், மாற்று விகிதங்கள் மற்றும் பொருட்களின் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுடன் தொடர்புடைய அபாயங்களை நிர்வகிக்க அனுமதிக்கின்றன.

பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு சேவைகள்: வங்கிகள் மற்றும் கட்டணச் செயலிகள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் திறமையான மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை செயல்படுத்துகின்றன. மின்னணு நிதி பரிமாற்றங்கள், கட்டண அட்டைகள் மற்றும் டிஜிட்டல் கட்டண தளங்கள் மூலம், நிதி நிறுவனங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிமாற்றத்தை எளிதாக்குகின்றன, பொருளாதார திறன் மற்றும் வசதியை மேம்படுத்துகின்றன.

நிதியியல் இடைநிலை: நிதி நிறுவனங்கள் சேமிப்பாளர்களுக்கும் கடன் வாங்குபவர்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாகச் செயல்படுகின்றன, மூலதனத்தைத் தேடுபவர்களுடன் முதலீடு செய்ய

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

அதிக நிதி உள்ளவர்களின் விருப்பங்களைப் பொருத்துகிறது. பணப்புழக்கம் மற்றும் திறமையான நிதி ஒதுக்கீட்டை வழங்குவதன் மூலம், அவை நிதிச் சந்தைகளின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன மற்றும் முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

முதலீடு மற்றும் செல்வ மேலாண்மை: தனிநபர்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுக்கு நிதி நிறுவனங்கள் முதலீட்டு பொருட்கள் மற்றும் செல்வ மேலாண்மை சேவைகளை வழங்குகின்றன. இந்த சேவைகளில் சொத்து மேலாண்மை, ஓய்வூதிய திட்டமிடல் மற்றும் முதலீட்டு ஆலோசனை ஆகியவை அடங்கும். தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் செல்வத்தை வளர்த்து, நிதி இலக்குகளை அடைய உதவுவதன் மூலம், நிதி நிறுவனங்கள் ஒட்டுமொத்த பொருளாதார நல்வாழ்வுக்கு பங்களிக்கின்றன.

பொருளாதார ஸ்திரத்தன்மை: பொருளாதார ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் நிதி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை நிதி அமைப்பில் உள்ள இடர்களைக் கண்காணித்து மதிப்பிடுகின்றன, இடர் மேலாண்மை நடைமுறைகளைச் செயல்படுத்துகின்றன மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்கின்றன. விவேகமான கடன் வழங்கும் நடைமுறைகள் மற்றும் மூலதனத் தேவைகள் மூலம், அவை ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கின்றன மற்றும் நிதி

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் அதிகப்படியான இடர்-எடுப்பதைத் தடுக்கின்றன.

வேலை உருவாக்கம்: நிதிச் சேவைத் துறை ஒரு குறிப்பிடத்தக்க முதலாளியாகும், இது பரந்த அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. வங்கி மற்றும் காப்பீடு முதல் முதலீட்டு வங்கி மற்றும் சொத்து மேலாண்மை வரை, நிதி நிறுவனங்கள் பல்வேறு திறன் நிலைகளில் வேலைவாய்ப்பை உருவாக்கி, பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு மற்றும் வருமான நிலைகளுக்கு பங்களிக்கின்றன.

ஒட்டுமொத்தமாக, நிதிச் சேவை நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், நிதி பரிவர்த்தனைகளை எளிதாக்குதல், இடர்களை நிர்வகித்தல் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் செயல்பாட்டை ஆதரிக்கும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் முக்கியமானவை.

கிளியரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCIL)

கிளியரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் உத்தரவாதத்தை வழங்குவதற்காக ஏப்ரல் 2001 இல் நிறுவப்பட்டது. மற்றும் G-Secs, பணம், பரிவர்த்தனைகள் தொடர்பான தீர்வு செயல்பாடுகள் வழித்தோன்றல் சந்தைகள் மற்றும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அந்நிய செலாவணி.

உத்தரவாதமான தீர்வு மற்றும் தீர்வு நிறுவதல் வெளிப்படைத்தன்மையில் கணிசமான முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது. சந்தை செயல்திறன், பணப்புழக்கம் மற்றும் ஆபத்து இந்தச் சந்தைகளில் மேலாண்மை/அளவிடுதல் நடைமுறைகள், செயல்பாட்டு ஆபத்து மற்றும் குறைக்கப்பட்ட தீர்வு போன்ற கூடுதல் நன்மைகளுடன், சேமிப்பு தீர்வு செலவுகள், முதலியன தொடர்பாக.

CCIL குறுக்கு-நாணய பரிவர்த்தனைகள் மற்றும் ரூபாய் தொடர்பான உத்தரவாதமில்லாத தீர்வையும் வழங்குகிறது. ஆர்வம் CLS வங்கியின் வழித்தோன்றல்கள்.

ஒரு நிதிச் சந்தை உள்கட்டமைப்பாக அதன் செயல்பாடுகளை நிர்வகிக்கும் கடுமையான கொள்கைகளுடன் CCIL இணங்குவது, 2014 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியால் தகுதிவாய்ந்த மத்திய எதிர் கட்சியாக (QCCP) அங்கீகரிக்கப்படுவதற்கு வழிவகுத்தது. OTC மூலம் நிதி நிறுவனங்கள் தங்கள் பரிவர்த்தனைகளைப் புகாரளிக்க ஒரு வர்த்தக களஞ்சியத்தையும் நிறுவியது. வழித்தோன்றல்கள்.

CCIL என்பதும் ஏவர்த்தகம் ஒவ்வொரு OTC க்கும் களஞ்சியம் பரிவர்த்தனை வட்டி விகிதம், அந்நிய செலாவணி மற்றும் கடன் வழித்தோன்றல் பரிவர்த்தனைகளில். போர்ட்: போலியோ

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

சுருக்கமும் ஒரு அரை வருடத்தில்
மேற்கொள்ளப்படுகிறது அடிப்படையில் செலுத்தப்படாத ஃபாரெக்ஸ்
ஃபார்வர்ட் டெரிவேட்டிவ் பரிவர்த்தனைகள் மற்றும் ரூபாய் வட்டி
விகித மாற்றங்களுக்கு.

CCIL, அதன் வழியாகதுணை நிறுவனம் சட்ட நிறுவன
அடையாளங்காட்டிகள் இந்தியா லிமிடெட், இந்திய நிதிச் சந்தையில்
உலகளவில் இணக்கமான சட்ட நிறுவன அடையாளங்களை (LEIs)
வெளியிடுவதற்கான உள்ளூர் செயல்பாட்டு அலகு (LOU) ஆகும்.

இன்றைய நிலவரப்படி, பெஞ்ச்மார்க் அட்மினிஸ்ட்ரேட்டர்,
ஃபைனான்சியல் பெஞ்ச்மார்க்ஸ் இந்தியா லிமிடெட் (FBIL) ஆதரவின்
கீழ் சந்தையால் பயன்படுத்தப்படும் சில பெரிய அளவுகோல்களுக்கான
கணக்கீட்டு முகவராக CCIL உள்ளது.

CCIL சான்றிதழ்

CCIL தனது தகவல் பண்புகளைப் பாதுகாக்க 2015 இல் DNV GL
இலிருந்து ISO / IEC 27001:2013 சான்றிதழைப் பெற்றது. CCIL, அதன்
வெளியீடுகள் மற்றும் இணையதள புதுப்பிப்புகள் மூலம், CCIL
நடவடிக்கைகள் மற்றும் நிதிச் சந்தைகள் பற்றிய தகவல் மற்றும்
தரவைப் பரப்புகிறது.

பல ஆண்டுகளாக, CCIL இன் உயரும் முன்னுதாரணங்களுடன்
வளர்ந்துள்ளது நிதி அமைப்பு நிதி துறையில் பல்வேறு பதவிகளை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

எடுக்க. கிளியர்கார்ப் டீலிங் சிஸ்டம்ஸ் லிமிடெட் (சிடிஎஸ்எல்) அதன் முழுச் சொந்தமான துணை நிறுவனமான சிசிஐஎல், பல்வேறு சந்தைப் பிரிவுகளில் மின்னணு பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு பல்வேறு தளங்களைத் தொடங்கியுள்ளது.

தீர்வு ஆபத்து

செட்டில்மென்ட் ரிஸ்க் என்பது ஒரே நேரத்தில் பணம் பரிமாற்றம் செய்யப்படாதபோது ஏற்படும் ஆபத்து. ஒரு வங்கி எதிர் தரப்புக்கு பணம் செலுத்தும் போது, சிறிது நேரம் கழித்து அது திருப்பிச் செலுத்தப்படாது; ஆபத்து என்னவென்றால், எதிர் தரப்பினர் கவுண்டர் பேமெண்ட்டைச் செய்வதற்கு முன் இயல்புநிலையாக இருக்கலாம்.

அந்நியச் செலாவணிச் சந்தைகளில் செட்டில்மென்ட் அபாயம் மிகவும் உச்சரிக்கப்படுகிறது, அங்கு வெவ்வேறு நாணயங்களில் பணம் செலுத்துவது அந்தந்த நாடுகளில் சாதாரண வணிக நேரங்களில் நடைபெறும், எனவே 18 மணிநேர இடைவெளியில் செய்யப்படலாம், மேலும் பணம் செலுத்தும் அளவு ரசீதுகளைக் கண்காணிக்க இயலாது. தாமதமான அடிப்படையில்.

இந்திய நிதிச் சந்தைகளில் உள்ள இடர்களைத் தீர்ப்பதில் கிளியரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCIL) முக்கிய பங்கு வகிக்கிறது. அரசாங்கப் பத்திரங்கள், அந்நியச் செலாவணி, பணச்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

சந்தை கருவிகள் மற்றும் வழித்தோன்றல் தயாரிப்புகள் உட்பட நிதிச் சந்தைகளின் பல்வேறு பிரிவுகளுக்கு CCIL ஒரு மைய எதிர் கட்சியாக (CCP) செயல்படுகிறது. எதிர் கட்சி அபாயங்களைக் குறைப்பதும் சந்தைகளின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதும் இதன் முதன்மை நோக்கமாகும்.

அபாயங்களைத் தீர்ப்பது என்பது சந்தைப் பங்கேற்பாளர்களின் இயல்புநிலை அல்லது செயல்திறனில் இருந்து எழும் சாத்தியமான இழப்புகளை நீக்குதல் அல்லது குறைக்கும் செயல்முறையைக் குறிக்கிறது. சந்தைப் பங்கேற்பாளர்கள் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் போது, ஒரு தரப்பினர் தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியதன் சாத்தியக்கூறுடன் தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட அளவிலான ஆபத்து எப்போதும் இருக்கும். வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையில் ஒரு இடைத்தரகராகச் செயல்படுவதன் மூலம் இந்த அபாயங்களைக் குறைப்பதே CCIL இன் பங்கு, பரிவர்த்தனைகளை முடிப்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

ஆபத்துகளைத் தீர்ப்பது:

புதுமை: CCIL ஒரு புதுமையான செயல்முறையைப் பயன்படுத்துகிறது, அதாவது ஒவ்வொரு விற்பனையாளருக்கும் வாங்குபவராகவும், ஒவ்வொரு வாங்குபவருக்கு விற்பவராகவும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மாறுகிறது. ஒவ்வொரு வர்த்தகத்திற்கும் எதிரணியாக தன்னைச் செருகிக் கொள்வதன் மூலம், CCIL தனிப்பட்ட சந்தைப் பங்கேற்பாளர்களின் இயல்புநிலை அபாயத்தை திறம்பட நீக்குகிறது. ஒரு தரப்பினரால் தவறினால், CCIL நடவடிக்கை எடுத்து வர்த்தகத்தை முடிப்பதை உறுதிசெய்கிறது, அதன் மூலம் கடன் செலுத்தாத தரப்பினரின் நலன்களைப் பாதுகாக்கிறது.

இடர் மேலாண்மை: CCIL சாத்தியமான இழப்புகளிலிருந்து பாதுகாக்க வலுவான இடர் மேலாண்மை வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. இது மார்ஜின் தேவைகளை பராமரிக்கிறது, அவை சாத்தியமான இழப்புகளை ஈடுகட்ட சந்தை பங்கேற்பாளர்களால் டெபாசிட் செய்யப்படும் நிதிகள் அல்லது பத்திரங்கள். பாதகமான விலை நகர்வுகள் அல்லது இயல்புநிலை நிகழ்வுகளால் ஏற்படும் இழப்புகளை உறிஞ்சுவதற்கு விளிம்புகள் ஒரு இடையகமாக செயல்படுகின்றன. CCIL ஆனது ஏற்ற இறக்கம் போன்ற பல்வேறு இடர் அளவுருக்களின் அடிப்படையில் மார்ஜின் தேவைகளை கணக்கிடுகிறது, பணப்புழக்கம் மற்றும் வரலாற்று தரவு. இந்த விளிம்புகளைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், சந்தைப் பங்கேற்பாளர்கள் தங்கள் வெளிப்பாடுகளை மறைப்பதற்குப் போதுமான பிணையத்தை வைத்திருப்பதை CCIL உறுதி செய்கிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சந்திரனார்**

வலையமைப்பு: CCIL பலதர்ப்பு வலையமைப்பை எளிதாக்குகிறது, அதாவது பல பரிவர்த்தனைகளில் சந்தை பங்கேற்பாளர்களின் நிலைகள் மற்றும் கடமைகளை ஒருங்கிணைத்து, செலுத்த வேண்டிய அல்லது பெறத்தக்க நிகரத் தொகையைக் கணக்கிடுகிறது. வலையமைப்பு ஒட்டுமொத்த தீர்வுக் கடமைகளைக் குறைக்கிறது, ஏனெனில் நிகரத் தொகைகள் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும், அமைப்பில் உள்ள பணப்புழக்கம் மற்றும் கடன் அபாயங்களைக் குறைக்கிறது.

செட்டில்மென்ட் கேரண்டி ஃபண்ட்: பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த CCIL செட்டில்மென்ட் கேரண்டி ஃபண்டை (SGF) பராமரிக்கிறது. SGF என்பது CCIL இன் உறுப்பினர்களால் வழங்கப்பட்ட நிதிகளின் தொகுப்பாகும், மேலும் ஒரு உறுப்பினரின் இயல்புநிலை அல்லது திவால்தன்மை காரணமாக ஏற்படும் இழப்புகளைச் சந்திப்பதற்கான இருப்புப் பொருளாக இது செயல்படுகிறது. பாதகமான சூழ்நிலைகளிலும் கூட CCIL தனது கடமைகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்யும் வகையில், நிதி ஒரு பின்நிறுத்தமாக செயல்படுகிறது.

நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு: CCIL நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் சந்தை நடவடிக்கைகளின் கண்காணிப்புக்கான

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

ஒரு வலுவான அமைப்பை பராமரிக்கிறது. இது வர்த்தக நிலைகள், இணைத் தேவைகள், விளிம்பு அழைப்புகள் மற்றும் பிற தொடர்புடைய அளவுருக்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கிறது. இந்த செயலாக்கமான அணுகுமுறை CCIL ஆனது சாத்தியமான அபாயங்களை உடனடியாகக் கண்டறிந்து நிர்வகிக்க அனுமதிக்கிறது.

இடர்களைத் தீர்ப்பதில் CCIL-ன் பங்கு, ஒரு மையக் குழுவாகச் செயல்படுதல், புதுமைகளைப் பயன்படுத்துதல், இடர் மேலாண்மை நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல், பலதரப்பு வலையமைப்பை எளிதாக்குதல், தீர்வு உத்தரவாத நிதியைப் பராமரித்தல் மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த வழிமுறைகள் மூலம், CCIL எதிர் தரப்பு அபாயங்களைக் கணிசமாகக் குறைக்கிறது மற்றும் இந்திய நிதிச் சந்தைகளின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மை மற்றும் செயல்திறனுக்கு பங்களிக்கிறது.

இந்த வகையான ஆபத்து 1974 இல் ஜெர்மனியின் ஹெர்ஸ்டாட் வங்கியின் எதிர் கட்சிகளை பாதித்தது, இது அந்நிய செலாவணி ஒப்பந்தங்களில் ரசீது மற்றும் பணம் செலுத்துவதற்கு இடையில் அதன் கதவுகளை மூடியது. இதன் விளைவாக, தீர்வு ஆபத்து சில நேரங்களில் ஹெர்ஸ்டாட் ஆபத்து என்று அழைக்கப்படுகிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

ஆபத்து & வங்கித் துறையில் இடர் மேலாண்மை

இடர் என்பது நிதி தொடர்பான விரும்பத்தகாத அல்லது திட்டமிடப்படாத நிகழ்வைக் குறிக்கிறது. இதன் விளைவாக முதலீட்டு இழப்பு அல்லது வருமானம் குறையும். முதலீட்டின் சில அல்லது முழுத் தொகையை இழக்கும் வாய்ப்பும் இதில் அடங்கும். வங்கிகள் ஏன் ரிஸ்க் எடுக்கின்றன? சரி, ரிஸ்க் மற்றும் ரிட்டர்ன் ஆகியவற்றுக்கு இடையே உள்ள அடிப்படை உறவின் காரணமாக, ரிஸ்க் மற்றும் ரிட்டர்ன் இடையே நேரடியான தொடர்பு உள்ளது. எனவே, அதிக ஆபத்து, அதிக லாபத்திற்கான வாய்ப்புகள். ஆனால் அது எப்போதும் இல்லை; எனவே வங்கிகள் எடுக்கும் அபாயங்கள் நன்றாக நிர்வகிக்கப்பட வேண்டும்.

இடர் மேலாண்மை என்பது வரலாற்றுப் போக்குகளின் அடிப்படையில் பகுப்பாய்வு, முன்னறிவிப்பு மற்றும் கணிப்புகளைச் செய்வதன் மூலம் அபாயங்களின் தாக்கத்தை நிர்வகிப்பதைக் குறிக்கிறது. அபாயங்களின் தாக்கத்தைக் குறைக்க சரியான நடவடிக்கைகளை எடுப்பதும் இதில் அடங்கும். நிதி அபாயங்கள் அதிக பணவீக்கம், மூலதனச் சந்தைகளில் ஏற்ற இறக்கம், மந்தநிலை, ஏற்ற இறக்கம், திவாலா நிலை போன்ற வடிவங்களில் இருக்கலாம். இந்த

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அபாயங்களின் அளவு ஒரு நிறுவனம் அல்லது தனிநபர் முதலீடு செய்யும் நிதிக் கருவிகளின் வகையைப் பொறுத்தது.

வகைகள் அபாயங்கள்

ஆபத்து என்பது பொதுவாக நிதி அடிப்படையில் இழப்பு அல்லது நற்பெயரை இழப்பது என வரையறுக்கப்படுகிறது. ஆபத்துக்கு இடையிலான உறவைக் கருத்தில் கொள்வது

மற்றும் திரும்பப் பெறுவது, வங்கிகள் தாங்கள் எடுக்கும் அபாயத்தைக் கண்டறிந்து, அளவிடுவதற்கும், விலைக்கு வாங்குவதற்கும் போதுமான அளவு விவேகமானவை. வங்கித் துறையில் பல்வேறு வகையான ஆபத்துகள்:

- நீர்மை நிறை ஆபத்து
- சந்தை ஆபத்து
- கடன் அல்லது இயல்புநிலை ஆபத்து
- செயல்பாட்டு ஆபத்து

நீர்மை நிறை ஆபத்து

ஒரு நிறுவனம் அதன் நிதிக் கடமைகளை நிறைவேற்ற முடியாதபோது அல்லது வெளிப்புறக் கடன் வாங்குவதன் மூலம் மட்டுமே அவ்வாறு செய்ய இயலும் போது இந்த வகையான ஆபத்து

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சந்திரனார்**

எழுகிறது. சொத்துக்கள் NPA ஆக மாற்றப்படுவதே இதற்குக் காரணமாக இருக்கலாம். நவீன வங்கியியல் மாதிரியில், வங்கிகள் பாதிக்கப்படும் அபாயம் இதுவாகும்.

எனவே, வங்கிகள் பணப்புழக்க அபாயத்தை எவ்வாறு நிர்வகிக்கின்றன? சரி, சொத்து முதிர்வு மற்றும் பொறுப்பு முதிர்வு ஆகியவற்றுக்கு இடையேயான காலக்கெடுவில் வித்தியாசத்தை உருவாக்குவதன் மூலம் அதை திறமையாக நிர்வகிக்க முடியும். பின்னர், அந்த வேறுபாடுகள் வங்கியில் போதுமான நிதி பாய்வதை உறுதி செய்வதன் மூலம் சொத்துக்களை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தைக் கேட்கும் போது கடமைகளைச் சந்திக்கவும்.

சந்தை ஆபத்து

வங்கிகள் சந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுகின்றன என்று கூறுவது குறையாக இருக்காது! சந்தை ஆபத்து என்பது சந்தையை நிர்வகிக்கும் காரணிகளில் ஏற்படும் மாற்றங்களால் முதலீட்டின் மதிப்பு குறையக்கூடும் என்ற எண்ணத்திலிருந்து உருவாகும் ஆபத்து. இது ஒரு முறையான அபாயம் என்றும் அறியப்படுகிறது. ஏனெனில் இது சந்தையை நிர்வகிக்கும் காரணிகளான மந்தநிலை போன்ற முழு சந்தையையும் பாதிக்கிறது

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மற்றும் ஒரு தொழிலை மட்டுமல்ல.

மேலாண்மை சந்தை மிகவும் நிலையற்றதாகவும் கணிக்க முடியாததாகவும் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் சந்தை ஆபத்து மிகவும் முக்கியமானது. நிர்வகிக்க மிகவும் திறமையான வழி சந்தை ஆபத்துநிதிகளின் பல்வகைப்படுத்தல் மூலம். சொத்துக்கள் பரந்த அளவிலான முதலீட்டு விருப்பங்களில் இருப்பதை உறுதி செய்வது சந்தை அபாயத்தைக் குறைக்கும்.

கடன் அல்லது இயல்புநிலை ஆபத்து

கடன் அல்லது இயல்புநிலை ஆபத்து என்பது கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின்படி கடன் வாங்குபவர் தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியதன் சாத்தியமாகும். கடன்கள் என்பது பெரும்பாலான வங்கிகளுக்கு கடன் அல்லது இயல்புநிலை ஆபத்துக்கான மிகப்பெரிய மற்றும் மிகவும் வெளிப்படையான ஆதாரமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, NPA அளவு கணிசமாக அதிகமாக இருக்கும் இந்திய வங்கித் துறையில் இது மிகவும் குறிப்பிடத்தக்க அபாயமாகும்.

இருந்தாலும் இது ஆபத்தை தவிர்க்க முடியாது, ஆபத்தை குறைக்க உதவும் சில வழிகள் உள்ளன. வங்கிகள் கடனை அனுமதிக்கும் முன் கடன் வாங்குபவரின் தகுதியை மதிப்பிடுவதன்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மூலம் பெரும்பாலும் இந்த அபாயத்தை நிர்வகிக்கின்றன. பல்வேறு காரணிகளை மனதில் வைத்து கிரெடிட் ஸ்கோர் உருவாக்கப்படுகிறது, மேலும் மதிப்பெண் அடிப்படையில், கடன் அனுமதிக்கப்படுகிறது அல்லது இடைநிறுத்தப்படுகிறது.

செயல்பாட்டு ஆபத்து

செயல்பாட்டு ஆபத்து என்பது உள் நடைமுறைகள், நபர்கள் மற்றும் அமைப்புகள் அல்லது வெளிப்புற நிகழ்வுகளின் முறிவு காரணமாக ஏற்படும் இழப்பு அபாயமாகும். வங்கிகளுக்கான செயல்பாட்டு அபாயத்தை நிர்வகிப்பது முக்கியம், ஏனெனில் வங்கிகள் அதிக அளவிலான உலகளாவிய நிதி தொடர்புகளுக்கு ஆளாகின்றன மற்றும் வங்கி மற்றும் நிதிச் சேவைகளை வழங்குவதில் அதிக அளவிலான ஆட்டோமேஷன் பயன்படுத்தப்படுகிறது.

கூடுதல் உள் விதிகள் மற்றும் பொறுப்புணர்வைச் சேர்ப்பதன் மூலம் செயல்பாட்டு அபாயம் நிர்வகிக்கப்படுகிறது. மேலும், இந்த ஆபத்தை அடையாளம் காண கண்காணிப்பு திட்டங்களைச் சேர்ப்பது செயல்பாட்டு risk இன் தாக்கத்தைத் தணிக்க நன்மை பயக்கும்.

CRISIL மதிப்பீடுகள்

ஒரு கிரெடிட் ரேட்டிங் என்பது, மதிப்பிடப்பட்ட கடன் பொறுப்பு முழுமையாகவும் சரியான நேரத்திலும் திருப்பிச்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

செலுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த மதிப்பீட்டு
நிறுவனத்தின் கருத்தைக் குறிக்கிறது. இந்தக் கருத்து
பங்குதாரர்களுக்கு உதவுகிறது

ஒப்பீட்டளவில் முதலீட்டு விருப்பங்களை மதிப்பிடுகிறது மற்றும்
நிதிகளை வழங்குபவரின் அணுகலை எளிதாக்குகிறது. ரேட்டிங்
ஏஜென்சிகள் மூன்று மதிப்பீட்டு அளவுகோல்களைப் பயன்படுத்தி கடன்
மதிப்பீடுகளை வழங்குகின்றன-உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய
அளவிலான மதிப்பீடுகள். அவற்றுக்கிடையேயான முக்கிய வேறுபாடு
நோக்கம்: உலகளாவிய அளவில் மற்ற வழங்குநர்கள் தொடர்பாக
வழங்குபவரின் மதிப்பீட்டின் அடிப்படையில் உலகளாவிய அளவிலான
மதிப்பீடுகள் ஒதுக்கப்படுகின்றன, மேலும் பிராந்திய அளவிலான
மதிப்பீடுகள் முதன்மையாக ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் உள்ள
கடன் அபாய ஒப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டவை, தேசிய
அளவிலான மதிப்பீடுகள் முதன்மையாக அடிப்படையாகக்
கொண்டவை. உள்நாட்டு சூழலில் கடன் அபாய ஒப்பீடுகள். CRISIL
மதிப்பீடுகள் மதிப்பீடு உட்பட தேசிய அளவிலான மதிப்பீடுகள்,
இறையாண்மை மதிப்பீட்டை ஒரு அளவுகோலாகப் பயன்படுத்துவதன்
மூலம் ஒரு நாட்டிற்குள் வழங்குபவர்கள்/பிரச்சினைகளுக்கு இடையே
சிறந்த கடன் வேறுபாட்டை வழங்குகின்றன. எனவே, CRISIL
மதிப்பீடுகள் இந்திய அரசாங்கத்தின் இறையாண்மை மதிப்பீட்டுடன்

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

தொடர்புடைய உள்நாட்டு நாணய அளவில் ஒதுக்கப்படுகின்றன, இது 'AAA' இன் மிக உயர்ந்த மதிப்பீடாகக் கருதப்படுகிறது. ஒரு CRISIL ரேட்டிங்ஸ் கிரெடிட் ரேட்டிங் என்பது, மதிப்பிடப்பட்ட கருவியில் இயல்புநிலை நிகழ்தகவு குறித்த CRISIL மதிப்பீடுகளின் தற்போதைய கருத்தைக் குறிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடன் மதிப்பீடு என்பது மதிப்பிடப்பட்ட கருவிகளில் முதலீட்டாளர் அல்லது மதிப்பிடப்பட்ட நிறுவனத்திற்கு கடன் வழங்குபவர், வட்டி மற்றும் அசல் கொடுப்பனவுகளை சரியான நேரத்தில் மற்றும் மதிப்பிடப்பட்ட கருவியின் விதிமுறைகளுக்கு ஏற்ப பெறாத நிகழ்தகவைக் குறிக்கிறது. இந்த நிகழ்தகவு 'CRISIL AAA', 'CRISIL AA', 'CRISIL A' அல்லது 'CRISIL A1', 'CRISIL A2' போன்ற மதிப்பீடுகளுடன், எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய எண்ணெழுத்து அளவின் வடிவத்தில் பிரதிபலிக்கிறது. ஒரு CRISIL ரேட்டிங்ஸ் கிரெடிட் ரேட்டிங் என்பது, மதிப்பிடப்பட்ட கருவியில் இயல்புநிலை நிகழ்தகவு குறித்த CRISIL மதிப்பீடுகளின் தற்போதைய கருத்தைக் குறிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடன் மதிப்பீடு என்பது மதிப்பிடப்பட்ட கருவிகளில் முதலீட்டாளர் அல்லது மதிப்பிடப்பட்ட நிறுவனத்திற்கு கடன் வழங்குபவர், வட்டி மற்றும் அசல் கொடுப்பனவுகளை சரியான நேரத்தில் மற்றும் மதிப்பிடப்பட்ட கருவியின் விதிமுறைகளுக்கு ஏற்ப பெறாத நிகழ்தகவைக் குறிக்கிறது. இந்த நிகழ்தகவு 'CRISIL AAA', 'CRISIL AA', 'CRISIL A' அல்லது 'CRISIL A1',

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

'CRISIL A2' போன்ற மதிப்பீடுகளுடன், எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய எண்ணெழுத்து அளவின் வடிவத்தில் பிரதிபலிக்கிறது. ஒரு CRISIL ரேட்டிங்ஸ் கிரெடிட் ரேட்டிங் என்பது, மதிப்பிடப்பட்ட கருவியில் இயல்புநிலை நிகழ்தகவு குறித்த CRISIL மதிப்பீடுகளின் தற்போதைய கருத்தைக் குறிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடன் மதிப்பீடு என்பது மதிப்பிடப்பட்ட கருவிகளில் முதலீட்டாளர் அல்லது மதிப்பிடப்பட்ட நிறுவனத்திற்கு கடன் வழங்குபவர், வட்டி மற்றும் அசல் கொடுப்பனவுகளை சரியான நேரத்தில் மற்றும் மதிப்பிடப்பட்ட கருவியின் விதிமுறைகளுக்கு ஏற்ப பெறாத நிகழ்தகவைக் குறிக்கிறது. இந்த நிகழ்தகவு 'CRISIL AAA', 'CRISIL AA', 'CRISIL A' அல்லது 'CRISIL A1', 'CRISIL A2' போன்ற மதிப்பீடுகளுடன், எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய எண்ணெழுத்து அளவின் வடிவத்தில் பிரதிபலிக்கிறது.

முதலியன

கடன் மதிப்பீடுகள் ஆகும்

• இயல்புநிலை நிகழ்தகவு தொடர்பான நடவடிக்கைகள், இயல்புநிலைக்கு எதிரான உத்தரவாதம் அல்ல: கடன் மதிப்பீடு வட்டி மற்றும் அசல் செலுத்துவது முற்றிலும் உறுதியானது என்பதைக் குறிக்கவில்லை. மிக உயர்ந்த, 'CRISIL AAA' உட்பட, எந்த மதிப்பீடு வகைக்கும் இயல்புநிலைக்கான உறுதியான பூஜ்ஜியமற்ற

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

நிகழ்தகவுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ரேட்டிங் ஏஜென்சியின் 'AAA' வகைக்கான இயல்புநிலை விகிதம் மூன்று ஆண்டுகளில் 0.1% ஆக இருந்தால், கடந்த காலத்தில் ஏஜென்சி வழங்கிய 1000 'AAA' மதிப்பீடுகளில், ஒன்று வட்டி அல்லது அசலைச் செலுத்தத் தவறிவிட்டது என்பதைக் குறிக்கிறது.

மதிப்பீட்டை வழங்கிய மூன்று வருட காலத்திற்குள். மதிப்பிடப்பட்ட கருவி குறைவாக மதிப்பிடப்பட்ட கருவிகளைக் காட்டிலும் இயல்புநிலைக்கு குறைவாகவே உள்ளது என்பதை மதிப்பீடு குறிக்கிறது.

• வழங்குபவரின் பொதுவான செயல்திறன், அல்லது அதன் பத்திரங்கள் அல்லது ஈக்விட்டி பங்குகளின் சாத்தியமான விலை அல்லது முதலீட்டாளருக்கு பொருந்தக்கூடிய தன்மை பற்றிய கருத்து அல்ல: கடன் மதிப்பீடு என்பது ஒரு வழங்குபவரின் திறன் மற்றும் மதிப்பிடப்பட்ட கடன் கருவியில் அதன் நிதிக் கடமைகளை சரியான நேரத்தில் மதிக்க விருப்பம் பற்றிய கருத்து. மதிப்பீட்டை வழங்குபவரின் பொதுவான செயல்திறன் குறித்த கருத்தாகக் கருதக்கூடாது. மதிப்பிடப்பட்ட பத்திரங்களின் எதிர்கால விலை அல்லது வழங்குபவரின் ஈக்விட்டி பங்குகளின் சாத்தியமான மதிப்பு பற்றிய கருத்து அல்ல. ஒரு CRISIL ரேட்டிங்ஸ் மதிப்பீடு என்பது மதிப்பிடப்பட்ட கருவியை வாங்க, விற்க அல்லது வைத்திருக்கும் பரிந்துரை அல்ல; சந்தை விலை அல்லது ஒரு குறிப்பிட்ட

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

முதலீட்டாளருக்கு மதிப்பிடப்பட்ட கருவியின் பொருத்தம் பற்றிய கருத்து அல்ல. CRISIL மதிப்பீடுகள் வழங்குபவர்கள் அல்லது மதிப்பிடப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட தகவல்களின் தரமான மற்றும் அளவு பகுப்பாய்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது, அல்லது நம்பகமானதாகக் கருதப்படும் பிற ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டது; அவர்கள் வழங்குபவர்கள் அல்லது மதிப்பிடப்பட்ட நிறுவனங்களின் தணிக்கைகளை உருவாக்கவில்லை.

• கடன் கருவிகளுக்கு மட்டும் ஒதுக்கப்படும் மற்றும் ஈக்விட்டி கருவிகளுக்கு ஒதுக்கப்படவில்லை: பொதுவாக, மாற்ற முடியாத கடன் பத்திரங்கள், பகுதியளவு மாற்றத்தக்க கடனீட்டுப் பத்திரங்கள், பத்திரங்கள், நிலையான வைப்புத் தொகைகள், வணிகத் தாள்கள், வங்கிக் கடன் வசதிகள், குறுகிய காலக் கடன் மற்றும் கட்டமைக்கப்பட்ட பத்திரங்கள் போன்ற கடன் கருவிகள் மதிப்பிடப்படுகின்றன. இந்தக் கருவிகளை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் கடன் கடமைகளை சரியான நேரத்தில் நிறைவேற்றும் திறனையும் மதிப்பிடலாம். கடன் மதிப்பீடு என்பது வழங்குபவரின் திறன் மற்றும் வட்டி மற்றும் அசலை சரியான நேரத்தில் செலுத்த விருப்பம் ஆகியவற்றைக் குறிக்கிறது. மதிப்பிடப்பட்ட நிறுவனத்துடன் தொடர்புடைய வணிகம் மற்றும் நிதி அபாயங்கள் மற்றும் நிறுவனத்தின் நிர்வாகத்தின் பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மதிப்பீட்டு நிறுவனம் மதிப்பீடுகளை வழங்குகிறது. வணிக அபாய மதிப்பீட்டில் நிறுவனம் செயல்படும் தொழில்துறையின் பகுப்பாய்வை உள்ளடக்கியது (விரிவான துறை சார்ந்த அளவுகோல்களுக்கு CRISIL இணையதளத்தில் உள்ள 'அளவுகோல் மற்றும் முறை' என்ற பகுதியைப் பார்க்கவும்).

தரமிறக்குதல்-மதிப்பீடு திரும்பப் பெறும் வரை. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட நிகழ்வுகளின் அடிப்படையில் CRISIL மதிப்பீடுகள் மாற்றப்படலாம், இடைநிறுத்தப்படலாம், திரும்பப்பெறலாம் அல்லது மதிப்பீடு கண்காணிப்பில் வைக்கப்படலாம். அதன்படி, CRISIL ரேட்டிங்ஸ் அவ்வப்போது முதலீட்டாளர்களுக்குத் தெரிவிக்கிறது.

மதிப்பீட்டுக் கண்ணோட்டங்களை வழங்குவதற்கான கொள்கை:

CRISIL ரேட்டிங்கின் மதிப்பீட்டுக் கண்ணோட்டங்கள், ஒரு மதிப்பீடு ஒரு நடுத்தர கால அடிவானத்தில் (ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை வரையறுக்கப்படுகிறது) நகரக்கூடிய சாத்தியமான திசையில் அதன் பார்வைகளைக் குறிக்கிறது. நவம்பர் 1, 2016 அன்று, 'கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகளுக்கான மேம்படுத்தப்பட்ட தரநிலைகள் (CRAs)' என்ற தலைப்பில் SEBI ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது, இதில் அனைத்து CRAக்களும் ரேட்டிங் இயக்கத்தின் சாத்தியமான திசையை தெரிவிக்க ஒரு மதிப்பீட்டுக் கண்ணோட்டத்தை ஒதுக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளது. இருப்பினும், CRISIL மதிப்பீடுகள் 2003 ஆம்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

ஆண்டிலிருந்து கண்ணோட்டத்தைப் பயன்படுத்துகின்றன - இது ஒழுங்குமுறைக்கு தேவைப்படும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகும்.

மதிப்பிடப்பட்ட நிறுவனத்தின் எதிர்பார்க்கப்படும் எதிர்கால செயல்திறனின் அடிப்படையில் கடன் தகுதியின் சாத்தியக்கூறுகளை மதிப்பீடு தெரிவிக்கும் அதே வேளையில், சாத்தியமான மாற்றுக் காட்சிகள் மற்றும் கடன் தகுதியின் மீதான அவற்றின் தாக்கம் ஆகியவை கண்ணோட்டத்தை உந்துகின்றன. ஒரு மதிப்பீட்டுக் கண்ணோட்டம் 'நேர்மறை', 'நிலையான' அல்லது 'எதிர்மறையாக' இருக்கலாம். ஒரு நேர்மறையான கண்ணோட்டம் மதிப்பீடு மேம்படுத்தப்படலாம் என்பதைக் குறிக்கிறது; ஒரு நிலையான கண்ணோட்டம் மதிப்பீட்டில் மாறாமல் இருக்கும் என்பதைக் குறிக்கிறது, அதே சமயம் எதிர்மறையான கண்ணோட்டம் மதிப்பீடு குறைக்கப்படலாம் என்பதைக் குறிக்கிறது.

CIBIL: கிரெடிட் இன்பர்மேஷன் பீரோ (இந்தியா) லிமிடெட்

2000 இல் நிறுவப்பட்டது, TransUnion CIBIL லிமிடெட் (முன்னர் கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ (இந்தியா) லிமிடெட் என அறியப்பட்டது) இந்தியாவின் முதல் கடன் தகவல் நிறுவனம் ஆகும். கடன்கள் மற்றும் கடன் அட்டைகள் உட்பட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் கடன் தொடர்பான தகவல்களை இது சேகரித்து

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பராமரிக்கிறது. இந்த பதிவுகள் உறுப்பு நிறுவனங்களால் அவ்வப்போது கடன் பணியகத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. தகவல் பின்னர் கடன் உருவாக்க பணியகத்தால் பயன்படுத்தப்படுகிறது

அறிக்கைகள் மற்றும் கடன் மதிப்பெண்களை வழங்குதல். கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், CIBIL என்பது கடன் தகவல்களின் தரவுத்தளமாகும். கிரெடிட் பீரோ எந்த கடன் முடிவுகளையும் எடுக்காது. இது வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கு மட்டுமே தரவை வழங்குகிறது

CIBIL உள்நுழைவு பதிவு செயல்முறை

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான உள்நுழைவு பதிவு செயல்முறை பின்வருமாறு:

தனிநபர்களுக்கான CIBIL பதிவு

- படி 1 - CIBIL இன் கிரெடிட் ஸ்கோர் பகுதியைப் பார்வையிடவும் - cibil.com/creditscore. சந்தாவைத் தேர்ந்தெடுத்து, PAN, மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற உங்கள் அடிப்படைத் தகவலை நிரப்பவும். பணம் செலுத்துவதற்குச் செல்லவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
- படி 2- சந்தாவிற்கு பணம் செலுத்துங்கள். இதை வாங்குவதற்கு நீங்கள் நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது கேஷ் கார்டு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

- படி 3 - உங்கள் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கவும். தகவல் சேகரிப்பதற்கும் கடன் அறிக்கையைத் தயாரிப்பதற்கும் அந்தந்த கடன் நிறுவனத்துடன் பணியகம் தொடர்பு கொள்ளும். வெற்றிகரமான அங்கீகாரத்தில், உங்களின் தனிப்பயனாக்கப்பட்ட கிரெடிட் அறிக்கை மற்றும் மதிப்பெண் CIBIL மூலம் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும்.

நிறுவனங்களுக்கான CIBIL பதிவு படிகள்

- படி 1 - CIBIL இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று 'கம்பெனி கிரெடிட் ஸ்கோர்' பகுதிக்குச்

செல்லவும் www.cibil.com/online/Company-credit-report.do

- படி 2 - நிறுவனத்தின் பெயர், சட்ட அமைப்பு, பதிவு செய்யப்பட்ட முகவரி போன்ற தேவையான விவரங்களை நிரப்பவும்.
- படி 3 - ரூ. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, கேஷ் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் 3,000
- படி 4 - பணம் செலுத்தப்பட்டதும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு தனிப்பட்ட CIBIL பதிவு ஐடி மற்றும் பரிவர்த்தனை ஐடி அனுப்பப்படும்.
- படி 5 - KYC ஆவணங்களைப் பதிவேற்றவும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

- படி 5 முடிந்ததும், CCR மற்றும் CIBIL தரவரிசை விரைவில் வழங்கப்படும். கடன் தகவல் அறிக்கை அல்லது சிஐஆர் என்றால் என்ன?

கிரெடிட் தகவல் அறிக்கை அல்லது சிஐஆர் நீங்கள் கிரெடிட்டுக்கு விண்ணப்பிக்கும்போது கடன் வழங்குபவரின் முடிவில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, கிரெடிட் தகவல் அறிக்கை புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்கும், உங்கள் சிஐஆரில் ஏதேனும் தவறுகள் உள்ளதா எனச் சரிபார்க்கவும், அதை தொடர்ந்து கண்காணிப்பது முக்கியம். உங்கள் அளிக்கப்படும் மதிப்பெண்மற்றும் கடன் தகவல் அறிக்கை என்பது உங்கள் கடன் தகுதியின் அளவீடு ஆகும்.

உங்கள் கிரெடிட் தகவல் அறிக்கையில் உங்கள் கடன் வரலாறு மற்றும் வங்கிகள் மற்றும் NBFC களில் இருந்து கடன்களை எடுத்து திருப்பிச் செலுத்துவதில் உள்ள விவரங்கள் உள்ளன. CIBIL Equifax மற்றும் Experian போன்ற கிரெடிட் பீரோக்கள் ஒவ்வொரு தனிநபரின் கடன்கள், வங்கிகள் மற்றும் பிற NBFC போன்ற பல்வேறு உறுப்பினர் கடன் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடன் வரலாற்றை CIR என அழைக்கப்படும் ஒரு அறிக்கையாக ஒருங்கிணைக்கிறது.

கடன் தகவல் அறிக்கை (CIR) என்பது ஒரு தனிநபரைப் பற்றி

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பல்வேறு உறுப்பினர் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் கடந்த கால திருப்பிச் செலுத்தும் செயல்திறன் பற்றிய அறிக்கையாகும். உங்கள் சிஐஆரை அவ்வப்போது கண்காணிப்பது முக்கியம். உங்கள் கிரெடிட் சுயவிவரத்தை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன: இது உடனடியாக பணம் செலுத்துதல் மற்றும் இயல்புநிலை கட்டணங்கள் பற்றிய தகவலை வழங்குகிறது. கடன் தகவல் அறிக்கை (CIR) கூடுதலாக, கடன் வசதியை அங்கீகரிக்கும் நோக்கத்திற்காக பல்வேறு உறுப்பினர் வங்கிகள் / நிதி நிறுவனங்கள் / NBFC கள் மூலம் உங்கள் கணக்கில் செய்யப்பட்ட விசாரணைகளின் பட்டியலைக் கொண்டுள்ளது.

கடன் தகவல் அறிக்கையின் பயன் என்ன?

உங்கள் கடன் வரலாறு கடன் பெறுவதற்கான உங்கள் திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது, கடன் வழங்குபவர்கள் கடன் தகவலுடன் பகிர்ந்து கொள்ளும் தகவலைப் புரிந்துகொள்வது முக்கியம்

நிறுவனம் கிரெடிட் பீரோக்கள் என்றும் அழைக்கப்படுகிறது. உங்கள் கடன் வரலாற்றைப் புரிந்துகொள்வது உங்கள் நிதி நிலைமையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே உங்கள் சிஐஆரை புதுப்பித்து, சரியாக வைத்திருப்பது நல்லது, ஏனெனில் இது வங்கிகள் உங்கள் கடனை அனுமதிப்பதை எளிதாக்குகிறது.

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர் மனோன்மணியம் சுந்தரனார்

தரநிலை மற்றும் ஏழைகள் (S&P)

வரையறை

ஸ்டாண்டர்ட் & புவர்ஸ் (S&P) என்பது S&P Global ஐக் குறிக்கிறது. இது ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு வழங்கும் வணிக நுண்ணறிவு நிறுவனமாகும். இது S&P பத்திர மதிப்பீடுகள் உட்பட அதன் கடன் மதிப்பீடுகளுக்கு மிகவும் பிரபலமானது.

ஸ்டாண்டர்ட் & புவர்ஸ் (எஸ்&பி) எப்படி வேலை செய்கிறது

1941 இல் இணைந்த இரண்டு நிதி நிறுவனங்களிலிருந்து "ஸ்டாண்டர்ட்" மற்றும் "பூவர்" என்ற பெயர்கள் வந்தன. 2016 ஆம் ஆண்டில், நிறுவனத்தின் பெயர் "எஸ்&பி குளோபல்" ஆனது.¹ எஸ்&பி குளோபல் பத்திரங்கள், நாடுகள் மற்றும் பிற முதலீடுகளுக்கான கடன் மதிப்பீடுகளை வழங்குவதில் நிபுணத்துவமானது இது வழங்கும் பல நிதிச் சந்தை சேவைகளில் ஒன்று. தனிப்பயனாக்கப்பட்ட பகுப்பாய்வை வழங்கவும் சந்தை குறியீடுகளை நிறுவவும் நிறுவனம் அதன் பரந்த அளவிலான தரவு அணுகலைப் பயன்படுத்துகிறது.²

எஸ்&பி குளோபல் கிரெடிட் ரேட்டிங் என்பது ஒரு நிறுவனம், நகரம் அல்லது கடனை வழங்கும் நாட்டின் பொதுவான கடன் தகுதியை விவரிக்கும் கிரெடிட் ஸ்கோர் ஆகும். ஒரு நிறுவனம் அதன்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நிதியை சந்திக்க எவ்வளவு சாத்தியம் கடமைகள். மதிப்பீடுகள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் கருத்துக்கள் - அவை முதலீட்டு பரிந்துரைகள் அல்ல, அல்லது இயல்புநிலை நிகழ்தகவைக் கணிக்கவில்லை.

S&P தனிப்பட்ட பத்திரங்களின் கடன் தகுதியையும் மதிப்பிடுகிறது. பல்வேறு வகையான பத்திரங்கள் உள்ளன, இவை அனைத்தும் திரும்பப் பெறுவதற்கான ஆபத்து விகிதங்களில் வேறுபடுகின்றன. நீங்கள் பயன்படுத்தலாம்

ஒரு பத்திரத்தை வாங்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க உதவும் S&P பத்திர மதிப்பீடுகள். அந்நியச் செலாவணி வர்த்தகம் அல்லது வெளிநாட்டுப் பங்குகள் போன்ற பிற முதலீடுகளில் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் அவை உங்களுக்கு உணர்த்தும்.

ஃபிட்ச் மதிப்பீடுகளின் நீண்ட காலகடன் மதிப்பீடுகள் 'AAA' முதல் 'D' வரை அகரவரிசையில் ஒதுக்கப்பட்டது, முதலில் 1924 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டு உரிமம் பெற்றதுஎஸ்&பி. S&P போலவே, Fitch ஆனது AA மற்றும் CCC (எ.கா., AA+, AA, AA-, A+, A, A-, BBB+, BBB, BBB-, முதலியன) ஒவ்வொரு வகைக்கும் இடைநிலை +/- மாற்றிகளைப் பயன்படுத்துகிறது.

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்

முதலீட்டு தரம்

- AAA:சிறந்த தரமான நிறுவனங்கள், நம்பகமான மற்றும் நிலையான
- ஏஏ:தரமான நிறுவனங்கள், AAA ஐ விட சற்று அதிக ஆபத்து
- A:பொருளாதார நிலை நிதியை பாதிக்கலாம்
- BBB:நடுத்தர வர்க்க நிறுவனங்கள், தற்போது திருப்திகரமாக உள்ளன

முதலீட்டு அல்லாத தரம்

- BB:பொருளாதாரத்தில் மாற்றங்களுக்கு அதிக வாய்ப்புள்ளது
- B:நிதி நிலைமை குறிப்பிடத்தக்க அளவில் மாறுபடும்
- CCC:தற்போது பாதிக்கப்படக்கூடியது மற்றும் அதன் கடமைகளை நிறைவேற்ற சாதகமான பொருளாதார நிலைமைகளை சார்ந்துள்ளது
- CC:மிகவும் பாதிக்கப்படக்கூடிய, மிகவும் ஊக பிணைப்புகள்
- C:மிகவும் பாதிக்கப்படக்கூடிய, ஒருவேளை உள்ளேதிவால் அல்லது உள்ளேபாக்கிகள், ஆனால் இன்னும் கடமைகளை செலுத்துவது தொடர்கிறது
- D:உள்ளதுஇயல்புநிலை கடமைகள் மீது, மற்றும் ஃபிட்ச் பொதுவாக பெரும்பாலான அல்லது அனைத்து கடமைகளிலும் இயல்புநிலையாக இருக்கும் என்று நம்புகிறது

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

- NR:பொதுவில் மதிப்பிடப்படவில்லை

CRISIL, அல்லது கிரெடிட் ரேட்டிங் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் ஆஃப் இந்தியா லிமிடெட், பல்வேறு துறைகளில் பரந்த அளவிலான சேவைகளை வழங்கும் முன்னணி உலகளாவிய பகுப்பாய்வு நிறுவனமாகும். 1987 இல் நிறுவப்பட்டது, CRISIL இந்தியாவின் மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ளது, மேலும் கடன் மதிப்பீடுகள், ஆராய்ச்சி மற்றும் ஆபத்து மற்றும் கொள்கை ஆலோசனை சேவைகளில் நிபுணத்துவம் பெற்றதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

CRISIL வழங்கும் சேவைகளின் வரம்பின் விவரம் இங்கே:

கடன் மதிப்பீடுகள்: CRISIL முதன்மையாக அதன் கிரெடிட் ரேட்டிங் சேவைகளுக்காக அறியப்படுகிறது, இதில் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களின் கடன் தகுதியை மதிப்பிடுகிறது. இந்த மதிப்பீடுகள் முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு கடன் அபாயத்தின் சுயாதீன மதிப்பீட்டை வழங்குகின்றன மற்றும் தகவலறிந்த முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவுகின்றன.

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு: CRISIL பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் விரிவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு சேவைகளை வழங்குகிறது. அவர்களின் ஆராய்ச்சி அறிக்கைகள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

தொழில்துறை போக்குகள், சந்தை பகுப்பாய்வு மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டம் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன. அவை வங்கி, காப்பீடு, உள்கட்டமைப்பு, ஆற்றல், உற்பத்தி மற்றும் பல போன்ற பரந்த அளவிலான பகுதிகளை உள்ளடக்கியது. வணிகங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் சந்தை இயக்கவியலைப் புரிந்துகொண்டு தகவலறிந்த முடிவுகளை எடுக்க இந்த அறிக்கைகள் உதவுகின்றன.

இடர் தீர்வுகள்: CRISIL இடர் மேலாண்மை தீர்வுகளை நிறுவனங்களுக்கு இடர்களை அடையாளம் காணவும், அளவிடவும் மற்றும் குறைக்கவும் உதவுகிறது. அவர்கள் கடன் இடர் மதிப்பீட்டு சேவைகள், போர்ட்:போலியோ இடர் மேலாண்மை தீர்வுகள் மற்றும் எதிர் தரப்பு இடர் மதிப்பீடு ஆகியவற்றை வழங்குகிறார்கள். இந்த சேவைகள் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் தங்கள் இடர் வெளிப்பாடுகளை திறம்பட நிர்வகிப்பதற்கு உதவுகின்றன.

தரவு மற்றும் தகவல் சேவைகள்: CRISIL ஆனது வாடிக்கையாளர்களுக்கு தரவு மற்றும் தகவல் சேவைகளை வழங்குவதற்கு உதவும் நிதி மற்றும் பொருளாதார தகவல்களின் பரந்த தரவுத்தளத்தைக் கொண்டுள்ளது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அவை நிதித் தரவு, தொழில் சார்ந்த தரவுத்தளங்கள் மற்றும் பொருளாதார குறிகாட்டிகளை சிறந்த முடிவெடுப்பதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் வசதியாக வழங்குகின்றன.

ஆலோசனைச் சேவைகள்: கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் உட்பட பல்வேறு பங்குதாரர்களுக்கு CRISIL ஆலோசனை சேவைகளை வழங்குகிறது. அவர்களின் ஆலோசனை சேவைகளில் கொள்கை ஆலோசனை, இடர் ஆலோசனை மற்றும் பரிவர்த்தனை ஆலோசனை ஆகியவை அடங்கும். CRISIL இன் நிபுணர் குழுக்கள் உள்கட்டமைப்பு நிதியளித்தல், திட்ட மதிப்பீடுகள், கடன் இடர் மேலாண்மை மற்றும் கொள்கை உருவாக்கம் போன்ற பகுதிகளில் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்குகின்றன.

தரப்படுத்தல் மற்றும் மதிப்பீட்டு சேவைகள்: CRISIL பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கருவிகளுக்கான தரப்படுத்தல் மற்றும் மதிப்பீட்டு சேவைகளை வழங்குகிறது. அவை SME மதிப்பீடுகள், பரஸ்பர நிதி தரவரிசைகள், ரியல் எஸ்டேட் திட்ட மதிப்பீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்ட மதிப்பீடுகள் போன்ற சேவைகளை வழங்குகின்றன. வெவ்வேறு முதலீட்டு விருப்பங்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மதிப்பிட முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இந்த சேவைகள் உதவுகின்றன.

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர் மனோன்மணியம் சுந்தரனார்

பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு: கடன் இடர் மேலாண்மை, நிதி பகுப்பாய்வு மற்றும் பொருளாதார ஆராய்ச்சி போன்ற துறைகளில் திறன் மற்றும் அறிவை மேம்படுத்த CRISIL பயிற்சி திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளை நடத்துகிறது. இந்தத் திட்டங்கள் தொழில் வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் தங்கள் நிபுணத்துவத்தை மேம்படுத்த விரும்பும் நிறுவனங்களைப் பூர்த்தி செய்கின்றன.

ஒட்டுமொத்தமாக, CRISIL இன் விரிவான சேவைகள் வணிகங்கள், முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கும், இடர்களை நிர்வகிப்பதற்கும் மற்றும் சிக்கலான சந்தைச் சூழல்களுக்குச் செல்வதற்கும் உதவுகிறது. கடன் மதிப்பீடுகள், ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை சேவைகளில் அவர்களின் நிபுணத்துவம், நிதி மற்றும் பொருளாதார நிலப்பரப்பில் தகவல் மற்றும் பகுப்பாய்வுக்கான நம்பகமான ஆதாரமாக அவர்களை நிலைநிறுத்தியுள்ளது.

கிரெடிட் ரேட்டிங் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் என முன்பு அறியப்பட்ட CRISIL, இந்தியாவின் முன்னணி கடன் தர நிர்ணய நிறுவனமாகும். இது கடன் மதிப்பீடுகள், ஆராய்ச்சி, ஆபத்து மற்றும் கொள்கை ஆலோசனை சேவைகளை வழங்க பல்வேறு முறைகள் மூலம் செயல்படுகிறது. CRISIL க்கான முதன்மை

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

செயல்பாட்டு முறைகள் இங்கே:

கடன் மதிப்பீடுகள்: பெருநிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், அரசு அமைப்புகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட நிதி தயாரிப்புகள் போன்ற நிறுவனங்களுக்கு CRISIL கடன் மதிப்பீடுகளை வழங்குகிறது. இந்த மதிப்பீடுகள் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தைப் பங்கேற்பாளர்கள் பல்வேறு கடன் கருவிகள் மற்றும் நிதிக் கடமைகளுடன் தொடர்புடைய கடன் தகுதி மற்றும் அபாயத்தை மதிப்பிட உதவுகின்றன.

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு: தொழில்துறை போக்குகள், சந்தைக் கண்ணோட்டங்கள் மற்றும் கொள்கை மேம்பாடுகள் உட்பட பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் CRISIL விரிவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளை நடத்துகிறது. இது வணிகங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு தகவலறிந்த முடிவுகளை எடுப்பதில் உதவுவதற்கு அறிக்கைகள், நுண்ணறிவுகள் மற்றும் முன்னறிவிப்புகளை வழங்குகிறது.

இடர் மதிப்பீடு: வணிகங்கள், திட்டங்கள் மற்றும் நிதிக் கருவிகளுடன் தொடர்புடைய இடர்களை மதிப்பிடுவதற்கும் அளவிடுவதற்கும் இடர் மதிப்பீட்டுச் சேவைகளை CRISIL வழங்குகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு சாத்தியமான அபாயங்களைக்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கண்டறியவும், இடர் குறைப்பு உத்திகளை உருவாக்கவும், இடர் மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்தவும் உதவுகிறது.

ஆலோசனை சேவைகள்: CRISIL ஆனது அரசாங்கங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு பரந்த அளவிலான பிரச்சினைகளில் ஆலோசனை சேவைகளை வழங்குகிறது. இதில் கொள்கை ஆலோசனை, ஒழுங்குமுறை ஆலோசனை, பரிவர்த்தனை ஆலோசனை மற்றும் நிதி மறுசீரமைப்பு சேவைகள் ஆகியவை அடங்கும்.

தரப்படுத்தல் மற்றும் மதிப்பீடு: CRISIL பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கருவிகளுக்கான தரப்படுத்தல் மற்றும் மதிப்பீட்டு சேவைகளை வழங்குகிறது. இது பரஸ்பர நிதிகள், ஆரம்ப பொது வழங்கல்கள் (ஐபிஓக்கள்), ரியல் எஸ்டேட் திட்டங்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEகள்) போன்றவற்றுக்கு தரப்படுத்தலை வழங்குகிறது.

பயிற்சி மற்றும் சான்றிதழ்: CRISIL பயிற்சி திட்டங்களை நடத்துகிறது மற்றும் கடன் ஆபத்து, நிதி பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை போன்ற பகுதிகளில் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. இந்த திட்டங்கள் நிதித்துறையில் பணிபுரியும் நிபுணர்களின் திறன்களையும் அறிவையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

குறியீடுகள் மற்றும் வரையறைகள்: பல்வேறு துறைகள், சொத்து வகுப்புகள் மற்றும் முதலீட்டு உத்திகளின் செயல்திறனைக் கண்காணிக்கும் குறியீடுகள் மற்றும் வரையறைகளை CRISIL உருவாக்கி பராமரிக்கிறது. இந்த குறியீடுகள் சந்தை பங்கேற்பாளர்களுக்கான குறிப்பு புள்ளிகளாக செயல்படுகின்றன மற்றும் செயல்திறன் அளவீடு மற்றும் தரப்படுத்தலில் உதவுகின்றன.

CRISIL வளர்ச்சியடைந்து, மாறிவரும் சந்தைத் தேவைகள் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட செயல்பாட்டு முறைகள் காலப்போக்கில் மாறுபடலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

CIBIL

CIBIL என்பது Credit Information Bureau (India) Limited என்பதன் சுருக்கமாகும். இது இந்தியாவின் முதல் கடன் தகவல் நிறுவனம் மற்றும் நாட்டின் முன்னணி கடன் பணியகங்களில் ஒன்றாகும். CIBIL தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் கடன் தகவல்களை சேகரித்து பராமரிக்கிறது, இது கடன் வாங்குபவர்களின் கடன் தகுதியை மதிப்பிடுவதற்கு கடன் வழங்குபவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

CIBIL பற்றி விரிவாகக் கூற வேண்டிய சில முக்கிய குறிப்புகள் இங்கே:

கடன் தகவல் நிறுவனம்: CIBIL என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI)

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மற்றும் கடன் தகவல் நிறுவனங்கள் (ஒழுங்குமுறை) சட்டம், 2005 ஆகியவற்றால் அமைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் கீழ் செயல்படும் ஒரு கடன் தகவல் நிறுவனம் ஆகும். இது சேகரிப்பு, பகுப்பாய்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு சிறப்பு நிறுவனமாகும். , மற்றும் கடன் தொடர்பான தகவல்களை பராமரித்தல்.

கடன் அறிக்கைகள்: தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கான கடன் அறிக்கைகளை CIBIL பராமரிக்கிறது, அதில் அவர்களின் கடன் வரலாறு மற்றும் பணம் செலுத்தும் நடத்தை உள்ளது. இந்த அறிக்கைகள் பொதுவாக அறியப்படுகின்றன

CIBIL அறிக்கைகள் அல்லது கடன் அறிக்கைகள். இந்த அறிக்கைகளில் உள்ள தகவல்கள், கடன் கணக்குகள், கடனைத் திருப்பிச் செலுத்திய வரலாறு, நிலுவையில் உள்ள நிலுவைகள், கடனைத் திருப்பிச் செலுத்தாதவை மற்றும் கடன் வழங்குபவர்களின் விசாரணைகள் போன்ற விவரங்கள் அடங்கும்.

கிரெடிட் ஸ்கோர்கள்: தனிநபர்களின் கடன் வரலாற்றின் அடிப்படையில் CIBIL கடன் மதிப்பெண்களையும் வழங்குகிறது. கிரெடிட் ஸ்கோர் என்பது ஒரு தனிநபரின் கடன் தகுதியின் எண்ணியல் பிரதிநிதித்துவம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தவறிவிடுவதற்கான வாய்ப்பைக் குறிக்கிறது. CIBIL மதிப்பெண்கள் 300

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

முதல் 900 வரை இருக்கும், அதிக மதிப்பெண்கள் சிறந்த கடன் தகுதியைக் குறிக்கும்.

கடன் வழங்கல் முடிவுகளில் பங்கு: வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCகள்) போன்ற கடன் வழங்குபவர்கள், கடன் விண்ணப்பதாரர்களின் கடன் தகுதியை மதிப்பிடுவதற்கு CIBIL அறிக்கைகள் மற்றும் கிரெடிட் மதிப்பெண்களை நம்பியிருக்கிறார்கள். கடன் விண்ணப்பங்களை அனுமதிப்பது அல்லது நிராகரிப்பது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கடனுக்கான விதிமுறைகள் மற்றும் வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்வது குறித்த தகவலறிந்த முடிவுகளை எடுக்க இந்த அறிக்கைகள் கடன் வழங்குநர்களுக்கு உதவுகின்றன.

CIBIL ஸ்கோரின் முக்கியத்துவம்: கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகள் போன்ற கடன் தேடும் தனிநபர்களுக்கு ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் அவசியம். அதிக CIBIL மதிப்பெண் என்பது கடனாளியின் பொறுப்பான கடன் நடத்தையைக் குறிக்கிறது மற்றும் சாதகமான விதிமுறைகளுடன் கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மறுபுறம், குறைந்த கிரெடிட் ஸ்கோர் கடன் நிராகரிப்பு அல்லது அதிக வட்டி விகிதங்களை விளைவிக்கலாம்.

CIBIL தகராறு தீர்வு: CIBIL தனிநபர்கள் தங்கள் கடன் அறிக்கைகளில் ஏதேனும் தவறுகள் அல்லது முரண்பாடுகளை

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

மறுப்பதற்கான வழிமுறையை வழங்குகிறது. ஒரு நபர் தனது அறிக்கையில் தவறான தகவலைக் கண்டால், அவர்கள் பிழைகளை சரிசெய்ய CIBIL உடன் ஒரு சர்ச்சையை எழுப்பலாம். CIBIL இந்த சர்ச்சைகளை சம்பந்தப்பட்ட கடன் வழங்குனருடன் ஒருங்கிணைத்து விசாரித்து அதற்கேற்ப கடன் அறிக்கையை புதுப்பிக்கிறது.

தாமதமான கொடுப்பனவுகள் மற்றும் இயல்புநிலைகளின் தாக்கம்: CIBIL தாமதமான கொடுப்பனவுகள், இயல்புநிலை மற்றும் பிற எதிர்மறை கடன் நிகழ்வுகளின் பதிவை பராமரிக்கிறது. இந்த காரணிகள் கணிசமாக முடியும்

ஒரு தனிநபரின் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் மற்றும் எதிர்காலத்தில் அவர்கள் கடன் பெறுவதை கடினமாக்குகிறது. ஒரு நல்ல கட்டண வரலாற்றைப் பராமரிப்பது மற்றும் கடன் தகுதியில் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்க சரியான நேரத்தில் கடன் கடமைகளை நிறைவேற்றுவது முக்கியம்.

நுகர்வோர் விழிப்புணர்வு: நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் நிதி கல்வியறிவை மேம்படுத்துவதில் CIBIL பங்கு வகிக்கிறது. கடன் மதிப்பெண்கள், கடன் அறிக்கைகள் மற்றும் பொறுப்பான கடன் வாங்கும் பழக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து இது தனிநபர்களுக்குக் கற்பிக்கிறது. CIBIL ஆனது தகவல் அறிந்த நிதி முடிவுகளை எடுக்க நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்க பட்டறைகள்,

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துகிறது.

CIBIL என்பது இந்தியாவில் உள்ள கடன் தகவல் நிறுவனமாகும், இது தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் கடன் தொடர்பான தகவல்களை சேகரித்து பராமரிக்கிறது. இது கடன் வழங்குபவர்களுக்கு கடன் அறிக்கைகள் மற்றும் கடன் மதிப்பெண்களை வழங்குகிறது, இது கடன் வாங்குபவர்களின் கடன் தகுதியை மதிப்பிடுவதில் அவர்களுக்கு உதவுகிறது. கடன் தேடும் நபர்களுக்கு நல்ல கிரெடிட் ஸ்கோரைப் பராமரிப்பது மிகவும் முக்கியமானது, மேலும் CIBIL தகராறுகளைத் தீர்க்க உதவுகிறது மற்றும் கடன் துறையில் நுகர்வோர் விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது.

CIBIL (கிரெடிட் இன்பர்மேஷன் பீரோ (இந்தியா) லிமிடெட்) இந்தியாவின் முன்னணி கடன் பணியகங்களில் ஒன்றாகும். தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் கடன் தொடர்பான தகவல்களை சேகரித்தல், பராமரித்தல் மற்றும் வழங்குவதற்கு இது பொறுப்பாகும். CIBIL இன் முக்கிய செயல்பாடுகள் பின்வருமாறு:

கடன் தகவல் களஞ்சியம்: தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் கடன் தகவல்களைக் கொண்ட ஒரு விரிவான தரவுத்தளத்தை CIBIL பராமரிக்கிறது. இந்தத் தகவல் கடன் வரலாறு, கடன் திருப்பிச் செலுத்தும் பதிவுகள், கிரெடிட் கார்டு பயன்பாடு மற்றும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட பிற தொடர்புடைய

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

விவரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

கடன் அறிக்கைகள் மற்றும் மதிப்பெண்கள்: CIBIL அதன் தரவுத்தளத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் கடன் அறிக்கைகள் மற்றும் மதிப்பெண்களை உருவாக்குகிறது. இந்த அறிக்கைகள் ஒரு தனிநபரின் கடன் வரலாற்றின் சுருக்கத்தை வழங்குகின்றன, இதில் ஏற்கனவே உள்ள மற்றும் கடந்த கால கடன்கள், கிரெடிட் கார்டு பயன்பாடு மற்றும் திருப்பிச் செலுத்தும் நடத்தை. CIBIL வழங்கும் கிரெடிட் ஸ்கோர்கள் கடன் வழங்குபவர்களுக்கு கடன் வாங்குபவர்களின் கடன் தகுதியை மதிப்பிடவும் தகவலறிந்த கடன் முடிவுகளை எடுக்கவும் உதவுகின்றன.

இடர் மதிப்பீடு: சாத்தியமான கடன் வாங்குபவர்களுடன் தொடர்புடைய கடன் அபாயத்தை மதிப்பிடுவதில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு CIBIL உதவுகிறது. கிரெடிட் அறிக்கைகள் மற்றும் மதிப்பெண்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம், கடன் வழங்குபவர்கள் கடன் வாங்குபவர் தங்கள் பணம் செலுத்துவதில் தவறிவிடுவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்யலாம். கடன் விண்ணப்பத்தை அங்கீகரிக்க வேண்டுமா மற்றும் எந்த வட்டி விகிதத்தை வழங்குவது என்பதை கடனளிப்பவர்கள் தீர்மானிக்க இந்தத் தகவல் உதவுகிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மோசடி தடுப்பு: மோசடி நடவடிக்கைகளின் பதிவை பராமரிப்பது மற்றும் சந்தேகத்திற்கிடமான வடிவங்களை அடையாளம் காண்பதன் மூலம் மோசடி தடுப்பதில் CIBIL முக்கிய பங்கு வகிக்கிறது. இது மோசடி நடத்தை வரலாற்றைக் கொண்ட தனிநபர்களை அடையாளம் காண கடன் வழங்குபவர்களுக்கு உதவுகிறது, நிதி மோசடி மற்றும் இயல்புநிலையின் அபாயத்தைக் குறைக்கிறது.

தகராறு தீர்வு: தனிநபர்கள் தங்கள் கடன் அறிக்கைகளில் உள்ள தவறுகள் அல்லது முரண்பாடுகள் தொடர்பான சர்ச்சைகளை எழுப்ப CIBIL ஒரு தளத்தை வழங்குகிறது. ஒரு நுகர்வோர் ஏதேனும் தவறான தகவலைக் கண்டறிந்தால், அவர்கள் ஆதார ஆவணங்களை வழங்குவதன் மூலம் அதை சரிசெய்ய CIBIL ஐ அணுகலாம். CIBIL சர்ச்சையை விசாரித்து அதற்கேற்ப கடன் அறிக்கையை புதுப்பிக்கிறது.

தரவு பகிர்வு: கடன் தொடர்பான தகவல்களை சேகரிக்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்களுடன் CIBIL ஒத்துழைக்கிறது. இது கடன் வழங்குபவர்களிடையே தரவைப் பகிர்வதை எளிதாக்குகிறது, கடன் முடிவுகளை எடுப்பதற்கு அவர்கள் துல்லியமான மற்றும் புதுப்பித்த கடன் தகவல்களை அணுகுவதை உறுதிசெய்கிறது.

ஒட்டுமொத்தமாக, கடன் வழங்குபவர்களுக்கு நம்பகமான கடன் தகவல்களை வழங்குவதன் மூலம் இந்திய கடன் சுற்றுச்சூழல்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அமைப்பில் CIBIL முக்கிய பங்கு வகிக்கிறது, கடன் தகுதியை மதிப்பிடும் போது மற்றும் கடன் அபாயத்தை நிர்வகிக்கும் போது தகவலறிந்த முடிவுகளை எடுக்க அவர்களுக்கு உதவுகிறது.

CIBIL - கடன் தகவல்

கிரெடிட் இன்பர்மேஷன் பீரோ (இந்தியா) லிமிடெட் என்பதன் சுருக்கமான சிபில், இந்தியாவின் முன்னணி கடன் தகவல் நிறுவனங்களில் ஒன்றாகும். உலகளாவிய கடன் தகவல் மற்றும் நுண்ணறிவு நிறுவனமான TransUnion இன் துணை நிறுவனமாக மாறிய பின்னர் இது இப்போது TransUnion CIBIL என அழைக்கப்படுகிறது.

CIBIL தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் கடன் தொடர்பான தகவல்களை சேகரித்து பராமரிக்கிறது. இது இந்தத் தகவலை கடன் அறிக்கைகள் மற்றும் கடன் மதிப்பெண்களாக தொகுக்கிறது, இது கடன் வழங்குபவர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு கடன் வாங்குபவர்களின் கடன் தகுதியை மதிப்பிட உதவுகிறது. இந்த அறிக்கைகள் மற்றும் மதிப்பெண்கள் கடன்கள், கிரெடிட் கார்டுகள் மற்றும் பிற கடன் வடிவங்களை வழங்குவது பற்றிய தகவலறிந்த முடிவுகளை எடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

CIBIL இன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

கடன் அறிக்கை: ஒரு தனிநபரின் கடன் மற்றும் திருப்பிச் செலுத்தும் நடத்தை, நிலுவையில் உள்ள கடன்கள், கிரெடிட் கார்டு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பயன்பாடு மற்றும் ஏதேனும் இயல்புநிலை அல்லது தாமதமான பணம் செலுத்துதல் உட்பட, ஒரு நபரின் கடன் வரலாற்றின் விரிவான சுருக்கத்தை வழங்கும் கடன் அறிக்கைகளை CIBIL உருவாக்குகிறது.

கிரெடிட் ஸ்கோர்: தனிநபர்களின் கடன் வரலாற்றின் அடிப்படையில் CIBIL கிரெடிட் ஸ்கோரை வழங்குகிறது. கிரெடிட் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும், அதிக ஸ்கோர் வலுவான கிரெடிட் சுயவிவரம் மற்றும் சாதகமான விதிமுறைகளில் கிரெடிட்டைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்புகளைக் குறிக்கிறது.

கடன் தகவல் பகிர்வு: வங்கிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) உட்பட பல்வேறு கடன் வழங்குபவர்கள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் தொடர்பான தகவல்களை CIBIL பெறுகிறது. இந்த நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் கடன் நடவடிக்கைகள் குறித்த தரவை CIBIL உடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்கின்றன, இது புதுப்பிக்கப்பட்ட கடன் தரவுத்தளத்தை பராமரிக்க உதவுகிறது.

இடர் மேலாண்மை: கடன் வாங்குபவர்களின் கடன் தகுதியைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குவதன் மூலம் கடன் அபாயத்தை நிர்வகிப்பதில் CIBIL கடன் வழங்குபவர்களுக்கு உதவுகிறது. கடன் வழங்குபவர்கள் விண்ணப்பதாரரின் கிரெடிட்டை அணுகலாம்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அவர்களின் திருப்பிச் செலுத்தும் திறனை மதிப்பிடுவதற்கும், கடனை நீட்டிப்பதில் உள்ள அபாயத்தை மதிப்பிடுவதற்கும் அறிக்கை மற்றும் மதிப்பெண்.

சர்ச்சைத் தீர்வு: கடன் அறிக்கையில் ஏதேனும் தவறுகள் அல்லது முரண்பாடுகள் இருந்தால், தனிநபர்கள் CIBIL உடன் தகராறுகளைத் திருத்தலாம். CIBIL இந்த தகராறுகளை விசாரித்து, அதற்கேற்ப கடன் அறிக்கையை புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்கிறது.

CIBIL என்பது இந்தியாவில் செயல்படும் பல கடன் தகவல் நிறுவனங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எக்ஸ்பீரியன், ஈக்விஃபாக்ஸ் மற்றும் சிஆர்ஐஎஃப் ஹை மார்க் ஆகியவை மற்ற கிரெடிட் பீரோக்களில் அடங்கும். கடன் வழங்குபவர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பணியகங்களின் தரவைப் பயன்படுத்தி கடன் தகுதியை மதிப்பிடலாம் மற்றும் கடன் முடிவுகளை எடுக்கலாம். CIBIL - கடன் மதிப்பீடு

CIBIL (கிரெடிட் இன்பர்மேஷன் பீரோ இந்தியா லிமிடெட்) இந்தியாவின் முன்னணி கடன் பணியகங்களில் ஒன்றாகும். தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் கடன் தொடர்பான தகவல்களைப் பராமரிப்பதற்கும், கடன் வழங்குபவர்களுக்கும் கடன் வாங்குபவர்களுக்கும் கடன் மதிப்பெண்கள் மற்றும் அறிக்கைகளை வழங்குவதற்கும் இது பொறுப்பாகும். CIBIL ஒரு தனிநபரின் கடன்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

தகுதியை மதிப்பிடுவதற்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் போன்ற பல்வேறு கடன் நிறுவனங்களிடமிருந்து தரவை சேகரித்து பகுப்பாய்வு செய்கிறது.

CIBIL பின்வரும் முறையில் கிரெடிட்டை மதிப்பிடுகிறது:

கடன் தகவல் சேகரிப்பு: CIBIL அதன் உறுப்பினர் நிறுவனங்களிடமிருந்து கடன் தொடர்பான தகவல்களை ஒரு வழக்கமான அடிப்படையில் சேகரிக்கிறது. இந்தத் தகவல் கடன்கள், கிரெடிட் கார்டுகள், திருப்பிச் செலுத்தும் வரலாறு, நிலுவையில் உள்ள நிலுவைகள் மற்றும் கடன் வரம்புகள் பற்றிய விவரங்களை உள்ளடக்கியது.

கிரெடிட் ஸ்கோர் கணக்கீடு: CIBIL ஒரு தனிநபரின் கிரெடிட் ஸ்கோரைக் கணக்கிட சேகரிக்கப்பட்ட தரவைப் பயன்படுத்துகிறது, இது CIBIL ஸ்கோர் என்றும் அழைக்கப்படுகிறது. கிரெடிட் ஸ்கோர் மூன்று இலக்கம்

ஒரு தனிநபரின் கடன் தகுதியைக் குறிக்கும் எண் சுருக்கம். இது 300 முதல் 900 வரை இருக்கும், அதிக மதிப்பெண்கள் சிறந்த கடன் தகுதியைக் குறிக்கும்.

கடன் அறிக்கை உருவாக்கம்: சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கான கடன் அறிக்கைகளை CIBIL உருவாக்குகிறது. இந்த அறிக்கைகள் ஒரு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

தனிநபரின் கிரெடிட் ஸ்கோர், கிரெடிட் அக்கவுண்ட்ஸ், பேமெண்ட் வரலாறு மற்றும் ஏதேனும் இயல்புநிலை அல்லது தாமதமாகப் பணம் செலுத்தியவை உட்பட அவரது கடன் வரலாற்றின் விரிவான சுருக்கத்தை வழங்குகிறது.

கடன் தகுதி மதிப்பீடு: கடன் வாங்குபவர்களின் கடன் தகுதியை மதிப்பிடுவதற்கு CIBIL வழங்கிய கடன் அறிக்கைகள் மற்றும் மதிப்பெண்களைப் பயன்படுத்துகின்றனர். அதிக கிரெடிட் ஸ்கோர் குறைந்த கிரெடிட் அபாயத்தைக் குறிக்கிறது. இது தனிநபர்களுக்கு கடன் ஒப்புதல்கள் மற்றும் சாதகமான வட்டி விகிதங்களைப் பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

CIBIL கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் காரணிகள்:

a. பணம் செலுத்துதல் வரலாறு: கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு பில்களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவது கிரெடிட் ஸ்கோரை சாதகமாக பாதிக்கிறது, அதே சமயம் இயல்புநிலை அல்லது தாமதமாக பணம் செலுத்துவது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.

b. கடன் பயன்பாடு: குறைந்த கடன் பயன்பாட்டு விகிதத்தை (கிரெடிட் வரம்புடன் ஒப்பிடும்போது பயன்படுத்தப்படும் கடனின் விகிதம்) பராமரிப்பது நல்லது. அதிக பயன்பாடு கடன் சார்ந்திருப்பதைக் குறிக்கலாம் மற்றும் மதிப்பெண்ணை எதிர்மறையாக பாதிக்கும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

c. கிரெடிட் கலவை: கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் போன்ற பல்வேறு வகையான கடன்களின் ஆரோக்கியமான கலவையானது கிரெடிட் ஸ்கோரை சாதகமாக பாதிக்கும்.

d. கிரெடிட் காலம்: ஒரு நல்ல திருப்பிச் செலுத்தும் பதிவுடன் நீண்ட கடன் வரலாறு பொதுவாக கிரெடிட் ஸ்கோருக்கு சாதகமானதாகக் கருதப்படுகிறது.

e. புதிய கிரெடிட் அப்ளிகேஷன்கள்: பல சமீபத்திய கிரெடிட் அப்ளிகேஷன்கள் கிரெடிட்-பசி நடத்தையாக பார்க்கப்படலாம் மற்றும் கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கலாம்.

CIBIL என்பது இந்தியாவில் உள்ள கிரெடிட் பீரோக்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. எக்ஸ்பீரியன், ஈக்விஃபாக்ஸ் மற்றும் CRIF ஹை மார்க் போன்ற பிற கிரெடிட் பீரோக்களும் கடன் மதிப்பீட்டுச் சேவைகளை வழங்குகின்றன, மேலும் அவை சற்று வித்தியாசமான மதிப்பெண் மாதிரிகளைக் கொண்டிருக்கலாம்.

கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ (இந்தியா) லிமிடெட் என்பதன் சுருக்கமான CIBIL, தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் கடன் தொடர்பான தகவல்களைப் பராமரிப்பதற்குப் பொறுப்பான இந்தியாவில் உள்ள நான்கு கிரெடிட் பீரோக்களில் ஒன்றாகும். வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs)

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

உள்ளிட்ட அதன் உறுப்பினர்களுக்கு கடன் தகவல்களை சேகரித்து, சேமித்து, வழங்குவதன் மூலம் இந்திய நிதி அமைப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

CIBIL இன் பொறிமுறையானது பின்வரும் முக்கிய கூறுகளை உள்ளடக்கியது:

கடன் தகவல் சேகரிப்பு: வங்கிகள், NBFCகள் மற்றும் பிற கடன் வழங்குபவர்கள் உட்பட பல்வேறு உறுப்பினர் நிறுவனங்களிடமிருந்து கடன் தொடர்பான தகவல்களை CIBIL சேகரிக்கிறது. இந்தத் தகவல் ஒரு தனிநபரின் கடன் கணக்குகள், கடன்கள், கிரெடிட் கார்டுகள், திருப்பிச் செலுத்தும் வரலாறு, நிலுவையில் உள்ள நிலுவைகள் மற்றும் இயல்புநிலை போன்ற விவரங்களை உள்ளடக்கியது.

கடன் அறிக்கை உருவாக்கம்: உறுப்பினர் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கான கடன் அறிக்கைகளை CIBIL உருவாக்குகிறது. இந்த அறிக்கைகள் ஒரு தனிநபரின் கடன் வரலாற்றின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குகின்றன, அதில் அவர்களின் கடன் மதிப்பெண் உட்பட, இது அவர்களின் கடன் தகுதியின் எண் பிரதிநிதித்துவமாகும்.

கிரெடிட் ஸ்கோர் கணக்கீடு: தனிநபரின் கடன் வரலாற்றின் அடிப்படையில் தனியுரிம வழிமுறையைப் பயன்படுத்தி CIBIL கடன்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மதிப்பெண்களைக் கணக்கிடுகிறது. கிரெடிட் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண்ணாகும். அதிக கிரெடிட் ஸ்கோர் குறைந்த கிரெடிட் ரிஸ்க்கைக் குறிக்கிறது. இது தனிநபர்களுக்கு சாதகமான விதிமுறைகளில் கடன் வசதிகளை அணுகுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

கடன் தகவல் பரப்புதல்: கோரிக்கையின் பேரில் CIBIL கடன் அறிக்கைகள் மற்றும் கடன் மதிப்பெண்களை அதன் உறுப்பினர் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்கிறது. கடன் வழங்குபவர்கள் கடன் ஒப்புதல் செயல்முறையின் போது கடன் வாங்குபவர்களின் கடன் தகுதியை மதிப்பிடுவதற்கு இந்தத் தகவலைப் பயன்படுத்துகின்றனர். தனிநபர்களுக்கு கடன் கொடுப்பதில் உள்ள அபாயத்தை மதிப்பிடவும், வட்டி விகிதங்கள், கடன் தொகைகள் மற்றும் பிற விதிமுறைகளை நிர்ணயிக்கவும் இது அவர்களுக்கு உதவுகிறது.

தகராறு தீர்வு: தனிநபர்கள் தங்கள் கடன் அறிக்கைகளில் ஏதேனும் தவறுகள் அல்லது பிழைகள் இருந்தால் அதை மறுப்பதற்கான வழிமுறையை CIBIL வழங்குகிறது. யாராவது தங்கள் கடன் அறிக்கையில் தவறான தகவலைக் கண்டால், அவர்கள் CIBIL உடன் ஒரு சர்ச்சையை எழுப்பலாம், பின்னர் அது விஷயத்தை விசாரித்து, தேவைப்பட்டால் தேவையான திருத்தங்களைச் செய்யும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் கடன் தகவல் நிறுவனங்கள் (ஒழுங்குமுறை) சட்டம், 2005 ஆகியவற்றால் அமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளின் கீழ் CIBIL செயல்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விதிமுறைகள் கடன் தகவல்களை நியாயமான மற்றும் பொறுப்பான கையாளுதலை உறுதிசெய்து தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்றன. .

CIBIL-தவறான கடன் வசதி

CIBIL உடன் கடன் வசதி தவறினால், கடன் வாங்கியவர் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி கடன் கடமைகளைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டார் என்று அர்த்தம், மேலும் இந்த இயல்புநிலை தகவல் CIBIL (கிரெடிட் இன்பர்மேஷன் பீரோ இந்தியா லிமிடெட்) க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் கடன் தகவல்களை சேகரித்து பராமரிக்கும் இந்தியாவில் உள்ள நான்கு கிரெடிட் பீரோக்களில் CIBIL ஒன்றாகும்.

இயல்புநிலை ஏற்பட்டால், அது கடனாளியின் கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடன் தகுதியை எதிர்மறையாக பாதிக்கிறது. இந்த இயல்புநிலைத் தகவல் கடன் வாங்குபவரின் கடன் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது, இது கடனளிப்பவர்கள் மற்றும் நிதி நிறுவனங்களால் அந்த நபருக்கு கடன் வழங்குவது தொடர்பான அபாயத்தை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இயல்புநிலை கடன் வசதி அதை சவாலாக மாற்றும்

எதிர்கால கடன் அல்லது கடன்களைப் பெற கடன் வாங்குபவர், கடன் வழங்குபவர்கள் அவர்களை அதிக ஆபத்துள்ள கடனாளியாகக் கருதலாம்.

கடன் வசதி இயல்புநிலையில் உள்ளதா என்பதை CIBIL தானே தீர்மானிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக, இது உறுப்பினர் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன் தகவல்களை பராமரிக்கிறது. கடன் வசதியில் நீங்கள் தவறியிருந்தால், கடனைத் திருப்பிச் செலுத்தும் விருப்பங்களைப் பற்றி விவாதிக்க கடன் வழங்குநரைத் தொடர்புகொள்வது நல்லது. காலப்போக்கில், நிலையான மற்றும் சரியான நேரத்தில் பணம் செலுத்துவதன் மூலம், உங்கள் கடன் தகுதி மற்றும் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த முடியும்.

சிபில் - தகவலுக்கான அணுகல்

CIBIL (கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ இந்தியா லிமிடெட்) தகவலுக்கான அணுகல் CIBIL ஆல் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் கடன் தகவல் நிறுவனங்கள் (ஒழுங்குமுறை) சட்டம், 2005 மற்றும் கடன் தகவல் நிறுவனங்களின் விதிமுறைகள், 2006 ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது.

ஒரு தனிநபராக, CIBIL இலிருந்து உங்கள் சொந்த கடன் தகவல் அறிக்கையை (CIR) அணுக உங்களுக்கு உரிமை உள்ளது. உங்கள் CIBIL

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அறிக்கையைப் பெற, நீங்கள் பின்வரும் புகைப்படப் பின்பற்றலாம்:

அதிகாரப்பூர்வ CIBIL இணையதளத்தை (www.cibil.com) பார்வையிடவும்.

இணையதளத்தில் "உங்கள் CIBIL ஸ்கோரைப் பெறுங்கள்" அல்லது "உங்கள் இலவச CIBIL அறிக்கையைப் பெறுங்கள்" என்ற பகுதியைப் பார்க்கவும்.

உங்கள் CIBIL அறிக்கைக்கான கோரிக்கையைத் தொடங்க, பொருத்தமான இணைப்பைக் கிளிக் செய்யவும்.

உங்கள் பெயர், முகவரி, பான் (நிரந்தர கணக்கு எண்), தொடர்பு விவரங்கள் போன்ற தேவையான தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களை நிரப்பவும்.

உங்கள் கடன் வரலாற்றின் அடிப்படையில் பாதுகாப்பு கேள்விகளுக்கு பதிலளிப்பதை உள்ளடக்கிய அங்கீகார செயல்முறையை முடிக்கவும்.

அங்கீகாரம் வெற்றிகரமாக முடிந்ததும், உங்கள் CIBIL அறிக்கையைப் பார்க்கவும் பதிவிறக்கவும் முடியும்.

நீங்கள் தேர்வு செய்யும் அறிக்கை வகை மற்றும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழங்குநரைப் பொறுத்து, உங்கள் CIBIL அறிக்கையைப் பெறுவதற்கு கட்டணம் விதிக்கப்படலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

ஏதேனும் சிக்கல்கள் அல்லது கூடுதல் உதவி தேவைப்பட்டால், அதிகாரப்பூர்வ CIBIL வலைத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது ஆதரவுக்காக CIBIL ஐ நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது.

கடன் தகவல் அறிக்கைகள்

CIBIL (Credit Information Bureau (India) Limited) என்பது இந்தியாவில் உள்ள கடன் தகவல் நிறுவனமாகும், இது தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு கடன் தகவல் அறிக்கைகள் (CIR) மற்றும் கடன் மதிப்பெண்களை வழங்குகிறது. இது இந்தியாவின் முன்னணி கடன் பணியகங்களில் ஒன்றாகும் மற்றும் நாட்டின் நிதி சுற்றுச்சூழல் அமைப்பில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.

வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCகள்) மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் போன்ற பல்வேறு நிதி நிறுவனங்களிலிருந்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் கடன் தகவல்களை CIBIL சேகரித்து பராமரிக்கிறது. இந்தத் தகவல் ஒரு தனிநபரின் கடன் வரலாறு, கடன் கணக்குகள், திருப்பிச் செலுத்தும் நடத்தை, கடன் வரம்புகள் மற்றும் இயல்புநிலை போன்ற பிற தொடர்புடைய தரவுகள் பற்றிய விவரங்களை உள்ளடக்கியது.

CIBIL வழங்கும் கிரெடிட் தகவல் அறிக்கைகள் (CIRs) கிரெடிட் ஸ்கோரைக் கொண்டிருக்கின்றன, இது CIBIL ஸ்கோர் என்றும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அழைக்கப்படுகிறது, இது 300 முதல் 900 வரை இருக்கும். இந்த மதிப்பெண் ஒரு தனிநபரின் கடன் தகுதியைப் பிரதிபலிக்கிறது மற்றும் கடனை மதிப்பிடும்போது கடன் வழங்குபவர்களால் கருதப்படும் முக்கியமான காரணியாகும்.

அல்லது கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள். அதிக கிரெடிட் ஸ்கோர் ஒரு சிறந்த கிரெடிட் சுயவிவரத்தைக் குறிக்கிறது மற்றும் சாதகமான விதிமுறைகளில் கடன் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் உட்பட கடன் வழங்குபவர்கள், ஒரு தனிநபரின் கடன் தகுதியை மதிப்பிடுவதற்கும், அவர்களுக்குக் கடன் கொடுப்பதில் உள்ள அபாயத்தைக் கண்டறியவும் பொதுவாக CIBIL அறிக்கைகளை அணுகுவார்கள். ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் மற்றும் நேர்மறை கடன் வரலாற்றைக் கொண்டிருப்பது, போட்டி வட்டி விகிதங்களில் கடன்கள், கிரெடிட் கார்டுகள் மற்றும் பிற கடன் வடிவங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தலாம்.

தனிநபர்கள் தங்கள் CIBIL அறிக்கையை துல்லியமாக உறுதிப்படுத்தவும், அவர்களின் கடன் சுயவிவரத்தை எதிர்மறையாக பாதிக்கும் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது பிழைகளை அடையாளம் காணவும் தவறாமல் கண்காணிப்பது முக்கியம். ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், நிறுவப்பட்ட தகராறு தீர்க்கும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

செயல்முறையைப் பின்பற்றுவதன் மூலம் தனிநபர்கள் CIBIL ஐ அணுகலாம்.

தள்ளுபடி மற்றும் ஃபைனான்ஸ் ஹவுஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் (DFHI)

டிஸ்கவுண்ட் அண்ட் ஃபைனான்ஸ் ஹவுஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் (DFHI) என்பது இந்தியாவில் உள்ள ஒரு சிறப்பு நிதி நிறுவனமாகும். இருப்பினும், எனது பயிற்சித் தரவு செப்டம்பர் 2021 வரை மட்டுமே இருக்கும் என்பதையும், நிகழ்நேரத் தகவலைப் பெற எனக்கு அணுகல் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளவும். எனது கடைசி அறிவைப் புதுப்பித்தபடி, DFHI இந்தியாவில் அரசுப் பத்திரங்களில் முதன்மை டீலராக செயல்பட்டு வந்தது.

DFHI 1988 இல் இணைக்கப்பட்டது மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI), இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (IDBI), யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (UTI) மற்றும் பிற நிதி நிறுவனங்களால் கூட்டாக ஊக்குவிக்கப்பட்டது. இந்திய பணச் சந்தை மற்றும் அரசுப் பத்திரச் சந்தையின் வளர்ச்சியை எளிதாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

அரசாங்கத்தின் கடன் திட்ட நிர்வாகத்தில் DFHI முக்கிய பங்கு வகித்தது மற்றும் அரசாங்கத்திற்கும் சந்தைக்கும் இடையில் ஒரு இடைத்தரகராக செயல்பட்டது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பங்கேற்பாளர்கள். அரசுப் பத்திரங்களில் வாங்குதல், விற்றல், வைத்திருப்பது, எழுத்துறுதி செய்தல், பரிவர்த்தனை செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை இது மேற்கொண்டது. கூடுதலாக, DFHI ரெப்போ செயல்பாடுகள், கருவூல பில்கள் ஏலம் மற்றும் பணச் சந்தை கருவிகள் போன்ற சேவைகளை வழங்கியது.

டிஸ்கவுண்ட் அண்ட் ஃபைனான்ஸ் ஹவுஸ் ஆஃப் இந்தியா (DFHI) என்பது இந்தியாவில் உள்ள ஒரு சிறப்பு நிதி நிறுவனமாகும், இது அரசாங்கப் பத்திரங்களில் முதன்மை வியாபாரியாக செயல்பட்டு குறுகிய கால நிதி மற்றும் பணப்புழக்க மேலாண்மை சேவைகளை வழங்குகிறது. இந்திய பணச் சந்தை மற்றும் அரசாங்கக் கடன் மேலாண்மை ஆகியவற்றில் இது முக்கியப் பங்கு வகித்தது.

இந்தியாவின் தள்ளுபடி மற்றும் நிதி மன்றத்தின் முக்கிய செயல்பாடுகள் பின்வருமாறு:

அரசுப் பத்திரங்களில் முதன்மை டீலர்: DFHI, அரசுப் பத்திரங்களில் முதன்மை டீலராகச் செயல்பட்டது, அதாவது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அரசாங்கப் பத்திரங்களை வழங்குவதற்காக நடத்தப்படும் முதன்மை சந்தை ஏலத்தில் பங்கேற்றது. இது நேரடியாக ரிசர்வ் வங்கியிடமிருந்து அரசாங்கப் பத்திரங்களை வாங்கியது மற்றும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் போன்ற பிற சந்தைப் பங்கேற்பாளர்களுக்கு விநியோகத்தை எளிதாக்கியது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பணச் சந்தை செயல்பாடுகள்: வங்கி அமைப்பில் குறுகிய கால பணப்புழக்கத்தை நிர்வகிக்க பணச் சந்தை நடவடிக்கைகளில் DFHI ஈடுபட்டுள்ளது. கருவூல பில்கள், வணிக ஆவணங்கள் மற்றும் வைப்புச் சான்றிதழ்கள் போன்ற கருவிகள் மூலம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இது குறுகிய கால நிதியுதவியை வழங்கியது. இந்த கருவிகள் வங்கி அமைப்பு அவர்களின் குறுகிய கால நிதி தேவைகளை பூர்த்தி செய்ய உதவியது.

பணப்புழக்க ஆதரவு: DFHI பல்வேறு பணப்புழக்க மேலாண்மை கருவிகளை வழங்குவதன் மூலம் வங்கி அமைப்புக்கு பணப்புழக்க ஆதரவை வழங்கியது. இது ரெப்போ செயல்பாடுகளை நடத்தியது, இதன் மூலம் அரசாங்கப் பத்திரங்களை எதிர்கால தேதியில் மீண்டும் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்துடன் வங்கிகளிடமிருந்து வாங்கியது. இது வங்கிகள் தங்கள் பத்திரங்களை DFHI க்கு தற்காலிகமாக விற்பதன் மூலம் குறுகிய கால நிதியை திரட்ட அனுமதித்தது.

இரண்டாம் நிலை சந்தை செயல்பாடுகள்: DFHI அரசுப் பத்திரங்களுக்கான இரண்டாம் நிலைச் சந்தையில் தீவிரமாகப் பங்கேற்றது, சந்தை பணப்புழக்கத்தை அதிகரிக்க அரசாங்கப் பத்திரங்களை வாங்குதல் மற்றும் விற்பது. அரசாங்க

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பத்திரங்களுக்கான திரவ மற்றும் திறமையான இரண்டாம் நிலை சந்தையை பராமரிப்பதில் இது முக்கிய பங்கு வகித்தது.

சந்தை உருவாக்கம்: DFHI அரசாங்கப் பத்திரங்களில் சந்தை தயாரிப்பாளராகச் செயல்பட்டது, சந்தைப் பங்கேற்பாளர்களுக்கு இருவழி மேற்கோள்களை (வாங்கவும் விற்கவும்) வழங்குகிறது. இது சுமுகமான வர்த்தகம் மற்றும் மேம்பட்ட சந்தை பணப்புழக்கத்தை எளிதாக்கியது.

கருவூல மேலாண்மை: DFHI அதன் சொந்த கருவூல செயல்பாடுகளை அதன் முதலீட்டு இலாகாவை மேம்படுத்தவும் அதன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சமநிலைப்படுத்தவும் நிர்வகிக்கிறது. பணச் சந்தை செயல்பாடுகள் மற்றும் அரசாங்கப் பத்திரங்களில் அதன் நிபுணத்துவத்தை அதன் முதலீடுகளில் வருமானம் ஈட்டி பயன்படுத்தியது.

ICRA

முதலீட்டுத் தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் என்பது முதலீட்டு பகுப்பாய்வு மற்றும் கடன் இடர் மதிப்பீடு தொடர்பான பல்வேறு சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும். அதன் முதன்மை செயல்பாடுகள் அடங்கும்:

முதலீட்டு ஆராய்ச்சி: இந்த ஏஜென்சிகள் பங்குகள், பத்திரங்கள், பரஸ்பர நிதிகள் மற்றும் பிற நிதிக் கருவிகள் போன்ற பல்வேறு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆழமான ஆராய்ச்சியை மேற்கொள்கின்றன. அவர்கள் செயல்திறன், நிதி ஆரோக்கியம், தொழில்துறை போக்குகள் மற்றும் முதலீட்டின் சாத்தியமான வருவாயை பாதிக்கக்கூடிய பிற காரணிகளை பகுப்பாய்வு செய்கிறார்கள்.

கடன் மதிப்பீடு: தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களின் கடன் தகுதியை மதிப்பிடுவது இந்த முகமைகளின் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றாகும். அவர்கள் கடன் வாங்கும் நிறுவனங்களுடன் தொடர்புடைய கடன் அபாயத்தை மதிப்பிடுகின்றனர் மற்றும் கடன் மதிப்பீடுகளை வழங்குகிறார்கள், இது கடன்களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பிரதிபலிக்கிறது. இந்த மதிப்பீடுகள் முதலீட்டாளர்கள், கடன் வழங்குபவர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களால் தகவலறிந்த முடிவுகளை எடுக்க பயன்படுத்தப்படுகின்றன.

இடர் மதிப்பீடு: முதலீட்டுத் தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு முகமைகள் முதலீடுகள் மற்றும் கடன் கருவிகளின் ஒட்டுமொத்த இடர் சுயவிவரத்தை மதிப்பீடு செய்கின்றன. குறிப்பிட்ட முதலீடுகள் அல்லது கடன் தயாரிப்புகளுடன் தொடர்புடைய ஆபத்து நிலைகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்க, சந்தை ஆபத்து, பணப்புழக்க ஆபத்து, இயல்புநிலை ஆபத்து மற்றும் பிற தொடர்புடைய

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

குறிகாட்டிகள் போன்ற காரணிகளை அவை மதிப்பிடுகின்றன.

உரிய விடாமுயற்சி: முதலீட்டாளர்கள் அல்லது கடன் வழங்குபவர்களின் சார்பாக இந்த ஏஜென்சிகள், சாத்தியமான முதலீட்டு இலக்குகள் அல்லது கடன் வாங்குபவர்களின் நம்பகத்தன்மை மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை மதிப்பிடுவதற்கு உரிய விடாமுயற்சியை மேற்கொள்கின்றன. நிதிநிலை அறிக்கைகளை மதிப்பாய்வு செய்தல், வணிக மாதிரிகளை பகுப்பாய்வு செய்தல், மேலாண்மை குழுக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் பின்னணி சோதனைகளை நடத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

தொழில் மற்றும் பொருளாதார பகுப்பாய்வு: முதலீட்டுத் தகவல் முகமைகள் குறிப்பிட்ட தொழில்கள் அல்லது துறைகள் பற்றிய பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவுகளை வழங்குகின்றன. போட்டி நிலப்பரப்பு, ஒழுங்குமுறை சூழல், சந்தைப் போக்குகள் மற்றும் மேக்ரோ பொருளாதாரக் காரணிகள் ஆகியவற்றை முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட துறைகளுடன் தொடர்புடைய வாய்ப்புகள் மற்றும் அபாயங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறார்கள்.

ஆலோசனைச் சேவைகள்: பல முதலீட்டுத் தகவல்களும் கடன் மதிப்பீட்டு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைச் சேவைகளை வழங்குகின்றன. இந்தச் சேவைகளில்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

முதலீட்டுப் பரிந்துரைகள், போர்ட்:போலியோ பகுப்பாய்வு, கடன் இடர் மேலாண்மை உத்திகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்குத் தகவலறிந்த நிதி முடிவுகளை எடுக்க உதவும் பிற வடிவமைக்கப்பட்ட ஆலோசனைகள் ஆகியவை அடங்கும்.

வெளிப்படைத்தன்மை மற்றும் வெளிப்படுத்துதல்: நிதிச் சந்தைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் வெளிப்படுத்துதலை ஊக்குவிப்பதில் இந்த ஏஜென்சிகள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. அவை சுயாதீன மதிப்பீடுகள் மற்றும் கருத்துக்களை வழங்குகின்றன, இது முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு மேலும் தகவல் அளிக்க உதவுகிறது

தேர்வுகள். தகவல் மற்றும் மதிப்பீட்டு முறைகளை வெளிப்படுத்துவதன் மூலம், அவை சந்தை செயல்திறனை அதிகரிக்கவும் தகவல் சமச்சீரற்ற தன்மையைக் குறைக்கவும் முயற்சி செய்கின்றன.

ஒட்டுமொத்தமாக, முதலீட்டுத் தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு முகமைகள் முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வாங்குபவர்களுக்கு இடையே இடைத்தரகர்களாகச் செயல்படுகின்றன, முதலீட்டு முடிவெடுக்கும் மற்றும் கடன் இடர் மேலாண்மையை ஆதரிக்க நம்பகமான மற்றும் சுயாதீனமான பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடுகளை வழங்குகின்றன. நிதிச் சந்தைகளின் ஒருமைப்பாடு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதில் அவற்றின் செயல்பாடுகள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

முக்கியமானவை.

முதலீட்டுத் தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு ஏஜென்சிகள் நிதித் துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அவர்கள் செய்யும் சில முக்கிய பாத்திரங்கள் இங்கே:

கடன் மதிப்பீடு: அரசாங்கங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் போன்ற கடன் பத்திரங்களை வழங்குபவர்களுக்கு கடன் மதிப்பீடுகளை வழங்குவது இந்த ஏஜென்சிகளின் முதன்மைப் பாத்திரங்களில் ஒன்றாகும். இந்த மதிப்பீடுகள் கடன் தகுதி மற்றும் வழங்குபவரின் நிதிக் கடமைகளை நிறைவேற்றும் திறனை மதிப்பிடுகின்றன. கடன் மதிப்பீடுகள் முதலீட்டாளர்களுக்கு மதிப்புமிக்க தகவலை வழங்குகின்றன மற்றும் பத்திரங்கள், வணிக காகிதம் அல்லது பிற கடன் கருவிகளில் முதலீடு செய்வது குறித்து தகவலறிந்த முடிவுகளை எடுக்க அவர்களுக்கு உதவுகின்றன.

இடர் மதிப்பீடு: இந்த ஏஜென்சிகள் வெவ்வேறு கடன் கருவிகளுடன் தொடர்புடைய கடன் அபாயத்தை மதிப்பிடுகின்றன மற்றும் அளவிடுகின்றன. அவர்கள் வழங்குபவரின் நிதி நிலைத்தன்மை, திருப்பிச் செலுத்தும் வரலாறு, தொழில்துறை போக்குகள் மற்றும் பொருளாதார நிலைமைகள் போன்ற காரணிகளை மதிப்பீடு செய்து, அதில் உள்ள அபாயத்தின் அளவை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

தீர்மானிக்கிறார்கள். இந்த இடர் மதிப்பீடு முதலீட்டாளர்களுக்கு இயல்புநிலைக்கான சாத்தியக்கூறுகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது மற்றும் அதற்கேற்ப அவர்களின் முதலீடுகளை விலையிடுகிறது.

முதலீட்டாளர் தகவல்: முதலீட்டுத் தகவல் முகமைகள் பரந்த அளவிலான தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்து முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றன. இந்த தகவலில் நிதிநிலை அறிக்கைகள், தொழில்துறை அறிக்கைகள், பொருளாதார குறிகாட்டிகள் மற்றும் உதவக்கூடிய பிற தொடர்புடைய தரவு ஆகியவை அடங்கும் முதலீட்டாளர்கள் தகவலறிந்த முதலீட்டு முடிவுகளை எடுக்கிறார்கள். நம்பகமான தகவல்களைப் பரப்புவதன் மூலம், இந்த ஏஜென்சிகள் சந்தை வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனுக்கு பங்களிக்கின்றன.

ஒழுங்குமுறை இணக்கம்: கடன் மதிப்பீட்டு முகவர் பெரும்பாலும் ஒழுங்குமுறை கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. மூலதனத் தேவைகள், இடர் எடையிடல் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான பிற ஒழுங்குமுறை நடவடிக்கைகளைத் தீர்மானிக்க, கட்டுப்பாட்டாளர்கள் கடன் மதிப்பீடுகளை நம்பியிருக்கலாம். இந்த ஏஜென்சிகள் தங்கள் மதிப்பீடுகளின் துல்லியம் மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்காக ஒழுங்குமுறை அதிகாரிகளால் அமைக்கப்பட்ட குறிப்பிட்ட தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வேண்டும்.

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு: முதலீட்டுத் தகவல் முகமைகள் பல்வேறு நிதிச் சந்தைகள், துறைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடத்துகின்றன. அவை அறிக்கைகள், முன்னறிவிப்புகள் மற்றும் பரிந்துரைகளை உருவாக்குகின்றன, அவை முதலீட்டாளர்கள் சந்தைப் போக்குகளைப் புரிந்து கொள்ளவும், சாத்தியமான அபாயங்கள் மற்றும் வாய்ப்புகளை அடையாளம் காணவும், மூலோபாய முதலீட்டு முடிவுகளை எடுக்கவும் உதவும்.

உரிய விடாமுயற்சி: முதலீட்டாளர்கள், கடன் வழங்குபவர்கள் அல்லது பிற பங்குதாரர்களின் சார்பாக இந்த ஏஜென்சிகள் உரிய விடாமுயற்சியைச் செய்கின்றன. சாத்தியமான முதலீட்டு இலக்குகள், கடன் வாங்குபவர்கள் அல்லது எதிர் கட்சிகளின் கடன் தகுதி மற்றும் நிதி ஆரோக்கியத்தை அவர்கள் மதிப்பிடுகின்றனர். இது நிதிநிலை அறிக்கைகளை பகுப்பாய்வு செய்தல், வணிக மாதிரிகளை மதிப்பீடு செய்தல், பின்னணி காசோலைகளை நடத்துதல் மற்றும் நிறுவனத்தின் கடன் தகுதியின் புறநிலை மதிப்பீட்டை வழங்க இடர்களை மதிப்பிடுதல் ஆகியவை அடங்கும்.

ஆலோசனைச் சேவைகள்: முதலீட்டுத் தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு முகமைகள் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைச்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

சேவைகளை வழங்கலாம். அவை வாடிக்கையாளரின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் முதலீட்டு நோக்கங்களின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள், முதலீட்டு உத்திகள் மற்றும் இடர் மேலாண்மை தீர்வுகளை வழங்குகின்றன. இந்த ஆலோசனைச் சேவைகள் சொத்து ஒதுக்கீடு வழிகாட்டல் முதல் போர்ட்:போலியோ மேம்படுத்தல் உத்திகள் வரை இருக்கலாம்.

சந்தை மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு: இந்த ஏஜென்சிகள் நிதிச் சந்தைகளைக் கண்காணித்து, வளர்ந்து வரும் அபாயங்களைக் கண்டறிந்து, முதலீட்டாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை சமிக்ஞைகளை வழங்குகின்றன.

சந்தை முரண்பாடுகள், சாத்தியமான மோசடிகள் அல்லது நிதித் தகவலை தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்துதல் ஆகியவற்றைக் கண்டறிவதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. சந்தை ஒருமைப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதன் மூலம், அவை சந்தை ஸ்திரத்தன்மையை பராமரிக்க பங்களிக்கின்றன

மொத்தத்தில், முதலீட்டுத் தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு முகமைகள் முதலீட்டாளர்கள், வழங்குநர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு கடன் அபாயத்தை மதிப்பிடுதல், நம்பகமான தகவல்களை வழங்குதல், ஆராய்ச்சி நடத்துதல் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குவதன் மூலம் அத்தியாவசிய சேவைகளை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வழங்குகின்றன. திறமையான மூலதன ஒதுக்கீட்டை எளிதாக்குதல், வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்தல் மற்றும் நிதிச் சந்தைகளில் தகவலறிந்த முடிவெடுப்பதை ஆதரிப்பதில் அவர்களின் பங்கு முக்கியமானது.

மூடிஸ் முதலீட்டாளர் சேவை:

மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீஸ் என்பது ஒரு முன்னணி உலகளாவிய கடன் மதிப்பீட்டு நிறுவனமாகும், இது சுயாதீனமான கடன் மதிப்பீடுகள், ஆராய்ச்சி மற்றும் இடர் பகுப்பாய்வு ஆகியவற்றை வழங்குகிறது. இது 1909 இல் நிறுவப்பட்டது மற்றும் உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் மரியாதைக்குரிய கடன் மதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.

மூடிஸ், கடன் மதிப்பீடுகள், ஆராய்ச்சி மற்றும் இடர் பகுப்பாய்வு ஆகியவற்றை வழங்கும் முன்னணி உலகளாவிய கடன் மதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். அவர்கள் கடன் பத்திரங்களை வழங்குபவர்களின் கடன் தகுதியை மதிப்பிடுகின்றனர் மற்றும் அதன் நிதிக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான வழங்குநரின் திறனைப் பற்றிய ஏஜென்சியின் கருத்தை பிரதிபலிக்கும் மதிப்பீடுகளை வழங்குகிறார்கள். முதலீட்டாளர்கள், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களால் முதலீட்டு அபாயங்களை மதிப்பிடுவதற்கு மூடிஸ் மதிப்பீடுகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. மூடியின் மதிப்பீடுகள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

AAA (உயர்ந்த தரம்) முதல் C (குறைந்த தரம்) வரை, கூடுதல் மாற்றிகள் மற்றும் கடன் அபாயத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்குவதற்கான அவுட்லுக்குகளுடன் இருக்கும்.

அரசாங்கங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் போன்ற கடன் பத்திரங்களை வழங்குபவர்களுக்கு அவர்களின் கடன் தகுதி மற்றும் அவர்களின் நிதிக் கடமைகளை நிறைவேற்றும் திறனை மதிப்பிடுவதற்கு மூடிஸ் கடன் மதிப்பீடுகளை வழங்குகிறது. இந்த மதிப்பீடுகள் ஒரு விரிவான அடிப்படையில் அமைந்தவை

நிதி செயல்திறன், தொழில் போக்குகள், பொருளாதார நிலைமைகள் மற்றும் நிர்வாகத் தரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் பகுப்பாய்வு.

மூடியின் மதிப்பீடுகள் எழுத்துக்கள் மற்றும் எண்களின் கலவையால் குறிப்பிடப்படுகின்றன. மிக உயர்ந்த தர மதிப்பீடு "AAA" ஆகும், இது குறைந்த கடன் அபாயத்தைக் குறிக்கிறது, அதைத் தொடர்ந்து "AA," "A," "BAA," மற்றும் பல. "BAA" க்குக் கீழே உள்ள மதிப்பீடுகள் முதலீட்டு அல்லாத தரம் அல்லது ஊகக் கிரேடாகக் கருதப்படுகின்றன, அவை பெரும்பாலும் "குப்பை" அல்லது "அதிக விளைச்சல்" மதிப்பீடுகளாகக் குறிப்பிடப்படுகின்றன.

கடன் மதிப்பீடுகளுக்கு கூடுதலாக, மூடிஸ் பல்வேறு நிதிச் சந்தைகள், துறைகள் மற்றும் பொருளாதாரப் போக்குகள் பற்றிய

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

ஆபத்து, தொழில்துறைக் கண்ணோட்டங்கள் மற்றும்
முதலீட்டாளர்களுக்கான சாத்தியமான அபாயங்கள் மற்றும் வாய்ப்புகள்
பற்றிய நுண்ணறிவு மற்றும் முன்னோக்குகளை வழங்குகின்றன.

முடிஸ் மதிப்பீடுகள் முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள்
மற்றும் அரசாங்கங்களால் கடன் அபாயத்தை மதிப்பிடுவதற்கும்
தகவலறிந்த முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கும் பரவலாகப்
பயன்படுத்தப்படுகின்றன. மதிப்பீடுகள் கடன் வாங்கும் செலவில்
தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, ஏனெனில் அதிக-மதிப்பீடு பெற்ற
வழங்குநர்கள் பொதுவாக குறைந்த வட்டி விகிதங்களை
அனுபவிக்கிறார்கள். மாறாக, குறைந்த-மதிப்பீடு வழங்குபவர்கள் அதிக
கடன் அபாயத்தின் காரணமாக அதிக கடன் வாங்கும் செலவுகளை
சந்திக்க நேரிடும்.

இருப்பினும், கடன் மதிப்பீடுகள் கருத்துக்கள் மற்றும் எதிர்கால
செயல்திறனுக்கான உத்தரவாதங்கள் அல்ல என்பதைக் கவனத்தில்
கொள்ள வேண்டும். முதலீட்டாளர்கள் பல்வேறு காரணிகளைக்
கருத்தில் கொண்டு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன் தங்கள்
சொந்த பகுப்பாய்வை மேற்கொள்ள வேண்டும்.

தரம் மற்றும் ஏழை

ஸ்டாண்டர்ட் & புவர்ஸ் (S&P):

S&P என்பது கடன் மதிப்பீடுகள், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வழங்கும் மற்றொரு பெரிய கடன் மதிப்பீட்டு நிறுவனம் ஆகும். S&P மூடிஸ் போன்றே வழங்குபவர்களின் கடன் தகுதியை மதிப்பிடுகிறது மற்றும் வழங்குபவரின் கடன் அபாயத்தை ஏஜென்சியின் மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பீடுகளை வழங்குகிறது. S&P மதிப்பீடுகள் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை பங்கேற்பாளர்களால் கடன் அபாயத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோலாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. S&P இன் மதிப்பீடுகள் AAA (உயர்ந்த தரம்) முதல் D (இயல்புநிலை), பிளஸ் (+) மற்றும் கழித்தல் (-) மாற்றியமைப்பாளர்களுடன் ஒவ்வொரு ரேட்டிங் வகையிலும் கடன் தரத்தை மேலும் வேறுபடுத்துகிறது.

ஸ்டாண்டர்ட் & புவர்ஸ் (S&P) என்பது ஒரு புகழ்பெற்ற உலகளாவிய கடன் மதிப்பீட்டு நிறுவனம் ஆகும், இது சுயாதீனமான கடன் மதிப்பீடுகள், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றை வழங்குகிறது. இது 1860 இல் நிறுவப்பட்டது மற்றும் கடன் மதிப்பீடுகள் மற்றும் நிதிச் சந்தை நுண்ணறிவு ஆகியவற்றின் முன்னணி வழங்குநர்களில் ஒன்றாக மாறியுள்ளது.

அரசாங்கங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் உட்பட கடன் பத்திரங்களை வழங்குபவர்களுக்கு S&P கடன் மதிப்பீடுகளை வழங்குகிறது. இந்த மதிப்பீடுகள் வழங்குபவரின் கடன் தகுதி மற்றும் அவர்களின் நிதிக் கடமைகளை சந்திக்கும் திறன் பற்றிய

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

S&P இன் மதிப்பீட்டை பிரதிபலிக்கிறது. S&P இன் மதிப்பீடுகள் முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களால் கடன் அபாயத்தை மதிப்பிடுவதற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

S&P இன் கடன் மதிப்பீடுகள் எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளின் கலவையால் குறிப்பிடப்படுகின்றன. மிக உயர்ந்த தர மதிப்பீடு "AAA" ஆகும், இது மிகக் குறைந்த கடன் அபாயத்தைக் குறிக்கிறது. அதைத் தொடர்ந்து "AA," "A," "BBB," மற்றும் பல. "BBB" க்குக் கீழே உள்ள மதிப்பீடுகள் முதலீட்டு அல்லாத தரம் அல்லது ஊக தரமாக கருதப்படுகிறது, பொதுவாக "குப்பை" அல்லது "அதிக விளைச்சல்" மதிப்பீடுகள் என குறிப்பிடப்படுகிறது.

கடன் மதிப்பீடுகள் தவிர, S&P பல்வேறு ஆராய்ச்சி, சந்தை நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு சேவைகளை வழங்குகிறது. அவை பல்வேறு துறைகளில் நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு வழங்குகின்றன,

தொழில்கள் மற்றும் நிதிச் சந்தைகள். S&P இன் ஆராய்ச்சி முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை பங்கேற்பாளர்களுக்கு கடன் ஆபத்து, தொழில் போக்குகள், பொருளாதார குறிகாட்டிகள் மற்றும் பிற தொடர்புடைய காரணிகளின் மதிப்பீடுகளை வழங்குவதன் மூலம் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

S&P இன் கடன் மதிப்பீடுகள் வழங்குபவர்களுக்கு கடன் வாங்கும் செலவினங்களை பாதிக்கின்றன, ஏனெனில் உயர்-மதிப்பீடு பெற்ற நிறுவனங்கள் அவற்றின் குறைந்த கடன் அபாயத்தின் காரணமாக அவர்களின் கடன் வழங்கல்களில் குறைந்த வட்டி விகிதங்களைப் பெற முனைகின்றன. மறுபுறம், குறைந்த-மதிப்பீடு பெற்ற நிறுவனங்கள் தங்கள் அதிக கடன் அபாயத்திற்கான இழப்பீடாக அதிக கடன் வாங்கும் செலவுகளை எதிர்கொள்ளலாம்.

இருப்பினும், கிரெடிட் மதிப்பீடுகள் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்கும் தகவல் மற்றும் பகுப்பாய்வின் அடிப்படையிலான கருத்துக்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியம். அவை எதிர்கால செயல்திறனுக்கான உத்தரவாதங்கள் அல்ல, மேலும் முதலீட்டாளர்கள் தங்கள் சொந்த விடாமுயற்சியை மேற்கொள்ள வேண்டும் மற்றும் முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன் பல காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மூடிஸ் மற்றும் S&P ஆகிய இரண்டும் நிதிச் சந்தைகளில் கடன் அபாயத்தின் சுயாதீன மதிப்பீடுகளை வழங்குவதன் மூலம் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அவர்களின் மதிப்பீடுகள், இடர் மதிப்பீடு, முதலீட்டாளர்கள் மற்றும் சந்தைப் பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் முடிவெடுக்கும் செயல்முறைகளில் உதவுவதற்கான வரையறைகளாகவும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கருவிகளாகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பத்திரங்கள், கடன்கள் மற்றும் பிற கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது குறித்து முதலீட்டாளர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க அவர்களின் மதிப்பீடுகள் உதவுகின்றன. கூடுதலாக, அவர்களின் மதிப்பீடுகள் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கான கடன் வாங்கும் செலவுகளையும் பாதிக்கின்றன, ஏனெனில் அதிக கடன் மதிப்பீடுகள் பொதுவாக கடன் வழங்கல்களில் குறைந்த வட்டி விகிதங்களுக்கு வழிவகுக்கும்.

கிரெடிட் ரேட்டிங் என்பது இந்த ஏஜென்சிகளால் வழங்கப்படும் கருத்துகள் மற்றும் அவற்றின் வழிமுறைகள் மற்றும் அளவுகோல்களுக்கு உட்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அவர்கள் பரவலாக மதிக்கப்பட்டாலும், அவர்கள் தவறு செய்யாதவர்கள் அல்ல, மேலும் அவர்களின் மதிப்பீடுகள் இங்கு கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.

மதிப்பீடு நேரம். முதலீட்டாளர்கள் தங்கள் சொந்த பகுப்பாய்வை மேற்கொள்ள வேண்டும் மற்றும் முதலீட்டு முடிவுகளை எடுக்கும்போது பல காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

ஃபிட்ச் மதிப்பீடுகள்

ஃபிட்ச் மதிப்பீடுகள் என்பது சுயாதீனமான கடன் கருத்துக்கள், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு வழங்கும் மற்றொரு முக்கிய உலகளாவிய கடன் மதிப்பீட்டு நிறுவனம் ஆகும். 1914 இல் நிறுவப்பட்ட ஃபிட்ச், கடன் தகுதியை மதிப்பிடுவதிலும், அரசாங்கங்கள், பெருநிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் கட்டமைக்கப்பட்ட நிதி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு மதிப்பீடுகளை வழங்குவதிலும் நிபுணத்துவம் பெற்றதாக அறியப்படுகிறது.

மூடிஸ் மற்றும் ஸ்டாண்டர்ட் & புவர்ஸ் போன்ற கடன் பத்திரங்களை வழங்குபவர்களுக்கு அவர்களின் கடன் ஆபத்து மற்றும் அவர்களின் நிதிக் கடமைகளை நிறைவேற்றும் திறனை மதிப்பிடுவதற்கு Fitch கடன் மதிப்பீடுகளை வழங்குகிறது. ஃபிட்சின் மதிப்பீடுகள் எழுத்துகள் மற்றும் குறியீடுகளின் கலவையால் குறிப்பிடப்படுகின்றன, உயர்தர மதிப்பீடு "AAA" மற்றும் குறைந்த மதிப்பீடு "D" இயல்புநிலைக்கு.

கடன் மதிப்பீடுகளுக்கு கூடுதலாக, ஃபிட்ச் பல்வேறு துறைகள், பிராந்தியங்கள் மற்றும் சந்தைப் போக்குகள் பற்றிய ஆராய்ச்சி, பகுப்பாய்வு மற்றும் வர்ணனைகளை வழங்குகிறது. அவர்களின் நுண்ணறிவு முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை பங்கேற்பாளர்கள் கடன் அபாயங்கள், தொழில் இயக்கவியல் மற்றும் சாத்தியமான முதலீட்டு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வாய்ப்புகளை நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது.

Fitch இன் மதிப்பீடுகள் முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களால் கடன் அபாயத்தை மதிப்பிடுவதற்கும் தகவலறிந்த முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. மூடிஸ் மற்றும் எஸ்&பி போன்றே, ஃபிட்சின் மதிப்பீடுகள் கடன் வாங்கும் செலவுகளை பாதிக்கின்றன, ஏனெனில் அதிக தரம் பெற்ற வழங்குநர்கள் பொதுவாக தங்கள் கடன் பத்திரங்களில் குறைந்த வட்டி விகிதங்களை அனுபவிக்கிறார்கள், அதே சமயம் குறைந்த மதிப்பீட்டை வழங்குபவர்கள் அதிக கடன் வாங்கும் செலவுகளை சந்திக்க நேரிடும்.

ஃபிட்ச் மற்றும் பிற கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகள் வழங்கும் கிரெடிட் ரேட்டிங்குகள், கிடைக்கும் தகவல் மற்றும் பகுப்பாய்வின் அடிப்படையிலான கருத்துக்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அவை ஏஜென்சியின் கடன் அபாயத்தின் மதிப்பீட்டைப் பிரதிபலிக்கின்றன, ஆனால் எதிர்கால செயல்திறன் அல்லது விளைவுகளுக்கு உத்தரவாதம் அளிக்காது. முதலீட்டாளர்கள் தங்கள் சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும், பல காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் மற்றும் முதலீட்டு முடிவுகளை எடுக்கும்போது சரியான விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும்.

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர் மனோன்மணியம் சுந்தரனார்

ஃபிட்ச் மதிப்பீடுகள், மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீஸ் மற்றும் ஸ்டாண்டர்ட் & புவர்ஸ் ஆகியவற்றுடன் சேர்ந்து, உலகளாவிய நிதிச் சந்தைகளுக்கு முக்கியமான நுண்ணறிவு மற்றும் கடன் அபாய மதிப்பீடுகளை வழங்கும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட மற்றும் மதிக்கப்படும் கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களாகும். அவர்களின் மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி முதலீட்டாளர்கள், வழங்குநர்கள் மற்றும் பிற சந்தைப் பங்கேற்பாளர்களுக்கு மதிப்புமிக்க கருவிகளாக செயல்படுகின்றன.

OTCEI

OTCEI என்பது ஓவர்-தி-கவுண்டர் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா. இது 1990 இல் நிறுவப்பட்ட இந்தியாவில் ஒரு பங்குச் சந்தையாகும். OTCEI இன் நோக்கம், பம்பாய் போன்ற இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தைகளின் பட்டியல் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வர்த்தக தளத்தை வழங்குவதாகும். பங்குச் சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை (NSE).

OTCEI ஒரு பரவலாக்கப்பட்ட பரிமாற்றமாக செயல்பட்டது, அங்கு தரகர்களின் நெட்வொர்க் மூலம் வர்த்தகம் நடைபெற்றது. பங்குகளை வெளியிடுவதன் மூலமும் அவற்றை பரிமாற்றத்தில் பட்டியலிடுவதன் மூலமும் நிறுவனங்களை மூலதனத்தை திரட்ட அனுமதித்தது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பரிமாற்றம் வெளிப்படைத்தன்மை, பணப்புழக்கம் மற்றும் வர்த்தகத்திற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட சூழலை வழங்கியது, இது சிறிய நிறுவனங்களுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருந்தது.

OTCEI (Over-The-Counter Exchange of India) அதன் செயல்பாட்டுக் காலத்தில் பல செயல்பாடுகளைச் செய்தது. OTCEI இன் முக்கிய செயல்பாடுகள் இங்கே:

பட்டியல் மற்றும் வர்த்தக தளம்: OTCEI சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தங்கள் பங்குகளை பட்டியலிடவும் மற்றும் மூலதனத்தை திரட்டவும் ஒரு தளத்தை வழங்கியது. பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ போன்ற முக்கிய பங்குச் சந்தைகளின் கடுமையான பட்டியல் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல், இந்த நிறுவனங்கள் பொதுவில் சென்று மூலதனச் சந்தைகளை அணுக அனுமதித்தது.

மூலதன உருவாக்கம்: OTCEI நிறுவனங்களுக்கு புதிய பங்குகளை வெளியிடவும் முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டவும் உதவுவதன் மூலம் மூலதன உருவாக்கத்தை எளிதாக்கியது. இது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) பங்குச் சந்தையை அணுகுவதற்கும், வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கான பாதுகாப்பான மூலதனத்திற்கும் வாய்ப்புகளை வழங்கியது.

சந்தை உருவாக்கம்: OTCEI பட்டியலிடப்பட்ட பத்திரங்களில் வர்த்தகத்தை எளிதாக்குவதன் மூலம் சந்தை தயாரிப்பாளராக

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

செயல்பட்டது. இது ஒரு வெளிப்படையான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட வர்த்தக சூழலை வழங்கியது, அங்கு வாங்குபவர்களும் விற்பவர்களும் பரிவர்த்தனைகளை நிறைவேற்றுவதற்கு ஒன்றிணைந்தனர். பரிவர்த்தனை நியாயமான விலை நிர்ணயம், திறமையான தீர்வு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளின் சரியான ஒழுங்குமுறை ஆகியவற்றை உறுதி செய்தது.

முதலீட்டாளர் பாதுகாப்பு: முதலீட்டாளர் நலன்களைப் பாதுகாப்பதில் OTCEI பங்கு வகித்தது. முதலீட்டாளர்களுக்கு நிறுவனங்கள் துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் தகவல்களை வழங்குவதை உறுதிசெய்து, பட்டியல் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகளை இது செயல்படுத்தியது. மோசடியான நடைமுறைகளைத் தடுக்கவும், வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் இது ஒழுங்குமுறைகளைக் கொண்டிருந்தது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு: OTCEI பத்திர சந்தையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இது இந்திய மூலதனச் சந்தைகளின் திறன் மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்த புதிய வர்த்தக தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான நிதி தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

முதலீட்டாளர் கல்வி: முதலீட்டாளர்களிடையே பங்குச் சந்தை பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் அதிகரிக்க முதலீட்டாளர் கல்வித் திட்டங்களை OTCEI நடத்தியது. அதை நோக்கமாகக் கொண்டது

தகவலறிந்த முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கும் அபாயங்களைக் குறைப்பதற்கும் அறிவு மற்றும் திறன்களைக் கொண்ட முதலீட்டாளர்களுக்கு அதிகாரம் அளிக்கவும்.

இருப்பினும், காலப்போக்கில், OTCEI இன் புகழ் குறைந்துவிட்டது, மேலும் அது பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு இல்லாமை மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வர்த்தக அளவு மற்றும் பணப்புழக்கத்தை பாதித்தது. கூடுதலாக, BSE இன் SME எக்ஸ்சேஞ்ச் போன்ற மிகவும் தளர்வான பட்டியல் தேவைகளுடன் பிற பங்குச் சந்தைகளின் தோற்றம் OTCEI இன் பொருத்தத்தை மேலும் குறைத்தது.

NSDL என்பது நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டுரி லிமிடெட். இது இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய மத்திய பத்திர வைப்புத்தொகை (CSD) ஆகும். NSDL 1996 இல் பத்திரங்களுக்கான வைப்புத்தொகையாக நிறுவப்பட்டது, முதன்மையாக உடல் பத்திரங்கள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மற்றும் காகித அடிப்படையிலான பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய சவால்கள் மற்றும் திறமையின்மைகளை நிவர்த்தி செய்வதற்காக.

NSDL வழங்கும் முக்கிய செயல்பாடுகள் மற்றும் சேவைகள் இங்கே:

டிமென்டிரியலைசேஷன்: என்எஸ்டிஎல் பௌதிகப் பத்திரங்களின் டிமென்டிரியலைசேஷனை எளிதாக்குகிறது, அவற்றை மின்னணு வடிவமாக மாற்றுகிறது. இந்த செயல்முறை உடல் பங்கு சான்றிதழ்களின் தேவையை நீக்குகிறது மற்றும் பத்திரங்களின் மின்னணு பரிமாற்றம் மற்றும் தீர்வு ஆகியவற்றை செயல்படுத்துகிறது.

கணக்கு திறப்பு: என்எஸ்டிஎல் முதலீட்டாளர்களுக்கு டெபாசிட்டரி பார்டிசிபண்ட்ஸ் (டிபி) எனப்படும் அதன் பங்கேற்பாளர்கள் மூலம் டிமேட் கணக்குகளை திறக்க ஒரு தளத்தை வழங்குகிறது. வங்கிகள், பங்குத் தரகர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட இந்த DPக்கள் முதலீட்டாளர்களுக்கு டிமேட் கணக்குச் சேவைகளை வழங்குகின்றன மற்றும் மின்னணுப் பத்திரங்களில் பரிவர்த்தனைகளை எளிதாக்குகின்றன.

பத்திரங்களைப் பாதுகாத்தல்: டிமேட் கணக்குகளில் வைத்திருக்கும் மின்னணுப் பத்திரங்களுக்கான பாதுகாவலராக NSDL செயல்படுகிறது. இது உரிமையின் பதிவுகளை பராமரிக்கிறது மற்றும் டிமேட் கணக்குகளுக்கு இடையே பத்திரங்களை மாற்றுவதற்கு உதவுகிறது, பத்திரங்களின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

செய்கிறது.

செட்டில்மெண்ட் சேவைகள்: என்எஸ்டிஎல் பங்குச் சந்தைகளில் மின்னணு வடிவத்தில் நடத்தப்படும் வர்த்தகங்களைத் தீர்க்க உதவுகிறது. இது வாங்குபவர் மற்றும் விற்பவர் கணக்குகளுக்கு இடையே பத்திரங்கள் மற்றும் நிதி பரிமாற்றத்தை எளிதாக்குகிறது. மென்மையான மற்றும் திறமையான தீர்வு செயல்முறைகளை உறுதி செய்கிறது.

கார்ப்பரேட் செயல்கள்: ஈவுத்தொகை, போனஸ் சிக்கல்கள், உரிமைச் சிக்கல்கள் மற்றும் பிற பெருநிறுவன நிகழ்வுகள் போன்ற கார்ப்பரேட் செயல்களை செயல்படுத்துவதை NSDL ஆதரிக்கிறது. இந்தச் செயல்களின் விளைவான உரிமைகள் மற்றும் நன்மைகள் முதலீட்டாளர்களின் டிமேட் கணக்குகளில் சரியான முறையில் வரவு வைக்கப்படுவதை இது உறுதி செய்கிறது.

மின்-வாக்களிப்பு: நிறுவனங்களின் பங்குதாரர்களுக்கு மின்-வாக்களிப்பு சேவைகளை NSDL வழங்குகிறது. நிறுவனங்களால் முன்மொழியப்பட்ட தீர்மானங்களில் பங்குதாரர்கள் மின்னணு முறையில் வாக்களிக்க இது உதவுகிறது. இதன் மூலம் பங்குதாரர்களின் பங்கேற்பு மற்றும் பெருநிறுவன நிர்வாகத்தை மேம்படுத்துகிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பிற சேவைகள்: NSDL பத்திரங்களின் உறுதிமொழி மற்றும் கருதுகோள், ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) பயன்பாட்டு சேவைகள் மற்றும் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் போன்ற கூடுதல் சேவைகளை DP களின் நெட்வொர்க் மூலம் வழங்குகிறது.

டிமென்டிரியலைசேஷன், செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் தீர்வு அபாயங்களைக் குறைப்பதன் மூலம் இந்தியப் பத்திரச் சந்தையின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலில் NSDL முக்கியப் பங்காற்றியுள்ளது. இது இந்திய மூலதனச் சந்தையின் வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது.

எஸ்.டி.சி.ஐ

STCI என்பது செக்யூரிட்டீஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட். இது இந்தியாவில் உள்ள ஒரு நிதி நிறுவனமாகும், இது முதன்மையாக நிலையான வருமான சந்தையில் இயங்குகிறது மற்றும் வழங்குகிறது

கடன் பத்திரங்கள் தொடர்பான பல்வேறு சேவைகள். STCI இன் முக்கிய அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் இங்கே:

கடன் சந்தை நடவடிக்கைகள்: STCI ஆனது அரசாங்கப் பத்திரங்கள், பெருநிறுவனப் பத்திரங்கள், கருவூலப் பில்கள், வணிக ஆவணங்கள் மற்றும் பிற பணச் சந்தைக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு கடன் கருவிகளில் வர்த்தகம் மற்றும் கையாள்வதில்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

ஈடுபட்டுள்ளது. இது சந்தை இடைத்தரகராக செயல்படுகிறது மற்றும் கடன் சந்தையில் பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.

சந்தை உருவாக்கம்: STCI கடன் பத்திரங்களுக்கான சந்தை தயாரிப்பாளராக செயல்படுகிறது, பணப்புழக்கத்தை வழங்குகிறது மற்றும் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையே வர்த்தகத்தை எளிதாக்குகிறது. இது கடன் கருவிகளுக்கான செயலில் இரண்டாம் நிலை சந்தையை பராமரிக்க உதவுகிறது, சுமுகமான வர்த்தகம் மற்றும் விலை கண்டுபிடிப்பை உறுதி செய்கிறது.

பத்திர வழங்கல் மற்றும் அண்டர்ரைட்டிங்: கடன் பத்திரங்களை வழங்குவதில் எஸ்டிசிஐ ஒரு அண்டர்ரைட்டர் அல்லது இணை அண்டர்ரைட்டராக செயல்படுகிறது. இது வழங்குபவர்களுடன் இணைந்து கட்டமைத்தல் மற்றும் விலைப் பத்திரங்களை வழங்குவதோடு முதலீட்டாளர்களுக்கு இந்தப் பத்திரங்களை வைப்பதற்கும் விநியோகிப்பதற்கும் உதவுகிறது.

கடன் சிண்டிகேஷன்: STCI கடன் சிண்டிகேஷன் சேவைகளை வழங்குகிறது, இது கடன் கருவிகள் மூலம் நிதி திரட்டுவதில் பெருநிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு உதவுகிறது. இது கடன் பிரச்சினைகளை கட்டமைக்கவும், ஒழுங்குபடுத்தவும், சாத்தியமான முதலீட்டாளர்களை அடையாளம் காணவும், சிண்டிகேஷன் செயல்முறையை ஒருங்கிணைக்கவும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

உதவுகிறது.

கடன் ஆலோசனை சேவைகள்: STCI வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கடன் தொடர்பான தேவைகள் குறித்து ஆலோசனை சேவைகளை வழங்குகிறது. இது கடன் மறுசீரமைப்பு, கடன் போர்ட்:போலியோ மேலாண்மை, வட்டி விகித இடர் மேலாண்மை மற்றும் பிற கடன் தொடர்பான உத்திகளில் நிபுணத்துவத்தை வழங்குகிறது.

ஆராய்ச்சி மற்றும் சந்தை நுண்ணறிவு: STCI ஆனது கடன் சந்தை, மேக்ரோ பொருளாதார காரணிகள் மற்றும் நிலையான வருமானப் பிரிவை பாதிக்கும் போக்குகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளை நடத்துகிறது. அது

வாடிக்கையாளர்களுக்கு சந்தை நுண்ணறிவு, அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குகிறது, தகவலறிந்த முதலீட்டு முடிவுகளை எடுப்பதில் அவர்களுக்கு உதவுகிறது.

அரசுப் பத்திரங்கள் ஏலம்: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அரசுப் பத்திரங்களுக்காக நடத்தும் ஏலங்களில் எஸ்டிசிஐ பங்கேற்கிறது. இது ஒரு முதன்மை வியாபாரியாக செயல்படுகிறது, அதன் வாடிக்கையாளர்களின் சார்பாக அரசாங்கப் பத்திரங்களில் ஏலம் மற்றும் வர்த்தகம் செய்கிறது.

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

இந்தியாவில் கடன் சந்தையின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டில் STCI முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒரு இடைத்தரகராக செயல்படுகிறது, பணப்புழக்கம், சந்தை உருவாக்கும் சேவைகள் மற்றும் கடன் கருவிகளில் நிபுணத்துவம் ஆகியவற்றை வழங்குகிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்
அலகு V**

நிதி நிறுவனங்கள் - பொருள் - சிறப்பு பண்புகள் -பணச் சந்தை
நிறுவனங்கள் - மூலதனம் சந்தை நிறுவனங்கள் - கூட்டுறவு வங்கி
நிறுவனங்கள் - தேசிய வீட்டுவசதி வங்கி - செயல்பாடுகள் மற்றும் வேலை
- EXIM வங்கி - செயல்பாடுகள் மற்றும் வேலை - NABARD - செயல்பாடுகள்
மற்றும் வேலை - RBI - செயல்பாடுகள் மற்றும் வேலை - NBFC கள் - FII கள்
- பங்கு மற்றும் ஆபத்து - IMF - உலக வங்கி - IFC - ADB - பங்குச் சந்தை -
பொருள் - செயல்பாடுகள் வர்த்தகர்கள் - SEBI பங்கு - பங்கு வர்த்தகம் -
ஒழுங்குமுறை கட்டமைப்பு - உள் வர்த்தகம் - ஊகங்கள் - முதலீட்டாளர்
பாதுகாப்பு - பட்டியல் - SBI - செயல்பாடுகள் மற்றும் வேலை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்
அலகு V**

நிதி நிறுவனங்கள்

நிதி நிறுவனம் என்பது நிதி சேவைகளை வழங்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பாக வரையறுக்கப்படுகிறது. இது நிதி இடைநிலை, காப்பீடு, பத்திரங்களில் முதலீடு மற்றும் பிறவற்றின் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

நிதி நிறுவனங்கள் இயற்கையான அல்லது சட்டப்பூர்வ நபர்களுக்கு சேவைகளை வழங்க முடியும் மற்றும் அவர்களின் இலாபங்கள் கமிஷன்கள், ஆர்வங்கள் அல்லது அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அவர்கள் வசூலிக்கும் விகிதங்களை அடிப்படையாகக் கொண்டது.

ஒரு நிதி நிறுவனம் நடைபெறுவதற்கு, முதலில் அது செயல்படக்கூடிய நிதி அமைப்பு இருக்க வேண்டும், சேமிப்பு அலகுகள் (கடன் வழங்குபவர்கள்) மற்றும் நுகர்வு அலகுகள் (கடன் வாங்குபவர்கள்) ஆகியோருக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய வேண்டும்.

ஒரு நிதி நிறுவனத்தின் பண்புகள்

ஒரு நிதி நிறுவனத்தின் முக்கிய பண்புகள்பின்வரும்:

- நிதி நிறுவனங்கள் பொதுவாக கண்டிப்பாக கட்டுப்படுத்தப்படுகின்றன, இது அவர்களின் செயல்பாடுகளின் உணர்திறன் மற்றும் நிதி

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நிறுவனங்களின் மோசமான நிர்வாகம் ஒரு நாட்டிற்கு உருவாக்கக்கூடிய சிக்கல்களின் காரணமாகும் (உதாரணமாக ஒரு வங்கியின் திவால்நிலை).

- சிறிய வேறுபாடு உள்ளது. நிறுவனங்கள் வழங்கும் நிதிச் சேவைகள் பொதுவாக ஒன்றுக்கொன்று மிகவும் ஒத்ததாக இருக்கும், அதனால்தான் அவை வட்டி விகிதம் மற்றும் அவை வசூலிக்கும் கமிஷன்களில் போட்டியிடுகின்றன (இவை பொதுவாக ஒழுங்குபடுத்தப்பட்டாலும்).
- அவை பொருளாதாரத்திற்கு பெரும் மதிப்பைச் சேர்க்கின்றன. நிதி தேவைப்படுபவர்களின் தேவையை பூர்த்தி செய்வதன் மூலம், சந்தைகளில் திறமையின்மையின் பெரும் சிக்கலை இடைநிலை செயல்பாடு தீர்க்கிறது.

ஒரு நிதி நிறுவனத்தின் செயல்பாடுகள்

நிதி நிறுவனங்கள் செயலற்ற மற்றும்

செயலில் செயல்பாடுகளைக் கொண்டுள்ளன.

செயலற்ற

- பணம் வைப்பு பெறவும்: மக்கள் தங்களுடைய பணத்தை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம், அதைச் சேமிக்கலாம் அல்லது நடப்பு செய்யலாம்.
- அவர்கள் மூலதனத்தை அதிகரிக்க வெளியிடப்பட்ட பங்குகளை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வெளியீட்டு வைக்கிறார்கள்: பங்குகளின் வெளியீடு என்பது நிறுவனங்கள் தங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வழிமுறையாகும். இந்த வெளியீடு நிதி நிறுவனங்கள் மூலம் செய்யப்படுகிறது, இது அவர்களின் சொந்த பங்குகளை வெளியிடலாம்.

- அவர்கள் நிதித் தேவைகளை ஈடுகட்டுவதற்காக அடமானப் பத்திரங்கள் மற்றும் கடனை வெளியிடுகின்றனர்.
- அவர்கள் நாட்டின் மத்திய வங்கி அல்லது நாட்டின் பிற நிதி நிறுவனங்களுடன் அல்லது வெளிநாட்டில் கடன்களை ஒப்பந்தம் செய்யலாம்.

செயலில்

- கடன்களை வழங்குதல்: நிதியுதவி வழங்கும் போது, அவர்கள் தங்கள் லாபத்தை பிரதிபலிக்கும் வட்டி விகிதத்தை வசூலிக்கிறார்கள்.
- இடமாற்றங்கள் செய்யுங்கள்: மற்ற நிதி நிறுவனங்களுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
- நிறுவனத்தில் கணக்கு வைத்திருக்கும் நபர்களின் கிரெடிட்டர் டெபிட் கார்டு செயல்பாடுகளை பராமரித்தல்.
- நாணய பரிமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்: அவர்கள் ஒரு நாணயத்தை மற்றொரு நாணயத்திற்கு ஈடாக வாங்கலாம் அல்லது விற்கலாம் (அந்நிய செலாவணி).

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

- நிதிச் சொத்துக்களுடன் செயல்பாடுகளைச் செய்யுங்கள்: அவர்கள்

பங்குச் சந்தை, தங்கம், வெள்ளி அல்லது விலைமதிப்பற்ற

உலோகங்களில் தலைப்புகளை வாங்கலாம் (பொதுவாக அவை இந்த
மதிப்புகளால் ஆதரிக்கப்படும் தலைப்புகள்).

நிதி நிறுவனங்களின் வகைகள்

நிதி நிறுவனங்கள் கடன் அல்லது முதலீட்டு சேவைகள் மற்றும்

காப்பீட்டு நடவடிக்கைகளாக இருக்கலாம். கடன் நிறுவனங்கள்

கடன் நிறுவனங்கள் என்பது உபரி சேமிப்பு உள்ளவர்களிடம்
இருந்து நிதியைப் பெற்று, அந்த நிதியில் பற்றாக்குறை
உள்ளவர்களுக்கு, கடன் கொடுப்பவர்களுக்கு அவற்றைச்
செலுத்துவதாக உறுதியளிக்கும் திறன் கொண்டவை.

கடன் நிறுவனங்கள் கடன்கள் அல்லது அடமானங்களை
வழங்குதல், பணம் செலுத்துதல் சேவைகள், பற்று அல்லது கிரெடிட்
கார்டுகள் அல்லது காசோலைகளை வழங்குதல், நிறுவனங்களுக்கு
மூலதன அமைப்பு, இணைப்புகள் அல்லது கையகப்படுத்துதல்,
பத்திரங்களை வழங்குவதில் பங்கேற்பது, பாதுகாப்பான வைப்பு
பெட்டிகளை வாடகைக்கு எடுத்தல் போன்ற நடவடிக்கைகளை
மேற்கொள்கின்றன.

அவர்களின் சேவைகள் மிகவும் மாறுபட்டவை மற்றும்
பொதுவாக நிதி இடைநிலையை அடிப்படையாகக் கொண்டவை.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

எனவே, நிதிக் கடன் நிறுவனங்கள், இந்த இடைநிலையில் இருந்து லாபத்தைப் பெறுவதன் மூலம், பற்றாக்குறையை உபரிகளுடன் பொருத்தும் நோக்கத்துடன் சந்தையில் தலையிடுகின்றன.

நிதி நிறுவனங்கள் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கும் மற்றும் நிதி அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்களைக் குறிப்பிடுகின்றன. இந்த நிறுவனங்கள் தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையேயான நிதி ஓட்டத்தை எளிதாக்குகின்றன, மூலதனத்தின் திறமையான ஒதுக்கீட்டை செயல்படுத்துகின்றன. கடன் வாங்குதல், கடன் கொடுத்தல், முதலீடு செய்தல் மற்றும் பணத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அவை வழங்குகின்றன.

நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

இடைநிலை: நிதி நிறுவனங்கள் கடன் வாங்குபவர்களையும் கடனளிப்பவர்களையும் இணைப்பதன் மூலம் இடைத்தரகர்களாக செயல்படுகின்றன. அவர்கள் தனிநபர்கள் மற்றும் வணிகங்களிடமிருந்து வைப்புகளை ஏற்றுக்கொள்கிறார்கள் மற்றும் கடன் வாங்குபவர்களுக்கு கடன்கள் மற்றும் கடன்களை வழங்க அந்த நிதியைப் பயன்படுத்துகின்றனர். இந்த இடைநிலை செயல்பாடு உதவுகிறது

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

உபரி அலகுகளில் இருந்து (அதிக நிதி உள்ளவர்கள்) பற்றாக்குறை அலகுகளுக்கு (நிதி தேவைப்படுபவர்கள்) நிதியை மாற்றவும்.

டெபாசிட்டரி சேவைகள்: வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள் டெபாசிட்டரி சேவைகளை வழங்கும் நிதி நிறுவனங்களின் உதாரணங்களாகும். நடப்புக் கணக்குகள், சேமிப்புக் கணக்குகள் மற்றும் டெபாசிட் சான்றிதழ்கள் (சிடி) மூலம் தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் பணத்திற்கு அவை பாதுகாப்பை வழங்குகின்றன. இந்த நிறுவனங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்குதல் மற்றும் மின்னணு நிதி பரிமாற்றங்களை எளிதாக்குதல் போன்ற கட்டணச் சேவைகளையும் வழங்குகின்றன.

கடன் மற்றும் கடன்: தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு நிதி நிறுவனங்கள் கடன்கள் மற்றும் கடன்களை வழங்குகின்றன. அவர்கள் கடன் வாங்குபவர்களின் கடன் தகுதியை மதிப்பிடுகிறார்கள், வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்கிறார்கள் மற்றும் வீடுகளை வாங்குவது, வணிகங்களுக்கு நிதியளிப்பது அல்லது உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பது போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக நிதிகளை வழங்குகிறார்கள். இந்த நிறுவனங்கள் மூலதனத்திற்கான அணுகலை வழங்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட உதவுகின்றன.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

முதலீட்டு சேவைகள்: முதலீட்டு வங்கிகள், சொத்து மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதிகள் போன்ற நிதி நிறுவனங்கள் முதலீட்டு சேவைகளை வழங்குகின்றன. பங்குகள், பத்திரங்கள், பரஸ்பர நிதிகள், ரியல் எஸ்டேட் மற்றும் பொருட்கள் போன்ற பல்வேறு சொத்துக்களில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை முதலீடு செய்வதில் அவை உதவுகின்றன. இந்த நிறுவனங்கள் முதலீட்டு ஆலோசனை, போர்ட்:போலியோ மேலாண்மை மற்றும் தரகு சேவைகளை வழங்குகின்றன.

இடர் மேலாண்மை: நிதி நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய இடர்களை நிர்வகித்தல் மற்றும் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. விபத்துகள், இயற்கை பேரழிவுகள் அல்லது பொறுப்புகள் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படக்கூடிய இழப்புகளுக்கு எதிராக தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு காப்பீட்டு சேவைகளை வழங்குகின்றன. கூடுதலாக, அவர்கள் நிதி அபாயங்களின் தாக்கத்தை குறைக்க, ஹெட்ஜிங், பல்வகைப்படுத்தல் மற்றும் எழுத்துறுதி போன்ற இடர் மேலாண்மை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

பணம் செலுத்தும் முறைகள்: பணம் செலுத்தும் செயலாக்க சேவைகளை வழங்குவதன் மூலம் நிதி நிறுவனங்கள் கட்டண பரிவர்த்தனைகளை எளிதாக்குகின்றன. அவை கட்டண

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நெட்வொர்க்குகளை இயக்குகின்றன, பணம் செலுத்தும் கருவிகளை வழங்குகின்றன (எ.கா., காசோலைகள், கிரெடிட் கார்டுகள்) மற்றும் மின்னணு கட்டண தீர்வுகளை வழங்குகின்றன (எ.கா., ஆன்லைன் வங்கி, மொபைல் கட்டணங்கள்). இந்தச் சேவைகள் கட்சிகளுக்கிடையேயான நிதியை சீராகவும் திறமையாகவும் மாற்றுவதை உறுதி செய்கின்றன.

நிதி ஆலோசனை சேவைகள்: பல நிதி நிறுவனங்கள் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குகின்றன. அவர்கள் நிதி திட்டமிடல், முதலீட்டு ஆலோசனை, வரி திட்டமிடல் மற்றும் ஓய்வூதிய திட்டமிடல் சேவைகளை வழங்குகிறார்கள். இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவலறிந்த நிதி முடிவுகளை எடுக்கவும் அவர்களின் நிதி இலக்குகளை அடையவும் உதவுகின்றன.

ஒட்டுமொத்தமாக, நிதி நிறுவனங்கள் சேமிப்பைத் திரட்டுதல், மூலதனத்தை திறமையாக ஒதுக்கீடு செய்தல், பரிவர்த்தனைகளை எளிதாக்குதல் மற்றும் இடர்களை நிர்வகிப்பதன் மூலம் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. அவை பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குகின்றன.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பண சந்தை

பணச் சந்தை என்பது பணத்திற்கு நெருக்கமான மாற்றாக இருக்கும் குறுகிய கால கருவிகளுக்கான சந்தையாகும். குறுகிய கால கருவிகள் அதிக திரவம் கொண்டவை, எளிதில் விற்பனை செய்யக்கூடியவை, இழப்பு சிறிய மாற்றத்துடன். நுகர்வோர், வணிக விவசாயம் மற்றும் அரசாங்கத்தின் தேவைகளுக்கு நிதியளிக்கப் பயன்படும் ஒரு வருடத்தில் அல்லது அதற்கும் குறைவான காலத்தில் முதிர்ச்சியடையும் குறுகிய கால கடன் கருவிகளின் விரைவான மற்றும் நம்பகமான பரிமாற்றத்தை இது வழங்குகிறது. பணச் சந்தை என்பது ஒரு சந்தை அல்ல, ஆனால் "பல்வேறு வடிவங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு கூட்டுப் பெயர், இது பணத்தின் பல்வேறு தரங்களைக் கையாள்கிறது."

பணச் சந்தையின் நிறுவனங்கள்:

பண சந்தையில் குறுகிய கால கடன்களை கையாளும் பல்வேறு நிதி நிறுவனங்கள் அதன் உறுப்பினர்களாக உள்ளன. அவை பின்வரும் வகையான நிறுவனங்களை உள்ளடக்கியது:

1. மத்திய வங்கி:

நாட்டின் மத்திய வங்கி என்பது முழு பணச் சந்தையும் சுழலும் மையமாகும். இது பணச் சந்தையின் பாதுகாவலராக செயல்படுகிறது

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மற்றும் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையின் நல்லுக்காக பணம் மற்றும் கடன் வழங்கலை அதிகரிக்கிறது அல்லது குறைக்கிறது. இது நேரடி பரிவர்த்தனைகளில் ஈடுபடாது, ஆனால் வங்கி விகிதங்கள் மற்றும் திறந்த சந்தை செயல்பாடுகளில் உள்ள மாறுபாடுகள் மூலம் பணச் சந்தையைக் கட்டுப்படுத்துகிறது.

ஐக்கிய மாகாணங்களில் உள்ள பெடரல் ரிசர்வ் அல்லது ஐரோப்பிய மத்திய வங்கி போன்ற மத்திய வங்கிகள், பணவியல் ஆணையமாக செயல்பட்டு பணச் சந்தையின் ஸ்திரத்தன்மையை மேற்பார்வையிடுகின்றன. வட்டி விகிதங்களை நிர்வகித்தல் மற்றும் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கு பணப்புழக்கத்தை வழங்குவதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

2. வணிக வங்கிகள்:

வணிக வங்கிகள் வணிகம் மற்றும் வர்த்தகத்திற்கு கடன் கொடுக்கும் குறுகிய கால கடன்களையும் கையாளுகின்றன. அவர்கள் பரிவர்த்தனை மற்றும் கருவூல பில்களை தள்ளுபடி செய்கிறார்கள், மேலும் உறுதிமொழி நோட்டுகளுக்கு எதிராகவும் முன்பணங்கள் மற்றும் ஓவர் டிராஃப்ட்கள் மூலமாகவும் கடன் வழங்குகிறார்கள்.

வணிக வங்கிகள் பணச் சந்தைக் கணக்குகள், வைப்புச் சான்றிதழ்கள் (சிடிகள்) மற்றும் குறுகிய காலக் கடன்கள் உள்ளிட்ட

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பல்வேறு வகையான நிதிச் சேவைகளை வழங்குகின்றன. பல்வேறு சந்தை பங்கேற்பாளர்களுக்கு பணப்புழக்கம் மற்றும் கடன் வழங்குவதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

3. வங்கி அல்லாத நிதி இடைத்தரகர்கள்:

வணிக வங்கிகளைத் தவிர, பணச் சந்தையில் கடன் வாங்குபவர்களுக்கு குறுகிய கால நிதியை வழங்கும் வங்கி அல்லாத நிதி இடைத்தரகர்களும் உள்ளனர். இத்தகைய நிதி இடைத்தரகர்கள் சேமிப்பு வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற நிதி நிறுவனங்கள்.

4. தள்ளுபடி வீடுகள் மற்றும் பில் தரகர்கள்:

வளர்ந்த பணச் சந்தைகளில், தனியார் நிறுவனங்கள் தள்ளுபடி வீடுகளை இயக்குகின்றன. தள்ளுபடி வீடுகளின் முதன்மை செயல்பாடு மற்றவர்களுக்கு சார்பாக பில்களை தள்ளுபடி செய்வதாகும். அவை, வணிக வங்கிகள் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களை உருவாக்குகின்றன. தள்ளுபடி வீடுகளுடன், பணச் சந்தையில் பில் புரோக்கர்கள் உள்ளனர், அவர்கள் கடன் வாங்குபவர்களுக்கும் கடன் வழங்குபவர்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாக செயல்படுகிறார்கள், அவர்கள் பெயரளவு கமிஷனில் பரிமாற்ற பில்களை தள்ளுபடி செய்கிறார்கள். வளர்ச்சியடையாத பணச்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

சந்தைகளில், பில் புரோக்கர்கள் மட்டுமே செயல்படுகின்றனர்.

5. ஏற்றுக்கொள்ளும் வீடுகள்:

19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தங்கள் தலைமையகத்தை லண்டன் பணச் சந்தைக்கு மாற்றிய என்னை மாற்ற வங்கியாளர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளும் வீடுகளின் நிறுவனம் உருவாக்கப்பட்டது. அவர்கள் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே மற்றும் கடன் வழங்குபவர் மற்றும் கடன் வாங்குபவர் வர்த்தகர்களிடையே முகவர்களாக செயல்படுகின்றனர். லண்டன் பணச் சந்தையில் பில்களை பேச்சுவார்த்தைக்குட்படுத்தும் வகையில் நிதி நிலை தெரியாத வணிகர்களிடம் வரையப்பட்ட பில்களை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஒரு வர்த்தக மசோதாவை ஏற்றுக்கொள்வதன் மூலம் அவர்கள் முதிர்வு நேரத்தில் பில் செலுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கிறார்கள். இருப்பினும், வணிக வங்கிகள் ஏற்றுக்கொள்ளும் தொழிலை மேற்கொண்டதால் அவற்றின் முக்கியத்துவம் குறைந்துள்ளது.

6. சேமிப்பு மற்றும் கடன் சங்கங்கள்: சேமிப்பு மற்றும் கடன் சங்கங்கள் (S&Ls), சிக்கன நிறுவனங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன, முதன்மையாக வைப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் அடமானக் கடன்களை வழங்குவதில் கவனம் செலுத்துகின்றன. அவர்கள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பெரும்பாலும் தங்கள் தயாரிப்பு வழங்கல்களின் ஒரு பகுதியாக பணச் சந்தை கணக்குகள் மற்றும் குறுந்தகடுகளை வழங்குகிறார்கள்.

7. கடன் சங்கங்கள்: கடன் சங்கங்கள் என்பது உறுப்பினர்களுக்குச் சொந்தமான நிதிக் கூட்டுறவு ஆகும், அவை அவற்றின் உறுப்பினர்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்குகின்றன. அவர்கள் பொதுவாக போட்டி வட்டி விகிதங்கள் மற்றும் குறைந்த கட்டணங்களுடன் பணச் சந்தை கணக்குகளை வழங்குகிறார்கள்.

கடன் சங்கங்கள் சிக்கனத்தை ஊக்குவித்தல், நியாயமான விலையில் கடன் வழங்குதல் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு பிற நிதிச் சேவைகளை வழங்குதல் ஆகியவற்றின் நோக்கத்தைக் கொண்டுள்ளன.^[7] அதன் உறுப்பினர்கள் பொதுவாக ஒரு பகிர்ந்து கொள்ள வேண்டும்பொதுவான பிணைப்பு, உள்ளூர், முதலாளி, மதம் அல்லது தொழில் போன்றவை,

மற்றும் கடன் சங்கங்கள் பொதுவாக உறுப்பினர் வைப்புத்தொகை மூலம் நிதியளிக்கப்படுகின்றன, மேலும் வெளியில் கடன் வாங்குவதைத் தவிர்க்கின்றன. அவை பொதுவாக (பிரத்தியேகமாக இல்லாவிட்டாலும்) கூட்டுறவு வங்கி நிறுவனங்களின் சிறிய வடிவமாகும். சில நாடுகளில் பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களை வழங்குவதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது, மற்ற நாடுகளில், அவர்கள் விவசாயிகளுக்கு வணிகக் கடன்கள் மற்றும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அடமானங்களை வழங்க முடியும்.

8. பணச் சந்தை பரஸ்பர நிதிகள்: பணச் சந்தை பரஸ்பர நிதிகள் (MMMFs) கருவூல பில்கள், வணிகத் தாள்கள் மற்றும் வைப்புச் சான்றிதழ்கள் போன்ற குறுகிய கால கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் முதலீட்டு நிதிகள் ஆகும். முதலீட்டாளர்கள் அதிக பல்வகைப்படுத்தல் மற்றும் பணச் சந்தை கருவிகளுக்கான அணுகலை அடைய முதலீட்டாளர்களை அவர்கள் அனுமதிக்கின்றனர்.
9. தரகு நிறுவனங்கள்: பணச் சந்தை கணக்குகள் மற்றும் ஸ்வீப் கணக்குகள் உட்பட பல்வேறு நிதிச் சேவைகளை தரகு நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்தக் கணக்குகள் சில வட்டியை ஈட்டும் போது பணத்திற்கான எளிதான அணுகலை வழங்குகின்றன.
10. அரசாங்கத்தால் வழங்கப்படும் நிறுவனங்கள்: ஃபேனி மே மற்றும் ஃப்ரெடி மேக் போன்ற அரசாங்கத்தால் வழங்கப்படும் நிறுவனங்கள் (ஜிஎஸ்இ) பணச் சந்தையில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. அவர்கள் தங்கள் செயல்பாடுகளுக்கு நிதியளிப்பதற்கும் அடமானச் சந்தைக்கு பணப்புழக்கத்தை வழங்குவதற்கும் குறுகிய கால கடன் பத்திரங்களை வெளியிடுகின்றனர்.

பணச் சந்தை நிறுவனங்கள் என்பது குறுகிய கால கடன் மற்றும் கடன் வாங்குதல் மற்றும் பிற பணச் சந்தை கருவிகளில் நிபுணத்துவம் பெற்ற நிதி நிறுவனங்கள் ஆகும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு பணப்புழக்கம் மற்றும் குறுகிய கால நிதியுதவியை எளிதாக்க உதவும் பல சேவைகளை அவை வழங்குகின்றன.

இந்த நிறுவனங்கள் பணச் சந்தையில் ஸ்திரத்தன்மை மற்றும் பணப்புழக்கத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன, பல்வேறு சந்தை பங்கேற்பாளர்களிடையே திறமையான குறுகிய கால கடன் வாங்குவதற்கும் கடன் வழங்குவதற்கும் அனுமதிக்கிறது.

பணச் சந்தையை உள்ளடக்கிய இந்த நிறுவனங்கள் அனைத்தும் தனித்தனியாக செயல்படவில்லை, ஆனால் ஒன்றுக்கொன்று சார்ந்து, ஒன்றோடொன்று தொடர்புடையவை.

மூலதனச் சந்தை நிறுவனங்கள் நிதிச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வாங்குபவர்களுக்கு இடையே மூலதன ஓட்டத்தை எளிதாக்கும் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களாகும். நிதிப் பத்திரங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும், வணிகங்களுக்கான மூலதனத்தை திரட்டுவதற்கும், முதலீட்டு இலாகாக்களை நிர்வகிப்பதற்கும் ஒரு தளத்தை வழங்குவதன் மூலம் இந்த நிறுவனங்கள் மூலதனச் சந்தையின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மூலதன சந்தை நிறுவனங்களின் சில எடுத்துக்காட்டுகள் இங்கே:

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பங்குச் சந்தைகள்: பங்குச் சந்தைகள் பங்குகள் மற்றும் பிற பத்திரங்கள் வர்த்தகம் செய்யப்படும் முதன்மை தளங்களாகும். பொது வர்த்தக நிறுவனங்களின் பங்குகளை பரிமாறிக்கொள்ள வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையை அவை வழங்குகின்றன.

தரகு நிறுவனங்கள்: தரகு நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கும் பங்குச் சந்தைகளுக்கும் இடையில் இடைத்தரகர்களாகச் செயல்படுகின்றன. அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் சார்பாக பத்திரங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் உதவுகிறார்கள் மற்றும் முதலீட்டு ஆலோசனை, ஆராய்ச்சி மற்றும் போர்ட்:போலியோ மேலாண்மை உட்பட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறார்கள்.

முதலீட்டு வங்கிகள்: முதலீட்டு வங்கிகள் நிறுவனங்கள் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு நிதி சேவைகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றவை. ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓக்கள்) மற்றும் கடன் பத்திரங்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் மூலதனத்தை திரட்டுவதில் அவை உதவுகின்றன. முதலீட்டு வங்கிகள் இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல்கள், மறுசீரமைப்புகள் மற்றும் பிற பெருநிறுவன நிதி பரிவர்த்தனைகளுக்கான ஆலோசனை சேவைகளையும் வழங்குகின்றன.

பரஸ்பர நிதிகள்: மியூச்சுவல் ஃபண்டுகள் பங்குகள், பத்திரங்கள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மற்றும் பணச் சந்தை கருவிகள் போன்ற பலதரப்பட்ட பத்திரங்களில் முதலீடு செய்வதற்காக பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைத் திரட்டுகின்றன. முதலீட்டாளர்களின் சார்பாக முதலீட்டு முடிவுகளை எடுக்கும் தொழில்முறை நிதி மேலாளர்களால் அவை நிர்வகிக்கப்படுகின்றன.

ஓய்வூதிய நிதிகள்: ஓய்வூதிய நிதிகள் என்பது நீண்ட கால முதலீட்டு நிதிகளாகும், இது ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்குவதற்காக முதலாளிகள், தொழிலாளர் சங்கங்கள் அல்லது அரசாங்கங்களால் நிறுவப்பட்டது.

இந்த நிதிகள் பங்குகள், பத்திரங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் மாற்று முதலீடுகள் உள்ளிட்ட பலதரப்பட்ட சொத்துக்களில் முதலீடு செய்கின்றன, நீண்ட காலத்திற்கு வருமானத்தை ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

காப்பீட்டு நிறுவனங்கள்: காப்பீட்டு நிறுவனங்கள் அபாயங்களுக்கான கவரேஜை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு நிதிக் கருவிகளில் சேகரிக்கப்பட்ட பிரீமியங்களையும் முதலீடு செய்கின்றன. அவர்கள் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க மூலதனச் சந்தை செயல்பாடுகளைக் கொண்டுள்ளனர், பங்குகள், பத்திரங்கள் மற்றும் பிற சொத்துக்களில் முதலீடு செய்வதன் மூலம் அவர்களின் காப்பீட்டுக் கடமைகளைச் சந்திக்கக்கூடிய வருமானத்தை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

ஈட்டுகின்றனர்.

ஹெட்ஜ் நிதிகள்: ஹெட்ஜ் நிதிகள் தனிப்பட்ட முறையில் நிர்வகிக்கப்படும் முதலீட்டு நிதிகளாகும், அவை அங்கீகாரம் பெற்ற அல்லது அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து மூலதனத்தை சேகரிக்கின்றன. அவர்கள் பொதுவாக மிகவும் நுட்பமான முதலீட்டு உத்திகளைப் பயன்படுத்துகின்றனர் மற்றும் பாரம்பரிய முதலீட்டு நிதிகளுடன் ஒப்பிடும்போது அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளனர்.

கிளியரிங்ஹவுஸ்: செக்யூரிட்டி பரிவர்த்தனைகளின் சுமுகமான தீர்வை உறுதி செய்வதற்காக கிளியரிங்ஹவுஸ் வர்த்தகத்திற்கு பிந்தைய சேவைகளை வழங்குகிறது. அவர்கள் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாகச் செயல்படுகிறார்கள், வர்த்தகத்தின் நிதிச் செயல்பாட்டிற்கு உத்தரவாதம் அளிப்பதோடு எதிர் தரப்பு அபாயத்தைக் குறைக்கிறார்கள்.

இந்த நிறுவனங்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பிற பங்கேற்பாளர்களுடன் சேர்ந்து, மூலதனச் சந்தையின் உள்கட்டமைப்பை உருவாக்குகின்றன, மூலதனத்தின் திறமையான ஒதுக்கீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. கூட்டுறவு வங்கிகள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கூட்டுறவு வங்கிகள் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு சொந்தமானவை மற்றும் பின்பற்றுகின்றனகூட்டுறவு கொள்கைஒரு நபரின், ஒரு வாக்கு. கூட்டுறவு வங்கிகள் பெரும்பாலும் இரண்டின் கீழும் கட்டுப்படுத்தப்படுகின்றன

வங்கி மற்றும் கூட்டுறவு சட்டம். அவை உறுப்பினர் அல்லாதவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் சேமிப்பு மற்றும் கடன்கள் போன்ற சேவைகளை வழங்குகின்றன, மேலும் சிலர் மொத்த சந்தைகளில் பத்திரங்கள், பணம் மற்றும் பங்குகளுக்காகவும் பங்கேற்கின்றனர்.^[6]பல கூட்டுறவு வங்கிகள் பொதுமக்களிடம் வர்த்தகம் செய்யப்படுகின்றனபங்கு சந்தைகள், இதன் விளைவாக அவை உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு ஓரளவு சொந்தமானது. இந்த வெளிப்புற பங்குகளால் உறுப்பினர் கட்டுப்பாட்டை நீர்த்துப்போகச் செய்யலாம், எனவே அவை அரை-கூட்டுறவாகக் கருதப்படலாம்.

கூட்டுறவு வங்கி அமைப்புகளும் பொதுவாக கடன் சங்க அமைப்புகளை விட ஒருங்கிணைக்கப்படுகின்றன. கூட்டுறவு வங்கிகளின் உள்ளூர் கிளைகள் தங்கள் சொந்த இயக்குநர்கள் குழுவைத் தேர்ந்தெடுத்து தங்கள் சொந்த செயல்பாடுகளை நிர்வகிக்கின்றன, ஆனால் பெரும்பாலான மூலோபாய முடிவுகளுக்கு மத்திய அலுவலகத்தின் ஒப்புதல் தேவை. கடன் சங்கங்கள் பொதுவாக

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

உள்ளூர் மட்டத்தில் மூலோபாய முடிவெடுப்பதைத் தக்கவைத்துக்கொள்கின்றன, இருப்பினும் அவை கூட்டமைப்பு மூலம் உலகளாவிய கட்டண முறைக்கான அணுகல் போன்ற பின்-அலுவலக செயல்பாடுகளைப் பகிர்ந்து கொள்கின்றன.

சில கூட்டுறவு வங்கிகள் தங்கள் கூட்டுறவு கொள்கைகளை நீர்த்துப்போகச் செய்வதாக விமர்சிக்கப்படுகின்றன. கொள்கைகள் 2-4 "கூட்டுறவு அடையாள அறிக்கை" உறுப்பினர்கள் தங்கள் கூட்டுறவுகளின் நிர்வாக அமைப்புகள் மற்றும் மூலதனம் இரண்டையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று பொருள்படலாம். பொதுப் பங்குச் சந்தைகளில் மூலதனத்தை திரட்டும் ஒரு கூட்டுறவு வங்கி, உறுப்பினர்களுடன் கட்டுப்பாட்டிற்காக போட்டியிடும் இரண்டாம் வகை பங்குதாரர்களை உருவாக்குகிறது. சில சூழ்நிலைகளில், உறுப்பினர்கள் கட்டுப்பாட்டை இழக்க நேரிடலாம். இதன் மூலம் வங்கியானது ஒரு கூட்டுறவு அமைப்பாக இல்லாமல் போய்விடும். உறுப்பினர்கள் அல்லாதவர்களிடமிருந்து டெபாசிட்களை ஏற்றுக்கொள்வதும் உறுப்பினர்களின் கட்டுப்பாட்டை குறைக்க வழிவகுக்கும்.

கூட்டுறவு வங்கிகள் அல்லது கூட்டுறவு வங்கிகள் என்றும் அழைக்கப்படும் கூட்டுறவு வங்கி நிறுவனங்கள், அவற்றின் உறுப்பினர்களுக்கு சொந்தமான மற்றும் இயக்கப்படும் நிதி

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்கள் கூட்டுறவு இயக்கத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை, அங்கு ஒரே மாதிரியான தேவைகள் மற்றும் ஆர்வங்கள் கொண்ட தனிநபர்கள் பொதுவான இலக்குகளை அடைய ஒன்றிணைகிறார்கள். கூட்டுறவு வங்கிகள் பாரம்பரிய வணிக வங்கிகளிலிருந்து அவற்றின் உரிமை அமைப்பு, முடிவெடுக்கும் செயல்முறைகள் மற்றும் சமூக மேம்பாட்டில் கவனம் செலுத்துகின்றன.

கூட்டுறவு வங்கி நிறுவனங்களின் சில முக்கிய

அம்சங்கள் மற்றும் பண்புகள் இங்கே:

உரிமை: கூட்டுறவு வங்கிகள் பொதுவாக வங்கியின் வாடிக்கையாளர்களாக இருக்கும் அவற்றின் உறுப்பினர்களுக்குச் சொந்தமானவை. ஒவ்வொரு உறுப்பினரும் வங்கியின் செயல்பாடுகளில், அவர்கள் டெபாசிட் செய்த பணத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் சமமான கருத்தைக் கொண்டுள்ளனர். "ஒரு உறுப்பினர், ஒரு வாக்கு" என்ற கொள்கை ஜனநாயக முடிவெடுப்பதை உறுதி செய்கிறது.

நோக்கம்: கூட்டுறவு வங்கிகளின் முதன்மை நோக்கம், அவர்களின் உறுப்பினர்களின் நிதித் தேவைகளுக்கு சேவை செய்வதும் அவர்களின் பொருளாதார நலன்களை மேம்படுத்துவதும் ஆகும். அவர்கள் அணுகக்கூடிய மற்றும் மலிவு வங்கிச் சேவைகளை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர், குறிப்பாக பாரம்பரிய வங்கிகளால் குறைவாக இருக்கும் தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு.

உள்ளூர் சமூகங்களில் கவனம் செலுத்துங்கள்: கூட்டுறவு வங்கிகள் பெரும்பாலும் அவர்கள் சேவை செய்யும் சமூகங்களுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளன. அவர்கள் உள்ளூர் பொருளாதார மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, கடன்கள், மானியங்கள் மற்றும் பிற முயற்சிகள் மூலம் சமூகத்தில் லாபத்தை மறு முதலீடு செய்கின்றனர். நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்துவதே அவர்களின் குறிக்கோள்.

உறுப்பினர் நன்மைகள்: கூட்டுறவு வங்கிகளின் உறுப்பினர்கள் சேமிப்புக் கணக்குகள், கடன்கள், அடமானங்கள் மற்றும் பிற நிதி தயாரிப்புகள் போன்ற நிறுவனத்தின் சேவைகளிலிருந்து பயனடைகிறார்கள். கூட்டுறவு வங்கிகள் பொதுவாக வணிக வங்கிகளுடன் ஒப்பிடும்போது போட்டி வட்டி விகிதங்கள் மற்றும் குறைந்த கட்டணங்களை வழங்குகின்றன, ஏனெனில் அவற்றின் கவனம் லாபத்தை அதிகரிப்பதை விட உறுப்பினர்களுக்கு சேவை செய்வதில் உள்ளது.

இடர் பகிர்வு: கூட்டுறவு வங்கிகள் உறுப்பினர்களிடையே இடர் பகிர்வை வலியுறுத்துகின்றன. நிதிகளின் கூட்டுத் தொகுப்பு அபாயங்கள் மற்றும் வெகுமதிகளை விநியோகிக்க அனுமதிக்கிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

உறுப்பினர்கள் பொதுவான நிதிக்கு பங்களிக்கின்றனர், மேலும் வங்கி இந்த நிதியை உறுப்பினர்களுக்கு கடன்கள் மற்றும் பிற நிதி சேவைகளை வழங்க பயன்படுத்துகிறது.

சமூக மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு: கூட்டுறவு வங்கிகள் பெரும்பாலும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கின்றன. சமூக நலன், நெறிமுறை நடைமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் முயற்சிகளை அவர்கள் ஆதரிக்கலாம். இந்த வங்கிகள் தங்கள் உறுப்பினர்கள் மற்றும் சமூகங்களின் மதிப்புகள் மற்றும் தேவைகளுடன் தங்கள் செயல்பாடுகளை சீரமைக்கின்றன.

கூட்டுறவு வங்கி நிறுவனங்கள் அவற்றின் அளவு, நோக்கம் மற்றும் குறிப்பிட்ட செயல்பாடுகளில் வேறுபடலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அவர்கள் உள்ளூர், பிராந்திய அல்லது தேசிய மட்டங்களில் செயல்படலாம் மற்றும் அவர்களின் உறுப்பினர்களின் தேவைகளுக்கு ஏற்ப நிதி சேவைகளை வழங்கலாம். கூட்டுறவு வங்கிகளுக்கான விதிமுறைகள் மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகள் நாடு முழுவதும் மாறுபடும்.

கூட்டுறவு வங்கி நிறுவனங்கள் தங்கள் உறுப்பினர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சமூக வளர்ச்சியை மேம்படுத்தவும் பல்வேறு செயல்பாடுகளைச் செய்கின்றன. கூட்டுறவு வங்கிகளால்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

செய்யப்படும் சில முக்கிய செயல்பாடுகள் இங்கே:

சேமிப்புகளை திரட்டுதல்: கூட்டுறவு வங்கிகள் தங்கள் உறுப்பினர்களை சேமிப்பு கணக்குகள் மற்றும் வைப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் சேமிக்க ஊக்குவிக்கின்றன. அவர்கள் உறுப்பினர்களிடமிருந்து சேமிப்புகளைச் சேகரித்து, கடன் மற்றும் பிற நிதிச் சேவைகளுக்குப் பயன்படுத்துவதற்காக இந்த நிதியைத் திரட்டுகிறார்கள்.

கடன் வழங்குதல்: கூட்டுறவு வங்கிகளின் முதன்மைப் பணிகளில் ஒன்று அவற்றின் உறுப்பினர்களுக்கு கடன் வழங்குவதாகும். இந்தக் கடன்கள் விவசாயம், சிறு வணிகம், வீட்டுவசதி, கல்வி அல்லது தனிப்பட்ட தேவைகள் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக இருக்கலாம். கூட்டுறவு வங்கிகள் தங்கள் உறுப்பினர்களின் கடன் தகுதியை மதிப்பிடுகின்றன மற்றும் போட்டி வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகின்றன.

கடன் இடைநிலை: கூட்டுறவு வங்கிகள் உபரி நிதி உள்ளவர்களுக்கும் (டெபாசிட்டர்கள்) நிதி தேவைப்படுபவர்களுக்கும் (கடன் வாங்குபவர்கள்) இடையே இடைத்தரகர்களாக செயல்படுகின்றன. அவை உறுப்பினர்களிடமிருந்து சேமிப்பை பொருளாதாரத்தின் உற்பத்தித் துறைகளுக்குச் செலுத்துகின்றன, இதனால் முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை எளிதாக்குகிறது.

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர் மனோன்மணியம் சுந்தரனார்

நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குதல்: கூட்டுறவு வங்கிகள் தங்கள் உறுப்பினர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பரந்த அளவிலான நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகின்றன. நடப்புக் கணக்குகள், நிலையான வைப்புத்தொகைகள், தொடர் வைப்புத்தொகைகள், காப்பீட்டுத் தயாரிப்புகள், பணம் அனுப்பும் சேவைகள், டெபிட் கார்டுகள் மற்றும் மின்னணு வங்கி வசதிகள் ஆகியவை இதில் அடங்கும்.

நிதி உள்ளடக்கத்தை ஊக்குவித்தல்: கூட்டுறவு வங்கிகள் நிதி சேர்க்கையை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாரம்பரிய வங்கி நிறுவனங்களுக்கு அணுகல் இல்லாத தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு அவை வங்கிச் சேவைகளை வழங்குகின்றன, இதன் மூலம் பொருளாதார வலுவூட்டலை ஊக்குவிக்கின்றன.

சமூக மேம்பாடு: கூட்டுறவு வங்கிகள் பெரும்பாலும் சமூக வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துகின்றன. அவர்கள் உள்ளூர் பொருளாதார முன்முயற்சிகளை தீவிரமாக ஆதரிக்கிறார்கள், சமூக திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குகிறார்கள் மற்றும் தொழில்முனைவு மற்றும் சுய-வேலை வாய்ப்புகளை மேம்படுத்துகின்றனர். இந்த வங்கிகள் தாங்கள் சேவை செய்யும் சமூகங்களின் ஒட்டுமொத்த மேம்பாடு மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

உறுப்பினர் கல்வி மற்றும் பயிற்சி: கூட்டுறவு வங்கிகள் உறுப்பினர் கல்வி மற்றும் நிதி அறிவை வலியுறுத்துகின்றன. நிதி மேலாண்மை, முதலீட்டு விருப்பங்கள் மற்றும் கடனின் பொறுப்பான பயன்பாடு குறித்து தங்கள் உறுப்பினர்களுக்குக் கற்பிப்பதற்கான பயிற்சித் திட்டங்கள், பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளை அவர்கள் வழங்குகிறார்கள். இது தகவலறிந்த நிதி முடிவுகளை எடுக்க உறுப்பினர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

வக்கீல் மற்றும் பிரதிநிதித்துவம்: கூட்டுறவு வங்கிகள் தங்கள் உறுப்பினர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன மற்றும் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்குப் பயனளிக்கும் கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்காக வாதிடுகின்றன.

அவர்கள் சேவை செய்யும் சமூகங்கள். அவர்கள் மன்றங்களில் பங்கேற்கிறார்கள் மற்றும் கூட்டுறவு வங்கி நிறுவனங்களுக்கு சாதகமான செயல்பாட்டு சூழலை உறுதி செய்வதற்காக ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் ஈடுபடுகிறார்கள்.

ஒட்டுமொத்தமாக, கூட்டுறவு வங்கி நிறுவனங்கள் தங்கள் உறுப்பினர்களின் தேவைகள் மற்றும் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சமூகத்தால் இயக்கப்படும் நிதி இடைத்தரகர்களாக

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

செயல்படுகின்றன. அணுகக்கூடிய நிதிச் சேவைகளை வழங்குவதன் மூலமும், உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமும் நிலையான மற்றும் உள்ளடக்கிய நிதிச் சூழலை உருவாக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

தேசிய வீட்டுவசதி வங்கி என்றால் என்ன?

தேசிய வீட்டுவசதி வங்கியானது வீட்டுவசதி மேம்பாட்டில் கவனம் செலுத்தும் ஒரு தன்னாட்சி நிறுவனமாக செயல்படுகிறது. நாடு முழுவதும் உள்ள வீட்டு நிதி நிறுவனங்களை வீடமைப்பு உள்கட்டமைப்பின் பிராந்திய மற்றும் தேசிய மேம்பாட்டிற்காக மேம்படுத்துகிறது மற்றும் இந்த நிறுவனங்களின் நிதி தேவைகளை மேற்கொள்வதன் மூலம் அத்தகைய நிறுவனங்களுக்கு மறுநிதியளிப்பதற்கான நிதி திரட்டல் அல்லது அத்தகைய நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்கான உத்தரவாதத்தை வழங்குதல்.

நேஷனல் ஹவுசிங் வங்கி அதன் இயக்குநர்கள் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது மற்றும் தேசிய வீட்டுவசதி வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநர் திரு. எஸ்.கே. ஹோடா மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம், கிராமப்புற அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகளை உள்ளடக்கிய பல்வேறு இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம். இயக்குநர்கள் குழு இணைந்து தேசிய வீட்டுவசதி வங்கியின் செயல்பாட்டை நிர்வகிக்கிறது. இது இந்தியாவில் செயல்படும் வீட்டுவசதி நிதி நிறுவனங்களின் கட்டுப்பாட்டாளராக செயல்படுகிறது மற்றும் வீட்டு நிதி நிறுவனங்களின் முறையான செயல்பாடு மற்றும் கட்டுப்பாடு, அவற்றின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் 2022 க்குள் அனைவருக்கும் வீடு என்ற அரசாங்க நோக்கத்திற்கு ஏற்ப வீட்டுவசதி அலகுகளை உருவாக்குவதை உறுதிப்படுத்துகிறது. நேஷனல் ஹவுசிங் வங்கியின் முழு செலுத்தப்பட்ட பங்கு மூலதனமும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு சொந்தமானது மற்றும் கட்டுப்படுத்தப்படுகிறது அதாவது இந்திய ரிசர்வ் வங்கி. தேசிய வீட்டுவசதி வங்கி அதன் கிளை அலுவலகங்கள் மூலம் இந்தியா முழுவதும் செயல்படுகிறது மற்றும் அதன் தலைமை அலுவலகம் இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் அமைந்துள்ளது.

தேசிய வீட்டுவசதி வங்கியின் செயல்பாடுகள்

தேசிய வீட்டுவசதி வங்கி (NHB) என்பது 1988 ஆம் ஆண்டு தேசிய வீட்டுவசதி வங்கி சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்தியாவின் ஒரு உச்ச நிதி நிறுவனமாகும். இது முழுக்க முழுக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) சொந்தமானது மற்றும் வீட்டு நிதி நிறுவனங்களை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மேம்படுத்துவதற்கும், வீட்டு வசதித் துறைக்கு நிதி மற்றும் பிற ஆதரவை வழங்குவதற்கும் முதன்மை நிறுவனமாக செயல்படுகிறது.

தேசிய வீட்டுவசதி வங்கியின் முதன்மை செயல்பாடுகள் பின்வருமாறு:

ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை: NHB இந்தியாவில் வீட்டுவசதி நிதி நிறுவனங்களை (HFCs) ஒழுங்குபடுத்துகிறது மற்றும் மேற்பார்வை செய்கிறது. இது HFC களின் ஒலி செயல்பாடு மற்றும் நிலைப்புத்தன்மையை உறுதி செய்வதற்காக விவேகமான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அமைக்கிறது. NHB அவர்களின் செயல்பாடுகள், மூலதன போதுமான அளவு, இடர் மேலாண்மை மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குதல் ஆகியவற்றை கண்காணிக்கிறது.

மறுநிதியளிப்பு மற்றும் கடன்: NHB தகுதியான HFCகளுக்கு மறுநிதியளிப்பு வசதிகளை வழங்குகிறது. இது HFC களால் வழங்கப்படும் வீட்டுக் கடன்களை மறுநிதியளிக்கிறது, இதன் மூலம் வீட்டு நிதிக்கான நிதி கிடைப்பதை உறுதி செய்கிறது. மலிவு விலை வீடுகள் மற்றும் கிராமப்புற வீடுகள் போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக HFC களுக்கு NHB நேரடியாக கடன் வழங்குகிறது.

வீட்டுக் கொள்கை மற்றும் மேம்பாடு: மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து வீட்டுக் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்துவதில் NHB பங்களிக்கிறது. இது வீட்டுவசதி வாரியங்கள்,

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

டெவலப்பர்கள் மற்றும் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள பிற நிறுவனங்கள் உட்பட, வீட்டு வசதித் துறையில் பல்வேறு பங்குதாரர்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை வழங்குகிறது.

திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி: வீட்டுவசதி நிதியில் பணிபுரியும் நிபுணர்களின் திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்த திறன் மேம்பாட்டு முயற்சிகளை NHB ஊக்குவிக்கிறது.

துறை. இது வீட்டு நிதி மற்றும் வீட்டு சந்தைகள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை நடத்துகிறது. இது பயனுள்ள கொள்கைகள் மற்றும் உத்திகளை உருவாக்க உதவுகிறது.

சந்தை மேம்பாடு: இந்தியாவில் வீட்டுவசதி நிதிச் சந்தையை மேம்படுத்தி வலுப்படுத்துவதில் NHB முக்கியப் பங்கு வகிக்கிறது. இது இரண்டாம் நிலை அடமான சந்தைகளை உருவாக்க உதவுகிறது, அடமான ஆதரவு பத்திரங்களின் வளர்ச்சியை ஆதரிக்கிறது மற்றும் வீட்டு நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் புதுமைகளை ஊக்குவிக்கிறது.

நுகர்வோர் பாதுகாப்பு: NHB வீட்டு நிதித் துறையில் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நியாயமான கடன் வழங்கும் நடைமுறைகளை நிறுவுகிறது மற்றும் செயல்படுத்துகிறது, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மற்றும் நுகர்வோரின் புகார்கள் மற்றும் குறைகளை தீர்க்கிறது.

தேசிய வீட்டுவசதி வங்கியின் பணியானது மத்திய அரசு, மாநில அரசுகள், RBI, HFCக்கள், வீட்டு வசதி மேம்பாட்டாளர்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் உட்பட பல்வேறு பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பை உள்ளடக்கியது. இந்தியாவில் வீட்டுத் துறையின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு NHB நிதி உதவி, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் கொள்கை வழிகாட்டுதலை வழங்குகிறது. அதன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகள் மூலம், NHB மலிவு விலையில் வீட்டுவசதிக்கான நிதி கிடைப்பதை உறுதிசெய்து, அரசாங்கத்தின் வீட்டு நோக்கங்களை எளிதாக்குகிறது.

இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி (EXIM)

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி இந்தியா, EXIM வங்கி என்று பிரபலமாக அறியப்படும் வங்கி 1982 இல் நிறுவப்பட்டது. இது வெளிநாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கான இந்தியாவின் முதன்மை நிதி நிறுவனமாகும். இது முன்பு ஐடிபிஐயின் கிளையாக இருந்தது, ஆனால் வெளிநாட்டு வர்த்தகத் துறை வளர்ந்தவுடன், அது ஒரு சுதந்திர அமைப்பாக மாற்றப்பட்டது.

ஏற்றுமதியின் முக்கிய செயல்பாடு மற்றும் இறக்குமதிவங்கி இந்தியாவின் இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு நிதி

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மற்றும் பிற உதவிகளை வழங்க வேண்டும். மற்றும் அது
மேற்பார்வை மற்றும்

இறக்குமதி-ஏற்றுமதி துறையில் பணிபுரியும் பிற நிறுவனங்களின் பணியை
ஒருங்கிணைக்கிறது. ஊக்குவிப்பதே இறுதி நோக்கம்வெளிநாட்டு வர்த்தகம்
நாட்டில் நடவடிக்கைகள்.

EXIM வங்கியின் செயல்பாடுகள்

இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி, பொதுவாக EXIM வங்கி
என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் முதன்மையான
ஏற்றுமதி நிதி நிறுவனமாகும். இது 1982 இல் நிறுவப்பட்டது மற்றும்
இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்திய
ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு நிதி உதவி,
தகவல் மற்றும் ஆதரவை வழங்குவதன் மூலம் இந்தியாவின்
சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவதே வங்கியின் முதன்மை
நோக்கமாகும்.

EXIM வங்கியின் செயல்பாடுகள்:

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பரிவர்த்தனைகளுக்கு நிதியளித்தல்:
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளை எளிதாக்க EXIM வங்கி
பல்வேறு நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது. இது
இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு ஆதரவாக

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

ஏற்றுமதிக்கு முந்தைய கடன், ஏற்றுமதிக்கு பிந்தைய கடன், ஏற்றுமதி கடன்கள், வாங்குபவரின் கடன் மற்றும் கடன் வரிகளை வழங்குகிறது.

ஏற்றுமதி ஊக்குவிப்பு: சர்வதேச வர்த்தக கண்காட்சிகள், கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளில் பங்கேற்பதன் மூலம் EXIM வங்கி இந்திய ஏற்றுமதிகளை தீவிரமாக ஊக்குவிக்கிறது. இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான சந்தை அணுகலை எளிதாக்குவதற்கு பல்வேறு வர்த்தக ஊக்குவிப்பு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சபைகளுடன் இது ஒத்துழைக்கிறது.

ஏற்றுமதி கடன் காப்பீடு: வெளிநாட்டு வர்த்தகத்துடன் தொடர்புடைய வணிக மற்றும் அரசியல் அபாயங்களுக்கு எதிராக இந்திய ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்க EXIM வங்கி ஏற்றுமதி கடன் காப்பீட்டை வழங்குகிறது. இந்தக் காப்பீட்டுத் தகவல்கள் ஏற்றுமதியாளர்களுக்கு வெளிநாட்டு வாங்குவோர் செலுத்தாத அல்லது தாமதமாகப் பணம் செலுத்துவதால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க உதவுகிறது.

திட்டம் மற்றும் முதலீட்டு நிதி: இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு திட்டங்கள் மற்றும் முதலீடுகளுக்கு வங்கி நிதி உதவி வழங்குகிறது. இது திட்ட நிதி, கடன் வரிகள் மற்றும் வாங்குபவரின் கடன் ஆகியவற்றை வழங்குகிறது, இது இந்திய நிறுவனங்களுக்கு வெளிநாட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும் மற்றும் அவர்களின்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

சர்வதேச இருப்பை விரிவுபடுத்தவும் உதவுகிறது.

ஆராய்ச்சி மற்றும் தகவல் சேவைகள்: EXIM வங்கி சர்வதேச வர்த்தகம், சந்தைப் போக்குகள் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளை நடத்துகிறது. இது இந்திய ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு தகவலறிந்த முடிவெடுக்கும் மற்றும் மூலோபாய திட்டமிடலை செயல்படுத்த இந்த தகவலை பரப்புகிறது.

EXIM வங்கியின் பணி:

EXIM வங்கி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள அலுவலகங்களின் நெட்வொர்க் மூலம் செயல்படுகிறது. அதன் வேலை பின்வரும் முக்கிய படிகளை உள்ளடக்கியது:

ஏற்றுமதி சாத்தியக்கூறுகளை அடையாளம் காணுதல்: EXIM வங்கி இந்திய ஏற்றுமதிகளை ஊக்குவிக்கக்கூடிய சாத்தியமான துறைகள் மற்றும் சந்தைகளை அடையாளம் காட்டுகிறது. இது பல்வேறு ஏற்றுமதி திட்டங்களின் நம்பகத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை மதிப்பிடுகிறது மற்றும் அதற்கேற்ப அதன் நிதி மற்றும் ஆதரவை சீரமைக்க முயற்சிக்கிறது.

நிதி உதவி: ஒரு ஏற்றுமதி பரிவர்த்தனை அல்லது திட்டம் அடையாளம் காணப்பட்டவுடன், EXIM வங்கி பல்வேறு கடன் வசதிகள் மூலம் நிதி உதவி வழங்குகிறது. இது ஏற்றுமதியாளர்கள் மற்றும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இறக்குமதியாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப குறுகிய கால மற்றும் நீண்ட கால நிதியளிப்பு விருப்பங்களை வழங்குகிறது.

இடர் மதிப்பீடு மற்றும் தணிப்பு: ஏற்றுமதி பரிவர்த்தனைகளில் உள்ள அபாயங்களை மதிப்பிடுவதற்கு வாங்குபவர்கள் மற்றும் நாடுகளின் கடன் தகுதியை EXIM வங்கி மதிப்பிடுகிறது. இது கடன் காப்பீடு மற்றும் அபாயக் குறைப்பு தீர்வுகளை வழங்குகிறது, இது ஏற்றுமதியாளர்களை சாத்தியமான பணம் செலுத்தாத அல்லது இயல்புநிலையிலிருந்து பாதுகாக்கிறது.

நிதி நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு: EXIM வங்கி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் அவர்களின் வளங்கள் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த ஒத்துழைக்கிறது. நிதியளிப்புப் பொதிகளைக் கட்டமைக்கவும், ஏற்றுமதி-இறக்குமதி பரிவர்த்தனைகளை சீராகச் செயல்படுத்துவதை உறுதி செய்யவும் இது அவர்களுடன் நெருக்கமாகச் செயல்படுகிறது.

கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு: வங்கி அதன் நிதியுதவி திட்டங்கள் மற்றும் ஏற்றுமதி பரிவர்த்தனைகளின் செயல்திறனை உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. இது அதன் ஆதரவின் தாக்கத்தை மதிப்பிடுகிறது மற்றும் இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மேம்படுத்துவதில் அதன் திட்டங்களின் செயல்திறனை அளவிடுகிறது.

இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு நிதி உதவி, ஏற்றுமதி கடன் காப்பீடு, சந்தை தகவல் மற்றும் ஆதரவு சேவைகளை வழங்குவதன் மூலம் இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குவதில் EXIM Bank of India முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளாவிய சந்தைகளில் இந்தியாவின் போட்டித்தன்மையை மேம்படுத்துவது மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

EXIM வங்கியின் முக்கியத்துவம்

நிதி வழங்குவதைத் தவிரஉதவி, இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியானது, இந்தியாவில் வெளிநாட்டு வர்த்தகத் துறையை மேம்படுத்துவதற்கான வழிகளை எப்போதும் தேடுகிறது. 1990 களின் முற்பகுதியில், EXIM ஆனது Clusters of Excellence எனப்படும் ஒரு திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

நமது இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் தரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது. இது புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான ஐரோப்பிய வங்கியுடன் ஒரு தொடர்பைக் கொண்டுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் அவர்களுடன் இணைந்து

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நிதியுதவி செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக EXIM வங்கி போன்ற திட்டங்களையும் கொண்டுள்ளது. உற்பத்தி உபகரண நிதி திட்டம், ஏற்றுமதி சந்தைப்படுத்தல் நிதி, விற்பனையாளர் மேம்பாடுநிதி, முதலியன

இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (EXIM Bank) இந்தியப் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது மற்றும் இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவிப்பதிலும் ஆதரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

EXIM வங்கிக்கான சில முக்கிய காரணங்கள் இங்கே முக்கியமானது:

சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குதல்: EXIM வங்கி இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நிதி உதவி, கடன் வசதிகள் மற்றும் ஏற்றுமதி கடன் காப்பீடு ஆகியவற்றை வழங்குகிறது, இது சர்வதேச வர்த்தகத்தை நம்பிக்கையுடன் நடத்த உதவுகிறது. இது ஏற்றுமதியாளர்களுக்கு பணி மூலதனம், ப்ரீ-ஷிப்மென்ட் மற்றும் பிந்தைய ஏற்றுமதி நிதியுதவி மற்றும் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்க உதவுகிறது. இந்த ஆதரவு இந்தியாவின் ஏற்றுமதி திறன்களை உயர்த்துகிறது மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தின் வளர்ச்சியை

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

எளிதாக்குகிறது.

போட்டித்தன்மையை மேம்படுத்துதல்: ஏற்றுமதியாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம், உலக சந்தையில் இந்திய ஏற்றுமதியாளர்களின் போட்டித்தன்மையை அதிகரிக்க EXIM வங்கி உதவுகிறது. இது போட்டி விகிதங்களில் ஏற்றுமதி வரவுகளை வழங்குகிறது, பணம் செலுத்தாத அபாயங்களிலிருந்து பாதுகாக்க கடன் காப்பீட்டை வழங்குகிறது, மேலும் சந்தை ஆராய்ச்சி மற்றும் தகவல் பரவலை எளிதாக்குகிறது. இந்த ஆதரவு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தைகளை ஆராயவும், அவர்களின் வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்தவும் மற்றும் அவர்களின் சர்வதேச சகாக்களுடன் திறம்பட போட்டியிடவும் உதவுகிறது.

முதலீடுகளை ஊக்குவித்தல்: EXIM வங்கி வெளிநாட்டுத் திட்டங்கள் மற்றும் இந்திய நிறுவனங்களின் முதலீடுகளுக்கு நிதி உதவி மற்றும் கடன்களை வழங்குகிறது. உள்கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்வதிலும், வெளிநாட்டில் உற்பத்தி அலகுகளை அமைப்பதிலும், மூலோபாய சொத்துக்களைப் பெறுவதிலும் இது இந்திய வணிகங்களை ஆதரிக்கிறது. இது அன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கிறது, உலகளவில் இந்தியாவின் பொருளாதார இருப்பை மேம்படுத்துகிறது மற்றும் நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வாய்ப்பு உருவாக்கத்திற்கு பங்களிக்கிறது.

அபாயங்களைக் குறைத்தல்: சர்வதேச வர்த்தகமானது வணிக மற்றும் அரசியல் அபாயங்கள் உட்பட பல்வேறு இடர்களை உள்ளடக்கியது. ஏற்றுமதி கடன் காப்பீட்டை வழங்குவதன் மூலம் இந்த அபாயங்களைக் குறைப்பதில் EXIM வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது, இது ஏற்றுமதியாளர்களை பணம் செலுத்தாதது, திவால்நிலை மற்றும் வெளிநாட்டு வாங்குபவர்களுடன் தொடர்புடைய பிற அபாயங்கள். இந்தக் காப்பீட்டுத் கவரேஜ் ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு பாதுகாப்பு வலையை வழங்குகிறது, புதிய சந்தைகளை ஆராயவும், பெரிய ஆர்டர்களை ஏற்கவும் மற்றும் அவர்களின் ஏற்றுமதி அளவை விரிவுபடுத்தவும் உதவுகிறது.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) ஆதரவு: EXIM வங்கி இந்தியாவின் ஏற்றுமதி நிலப்பரப்பில் SME களின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து அவர்களின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஆதரவாக சிறப்பு நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது. இது வடிவமைக்கப்பட்ட கடன் வசதிகள், ஏற்றுமதி கடன் காப்பீடு மற்றும் சந்தை ஆராய்ச்சி மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றில் உதவி வழங்குகிறது. இந்த ஆதரவு SME க்கள் நிதிக் கட்டுப்பாடுகளைக் கடக்கவும், உலகளாவிய சந்தைகளை அணுகவும், பெரிய நிறுவனங்களுடன் சம நிலையில் போட்டியிடவும் உதவுகிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல்: மற்ற நாடுகளுடன் இந்தியாவின் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் EXIM வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. இது இந்தியாவிற்கும் அதன் வர்த்தக பங்காளிகளுக்கும் இடையே வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கு கடன் மற்றும் நிதி ஆதரவை வழங்குகிறது. இது நெருக்கமான உறவுகளை வளர்க்கிறது, முதலீடுகளை ஊக்குவிக்கிறது, மற்றும் இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துகிறது, பரஸ்பர நன்மைகள் மற்றும் பகிரப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குதல், போட்டித்தன்மையை மேம்படுத்துதல், முதலீடுகளை ஊக்குவித்தல், அபாயங்களைக் குறைத்தல், SMEகளை ஆதரித்தல் மற்றும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் அதன் பங்கு காரணமாக EXIM Bank of India முக்கியமானது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு ஊக்கியாக செயல்படுகிறது மற்றும் உலக வர்த்தக அரங்கில் ஒரு குறிப்பிடத்தக்க வீரராக நாட்டை நிலைநிறுத்துவதற்கு பங்களிக்கிறது.

நபார்டு (விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி):

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமப்புற குடும்பங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் விவசாயத்தை நம்பியுள்ளனர். விவசாயம் இந்தியப் பொருளாதாரத்தின் ஒரு முக்கியத் துறையாகும், ஏனெனில் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 17% பங்களிக்கிறது மற்றும் 60% க்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயத் துறையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளைத் தக்கவைத்து, ஊக்குவித்து, ஊக்குவிப்பதற்கான தேவை உணரப்பட்டது. இந்த நோக்கத்தை அடைய இந்திய அரசாங்கம் கிராமப்புறப் பொருளாதாரத்தை உயர்த்துவதில் நிறுவனக் கடனின் முக்கியத்துவத்தைத் திட்டமிடுவதற்கான ஆரம்ப கட்டங்களிலிருந்தே அங்கீகரித்துள்ளது. எனவே, இந்திய அரசின் வற்புறுத்தலின் பேரில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான நிறுவனக் கடனுக்கான (CRAFICARD) ஏற்பாடுகளை மறுஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தது.

குழுவின் இடைக்கால அறிக்கையானது, கிராமப்புற மேம்பாட்டுடன் தொடர்புடைய கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு பிரிக்கப்படாத கவனம், வலிமையான திசை மற்றும் சுட்டிக் கவனம்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

ஆகியவற்றை வழங்குவதற்கான புதிய நிறுவன சாதனத்தின் அவசியத்தை கோட்டுக் காட்டியது. இந்த அபிலாஷைகளை நிவர்த்தி செய்யும் ஒரு தனித்துவமான வளர்ச்சி நிதி நிறுவனத்தை உருவாக்க குழு பரிந்துரைத்தது மற்றும் விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு) உருவாக்கம் 1981 ஆம் ஆண்டின் சட்டம் 61 மூலம் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. நபார்டு நடைமுறைக்கு வந்தது.

12 ஜூலை 1982 அன்று RBI இன் விவசாயக் கடன் செயல்பாடுகள் மற்றும் அப்போதைய விவசாய மறுநிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (ARDC) மறுநிதியளிப்பு செயல்பாடுகளை மாற்றுவதன் மூலம். மறைந்த பிரதமர் திருமதி அவர்களால் தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இந்திரா காந்தி 05 நவம்பர் 1982 இல் ரூ.100 கோடி ஆரம்ப மூலதனத்துடன் அமைக்கப்பட்ட அதன் செலுத்தப்பட்ட மூலதனம் 31 மார்ச் 2020 நிலவரப்படி ரூ.14,080 கோடியாக இருந்தது.

இந்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான பங்கு மூலதனத்தின் கலவையில் திருத்தம் செய்யப்பட்டதன் விளைவாக, நபார்டு இன்று முழுவதுமாக இந்திய அரசுக்குச் சொந்தமானது. நபார்டின் முன்முயற்சிகள் அதிகாரம் பெற்ற மற்றும் நிதி உள்ளடக்கிய கிராமத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நிதி, மேம்பாடு மற்றும் மேற்பார்வை ஆகிய மூன்று பிரிவுகளாக பரந்த அளவில் வகைப்படுத்தக்கூடிய குறிப்பிட்ட இலக்கு சார்ந்த துறைகள் மூலம் இந்தியா. இந்த முயற்சிகள் மூலம் நபார்டு கிராமப் பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களையும் தொடுகிறது. மறுநிதியளிப்பு ஆதரவை வழங்குவது முதல் கிராமப்புற உள்கட்டமைப்பை உருவாக்குவது வரை; மாவட்ட அளவிலான கடன் திட்டங்களைத் தயாரிப்பதில் இருந்து, இந்த இலக்குகளை அடைவதில் வங்கித் துறைக்கு வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவித்தல் வரை; கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளை (RRB) மேற்பார்வையிடுவது முதல், சிறந்த வங்கி நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும், அவற்றை CBS (Core Banking Solution) தளத்திற்கு ஏற்றுவதற்கும் உதவுவது வரை; புதிய வளர்ச்சித் திட்டங்களை வடிவமைப்பதில் இருந்து GoI இன் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவது வரை; கைவினைக் கலைஞர்களைப் பயிற்றுவிப்பதில் இருந்து இந்தப் பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தைப்படுத்தல் தளத்தை அவர்களுக்கு வழங்குவது வரை. பல ஆண்டுகளாக நபார்டின் முன்முயற்சிகள் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான கிராமப்புற வாழ்க்கையைத் தொட்டுள்ளன. 1992 இல் நபார்டு நிறுவனத்தால் தொடங்கப்பட்ட SHG

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வங்கி இணைப்புத் திட்டம், உலகின் மிகப் பெரிய மைக்ரோ ஃபைனான்ஸ் திட்டமாக மலர்ந்துள்ளது. நபார்டு வங்கியால் வடிவமைக்கப்பட்ட கிசான் கிரெடிட் கார்டு கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஆறுதலாக மாறியுள்ளது.

நபார்டு இந்தியாவின் மொத்த கிராமப்புற உள்கட்டமைப்பில் ஐந்தில் ஒரு பங்கிற்கு நிதியுதவி அளித்தது, நிலையான காலநிலை சரிபார்ப்பு போன்றவற்றிற்கான கருவியாக நீர்நிலை மேம்பாடு துறையில் முன்னோடியாக உள்ளது. நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழில் வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கத்தால் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வேளாண் மதிப்புச் சங்கிலியில் மிகவும் முக்கியமான இணைப்புகள். இந்த நிகழ்ச்சி நிரலை மேலும் எடுத்துக்கொண்டு, மாண்புமிகு நிதி அமைச்சகம், 2014 இல், நியமிக்கப்பட்ட உணவுப் பூங்காக்கள் (DFPs) மற்றும் உணவு பதப்படுத்தும் பிரிவுகளுக்கு மலிவு வட்டியில் நேரடி காலக் கடன்களை வழங்குவதற்காக நபார்டு வங்கியில் ரூ.2,000 கோடி சிறப்பு நிதியை அமைப்பதாக அறிவித்தது. DFP களில்.

5000 மெட்ரிக் டன்கள் (MT) குறைந்தபட்ச மொத்த திறன் கொண்ட சேமிப்பு உள்கட்டமைப்பை உருவாக்கும் திட்டங்களுக்கு கடன்கள் வழங்கப்படுகின்றன: • கிடங்குகள் • சிலோஸ் • குளிர்வதனக் கிடங்குகள், கட்டுப்பாட்டு வளிமண்டலம் (CA) கடைகள் பேக் ஹவுஸ்/

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

ஒருங்கிணைந்த பேக் ஹவுஸ், ரீ:பர் வேன்கள், மொத்த குளிர்நட்டிகள் போன்ற பிற குளிர் சங்கிலி உள்கட்டமைப்பு நடவடிக்கைகள்

விரைவு- உறைந்த அலகுகள், குளிர்ச்சியான/ உறைய வைக்கும் உள்கட்டமைப்பு, முதலியன. • விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுவின் (APMC) சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பு வசதிகளின் கட்டுமானம்/ நவீனமயமாக்கல்/ மேம்படுத்தல். • தற்போதுள்ள சேமிப்பக உள்கட்டமைப்பு திட்டங்களின் நவீனமயமாக்கல்/மேம்பாடு ஆகியவை அறிவியல்/கூடுதல் சேமிப்புத் திறனுக்கு வழிவகுத்தால் ஒவ்வொரு முன்மொழிவின் தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும். • அரசாங்கங்கள்/ அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் திட்டங்களுக்கு குறைந்தபட்ச திறன் இல்லை. நபார்டு வங்கியின் மற்றொரு முக்கியமான செயல்பாடு, சந்தைப்படுத்தல் கூட்டமைப்புகளுக்கு கடன் வசதிகளை விரிவுபடுத்துவதாகும். சந்தைப்படுத்தல் கூட்டமைப்புகள் மற்றும் கூட்டுறவுகள் வேளாண் வணிகம் மற்றும் பல்வேறு விவசாயப் பொருட்களின் மதிப்பு/விநியோகச் சங்கிலி மேலாண்மை ஆகியவற்றில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகள்: • பால் உள்ளிட்ட விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்தல் • திரட்டுதல், பால் போன்ற சில தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களில் சேமிப்பு மற்றும் மதிப்பு கூட்டல் .

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இந்த கூட்டமைப்புகள் மற்றும் கூட்டுறவுகளின் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு அவர்களின் அன்றாட செயல்பாடுகளை ஆதரிக்க பருவகால மற்றும் சரியான நேரத்தில் குறுகிய கால கடன் வசதி தேவைப்படுகிறது.

தகுதியான நிறுவனங்கள், பின்வரும் நிறுவனங்கள், பரந்த தகுதித் தகுதிகளை பூர்த்தி செய்து, கூட்டமைப்புகளுக்கான கடன் வசதி (CFF) I. மாநில/மத்திய அரசாங்கத்தின் கீழ் நிதியுதவி பெறத் தகுதி பெறும். விவசாய சந்தைப்படுத்தல் கூட்டமைப்புகள், பெருநிறுவனங்கள் II. பால் கூட்டுறவு/கூட்டமைப்புகள் III. வேளாண் சந்தைப்படுத்தல் கூட்டுறவுகள்/கூட்டமைப்புகள் IV. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்.

நபார்டு (நேஷனல் பேங்க் ஃபார் அக்ரிகல்ச்சர் அண்ட் ரூரல் டெவலப்மென்ட்) என்பது இந்தியாவின் ஒரு உயர்மட்ட மேம்பாட்டு நிதி நிறுவனமாகும், இது விவசாயம், கிராமப்புறத் துறைகள் மற்றும் நிலையான கிராமப்புற வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இது 1982 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி இந்திய அரசாங்கத்தால் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுச் சட்டம், 1981 இன் கீழ் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக நிறுவப்பட்டது.

நபார்டு வங்கியின் செயல்பாடுகள்:

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கடன் வழங்குதல்: விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நபார்டு கடன் வசதிகளை வழங்குகிறது. விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி நோக்கங்களுக்காக வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் வழங்கும் கடன்கள் மற்றும் முன்பணங்களை இது மறுநிதியளிக்கிறது.

ஊரக வளர்ச்சித் திட்டங்கள்: பல்வேறு கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதிலும் கண்காணிப்பதிலும் நபார்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. இது நீர்நிலை மேம்பாடு, கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டங்கள், விவசாய சந்தைப்படுத்தல் மற்றும் கிராமப்புற தொழில்முனைவு போன்ற நடவடிக்கைகளுக்கு நிதி உதவி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது.

கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு: நீர்ப்பாசனம், கிராமப்புற சாலைகள், பாலங்கள், மின்மயமாக்கல், நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் தொடர்பான திட்டங்களுக்கு நிதியளிப்பதன் மூலம் கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சியை நபார்டு ஊக்குவிக்கிறது. இது கிராமப்புற கிடங்குகள் (கிடங்குகள்) கட்டுமானத்தை ஆதரிக்கிறது மற்றும் விவசாய மற்றும் கிராமப்புற அடிப்படையிலான தொழில்களை நிறுவுவதை ஊக்குவிக்கிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நிறுவன மேம்பாடு: கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் நுண்நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட கிராமப்புற நிதி நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துவதில் நபார்க்கவனம் செலுத்துகிறது. இது அவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் கிராமப்புறங்களில் சென்றடைவதற்கும் நிதி உதவி, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சித் திட்டங்களை வழங்குகிறது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு: நபார்க்கு விவசாயம், கிராமப்புற மேம்பாடு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. விவசாய உற்பத்தி மற்றும் கிராமப்புற வருமானத்தை மேம்படுத்தக்கூடிய புதுமையான தீர்வுகள், சிறந்த நடைமுறைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கண்டறிய ஆய்வுகள், ஆய்வுகள் மற்றும் முன்னோடி திட்டங்களை இது நடத்துகிறது.

நபார்க்கு வங்கியின் பணிகள்:

மறுநிதியளிப்பு: விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி நோக்கங்களுக்காக வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் வழங்கும் கடன்களை நபார்க்கு மறுநிதியளிக்கிறது. இது அவர்களுக்கு சலுகை விலையில் நிதி உதவியை வழங்குகிறது, இது விவசாயிகளுக்கும் கிராமப்புற கடன்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வாங்குபவர்களுக்கும் மலிவுக் கடனை வழங்க வங்கிகளுக்கு உதவுகிறது.

நேரடி கடன்: நபார்டு நேரடியாக மாநில அரசுகள், கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு கடன் வழங்குகிறது. இது உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நீண்ட கால கடன்களையும், செயல்பாட்டு மூலதன தேவைகளுக்கு குறுகிய கால கடன்களையும் வழங்குகிறது.

கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை: கிராமப்புறங்களில் கடன் ஓட்டம் மற்றும் பயன்பாட்டை நபார்டு கண்காணித்து மேற்பார்வை செய்கிறது. விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி நோக்கங்களுக்காக வழங்கப்படும் கடன்கள் திறம்பட பயன்படுத்தப்படுவதையும், நோக்கம் கொண்ட பயனாளிகளை சென்றடைவதையும் இது உறுதி செய்கிறது.

திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி: கிராமப்புற நிதி நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் பயிற்சி அமர்வுகளை நபார்டு நடத்துகிறது. இது அவர்களின் திறன்கள், அறிவு மற்றும் விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டு நடைமுறைகள் பற்றிய புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கொள்கை வக்காலத்து: விவசாயம், கிராமப்புற மேம்பாடு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரம் தொடர்பான கொள்கை வாதிடுவதில் நபார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. இது விவசாயிகள் மற்றும் கிராமப்புற சமூகங்களின் நலனுக்கான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து அரசாங்கத்திற்கு உள்ளீடுகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குகிறது.

ஒட்டுமொத்தமாக, நபார்டு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதன் மூலம், நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் கிராமப்புற நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சிக்கு ஊக்கியாக செயல்படுகிறது. அதன் முயற்சிகள் வறுமையைக் குறைத்தல், கிராமப்புற வருமானத்தை மேம்படுத்துதல் மற்றும் ஒட்டுமொத்த கிராமப்புற செழிப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகின்றன.

RBI (இந்திய ரிசர்வ் வங்கி):

RBI (இந்திய ரிசர்வ் வங்கி) என்பது இந்தியாவின் மத்திய வங்கி மற்றும் நாணயத் தாள்களை அச்சிடுதல் மற்றும் நாட்டின் பிற முதன்மை வங்கிகளுக்கு பாதுகாவலராகச் செயல்படுதல் போன்ற பல பணிகளுக்குப் பொறுப்பான ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். RBI ஆனது Hilton-Yong-Commission இன் பரிந்துரையின் பேரில் உருவாக்கப்பட்டது அல்லது ஏப்ரல் 1934 இல் இந்திய நாணயம் மற்றும் நிதிக்கான ராயல்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கமிஷன் என்று பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. RBI அமைப்பதன் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம் அரசாங்கத்திடம் இருந்து நாணயக் கட்டுப்பாட்டைப் பிரித்து மற்ற வங்கிகளை வழங்குவதாகும். வசதிகள். ரிசர்வ் வங்கியின் பணியானது இந்திய மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி ஆளுநரால் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் ஆளுநர் ரிசர்வ் வங்கியில் முக்கிய முடிவெடுப்பவராக செயல்படுகிறார்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) என்பது 1935 இல் நிறுவப்பட்ட இந்தியாவின் மத்திய வங்கி நிறுவனமாகும். இது நாட்டின் பணவியல் ஆணையமாக செயல்படுகிறது மற்றும் பணவியல் கொள்கையை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல், நிதி அமைப்பை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்தல் மற்றும் மாற்று விகிதத்தை நிர்வகித்தல் ஆகியவற்றிற்கு பொறுப்பாகும். இந்திய ரூபாய். இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934ன் கீழ் ஆர்பிஐ செயல்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள்:

பணவியல் கொள்கை உருவாக்கம்: பொருளாதாரத்தை மேம்படுத்தும் அதே வேளையில் விலை ஸ்திரத்தன்மையை பராமரிக்கும் நோக்கத்துடன் இந்திய ரிசர்வ் வங்கி பணவியல் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துகிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வளர்ச்சி. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பண விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும் ரெப்போ ரேட், ரிவர்ஸ் ரெப்போ ரேட், கேஷ் ரிசர்வ் ரேஷியோ மற்றும் சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதம் போன்ற பல்வேறு கருவிகளைப் பயன்படுத்துகிறது.

நாணய வெளியீடு: இந்தியாவில் நாணயத்தை வெளியிடுவதற்கும் நிர்வகிப்பதற்கும் RBI மட்டுமே பொறுப்பாகும். இது பொருளாதாரத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நாணயத் தாள்கள் மற்றும் நாணயங்களை அச்சிட்டு வழங்குகிறது மற்றும் புழக்கத்தில் சுத்தமான மற்றும் உண்மையான நாணயம் கிடைப்பதை உறுதி செய்கிறது.

அரசுக்கு வங்கியாளர்: மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வங்கியாக ரிசர்வ் வங்கி செயல்படுகிறது. இது அவர்களின் கணக்குகளை நிர்வகிக்கிறது, பெறுகிறது மற்றும் அவர்கள் சார்பாக பணம் செலுத்துகிறது, மேலும் அவர்களின் ரசீதுகள் மற்றும் செலவினங்களில் ஏதேனும் தற்காலிக பொருத்தமின்மைகளைக் குறைக்க குறுகிய கால கடன்களை வழங்குகிறது.

வங்கியாளர் வங்கி மற்றும் கடைசி முயற்சியின் கடன்: ஆர்பிஐ வங்கியாளர் வங்கியாக செயல்படுகிறது, மற்ற வங்கிகளுக்கு வங்கி சேவைகளை வழங்குகிறது. இது வணிக வங்கிகளின் பண கையிருப்பை பராமரிக்கிறது, வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது மற்றும் பணப்புழக்க

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வங்கிகளுக்கு நிதி உதவியை வழங்குவதன் மூலம் கடைசி முயற்சியாக கடன் வழங்குபவராக செயல்படுகிறது.

வங்கிகளின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை: இந்தியாவில் உள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் RBI பொறுப்பு. இது வங்கிகளுக்கு உரிமங்களை வழங்குகிறது, விவேகமான விதிமுறைகளை அமைக்கிறது, ஆய்வுகளை நடத்துகிறது மற்றும் வங்கி அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் உறுதித்தன்மையை உறுதிப்படுத்த சரியான நடவடிக்கைகளை எடுக்கிறது.

அந்நியச் செலாவணி மேலாண்மை: இந்தியாவில் உள்ள அந்நியச் செலாவணி சந்தையை ரிசர்வ் வங்கி நிர்வகிக்கிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது. இது அந்நிய செலாவணி கையிருப்பு, மாற்று விகிதங்கள் மற்றும் மூலதன ஓட்டங்கள் தொடர்பான கொள்கைகளை வகுத்து செயல்படுத்துகிறது. இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த அந்நியச் செலாவணி சந்தையில் ரிசர்வ் வங்கி தலையிடுகிறது.

வளர்ச்சிப் பணிகள்: ரிசர்வ் வங்கி இந்தியப் பொருளாதாரத்தில் வளர்ச்சிப் பங்கு வகிக்கிறது, நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பது, பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகளை மேம்படுத்துதல் மற்றும் விவசாயம், சிறுதொழில்கள் மற்றும் ஏற்றுமதி போன்ற முன்னுரிமைத்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

துறைகளுக்கு கடன் வழங்குதல்.

ரிசர்வ் வங்கியின் செயல்பாடு:

இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மத்திய இயக்குநர்கள் குழுவால் ரிசர்வ் வங்கி நிர்வகிக்கப்படுகிறது. குழுவில் ஆளுநர், துணை ஆளுநர்கள் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற இயக்குநர்கள் உள்ளனர். கவர்னர் ரிசர்வ் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மேலாண்மை மற்றும் செயல்பாட்டிற்கு பொறுப்பானவர்.

ரிசர்வ் வங்கி அதன் பல்வேறு துறைகள் மற்றும் இந்தியா முழுவதும் அமைந்துள்ள பிராந்திய அலுவலகங்கள் மூலம் செயல்படுகிறது. இது உள் குழுக்கள் மற்றும் நிபுணர் குழுக்களில் விவாதங்கள் மற்றும் விவாதங்கள் மூலம் கொள்கைகளை உருவாக்குகிறது. உள்ளீடுகளைச் சேகரிப்பதற்கும் ஒருங்கிணைப்பைப் பேணுவதற்கும் அரசாங்கம், நிதி நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் வழக்கமான ஆலோசனைகளிலும் ஈடுபடுகிறது.

ரிசர்வ் வங்கி அதன் பணவியல் கொள்கை முடிவுகள், கொள்கை அறிக்கைகள் மற்றும் பிற முக்கிய தகவல்களை அவ்வப்போது அறிவிப்புகள், பத்திரிகை வெளியீடுகள் மற்றும் வெளியீடுகள் மூலம் தெரிவிக்கிறது. இது வங்கி அதிகாரிகள், பொருளாதார வல்லுநர்கள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மற்றும் சந்தைப் பங்கேற்பாளர்களுடன் வழக்கமான சந்திப்புகளை நடத்துகிறது, மேலும் பொருளாதாரம் மற்றும் நிதிச் சந்தைகள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும்.

ஒட்டுமொத்தமாக, ரிசர்வ் வங்கியானது விலை நிலைத்தன்மையைப் பேணுதல், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் வைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் செயல்படுகிறது. இந்திய நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் செயல்திறனைப் பராமரிப்பதில் அதன் செயல்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் முக்கியமானவை.

ஆர்பிஐ

- நாணயக் குறிப்புகளை வெளியிடவும்: கரன்சி நோட்டுகளை வெளியிடுவதும் அச்சிடுவதும் ரிசர்வ் வங்கியின் முதன்மைப் பணிகளில் ஒன்றாகும். இந்திய ரிசர்வ் வங்கி 1 ரூபாய் தவிர அனைத்து மதிப்புகளின் நோட்டுகளையும் அச்சிடுகிறது, ஏனெனில் ஒரு ரூபாய் நோட்டு இந்திய நிதி அமைச்சகத்தால் வெளியிடப்படுகிறது. இந்தியாவில் கரன்சி நோட்டுகளை வெளியிடுவதும் அச்சிடுவதும் குறைந்தபட்ச இருப்பு அமைப்பின் (எம்ஆர்எஸ்) கீழ் கட்டுப்படுத்தப்படுகிறது. எம்ஆர்எஸ் படி, ரிசர்வ்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வங்கி 200 கோடி ரூபாய் கையிருப்பு சொத்தை வைத்திருக்கிறது, அதில் 120 கோடி ரூபாய் தங்கமாகவும், மீதமுள்ளவை வெளிநாட்டு நாணயமாகவும் இருக்கும். மேலும், ஏதேனும் ஒரு புதிய மதிப்பை சேர்ப்பது அல்லது ஏற்கனவே உள்ள மதிப்பை நிறுத்துவது ரிசர்வ் வங்கியால் செய்யப்படுகிறது. உதாரணமாக, பணமதிப்பு நீக்கத்தின் போது, பழைய 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்து, புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைச் சேர்த்தது.

- **மற்ற வங்கிகளுக்கு மத்திய வங்கியாக செயல்படுதல்:** இந்தியாவில் செயல்படும் அனைத்து முதன்மை வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு தாய் வங்கியாக செயல்படுகிறது. இருப்பினும் இதன் மூலம் RBI இந்தியாவின் முதன்மை வங்கிகளுக்கு குறிப்பிட்ட வட்டிக்கு கடன் வழங்கும் ஒரு பாத்திரத்தை வகிக்கிறது. மேலும், இது வங்கிகளின் நிதி பரிவர்த்தனைகளை கண்காணிக்கிறது, இதனால் கணக்கு வைத்திருப்பவர்களின் தொகை வங்கிகளில் பாதுகாப்பாக இருக்கும்.
- **அந்நியச் செலாவணியைக் கண்காணித்தல்:** வெளிநாட்டு நாணயங்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் மற்றும் இதனால் இந்தியாவில் நிலையான அந்நியச் செலாவணி ரிசர்வ் வங்கியின் கணக்கில் வருவதை உறுதி செய்கிறது. சர்வதேச

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அந்நியச் செலாவணி சந்தையில் வெளிநாட்டு நாணயங்களை வாங்கவும் விற்கவும் RBI உரிமையைக் கொண்டுள்ளது. மேலும், அன்னியச் செலாவணி சந்தையில் ஏற்படும் கொந்தளிப்பு, நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்காமல் இருப்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்கிறது.

- அரசாங்கத்திற்கு வங்கியாக செயல்படுதல்: இந்திய ரிசர்வ் வங்கி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வங்கியாக செயல்பட்டு அரசாங்கத்தின் அனைத்து வங்கித் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. மேலும், இந்திய மத்திய அரசின் ஆலோசகராக ரிசர்வ் வங்கி முக்கியப் பங்கு வகிக்கிறது மற்றும் தேசத்திற்கான பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதில் அரசாங்கத்திற்கு உதவுகிறது.
- கடன் ஒட்டத்தை கட்டுப்படுத்துதல்: முதன்மை வணிக வங்கிகளால் செய்யப்பட்ட கடன்

இந்தியா ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், சந்தையில் பணப் புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு ஆர்பிஐக்கு உண்டு. சந்தையில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அளவு மற்றும் தரமான இரண்டு முறைகளையும் பின்பற்றுகிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் சந்தையில்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை அதிகரிக்கிறது அல்லது குறைக்கிறது.

- பிற முக்கிய செயல்பாடுகள்:IMFல் இந்தியாவின் பிரதிநிதியாக RE செயல்படுகிறது

(சர்வதேச நாணய நிதியம்), மேலும் பல முக்கிய சர்வதேச நிதி நிறுவனங்களிலும். அரசாங்க பொக்கிஷங்கள், கிடைக்கும் பத்திரங்கள், வெளிநாட்டு கையிருப்பு போன்றவற்றை கவனிப்பதற்கும் RBI பொறுப்பாகும். இந்திய மத்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் மேம்பாட்டு திட்டத்தில் RBI முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் இந்த திட்டங்களில் சிலவற்றிற்கு நிதியளிக்கிறது. மேலும், நாட்டின் பொருளாதார தரவு, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் பணவீக்க விகிதம் போன்ற பிற செயல்பாடுகளும் ரிசர்வ் வங்கியால் செய்யப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் செயல்பாடுகள்

பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் மிகப்பெரிய வங்கி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. சமீபத்தில் இணைப்பு காரணமாக, இது உலகின் சொத்து அளவு அடிப்படையில் மிகப்பெரிய வங்கியாக மாறியது. இதனால், SBI மூலம் தினமும் ஏராளமான செயல்பாடுகள் கையாளப்படுகின்றன. எனவே, பாரத ஸ்டேட் வங்கியின்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

செயல்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மத்திய வங்கி செயல்பாடுகள்

ரிசர்வ் வங்கியின் கிளைகள் எதுவும் இல்லாத இடத்தில் எஸ்பிஐ ஆர்பிஐக்கு ஏஜென்டாக செயல்படுகிறது.

அதன்படி, SBI ஆல் வழங்கப்படும் பல செயல்பாடுகள் உள்ளன. இவை

- நாணயத்தை பராமரித்தல்
- அரசாங்கத்தின் வங்கி
- வங்கியின் வங்கியாளர்
- ஒரு சுத்திகரிப்பு இல்லமாக செயல்படுகிறது
- நாணயத்தை பராமரித்தல்

ரிசர்வ் வங்கி தனது சொந்த நாணயத்தை பராமரிக்க அறிக்கை செய்கிறது. ஆனால் ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் பெரிய நகரங்களில் மட்டுமே உள்ளன. ஆனால் எஸ்பிஐயின் கிளைகள் நாடு முழுவதும் உள்ளன. SBI இன் நெட்வொர்க் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வேலை செய்கிறது.

அத்தகைய இடங்களில், RBI அதன் நாணயத்தை SBI உடன் பராமரிக்கிறது. நாணயம் திரும்பப் பெறப்பட்டதுரிசர்வ் வங்கி தேவைப்படும் போது இந்த கிளைகள்.

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர் மனோன்மணியம் சுந்தரனார்

அரசாங்க வங்கி

மத்திய மற்றும் மாநில அரசின் தேவைகளை எஸ்பிஐ பூர்த்தி செய்கிறது. அரசு சார்பில், பணத்தை பெற்று, டெபாசிட் செய்கிறது. இது வரி வசூல் மற்றும் பிற கொடுப்பனவுகள் போன்ற அரசாங்கத்தின் சார்பாக கட்டணங்களை வசூலிக்கிறது. இது அரசாங்கத்திற்கு முன்பணம் மற்றும் கடன்களை வழங்குகிறது.

வங்கியின் வங்கியாளர்கள்

பல வணிக வங்கிகள் எஸ்பிஐயில் கணக்கு வைத்துள்ளன. இந்த வங்கிகள் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளும் போதெல்லாம் எஸ்பிஐக்கு உதவுகின்றன. இந்த வணிக வங்கிகளுக்கான பில்களையும் இது தள்ளுபடி செய்கிறது. இந்த செயல்பாட்டின் காரணமாக, எஸ்பிஐ வங்கியாளரின் வங்கியாகவும் கருதப்படுகிறது, ஆனால் வரையறுக்கப்பட்ட அர்த்தத்தில் மட்டுமே.

கிளியரிங்ஹவுஸாக செயல்படுகிறது

ரிசர்வ் வங்கியின் கிளைகள் இல்லாத இடங்களில், அவர்களுக்கு தீர்வு காணும் இடமாக எஸ்பிஐ செயல்படுகிறது. அங்கு, இது வங்கிகளுக்கு இடையேயான குடியேற்றங்கள் மற்றும் பல சேவைகளின் சேவைகளை எளிதாக்குகிறது. அனைத்து வங்கிகளும் எஸ்பிஐயில் கணக்கு வைத்துள்ளன, எனவே எஸ்பிஐக்கு தீர்வு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

செயல்முறை எளிதாகிறது.

பொது வங்கி செயல்பாடுகள்

மேலே குறிப்பிடப்பட்ட சேவைகளுக்கு அப்பால் SBI பல செயல்பாடுகள் உள்ளன. இந்த சேவைகள் பிரிவு 33A இன் கீழ் SBI ஆல் வழங்கப்படுகிறது. இவை:

- இது சேமிப்பு, நிலையான, நடப்பு மற்றும் தொடர் வைப்பு கணக்குகளின் வடிவத்தில் மக்களிடமிருந்து வைப்புகளை ஏற்றுக்கொள்கிறது.
- பங்குகள், பத்திரங்களின் பாதுகாப்பின் அடிப்படையில், எஸ்பிஐ பொதுமக்களுக்கு முன்பணங்கள் மற்றும் கடன்களை வழங்குகிறது.
- எஸ்பிஐ வரைதல், ஏற்றுக்கொள்வது மற்றும் பரிமாற்ற பில்களை வாங்குவது மற்றும் விற்பது போன்ற வசதிகளை வழங்குகிறது.
- இது கடன் கடிதங்களை வெளியிடுகிறது மற்றும் சுழற்றுகிறது.
- எஸ்பிஐ நிதிகள் அல்லது ஏதேனும் சிறப்பு வகையான பாதுகாப்பிலும் முதலீடு செய்கிறது.
- திவங்கிசார்ந்த சத்ருஸ்டி, நிறைவேற்றுபவர், இல்லையெனில், அடிப்படையில் திசூழ்நிலைகள்.
- வங்கியில் வரும் அசையும் அல்லது அசையா சொத்துக்களை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

விற்பது மற்றும் வாங்குவதும் இதில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

- தங்கம் மற்றும் வெள்ளியை விற்பதற்கும் வாங்குவதற்கும் எஸ்பிஐ செயல்படுகிறது.
- பொது மக்களுக்கு, பொது வருங்கால வைப்பு நிதி கணக்குகளை திறக்க உதவுகிறது.
- அங்கீகரிக்கப்பட்ட பத்திரங்கள் அல்லது கடன் பத்திரங்கள் தொடர்பான எந்தவொரு சிக்கலையும் இது உறுதிப்படுத்துகிறது.
- இது ஷிப்பிங் நிதி வசதி மற்றும் பல்வேறு காரணி சேவைகளை வழங்குகிறது.
- SBI பங்கேற்கும் பல முன்னணி வங்கி திட்டங்கள் உள்ளன.

NBFC

NBFCகள் அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், பாரம்பரிய வங்கிகளைப் போன்ற பல்வேறு நிதிச் சேவைகள் மற்றும் தயாரிப்புகளை வழங்கும் நிதி நிறுவனங்கள் ஆனால் முழு வங்கி உரிமம் இல்லை. தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு கடன், முதலீடுகள் மற்றும் பிற நிதிச் சேவைகளை வழங்குவதன் மூலம் அவை நிதி அமைப்பில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

NBFCகளின் சில முக்கிய பண்புகள் மற்றும் செயல்பாடுகள் இங்கே:

செயல்பாடுகள்: கடன் வழங்குதல், முதலீடு, சொத்து நிதி, செல்வ மேலாண்மை, உள்கட்டமைப்பு நிதியளித்தல், காப்பீடு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான நிதி நடவடிக்கைகளில் NBFCகள் ஈடுபடுகின்றன. அவை பல்வேறு நிதித் தேவைகளையும் பொருளாதாரத்தின் துறைகளையும் பூர்த்தி செய்கின்றன.

ஒழுங்குமுறை: NBFCகள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள நிதி அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. NBFCகளுக்கான குறிப்பிட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் தேவைகள் மாறுபடலாம், ஆனால் அவை பொதுவாக நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதையும், நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதையும், நிதி அமைப்பின் ஒருமைப்பாட்டைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

டெபாசிட்-எடுத்தல்: வங்கிகளைப் போலன்றி, பெரும்பாலான NBFCகள் தேவைக்கேற்ப திருப்பிச் செலுத்தும் வைப்புகளை ஏற்க அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், சில NBFCகள் சில வகையான வைப்புகளை ஏற்கலாம், பொதுவாக ஒரு நிலையான காலத்துடன்.

கடன் நீட்டிப்பு: NBFCகள் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு கடன் வசதிகளை வழங்குகின்றன. அவர்கள் கடன்கள், முன்பணங்கள் மற்றும் வாகனக் கடன்கள், தனிநபர் கடன்கள், வீட்டு நிதி மற்றும் சிறு வணிகக் கடன்கள் போன்ற கடன் தயாரிப்புகளை வழங்குகிறார்கள்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பாரம்பரிய வங்கிகளின் கடுமையான தேவைகளைப் பூர்த்தி செய்யாதவர்களுக்கு NBFCகள் பெரும்பாலும் மாற்றுக் கடன் ஆதாரமாகச் செயல்படுகின்றன.

முதலீட்டு சேவைகள்: பல NBFCக்கள் போர்ட்:போலியோ மேலாண்மை, பரஸ்பர நிதிகள் மற்றும் செல்வ மேலாண்மை போன்ற முதலீடு தொடர்பான சேவைகளை வழங்குகின்றன. தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முதலீடுகள் செய்யவும், அவர்களின் போர்ட்:போலியோக்களை நிர்வகிக்கவும், நிதி திட்டமிடல் குறித்த வழிகாட்டுதலை வழங்கவும் அவை உதவுகின்றன.

NBFC களின் கட்டுப்பாடு: ஒழுங்குமுறை அமைப்புகள் பொதுவாக சில மூலதனப் போதுமான தேவைகள், விவேகமான விதிமுறைகள் மற்றும் NBFC களில் நடத்தை விதிமுறைகளை விதிக்கின்றன. இந்த மேற்பார்வை நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

நிதி உள்ளடக்கத்தில் பங்கு: சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு கடன் மற்றும் நிதி சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில் NBFC கள் பெரும்பாலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்கள் சிறு வணிகங்கள், கிராமப்புறப் பகுதிகள் மற்றும் முறையான வங்கிச் சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுகலைக் கொண்ட குறைந்த வருமானம்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

கொண்ட நபர்களுக்கு கடன் வழங்குவதில் கவனம் செலுத்தலாம்.

NBFC களின் குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் வெவ்வேறு நாடுகள் மற்றும் அதிகார வரம்புகளில் மாறுபடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, NBFCகள் பற்றிய விரிவான மற்றும் புதுப்பித்த தகவல்களுக்கு ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் தொடர்புடைய நிதி அதிகாரிகள் அல்லது சட்ட ஆதாரங்களைப் பார்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

எஃப்ஐஐக்கள்

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், உலகளாவிய நிதிச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றனர். அவர்கள் பரஸ்பர நிதிகள், ஓய்வூதிய நிதிகள், ஹெட்ஜ் நிதிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற நிறுவன முதலீட்டாளர்கள், அவர்கள் தங்கள் சொந்த நாடு அல்லாத பிற நாடுகளின் நிதி சொத்துகளில் (பங்குகள், பத்திரங்கள் மற்றும் வழித்தோன்றல்கள் போன்றவை) முதலீடு செய்கின்றனர்.

எஃப்ஐஐகளின் பங்கு பல்வேறு காரணிகளைப் பொறுத்து

நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இருக்கலாம்.

கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள் இங்கே:

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மூலதன வரவு: எஃப்ஐஐக்கள் நாட்டின் நிதிச் சந்தைகளில் கணிசமான மூலதன வரவைக் கொண்டு வர முடியும், இது பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், சந்தையை ஆழப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை எளிதாக்கவும் முடியும். இந்த முதலீடுகள் உள்நாட்டு நிறுவனங்களுக்கு மூலதனத்தை அணுகுவதற்கும் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் வாய்ப்புகளை வழங்க முடியும்.

சந்தை செயல்திறன்: எஃப்ஐஐக்கள் வர்த்தக அளவை அதிகரிப்பதன் மூலம் சந்தை செயல்திறனை மேம்படுத்துகிறது, விலை கண்டுபிடிப்பை மேம்படுத்துகிறது மற்றும் ஏலம் கேட்கும் பரவல்களை குறைக்கிறது. அவர்களின் பங்கேற்பு சந்தைகளின் ஒட்டுமொத்த பணப்புழக்கம் மற்றும் செயல்பாட்டை மேம்படுத்தலாம், முதலீட்டாளர்கள் பத்திரங்களை வாங்குவதையும் விற்பதையும் எளிதாக்குகிறது.

போர்ட்ஃபோலியோ பல்வகைப்படுத்தல்: எஃப்ஐஐக்கள் முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோக்களை புவியியல் ரீதியாக பல்வகைப்படுத்த அனுமதிக்கின்றனர். வெளிநாட்டுச் சந்தைகளில் முதலீடு செய்வதன் மூலம், முதலீட்டாளர்கள் ஒரு நாட்டின் பொருளாதார நிலைமைகளுக்கு வெளிப்படுவதைக்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

குறைக்கலாம் மற்றும் உள்நாட்டு நிகழ்வுகளுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்கலாம்.

இருப்பினும், FII களுடன் தொடர்புடைய சாத்தியமான ஆபத்துகளும் உள்ளன:

ஏற்ற இறக்கம்: எஃப்ஐஐகளின் முதலீடுகள் உள்ளூர் சந்தைகளில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தலாம். திடீர் வரவுகள் அல்லது மூலதனத்தின் வெளியேற்றம் குறிப்பிடத்தக்க விலை ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கலாம், சந்தையை சீர்குலைக்கும் மற்றும் பங்கு விலைகள், மாற்று விகிதங்கள் மற்றும் வட்டி விகிதங்களில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தலாம்.

தொற்று விளைவுகள்: அதிக எண்ணிக்கையிலான எஃப்ஐஐக்கள் தங்கள் முதலீடுகளை ஒரே நேரத்தில் திரும்பப் பெற முடிவு செய்தால், அது ஒரு டோமினோ விளைவைத் தூண்டி, பரவலான விற்பனைக்கு வழிவகுக்கும்.

சந்தை. இது ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம், இதில் நாணய தேய்மானம் மற்றும் நிதி உறுதியற்ற தன்மை ஆகியவை அடங்கும்.

ஊக நடத்தை: சில எஃப்ஐஐகள் குறுகிய கால ஊக வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர், அடிப்படை பகுப்பாய்வின் அடிப்படையில் நீண்ட கால முதலீடுகளை விட விலை நகர்வுகளில் இருந்து விரைவான லாபம்

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சந்திரனார்*

தேடுகின்றனர். இந்த ஊக நடத்தை சந்தை ஏற்ற இறக்கத்தை அதிகரிக்கலாம் மற்றும் குமிழ்கள் மற்றும் சந்தை சிதைவுகளுக்கு வாய்ப்புள்ள சூழலை உருவாக்கலாம்.

வெளி சார்ந்திருத்தல்: வெளிநாட்டு மூலதன வரவுகளை அதிகமாக நம்புவது ஒரு நாட்டை வெளி அதிர்ச்சிகளுக்கு ஆளாக்குகிறது. உலகளாவிய முதலீட்டாளர் உணர்வுகளில் திடீர் மாற்றங்கள், எஃப்ஐஐகளின் சொந்த நாடுகளில் பொருளாதார நிலைமைகள் அல்லது முக்கிய மத்திய வங்கிகளின் பணவியல் கொள்கைகளில் மாற்றங்கள் ஆகியவை மூலதனப் பறப்பு மற்றும் நிதி உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தும்.

எஃப்ஐஐகளுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்க, நாடுகள் பெரும்பாலும் மூலதனக் கட்டுப்பாடுகள், சர்க்யூட் பிரேக்கர்கள் மற்றும் விவேகமான விதிமுறைகள் போன்ற கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்புகளைச் செயல்படுத்துகின்றன. இந்த நடவடிக்கைகள் நிதிச் சந்தைகளில் ஸ்திரத்தன்மையை பராமரிக்கும் அதே வேளையில் வெளிநாட்டு முதலீடுகளின் நன்மைகளை அனுமதிக்கும்.

ஒட்டுமொத்தமாக, எஃப்ஐஐக்கள் ஒரு நாட்டின் நிதிச் சந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க பலன்களைக் கொண்டு வர முடியும் என்றாலும், அவர்களின் இருப்பு அபாயங்களையும் ஏற்படுத்துகிறது, அவை ஸ்திரத்தன்மையைப் பராமரிக்கவும், பொருளாதாரத்தின்

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் கவனமாக நிர்வகிக்கப்பட வேண்டும்.

IMF

சர்வதேச நாணய நிதியம் (IMF) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனம் ஆகும், இது 1944 இல் பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டில் உருவாக்கப்பட்டது. IMF இன் முதன்மை இலக்கு

உலகளாவிய நாணய ஒத்துழைப்பை மேம்படுத்துதல், நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல், சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குதல், உயர் வேலைவாய்ப்பு மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் உலகெங்கிலும் உள்ள வறுமையைக் குறைத்தல்.

IMF அதன் உறுப்பு நாடுகளுடன் இணைந்து கொள்கை ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் தேவைப்படும் போது நிதி உதவிகளை வழங்குகிறது. இது உலகளாவிய பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றங்களைக் கண்காணிக்கிறது, பொருளாதார ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளை வழங்குகிறது, மேலும் பணம் செலுத்தும் சமநிலை சிக்கல்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு நிதி ஆதாரங்களை வழங்குகிறது. சிறந்த பொருளாதாரக் கொள்கைகளை ஊக்குவிப்பதன் மூலமும், உலகப் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க உறுப்பு நாடுகளுக்கு ஒரு மன்றத்தை வழங்குவதன்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மூலமும் பொருளாதார மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை வளர்ப்பதில் IMF பங்கு வகிக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தில் அங்கத்துவம் பெறுவது அதன் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குக் கட்டுப்படத் தயாராக இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் திறந்திருக்கும். தற்போது, 190 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஒவ்வொரு உறுப்பு நாடும் IMF க்கு நிதி வழங்குகின்றன, அவை தேவைப்படும் நாடுகளுக்கு நிதி உதவி வழங்கப் பயன்படுகின்றன.

IMF அதன் உறுப்பு நாடுகளால் ஆளுனர் குழு மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு உறுப்பு நாட்டிலிருந்தும் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது. IMF இன் அன்றாடச் செயல்பாடுகள் அதன் நிர்வாக இயக்குநரால் மேற்பார்வையிடப்படுகின்றன, அவர் பொருளாதார வல்லுநர்கள், கொள்கை வல்லுநர்கள் மற்றும் பிற நிபுணர்களால் ஆதரிக்கப்படுகிறார்.

உலகப் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்களில் IMF ஈடுபட்டுள்ளது. இது பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு கடன்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்குகிறது, பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான கொள்கை நிபந்தனைகளை செயல்படுத்துகிறது மற்றும் உலகளாவிய

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பொருளாதார போக்குகள் மற்றும் கொள்கைகளை கண்காணிக்கிறது.

ஒட்டுமொத்தமாக, சர்வதேச நிதி ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பதிலும், தேவைப்படும் நாடுகளுக்கு நிதி உதவி வழங்குவதிலும், உலகளாவிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியை வளர்ப்பதிலும் IMF முக்கிய பங்கு வகிக்கிறது.

உலக வங்கி

உலக வங்கி ஒரு சர்வதேச நிதி நிறுவனமாகும், இது வளரும் நாடுகளின் அரசாங்கங்களுக்கு வளர்ச்சித் திட்டங்களுக்காக கடன்களையும் மானியங்களையும் வழங்குகிறது. நிதி உதவி, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் கொள்கை ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் வறுமையைக் குறைப்பதும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதும் இதன் முதன்மை நோக்கமாகும்.

உலக வங்கியைப் பற்றிய சில முக்கிய குறிப்புகள் இங்கே:

ஸ்தாபனம்: உலக வங்கி 1944 இல் நிறுவப்பட்டது மற்றும் அமெரிக்காவின் வாஷிங்டன், DC இல் தலைமையகம் உள்ளது. இது சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டில் உருவாக்கப்பட்டது.

அமைப்பு: உலக வங்கி குழுவில் ஐந்து நிறுவனங்கள் உள்ளன:

புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி (IBRD):

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

நடுத்தர வருமானம் மற்றும் கடன் பெறக்கூடிய குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு கடன்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்குகிறது.

சர்வதேச வளர்ச்சி சங்கம் (IDA): உலகின் ஏழ்மையான நாடுகளுக்கு வட்டியில்லா கடன்கள் மற்றும் மானியங்களை வழங்குகிறது.

சர்வதேச நிதி நிறுவனம் (IFC): வளரும் நாடுகளில் தனியார் துறை முதலீட்டை ஆதரிப்பதில் கவனம் செலுத்துகிறது.

பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA): வளரும் நாடுகளில் முதலீடுகளுக்கு அரசியல் இடர் காப்பீடு மற்றும் கடன் மேம்பாட்டை வழங்குகிறது.

முதலீட்டு தகராறுகளைத் தீர்ப்பதற்கான சர்வதேச மையம் (ICSID): அரசாங்கங்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இடையிலான முதலீட்டுச் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு உதவுகிறது.

பணி: உலக வங்கியின் நோக்கம் கடுமையான வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் பகிரப்பட்ட செழிப்பை மேம்படுத்துவதாகும். நிலையான பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதன் மூலமும், மனித மூலதனத்தில் முதலீடு செய்வதன் மூலமும், உலகளாவிய சவால்களுக்கு பின்னடைவை வளர்ப்பதன் மூலமும், நல்லாட்சியை ஊக்குவிப்பதன் மூலமும் இதை அடைவதை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிதியளித்தல்: சர்வதேச நிதிச் சந்தைகளில் கடன் வாங்குவதன் மூலம் உலக வங்கி அதன் கடன் வழங்கும் நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுகிறது. இது உறுப்பு நாடுகளுக்கு அவர்களின் தேவைகள் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கடன்கள் மற்றும் மானியங்களை வழங்குகிறது. உலக வங்கி குழுவில் உள்ள நிறுவனத்தைப் பொறுத்து கடன்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறுபடும்.

கவனம் செலுத்தும் பகுதிகள்: உலக வங்கி வறுமைக் குறைப்பு, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மேம்பாடு, விவசாயம், காலநிலை மாற்றத்தைத் தணித்தல் மற்றும் தழுவல் மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பல முன்னுரிமைப் பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. பயனுள்ள வளர்ச்சி உத்திகளை செயல்படுத்த நாடுகளுக்கு உதவும் வகையில் இது தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் கொள்கை ஆலோசனைகளை வழங்குகிறது.

நாடு உறுப்பினர்: உலக வங்கியில் 189 உறுப்பு நாடுகள் உள்ளன. ஒவ்வொரு உறுப்பு நாடும் நிறுவனத்தில் பங்குகளை வைத்திருக்கிறது மற்றும் சொந்தமான பங்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வாக்களிக்கும் உரிமையைக் கொண்டுள்ளது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

விமர்சனங்கள்: உலக வங்கி பல ஆண்டுகளாக விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. சில கவலைகள் கடன்களின் நிபந்தனை, உள்ளூர் சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழலின் மீதான தாக்கம், வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும் அதன் வளர்ச்சித் திட்டங்களின் செயல்திறன் ஆகியவை அடங்கும். இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் அதன் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

வறுமையைக் குறைப்பதற்கும் நிலையான வளர்ச்சியை அடைவதற்கும் நாடுகளின் முயற்சிகளுக்கு நிதி ஆதாரங்கள் மற்றும் நிபுணத்துவத்தை வழங்குவதன் மூலம் உலக வங்கி உலகளாவிய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஐ.எஃப்.சி

IFC என்பது சர்வதேச நிதி நிறுவனத்தைக் குறிக்கிறது. இது உலக வங்கி குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு சர்வதேச நிதி நிறுவனம் ஆகும். IFC 1956 இல் நிறுவப்பட்டது மற்றும் அமெரிக்காவின் வாஷிங்டன், DC இல் தலைமையகம் உள்ளது.

வறுமையை குறைத்து நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வளரும் நாடுகளில் தனியார் துறை முதலீட்டை ஊக்குவிப்பதே IFCயின் முதன்மையான குறிக்கோளாகும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இது வளரும் நாடுகளில் உள்ள தனியார் வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு நிதி, ஆலோசனை சேவைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது.

விவசாயம், உள்கட்டமைப்பு, உற்பத்தி, சுகாதாரம், கல்வி மற்றும் நிதிச் சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் IFC கவனம் செலுத்துகிறது. இது கடன்கள், பங்கு முதலீடுகள், உத்தரவாதங்கள் மற்றும் கட்டமைக்கப்பட்ட நிதி போன்ற பல்வேறு நிதி தயாரிப்புகளை வழங்குகிறது.

நிதி உதவிக்கு கூடுதலாக, IFC அதன் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நிறுவன நிர்வாக நடைமுறைகள், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நிலைத்தன்மை மற்றும் சந்தைகளுக்கான அணுகலை மேம்படுத்த உதவுகிறது. வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி, வேலை உருவாக்கம் மற்றும் வறுமைக் குறைப்பு ஆகியவற்றில் தனியார் துறை பங்களிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணவும், சவால்களை எதிர்கொள்ளவும் மற்றும் சாதகமான முதலீட்டு சூழலை உருவாக்கவும் அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் IFC நெருக்கமாக செயல்படுகிறது. இது 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்குகிறது மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளில் வலுவான கவனம்

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

செலுத்துகிறது.

ஒட்டுமொத்தமாக, தனியார் துறை வளங்களை வளர்ச்சிக்காக திரட்டுவதிலும், வளரும் நாடுகளில் நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் IFC முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏடிபி

ADB என்பது ஆசிய வளர்ச்சி வங்கியைக் குறிக்கிறது. இது ஒரு பிராந்திய மேம்பாட்டு வங்கியாகும், இது ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வங்கி அதன் உறுப்பு நாடுகளுக்கு நிதி உதவி, தொழில்நுட்ப உதவி மற்றும் கொள்கை ஆலோசனைகளை வழங்குகிறது. ADB இன் முதன்மையான கவனம் செலுத்தும் பகுதிகளில் வறுமைக் குறைப்பு, நிலையான பொருளாதார வளர்ச்சி, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவை அடங்கும்.

ADB 1966 இல் நிறுவப்பட்டது மற்றும் பிலிப்பைன்ஸின் மணிலாவில் தலைமையகம் உள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து தற்போது 68 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

வங்கி மூலதனச் சந்தைகள் மூலம் நிதி திரட்டுகிறது மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு, கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக அதன் உறுப்பு நாடுகளுக்கு கடன்கள் மற்றும் மானியங்களை வழங்குகிறது.

ஆசியாவில் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதில் ADB முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் உறுப்பு நாடுகளிடையே வர்த்தகம், முதலீடு மற்றும் இணைப்பை மேம்படுத்தும் முயற்சிகளை இது ஆதரிக்கிறது. கூடுதலாக, ADB அதன் வளர்ச்சி இலக்குகளை அடைய மற்ற சர்வதேச நிறுவனங்கள், அரசாங்கங்கள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் நெருக்கமாக செயல்படுகிறது.

பல ஆண்டுகளாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார மேம்பாடு மற்றும் வறுமைக் குறைப்பு முயற்சிகளை ஆதரிப்பதில் வங்கி முக்கிய பங்காற்றி வருகிறது. அதன் செயல்பாடுகள் பரந்த அளவிலான துறைகள் மற்றும் செயல்பாடுகளை உள்ளடக்கியது, மேலும் இது காலநிலை மாற்றம், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற அழுத்தமான பிராந்திய சவால்களை எதிர்கொள்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பங்குச் சந்தை

பங்குச் சந்தை என்பது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையாகும், அங்கு வாங்குபவர்களும் விற்பவர்களும் பங்குகள், பத்திரங்கள், விருப்பங்கள் மற்றும் பொருட்கள் போன்ற பல்வேறு நிதிப் பத்திரங்களை வர்த்தகம் செய்யலாம். பங்கேற்பாளர்களிடையே இந்த பத்திரங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் இது ஒரு மைய தளமாக செயல்படுகிறது.

பங்குச் சந்தையின் முதன்மை செயல்பாடுகள் பின்வருமாறு:

வர்த்தக தளம்: பங்கு பரிவர்த்தனைகள் ஒரு மையப்படுத்தப்பட்ட தளத்தை வழங்குகின்றன, அங்கு வாங்குபவர்களும் விற்பவர்களும் பத்திரங்களை வர்த்தகம் செய்ய ஒன்றாக வரலாம். பரிமாற்றம் ஒரு இடைத்தரகராக செயல்படுகிறது, நியாயமான மற்றும் வெளிப்படையான பரிவர்த்தனைகளை உறுதி செய்கிறது.

விலை நிர்ணயம்: வழங்கல் மற்றும் தேவையின் சக்திகள் மூலம் பத்திரங்களின் விலைகளை நிர்ணயிப்பதில் பங்குச் சந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பத்திரங்களின் விலைகள் சந்தை உணர்வு, பொருளாதார நிலைமைகள் மற்றும் நிறுவனத்தின் செயல்திறன் போன்ற காரணிகளால் பாதிக்கப்படுகின்றன.

பணப்புழக்கம்: ஒரு மையப்படுத்தப்பட்ட சந்தையை வழங்குவதன் மூலம், பங்குச் சந்தைகள் பத்திரங்களின் பணப்புழக்கத்தை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மேம்படுத்துகின்றன. பணப்புழக்கம் என்பது ஒரு சொத்தை அதன் விலையை கணிசமாக பாதிக்காமல் எளிதாக வாங்கலாம் அல்லது விற்கலாம். பங்குச் சந்தையில் ஏராளமான வாங்குவோர் மற்றும் விற்பவர்களின் இருப்பு பணப்புழக்கத்தை அதிகரிக்கிறது மற்றும் பங்கேற்பாளர்கள் மிகவும் திறமையாக நிலைகளில் நுழைய அல்லது வெளியேற அனுமதிக்கிறது.

பட்டியலிடுதல் மற்றும் பட்டியலிடுதல்: நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து மூலதனத்தை திரட்ட பங்குச் சந்தையில் தங்கள் பங்குகளை பட்டியலிடலாம். பங்குச் சந்தைகளில் பட்டியல் தேவைகள் மற்றும் ஒழுங்குமுறை தரநிலைகள் உள்ளன, அவை பட்டியலிடப்படுவதற்கு நிறுவனங்கள் சந்திக்க வேண்டும். இதேபோல், பங்குச் சந்தைகள் பட்டியலிடுதல் அளவுகோல்களைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், பங்குச் சந்தைகள் பத்திரங்களை நீக்கலாம், சாத்தியமான பத்திரங்கள் மட்டுமே வர்த்தகம் செய்யப்படுவதை உறுதி செய்கிறது.

சந்தை கண்காணிப்பு: பங்கு பரிவர்த்தனைகள் வர்த்தக நடவடிக்கைகளை கண்காணிக்க மற்றும் சாத்தியமான சந்தை கையாளுதல், உள் வர்த்தகம் அல்லது பிற மோசடி நடைமுறைகளைக் கண்டறிய கண்காணிப்பு வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன. இந்த கண்காணிப்பு அமைப்புகள் சந்தை ஒருமைப்பாடு மற்றும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

முதலீட்டாளர் நம்பிக்கையை பராமரிக்க உதவுகின்றன.

தீர்வு மற்றும் தீர்வு: பங்குச் சந்தைகள் தீர்வு மற்றும் தீர்வு சேவைகளை வழங்குகின்றன, பத்திரங்கள் மற்றும் நிதிகளின் சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன.

வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள். க்ளியரிங் என்பது வர்த்தகங்களைச் சரிபார்ப்பது மற்றும் வாங்குபவர் மற்றும் விற்பவர் கடமைகளைப் பொருத்துவதை உள்ளடக்குகிறது, அதே சமயம் தீர்வு என்பது பத்திரங்கள் மற்றும் நிதிகளின் உண்மையான பரிமாற்றத்தை உள்ளடக்கியது.

சந்தை தகவல்: பங்குச் சந்தைகள், விலைகள், வர்த்தக அளவுகள் மற்றும் பிற தொடர்புடைய தரவு உள்ளிட்ட நிகழ்நேர சந்தை தகவலைப் பரப்புகின்றன. இந்தத் தகவல் முதலீட்டாளர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது, விலை கண்டுபிடிப்பை எளிதாக்குகிறது மற்றும் சந்தை செயல்திறனை ஊக்குவிக்கிறது.

ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை: பங்குச் சந்தைகள் நியாயமான மற்றும் வெளிப்படையான வர்த்தக நடைமுறைகளை உறுதி செய்வதற்காக அரசாங்க அமைப்புகள் அல்லது பத்திரங்கள் கமிஷன்களின் ஒழுங்குமுறை மேற்பார்வைக்கு உட்பட்டவை. முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்கும் சந்தை ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கும் அவை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைச் செயல்படுத்துகின்றன.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

ஒட்டுமொத்தமாக, பங்குச் சந்தைகள் முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் மற்றும் பிற சந்தைப் பங்கேற்பாளர்களுக்கு பத்திரங்களை வர்த்தகம் செய்வதற்கும், மூலதனத்தை அணுகுவதற்கும் மற்றும் நிதிச் சந்தைகளில் பங்கு பெறுவதற்கும் ஒரு முக்கிய தளத்தை வழங்குகிறது. மூலதன உருவாக்கம், முதலீடு, ஆகியவற்றை எளிதாக்குவதன் மூலம் அவை பொருளாதாரத்தின் செயல்பாட்டிற்கு பங்களிக்கின்றன.

செபியின் பங்கு:

இந்த ஒழுங்குமுறை ஆணையம் அனைத்து மூலதனச் சந்தை பங்கேற்பாளர்களுக்கும் ஒரு கண்காணிப்பாளராக செயல்படுகிறது மற்றும் அதன் முக்கிய நோக்கம் நிதிச் சந்தை ஆர்வலர்களுக்கு அத்தகைய சூழலை வழங்குவதாகும். செபி பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதைச் செய்ய, நிதிச் சந்தையின் மூன்று முக்கிய பங்கேற்பாளர்கள், அதாவது பத்திரங்களை வழங்குபவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நிதி இடைத்தரகர்கள் கவனித்துக்கொள்வதை இது உறுதி செய்கிறது.

1. பத்திரங்களை வழங்குபவர்கள்

இவை கார்ப்பரேட் துறையில் உள்ள நிறுவனங்கள் சந்தையில்

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர் மனோன்மணியம் சுந்தரனார்

பல்வேறு ஆதாரங்களில் இருந்து நிதி திரட்டுகின்றன. அவர்களின் தேவைகளுக்கு ஆரோக்கியமான மற்றும் வெளிப்படையான சூழலைப் பெறுவதை இந்த அமைப்பு உறுதி செய்கிறது.

2. முதலீட்டாளர்

சந்தைகளை சுறுசுறுப்பாக வைத்திருப்பவர்கள் முதலீட்டாளர்கள். உழைத்து சம்பாதித்த பணத்தை சந்தைகளில் முதலீடு செய்யும் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, முறைகேடுகள் இல்லாத சூழலை பராமரிப்பதற்கு இந்த ஒழுங்குமுறை ஆணையம் பொறுப்பாகும்.

3. நிதிஇடைத்தரகர்கள்

வழங்குபவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாக செயல்படுபவர்கள் இவர்கள்.

அவர்கள் நிதி பரிவர்த்தனைகளை சீராகவும் பாதுகாப்பாகவும் செய்கிறார்கள்.

செபியின் செயல்பாடுகள்:

முக்கிய முதன்மையான மூன்று செயல்பாடுகள்-

1. பாதுகாப்பு செயல்பாடு
2. ஒழுங்குமுறை செயல்பாடு

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

3. வளர்ச்சி செயல்பாடு

1. பாதுகாப்பு செயல்பாடுகள்

பெயர் குறிப்பிடுவது போல, முதலீட்டாளர்கள் மற்றும் பிற நிதி பங்கேற்பாளர்களின் நலன்களைப் பாதுகாக்க செபியால் இந்த செயல்பாடுகள் செய்யப்படுகின்றன.

இதில் அடங்கும்-

- விலை மோசடியை சரிபார்க்கிறது
- உள் வர்த்தகத்தைத் தடுக்கவும்
- நியாயமான நடைமுறைகளை ஊக்குவிக்கவும்
- முதலீட்டாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்
- மோசடி மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை தடை செய்யுங்கள்

2. ஒழுங்குமுறை செயல்பாடுகள்

இந்த செயல்பாடுகள் அடிப்படையில் நிதிச் சந்தைகளில் வணிகத்தின் செயல்பாட்டைக் கண்காணிக்கச் செய்யப்படுகின்றன.

இந்த செயல்பாடுகள் அடங்கும்-

- நிதி இடைத்தரகர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் சரியான செயல்பாட்டிற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நடத்தை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நெறிமுறைகளை வடிவமைத்தல்.

- நிறுவனங்களை கையகப்படுத்துவதற்கான ஒழுங்குமுறை
- விசாரணைகளை நடத்துதல் மற்றும் பரிமாற்றங்களின் தணிக்கை
- தரகர்கள், துணை தரகர்கள், வணிக வாங்கியாளர்கள் போன்றவர்களின் பதிவு.
- கட்டணம் வசூலித்தல்
- ஆற்றலைச் செயல்படுத்துதல் மற்றும் செயல்படுத்துதல்
- கடன் மதிப்பீட்டு நிறுவனத்தை பதிவுசெய்து ஒழுங்குபடுத்துங்கள்

3. வளர்ச்சி செயல்பாடுகள்

இந்த ஒழுங்குமுறை ஆணையம் சில மேம்பாட்டு செயல்பாடுகளையும் செய்கிறது, ஆனால் அவை மட்டும் அல்ல-

- இடைத்தரகர்களுக்கு பயிற்சி அளித்தல்
- நியாயமான வர்த்தகத்தை ஊக்குவித்தல் மற்றும் முறைகேடுகளைக் குறைத்தல்
- ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளுங்கள்
- சுய ஒழுங்குமுறை நிறுவனங்களை ஊக்குவித்தல்
- ஒரு தரகர் மூலம் AMC இலிருந்து நேரடியாக பரஸ்பர நிதிகளை வாங்கவும்

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

விற்கவும்

செபியின் நோக்கங்கள்:

இந்திய பங்குச் சந்தை வாரியத்தின் நோக்கங்கள்:

1. முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு

பங்குச் சந்தையில் மக்களின் ஆர்வத்தைப் பாதுகாப்பதும், அவர்களுக்கு ஆரோக்கியமான சூழலை வழங்குவதும் செபியின் முதன்மையான நோக்கமாகும்.

2. முறைகேடுகளைத் தடுத்தல்

இதுவே SEBI உருவாக்கப்பட்டது. முக்கிய நோக்கங்களில், முறைகேடுகளைத் தடுப்பது அவற்றில் ஒன்று.

3. நியாயமான மற்றும் சரியான செயல்பாடு

மூலதனச் சந்தைகளின் ஒழுங்கான செயல்பாட்டிற்கு SEBI பொறுப்பு மற்றும் தரகர்கள், துணைத் தரகர்கள் போன்ற நிதி இடைத்தரகர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணிக்கிறது.

SEBI (இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்) என்பது இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையமாகும், இது பத்திரச் சந்தையை மேற்பார்வையிடுவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் பொறுப்பாகும். இந்திய மூலதனச் சந்தையில் வெளிப்படைத்தன்மை,

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நேர்மை மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்பை உறுதி செய்வதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. செபியின் சில முக்கிய பாத்திரங்கள் மற்றும் செயல்பாடுகள் இங்கே:

ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை: பங்குச் சந்தைகள், தரகர்கள், பரஸ்பர நிதிகள், போர்ட்:போலியோ உள்ளிட்ட பத்திரச் சந்தையில் செயல்படும் பல்வேறு நிறுவனங்களை செபி ஒழுங்குபடுத்துகிறது.

மேலாளர்கள், ரேட்டிங் ஏஜென்சிகள் மற்றும் பிற இடைத்தரகர்கள்.

பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்குவதை உறுதிசெய்து,

அவர்களின் செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கான விதிகள்,

ஒழுங்குமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை இது உருவாக்குகிறது.

முதலீட்டாளர் பாதுகாப்பு: முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் செபி செயல்படுகிறது. இது வெளிப்படுத்துதல் மற்றும் வெளிப்படைத்தன்மை, மோசடி மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுப்பது மற்றும் முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வை ஊக்குவித்தல் தொடர்பான விதிகளைச் செயல்படுத்துகிறது. SEBI முதலீட்டாளர் குறைகளைக் கையாளுகிறது மற்றும் தகராறு தீர்வு வழிமுறைகளை எளிதாக்குகிறது.

சந்தை மேம்பாடு: செபி இந்தியாவில் பத்திர சந்தையை மேம்படுத்துதல் மற்றும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இது சந்தை திறன், பணப்புழக்கம் மற்றும் ஆழத்தை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை அறிமுகப்படுத்துகிறது. SEBI ஸ்திரத்தன்மை மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையை பராமரிக்கும் போது புதுமை மற்றும் சந்தை விரிவாக்கத்தை ஊக்குவிக்கிறது.

மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு: சந்தை பங்கேற்பாளர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், விதிமுறைகளை கடைபிடிப்பதை உறுதி செய்யவும் SEBI ஆய்வுகள், தணிக்கைகள் மற்றும் விசாரணைகளை நடத்துகிறது. சந்தை கையாளுதல், உள் வர்த்தகம் மற்றும் பிற முறைகேடுகளைக் கண்டறிய இது மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்துகிறது.

பட்டியல் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்: பங்குச் சந்தைகளில் பட்டியலிடுதல், ஆரம்ப பொது வழங்கல்கள் (ஐபிஓக்கள்) மற்றும் தொடர்ச்சியான வெளிப்படுத்தல் தேவைகள் தொடர்பான நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்களை செபி அமைக்கிறது. நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் தகவல்களை வழங்குவதை உறுதி செய்கிறது, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் மோசடி நடைமுறைகளைத் தடுக்கிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இடைத்தரகர் விதிமுறைகள்: பங்குத் தரகர்கள், வணிக வங்கியாளர்கள், பதிவாளர்கள், பரிமாற்ற முகவர்கள் மற்றும் பிற சந்தை உள்ளிட்ட பல்வேறு இடைத்தரகர்களை செபி கட்டுப்படுத்துகிறது.

பங்கேற்பாளர்கள். இது அவர்களின் செயல்பாடுகளில் தொழில்முறை மற்றும் நேர்மையைப் பேணுவதற்கான தகுதி அளவுகோல்கள், நடத்தை விதிகள் மற்றும் உரிமத் தேவைகளை அமைக்கிறது.

ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் கொள்கை உருவாக்கம்: SEBI பத்திர சந்தைக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை தொடர்ந்து மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கிறது. இது வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ளவும், சந்தை மேம்பாட்டை மேம்படுத்தவும், சர்வதேச சிறந்த நடைமுறைகளுடன் இணைவதற்கும் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்குகிறது.

ஒட்டுமொத்தமாக, செபியின் பங்கு இந்தியாவில் நியாயமான, வெளிப்படையான மற்றும் திறமையான பத்திரச் சந்தையை உருவாக்குவது, முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது மற்றும் மூலதனச் சந்தையின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பது.

செபி என்பது செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா, இந்தியாவில் பங்குச் சந்தையை நிர்வகிக்கும் ஒழுங்குமுறை அமைப்பாகும். இது 1988 இல் நிறுவப்பட்டது மற்றும் நிதி

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. பத்திரச் சந்தையின் நியாயமான மற்றும் வெளிப்படையான செயல்பாட்டை உறுதி செய்வதிலும் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும் செபி முக்கிய பங்கு வகிக்கிறது. செபியின் சில முக்கிய பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகள் இங்கே:

ஒழுங்குமுறை மேற்பார்வை: இந்தியப் பத்திரச் சந்தைக்கான முதன்மைக் கட்டுப்பாட்டாளராக SEBI செயல்படுகிறது. பங்குச் சந்தைகள், தரகர்கள், டெபாசிட்டரிகள், பரஸ்பர நிதிகள் மற்றும் பிற இடைத்தரகர்கள் உட்பட பல்வேறு சந்தை பங்கேற்பாளர்களுக்கான விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை இது உருவாக்குகிறது. ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக SEBI அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கிறது.

முதலீட்டாளர் பாதுகாப்பு: முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் செபி உறுதியூண்டுள்ளது. முதலீட்டாளர்கள் துல்லியமான மற்றும் போதுமான தகவல்களை அணுகுவதை உறுதி செய்வதற்காக நியாயமான நடைமுறைகள், வெளிப்படைத்தன்மை மற்றும் வெளிப்படுத்தல் விதிமுறைகளை இது ஊக்குவிக்கிறது. மோசடி மற்றும் சூழ்ச்சி நடவடிக்கைகள், உள் வர்த்தகம் மற்றும் முதலீட்டாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பிற சந்தை முறைகேடுகளுக்கு எதிராகவும் செபி நடவடிக்கை எடுக்கிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

சந்தை மேம்பாடு: இந்தியாவில் பத்திரச் சந்தையை மேம்படுத்துவதிலும், மேம்படுத்துவதிலும் செபி செயலில் பங்கு வகிக்கிறது. இது புதிய தயாரிப்புகள் மற்றும் கருவிகளை அறிமுகப்படுத்துகிறது, புதுமைகளை ஊக்குவிக்கிறது மற்றும் சந்தை செயல்திறனை அதிகரிக்கிறது. மாறிவரும் சந்தை இயக்கவியல் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப, சந்தை விதிமுறைகளை செபி தொடர்ந்து மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கிறது.

மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு: சந்தை ஒருமைப்பாட்டை பராமரிக்க SEBI சந்தை நடவடிக்கைகளின் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையை நடத்துகிறது. இது வர்த்தக நடவடிக்கைகளை கண்காணிக்கிறது, சாத்தியமான மீறல்களை விசாரிக்கிறது மற்றும் தேவைப்படும் போது அமலாக்க நடவடிக்கைகளை எடுக்கிறது. விதிமுறைகளுக்கு இணங்காத சந்தை பங்கேற்பாளர்களுக்கு அபராதம் விதிக்கவும், எச்சரிக்கைகளை வழங்கவும், உரிமங்களை இடைநிறுத்தவும் அல்லது ரத்து செய்யவும் செபிக்கு அதிகாரம் உள்ளது.

இடைத்தரகர் ஒழுங்குமுறை: பங்குத் தரகர்கள், வணிக வங்கியாளர்கள், போர்ட்:போலியோ மேலாளர்கள், கிரெடிட் ரேட்டிங் ஏஜன்சிகள் மற்றும் டெபாசிட்டரிகள் போன்ற பல்வேறு சந்தை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இடைத்தரகர்களை செபி ஒழுங்குபடுத்துகிறது. இது தகுதி மற்றும் பதிவு தேவைகளை அமைக்கிறது, அவர்களின் நடத்தை நெறிமுறைகளை வரையறுக்கிறது மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்பு மற்றும் சந்தை ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த அவர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுகிறது.

முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு: முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வை ஊக்குவிப்பதில் செபி செயலில் பங்கு வகிக்கிறது. இது விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துகிறது, முதலீட்டு அபாயங்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய தகவல்களைப் பரப்புகிறது, மேலும் முதலீட்டாளர்களுக்கு அவற்றைப் பற்றிக் கற்பிக்கிறது உரிமைகள் மற்றும் பொறுப்புகள். செபி முதலீட்டாளர்களை அறிவாற்றலுடன் மேம்படுத்துவதையும், தகவலறிந்த முதலீட்டு முடிவுகளை எடுக்க அவர்களுக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற செக்யூரிட்டி சந்தையை பராமரிப்பதில் SEBI முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் முயற்சிகள் சந்தை ஒருமைப்பாட்டை உறுதி செய்தல், முதலீட்டாளர் நலன்களைப் பாதுகாத்தல், சந்தை மேம்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையை ஊக்குவித்தல் ஆகியவற்றை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நோக்கியவை.

பங்கு வர்த்தகம்

பங்கு வர்த்தகம் என்பது பொது வர்த்தக நிறுவனங்களில் பங்குகளை (பங்குகள்) வாங்குதல் மற்றும் விற்பதைக் குறிக்கிறது. தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் பங்கு விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களிலிருந்து லாபம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்ட முதலீட்டு வடிவமாகும். கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய புள்ளிகள் இங்கே:

பங்குச் சந்தை: நியூயார்க் பங்குச் சந்தை (NYSE) அல்லது NASDAQ போன்ற பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த பரிமாற்றங்கள் வாங்குபவர்களும் விற்பவர்களும் பங்குகளை வர்த்தகம் செய்ய ஒரு தளத்தை வழங்குகின்றன.

தரகு கணக்கு: பங்கு வர்த்தகத்தில் பங்கேற்க, உங்களுக்கு பொதுவாக ஒரு தரகு கணக்கு தேவை. ஒரு தரகு நிறுவனம் உங்களுக்கும் பங்குச் சந்தைக்கும் இடையில் ஒரு இடைத்தரகராக செயல்படுகிறது, உங்கள் வர்த்தகங்களைச் செயல்படுத்துகிறது மற்றும் உங்கள் பத்திரங்களை வைத்திருக்கிறது.

ஆர்டர்களின் வகைகள்: ஒரு வர்த்தகத்தை வைக்கும் போது, நீங்கள் பல்வேறு வகையான ஆர்டர்களைப் பயன்படுத்தலாம். சந்தை ஆர்டர்கள் நடைமுறையில் உள்ள சந்தை விலையில் உடனடியாக

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

செயல்படுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் வரம்பு ஆர்டர்கள் அதிகபட்ச விலை (வாங்குவதற்கு) அல்லது குறைந்தபட்ச விலையை (விற்பதற்கு) குறிப்பிட அனுமதிக்கின்றன.

நீங்கள் வர்த்தகம் செய்ய தயாராக உள்ளீர்கள். ஸ்டாப் ஆர்டர்களும் உள்ளன, இது பங்கு ஒரு குறிப்பிட்ட விலையை அடைந்தவுடன் வர்த்தகத்தைத் தூண்டும்.

அடிப்படை மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு: வர்த்தகர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துகின்றனர். அடிப்படை பகுப்பாய்வு என்பது ஒரு நிறுவனத்தின் நிதி ஆரோக்கியம், செயல்திறன் மற்றும் தொழில்துறை போக்குகளை ஆராய்ந்து அதன் உள்ளார்ந்த மதிப்பை தீர்மானிக்கிறது. தொழில்நுட்ப பகுப்பாய்வு, மறுபுறம், எதிர்கால விலை நகர்வுகளை முன்னறிவிப்பதற்கான வரலாற்று விலை முறைகள், வர்த்தக அளவு மற்றும் குறிகாட்டிகளை பகுப்பாய்வு செய்வதில் கவனம் செலுத்துகிறது.

அபாயங்கள் மற்றும் வெகுமதிகள்: பங்கு வர்த்தகம் அபாயங்களை உள்ளடக்கியது. பங்குகளின் மதிப்பு சந்தை நிலவரங்கள், நிறுவனத்தின் செயல்திறன், பொருளாதார காரணிகள் மற்றும் முதலீட்டாளர் உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்ற இறக்கமாக இருக்கலாம். வர்த்தகம் கணிசமான லாபத்திற்கு வழிவகுக்கும் அதே வேளையில்,

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

அது நிதி இழப்பு அபாயத்தையும் கொண்டுள்ளது. உங்கள் போர்ட்:போலியோவைப் பல்வகைப்படுத்துதல், யதார்த்தமான இலக்குகளை அமைத்தல் மற்றும் முழுமையான ஆராய்ச்சியை மேற்கொள்வதன் மூலம் அபாயங்களைப் புரிந்துகொள்வதும் நிர்வகிப்பதும் முக்கியம்.

விதிமுறைகள்: பங்கு வர்த்தகம் நியாயமான மற்றும் வெளிப்படையான சந்தைகளை உறுதி செய்வதற்காக ஒழுங்குபடுத்தப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் US Securities and Exchange Commission (SEC) போன்ற அவற்றின் சொந்த ஒழுங்குமுறை அமைப்புகள் உள்ளன, அவை பங்குச் சந்தைகளின் செயல்பாட்டை மேற்பார்வையிடுகின்றன மற்றும் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்கின்றன.

நீண்ட கால முதலீடு மற்றும் நாள் வர்த்தகம்: பங்கு வர்த்தக உத்திகள் மாறுபடலாம். நீண்ட கால முதலீட்டாளர்கள் நீண்ட காலத்திற்கு பங்குகளை வைத்திருப்பதில் கவனம் செலுத்துகிறார்கள், காலப்போக்கில் நிறுவனத்தின் வளர்ச்சியிலிருந்து பயனடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். மறுபுறம், நாள் வர்த்தகர்கள், குறுகிய கால விலை ஏற்ற இறக்கங்களில் இருந்து லாபம் தேடுவதற்காக, ஒரே வர்த்தக நாளுக்குள் அடிக்கடி வாங்குதல் மற்றும் விற்பதில் ஈடுபடுகின்றனர்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பங்கு வர்த்தகம் சிக்கலானதாக இருக்கலாம், மேலும் வெற்றிக்கு பெரும்பாலும் அறிவு, அனுபவம் மற்றும் ஒழுக்கம் தேவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) -

ஒழுங்குமுறை கட்டமைப்பு

செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (செபி) என்பது இந்தியாவில் பத்திரச் சந்தைக்கான ஒழுங்குமுறை ஆணையமாகும். முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், இந்தியாவில் பத்திரச் சந்தையின் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறையை மேம்படுத்துவதற்கும் ஒரு சுதந்திரமான சட்டப்பூர்வ அமைப்பாக 1988 இல் நிறுவப்பட்டது. செபி, செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா சட்டம், 1992 இன் கீழ் செயல்படுகிறது, மேலும் பத்திரச் சந்தையின் பல்வேறு அம்சங்களை ஒழுங்குபடுத்தும் பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

செபியின் ஒழுங்குமுறை கட்டமைப்பானது பல முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது:

பதிவு மற்றும் ஒழுங்குமுறை: பங்குத் தரகர்கள், துணைத் தரகர்கள், டெபாசி்ட்டரி பங்கேற்பாளர்கள், பரஸ்பர நிதிகள், போர்ட்ஃபோலியோ மேலாளர்கள், முதலீட்டு ஆலோசகர்கள், கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகள் மற்றும் பலர் போன்ற பங்குச் சந்தையில்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

செயல்படும் பல்வேறு நிறுவனங்களை SEBI ஒழுங்குபடுத்துகிறது மற்றும் பதிவு செய்கிறது. இந்த நிறுவனங்களுக்கான தகுதி அளவுகோல்கள், நடத்தை விதிமுறைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகளை இது அமைக்கிறது.

வெளிப்படுத்தல் மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்பு: வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் பத்திரங்களை வழங்கும் நிறுவனங்கள் தகவல்களை வெளியிடுவதை SEBI கட்டாயப்படுத்துகிறது. நிறுவனங்கள் அவ்வப்போது நிதி வெளிப்பாடுகளைச் செய்ய வேண்டும், பொருள் நிகழ்வுகளை வெளிப்படுத்த வேண்டும் மற்றும் பெருநிறுவன நிர்வாக நடைமுறைகளுக்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுக்கவும், முதலீட்டாளர்களுக்கு ஒரு சமநிலையை உறுதிப்படுத்தவும் SEBI இன்சைடர் டிரேடிங்கை ஒழுங்குபடுத்துகிறது.

சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்கள்: நியாயமான மற்றும் திறமையான சந்தை நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக SEBI பங்குச் சந்தைகள், வைப்புத்தொகைகள் மற்றும் தீர்வு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துகிறது. இது அவர்களின் நிர்வாகம், செயல்பாடுகள், இடர் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான வழிகாட்டுதல்களை அமைக்கிறது

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

உள்கட்டமைப்பு

சந்தைபங்கு தரகர்கள் மற்றும் டெபாசிட்டரி
பங்கேற்பாளர்கள் போன்ற இடைத்தரகர்கள்.

பத்திரங்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு: பங்குகள், கடன் கருவிகள், வழித்தோன்றல்கள் மற்றும் பரஸ்பர நிதிகள் உள்ளிட்ட பத்திரங்களின் வெளியீடு மற்றும் வர்த்தகத்தை செபி ஒழுங்குபடுத்துகிறது. இது பொதுச் சிக்கல்கள், உரிமைச் சிக்கல்கள், முன்னுரிமை ஒதுக்கீடுகள், திரும்பப் பெறுதல் மற்றும் பத்திரங்களை நீக்குதல் ஆகியவற்றுக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்குகிறது. SEBI பங்குச் சந்தைகளின் செயல்பாட்டை மேற்பார்வையிடுகிறது மற்றும் கண்காணிக்கிறது மற்றும் பட்டியல் தேவைகள், வர்த்தக விதிகள் மற்றும் தீர்வு வழிமுறைகள் உள்ளிட்ட வர்த்தக நடைமுறைகளை ஒழுங்குபடுத்துகிறது.

கண்காணிப்பு மற்றும் அமலாக்கம்: சந்தை கையாளுதல், மோசடி மற்றும் பிற முறைகேடுகளைக் கண்டறிந்து தடுக்க, பத்திரச் சந்தையின் மீது SEBI கண்காணிப்பைப் பராமரிக்கிறது. பாதுகாப்புச் சட்டங்களை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை எடுக்க இது அதிகாரம் கொண்டது. SEBI அபராதம் விதிக்கலாம், எச்சரிக்கைகள் செய்யலாம், சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கலாம் மற்றும் தவறான நடத்தையில்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

ஈடுபட்டதாகக் கண்டறியப்படும் இடைத்தரகர்களின் பதிவை
இடைநிறுத்தலாம் அல்லது ரத்து செய்யலாம்.

ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை மேம்பாடு: SEBI,
சந்தை முன்னேற்றங்களுக்கு ஏற்பவும், வளர்ந்து வரும் சவால்களை
எதிர்கொள்ளவும் அதன் விதிமுறைகளை தொடர்ந்து மதிப்பாய்வு
செய்து புதுப்பிக்கிறது. இது சந்தை மேம்பாட்டை வளர்ப்பதற்கும்,
முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும்,
ஒட்டுமொத்த ஒழுங்குமுறை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும்
கொள்கைகளை உருவாக்குகிறது.

செபியின் ஒழுங்குமுறை கட்டமைப்பானது முதலீட்டாளர்களின்
நம்பிக்கையை வளர்ப்பதற்கும், சந்தை ஒருமைப்பாட்டை உறுதி
செய்வதற்கும், இந்தியாவில் பத்திரச் சந்தையின் வளர்ச்சி மற்றும்
மேம்பாட்டை எளிதாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது
முதலீட்டாளர் நலன்களைப் பாதுகாப்பதற்கும் சந்தை திறன் மற்றும்
புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் இடையே சமநிலையை
ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உள் வர்த்தகம்

இன்சைடர் டிரேடிங் என்பது சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது
நிறுவனத்தைப் பற்றிய பொது அல்லாத, பொருள் சார்ந்த தகவல்களின்
அடிப்படையில் பங்குகள், பத்திரங்கள் அல்லது பிற நிதிக் கருவிகளை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வர்த்தகம் செய்யும் சட்டவிரோத நடைமுறையைக் குறிக்கிறது. இது பொது மக்களுக்கு கிடைக்காத தகவலைப் பயன்படுத்தி பத்திரங்களை வாங்குவது அல்லது விற்பதை உள்ளடக்குகிறது, இது சந்தையில் நியாயமற்ற நன்மையை வழங்குகிறது.

இன்சைடர்ஸ் பொதுவாக கார்ப்பரேட் நிர்வாகிகள், குழு உறுப்பினர்கள், ஊழியர்கள் அல்லது ஒரு நிறுவனத்தைப் பற்றிய ரகசியத் தகவலை அணுகக்கூடிய எவரும் அடங்குவர். இந்த ரகசியத் தகவலில் நிதி முடிவுகள், இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல்கள், ஒழுங்குமுறை ஒப்புதல்கள் அல்லது நிறுவனத்தின் பங்கு விலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பிற பொருள் தகவல்கள் ஆகியவை அடங்கும்.

செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனால் (SEC) கட்டுப்படுத்தப்படும் அமெரிக்கா உட்பட பெரும்பாலான அதிகார வரம்புகளில் உள் வர்த்தகத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது. உள் வர்த்தகத்திற்கு எதிரான சட்டங்கள் நியாயமான மற்றும் வெளிப்படையான சந்தைகளை உறுதி செய்வதையும் மற்ற முதலீட்டாளர்களின் இழப்பில் தனிநபர்கள் நியாயமற்ற முறையில் லாபம் ஈட்டுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

இன்சைடர் டிரேடிங்கிற்கான அபராதங்கள் கடுமையானதாக இருக்கலாம் மற்றும் அபராதம், சிறைத்தண்டனை, லாபத்தை மீறுதல்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மற்றும் சிவில் வழக்குகள் ஆகியவை அடங்கும். சட்டரீதியான விளைவுகளுக்கு மேலதிகமாக, உள் வர்த்தகத்தில் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்ட நபர்கள் குறிப்பிடத்தக்க நற்பெயர் சேதம் மற்றும் அவர்களின் தொழில் வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கும்.

இந்த பதில் உள் வர்த்தகத்தின் பொதுவான கண்ணோட்டத்தை வழங்குகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், மேலும் குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் அபராதங்கள் அதிகார வரம்பைப் பொறுத்து மாறுபடலாம்.

இன்சைடர் டிரேடிங் என்பது சம்பந்தப்பட்ட நிறுவனத்தைப் பற்றிய பொது அல்லாத தகவல்களின் அடிப்படையில் பங்குகள் அல்லது பிற பத்திரங்களை வாங்குதல் அல்லது விற்பதைக் குறிக்கிறது. நிதிச் சந்தைகளின் நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதால், பெரும்பாலான அதிகார வரம்புகளில் இது பொதுவாக சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஒரு விரிவான பதிலை வழங்குவதற்காக, உள் வர்த்தகத்தின் சில நன்மைகள் மற்றும் தீமைகளை நான் கோடிட்டுக் காட்டுகிறேன். இது முக்கியம்

இந்த நன்மைகள் உள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான நியாயங்களாகக் கருதப்படக்கூடாது, ஏனெனில் இது சட்டவிரோதமானது மற்றும் நெறிமுறையற்றது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சந்திரனார்**

இன்சைடர் டிரேடிங்கின் நன்மைகள்:

இலாப உருவாக்கம்: இன்சைடர் டிரேடிங், சலுகை பெற்ற தகவல்களை அணுகக்கூடிய தனிநபர்கள், தகவல் பொது அறிவாக மாறுவதற்கு முன்பத்திரங்களை வாங்குதல் அல்லது விற்பதன் மூலம் கணிசமான லாபத்தைப் பெற அனுமதிக்கும். இந்தத் தகவலைப் பயன்படுத்துவதன் மூலம், உள்நாட்டவர்கள் கணிசமான நிதி ஆதாயங்களை விளைவிக்கும் நல்ல நேர வர்த்தகத்தை செய்ய முடியும்.

தகவல் திறன்: பொதுத்துறை அல்லாத தகவல்களை பங்கு விலைகளில் விரைவாகச் சேர்ப்பதன் மூலம் நிதிச் சந்தைகளின் செயல்திறனுக்கு உள் வர்த்தகம் பங்களிக்கும் என்று ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். இது ஒரு நிறுவனத்தின் உண்மையான மதிப்பை சிறப்பாக பிரதிபலிக்கும் விலைகளுக்கு வழிவகுக்கும், பொதுவில் கிடைக்கும் தகவலை நம்பியிருக்கும் முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும்.

தகவல் ஓட்டத்தை ஊக்குவித்தல்: நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் போன்ற கார்ப்பரேட் இன்சைடர்களை பொதுமக்களுடன் மிகவும் சுதந்திரமாக பகிர்ந்து கொள்ள, உள் வர்த்தகம் ஊக்குவிக்கிறது என்று சிலர் வாதிடுகின்றனர். வர்த்தகத்தின் மூலம் தனிப்பட்ட ஆதாயத்திற்கான சாத்தியக்கூறுகள் முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும் மற்றும் சந்தை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தக்கூடிய

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

தகவலை வெளியிடுவதற்கு உள்நாட்டவர்களை ஊக்குவிக்கும்.

இன்சைடர் டிரேடிங்கின் தீமைகள்:

அநியாயம்: இன்சைடர் டிரேடிங்கின் முதன்மையான விமர்சனங்களில் ஒன்று, இது பொது அல்லாத தகவல்களை அணுகுபவர்களுக்கு நியாயமற்ற நன்மையை உருவாக்குகிறது. இது அனைத்து சந்தை பங்கேற்பாளர்களுக்கும் சமமான தகவல் அணுகல் கொள்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, சந்தையின் நேர்மை மீதான நம்பிக்கையை சிதைக்கிறது மற்றும் தனிப்பட்ட முதலீட்டாளர்களை பங்கேற்பதை ஊக்கப்படுத்துகிறது.

சந்தை கையாளுதல்: இன்சைடர் டிரேடிங் சந்தை விலைகளை சிதைத்துவிடும், ஏனெனில் பொருள் அல்லாத பொதுத் தகவல்களின் அடிப்படையில் உள் நபர்களின் செயல்கள் செயற்கை விலை நகர்வுகளுக்கு வழிவகுக்கும். இந்த கையாளுதல் பொதுவில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வர்த்தகம் செய்யும் மற்ற முதலீட்டாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும், இது குறைந்த செயல்திறன் மற்றும் குறைந்த நம்பகமான சந்தைக்கு வழிவகுக்கும்.

முதலீட்டாளர் நம்பிக்கைக்கு சேதம்: பரவலான உள் வர்த்தகம் நிதிச் சந்தைகளில் முதலீட்டாளர் நம்பிக்கையை சிதைத்துவிடும், ஏனெனில் சந்தைகள் நியாயமானவை மற்றும் வெளிப்படையானவை என்ற நம்பிக்கையை இது குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இந்த நம்பிக்கை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இழப்பு தனிநபர்களை முதலீடு செய்வதிலிருந்து ஊக்கப்படுத்தலாம், இது பணப்புழக்கம் குறைவதற்கும் சந்தையில் மூலதன உருவாக்கம் குறைவதற்கும் வழிவகுக்கும்.

சட்ட மற்றும் நெறிமுறைக் கவலைகள்: பெரும்பாலான அதிகார வரம்புகளில் உள் வர்த்தகம் சட்டவிரோதமானது, மேலும் அதில் ஈடுபடும் குற்றவாளிகள் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும். சட்டரீதியான விளைவுகளுக்கு அப்பால், இது நெறிமுறையற்றதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது சந்தையின் நியாயமான மற்றும் சமமான செயல்பாட்டின் மீது தனிப்பட்ட ஆதாயத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது.

உள் வர்த்தகம் சட்டவிரோதமானது மற்றும் பொதுவாக நிதிச் சந்தைகளின் ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை வலியுறுத்துவது முக்கியம். இது நியாயமான போட்டி, முதலீட்டாளர் நம்பிக்கை மற்றும் வெளிப்படையான மற்றும் திறமையான சந்தையின் சரியான செயல்பாடு ஆகியவற்றைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

ஊகம்

ஊகம் என்பது முழுமையான தகவல் அல்லது ஆதாரம் இல்லாமல் எதையாவது பற்றிய யூகங்கள் அல்லது கருதுகோள்களை உருவாக்கும் செயல் ஆகும். கிடைக்கக்கூடிய தகவல் அல்லது

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

தனிப்பட்ட அனுமானங்களின் அடிப்படையில் படித்த யூகங்கள் அல்லது கணிப்புகளை உருவாக்குவது இதில் அடங்கும். நிச்சயமற்ற எதிர்கால நிகழ்வுகள், சாத்தியமான விளைவுகள் அல்லது காட்சிகளைப் பற்றி விவாதிக்கும் போது ஊகங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஊகங்கள் திட்டவட்டமான பதில்களை வழங்காது மற்றும் எச்சரிக்கையுடன் எடுக்கப்பட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், ஏனெனில் இது மாற்றத்திற்கு உட்பட்டது அல்லது கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது நிராகரிக்கப்படும்.

ஊகம் என்பது முழுமையற்ற தகவல் அல்லது அனுமானங்களின் அடிப்படையில் ஏதாவது ஒன்றைப் பற்றிய கருத்துக்களை உருவாக்கும் அல்லது கணிப்புகளை உருவாக்கும் செயலைக் குறிக்கிறது. இது சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும் யோசனைகளை உருவாக்குவதற்கும் ஒரு முக்கியமான கருவியாக இருக்கலாம், ஆனால் இது சில நன்மை தீமைகளுடன் வருகிறது. ஊகத்தின் சில நன்மை தீமைகள் இங்கே:

நன்மை:

படைப்பாற்றல் மற்றும் புதுமை: ஊகங்கள் ஆக்கப்பூர்வமான சிந்தனையை ஊக்குவிக்கிறது மற்றும் புதிய யோசனைகள் மற்றும் சாத்தியங்களை உருவாக்க வழிவகுக்கும். வெவ்வேறு காட்சிகள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

மற்றும் விளைவுகளை கற்பனை செய்வதன் மூலம், ஊகங்கள் புதுமை மற்றும் சிக்கலைத் தீர்க்கும்.

சாத்தியக்கூறுகளின் ஆய்வு: சில நிகழ்வுகள் அல்லது முடிவுகளின் பல்வேறு சாத்தியமான விளைவுகளை அல்லது விளைவுகளை ஆராய ஊகங்கள் நம்மை அனுமதிக்கிறது. மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ளவும், மறைந்திருக்கும் வாய்ப்புகள் அல்லது உடனடியாகத் தெரியாமல் இருக்கும் அபாயங்களைக் கண்டறியவும் இது எங்களுக்கு உதவுகிறது.

தயார்நிலை: எதிர்கால நிகழ்வுகள் அல்லது போக்குகளைப் பற்றி ஊகப்படுத்துவதன் மூலம், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களை சிறப்பாக தயார்படுத்திக் கொள்ள முடியும். ஊகங்கள் சாத்தியமான சவால்களை அடையாளம் காணவும் மற்றும் அபாயங்களைக் குறைக்க அல்லது வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முன்முயற்சி நடவடிக்கைகளை செயல்படுத்தவும் உதவும்.

மன தூண்டுதல்: ஊகங்களில் ஈடுபடுவது நமது அறிவாற்றல் திறன்களைப் பயிற்சி செய்கிறது. இது விமர்சன சிந்தனை, பகுப்பாய்வு மற்றும் பல்வேறு காரணிகளின் மதிப்பீடு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது, நம் மனதைத் தூண்டுகிறது மற்றும் அறிவுசார் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பாதகம்:

துல்லியமின்மை: ஊகங்கள் முழுமையடையாத தகவல் அல்லது அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது, இது இயல்பாகவே நிச்சயமற்றதாகவும் துல்லியமற்றதாகவும் ஆக்குகிறது. ஊகங்களின் மூலம் உருவாகும் கணிப்புகள் அல்லது கருத்துக்கள் யதார்த்தத்துடன் ஒத்துப்போகாது, தவறான முடிவுகள் அல்லது முடிவுகளுக்கு வழிவகுக்கும்.

பாரபட்சமான அல்லது அறியப்படாத கருத்துக்கள்: ஊகங்கள் தனிப்பட்ட சார்புகள், முன்கூட்டிய கருத்துக்கள் அல்லது வரையறுக்கப்பட்ட அறிவால் பாதிக்கப்படலாம். அனைத்து தொடர்புடைய தகவல்களுக்கும் அணுகல் இல்லாமல், ஊகங்கள் தவறான அல்லது தீங்கு விளைவிக்கும் பக்கச்சார்பான அல்லது அறியப்படாத கருத்துக்களை வழங்கலாம்.

ஊகங்களின் மீது அதிக நம்பிக்கை: உண்மைத் தரவு அல்லது ஆதாரங்களைக் கருத்தில் கொள்ளாமல் ஊகங்களின் மீது அதிக நம்பிக்கை வைப்பது மோசமான முடிவெடுப்பதற்கு வழிவகுக்கும். தகவலறிந்த தேர்வுகளைச் செய்ய அனுபவத் தகவலுடன் ஊகங்களை சமநிலைப்படுத்துவது முக்கியம்.

உற்பத்தி செய்யாத ரூமினேஷன்: உறுதியான நடவடிக்கை அல்லது பின்தொடர்தல் இல்லாத அதிகப்படியான ஊகங்கள் பயனற்ற

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வதந்தியாக மாறும். ஒரு இலக்கை நோக்கி நடைமுறை நடவடிக்கைகளை எடுக்காமல் கற்பனையான காட்சிகளை தொடர்ந்து சிந்திப்பது நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க வழிவகுக்கும்.

உணர்ச்சித் தாக்கம்: எதிர்மறையான விளைவுகள் அல்லது சாத்தியமான அபாயங்கள் பற்றிய ஊகங்கள் கவலை, மன அழுத்தம் அல்லது பயத்தைத் தூண்டலாம். இது தேவையற்ற கவலை அல்லது பயத்தை உருவாக்கி, ஒருவரின் மன நலனை பாதிக்கலாம்.

ஊகங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படும்போது மதிப்புமிக்க சிந்தனைப் பயிற்சியாகவோ அல்லது மூளைச்சலவை செய்யும் கருவியாகவோ செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், முக்கியமான முடிவுகள் அல்லது மதிப்பீடுகளைச் செய்யும்போது, துல்லியத்தை அதிகரிக்கவும் சாத்தியமான அபாயங்களைக் குறைக்கவும் உறுதியான சான்றுகள், பகுப்பாய்வு மற்றும் நிபுணர் கருத்துகளுடன் ஊகங்களை நிரப்புவது மிகவும் முக்கியமானது.

முதலீட்டாளர் பாதுகாப்பு என்பது நிதிச் சந்தைகளில் தனிப்பட்ட முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் குறிக்கிறது. முதலீட்டாளர் பாதுகாப்பின் முதன்மையான குறிக்கோள், முதலீட்டுச் செயல்பாட்டில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

பொறுப்புணர்வை உறுதிப்படுத்துவது, முதலீட்டாளர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்கிறது மற்றும் மோசடி நடவடிக்கைகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதாகும். முதலீட்டாளர் பாதுகாப்பின் சில முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் இங்கே:

வெளிப்படுத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மை: முதலீட்டாளர் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு நிறுவனங்கள் தங்கள் நிதி ஆரோக்கியம், செயல்பாடுகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் அபாயங்கள் பற்றிய துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் தகவல்களை வழங்க வேண்டும். இது வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கிறது மற்றும் நம்பகமான தரவுகளின் அடிப்படையில் முதலீட்டாளர்கள் தகவலறிந்த முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவுகிறது.

மோசடி தடுப்பு: முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டங்கள் உள் வர்த்தகம், சந்தை கையாளுதல், போன்சி திட்டங்கள் மற்றும் தவறான விளம்பரம் போன்ற மோசடி நடைமுறைகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த ஒழுங்குமுறைகள் சட்ட கட்டமைப்புகள், அமலாக்க வழிமுறைகள் மற்றும் மோசடி நடவடிக்கைகளைத் தடுக்க மற்றும் தவறு செய்பவர்களை பொறுப்புக்கூற வைக்கும் அபராதங்களை நிறுவுகின்றன.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

முதலீட்டாளர் கல்வி: முதலீட்டாளர் பாதுகாப்பு முன்முயற்சிகள் பெரும்பாலும் கல்வித் திட்டங்கள் மற்றும் நிதியியல் தயாரிப்புகள், அபாயங்கள் மற்றும் முதலீட்டு உத்திகள் பற்றிய முதலீட்டாளர்களின் புரிதலை மேம்படுத்துவதற்கான ஆதாரங்களை உள்ளடக்கியது. படித்த முதலீட்டாளர்கள் வாய்ப்புகளை மதிப்பிடுவதற்கும், சிறந்த முதலீட்டுத் தேர்வுகளைச் செய்வதற்கும் சிறப்பாகத் தயாராக உள்ளனர்.

நிதி நிறுவனங்களின் ஒழுங்குமுறை: முதலீட்டாளர் பாதுகாப்பு விதிமுறைகள், வங்கிகள், தரகர்கள் மற்றும் முதலீட்டு ஆலோசகர்கள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் மீது தரநிலைகளை விதிக்கின்றன, அவை நெறிமுறை மற்றும் தங்கள் வாடிக்கையாளர்களின் நலன்களுடன் செயல்படுவதை உறுதி செய்கின்றன. இந்த மேற்பார்வை முதலீட்டாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வட்டி மோதல்கள் மற்றும் தவறான நடத்தைகளைத் தடுக்க உதவுகிறது.

சர்ச்சைத் தீர்வு: முதலீட்டாளர் பாதுகாப்பு கட்டமைப்புகள் பொதுவாக முதலீட்டாளர்கள் மற்றும் நிதிச் சேவை வழங்குநர்களுக்கு இடையே உள்ள சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை வழங்குகின்றன. இவை

நடுவர் அல்லது ஒம்புட்ஸ்மேன் சேவைகள் போன்ற வழிமுறைகள், மோதல்களைத் தீர்ப்பதற்கும் பரிகாரம் தேடுவதற்கும் நியாயமான மற்றும் திறமையான செயல்முறையை வழங்குகின்றன.

தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர் மனோன்மணியம் சுந்தரனார்

சந்தை ஒருமைப்பாடு: முதலீட்டாளர் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிதிச் சந்தைகளின் ஒருமைப்பாடு மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிக்க பங்களிக்கின்றன. மோசடி நடவடிக்கைகளைத் தடுப்பதன் மூலமும், நியாயமான நடைமுறைகளை உறுதி செய்வதன் மூலமும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஊக்குவிப்பதன் மூலமும், இந்த விதிமுறைகள் மூலதனத்தை ஈர்க்கும் சூழலை உருவாக்க உதவுகின்றன, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன மற்றும் முறையான அபாயங்களைக் குறைக்கின்றன.

முதலீட்டாளர் நம்பிக்கை: வலுவான முதலீட்டாளர் பாதுகாப்பு நிதிச் சந்தைகளில் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையை வளர்க்கிறது. முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளில் பாதுகாப்பாக உணரும்போது, அவர்கள் சந்தையில் பங்குபெற அதிக வாய்ப்புள்ளது, இது பணப்புழக்கம் அதிகரிப்பதற்கும் மூலதனத்தின் திறமையான ஒதுக்கீடுக்கும் வழிவகுக்கும்.

முதலீட்டாளர் பாதுகாப்பு என்பது ஒரு சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் துறையாகும், மேலும் வெவ்வேறு அதிகார வரம்புகள் மாறுபட்ட ஒழுங்குமுறை கட்டமைப்புகளைக் கொண்டிருக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலீட்டாளர்களே உரிய விடாமுயற்சியை மேற்கொள்வதற்கும், தங்கள்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

போர்ட்: போலியோக்களை வேறுபடுத்துவதற்கும், தேவைப்படும்போது தொழில்முறை ஆலோசனையைப் பெறுவதற்கும் பொறுப்பாக இருக்கிறார்கள். முதலீட்டாளர் பாதுகாப்பு நடவடிக்கைகள் அபாயங்களைக் குறைக்கும் அதே வேளையில், முதலீடு எப்போதும் உள்ளார்ந்த நிச்சயமற்ற தன்மைகளைக் கொண்டுள்ளது, மேலும் முதலீட்டாளர்கள் இழப்புகளுக்கான சாத்தியக்கூறுகளை அறிந்திருக்க வேண்டும்.

பத்திரங்களின் பட்டியல் என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகள் அல்லது பிற நிதிக் கருவிகளை பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதற்குக் கிடைக்கும் செயல்முறையைக் குறிக்கிறது. ஒரு பாதுகாப்பு பட்டியலிடப்பட்டால், அது வர்த்தகம் செய்யக்கூடியதாகவும், பரிமாற்றத்தின் வர்த்தக தளத்தின் மூலம் முதலீட்டாளர்களுக்கு அணுகக்கூடியதாகவும் மாறும். பட்டியல் செயல்பாட்டில் உள்ள பொதுவான பதிகளின் கண்ணோட்டம் இங்கே:

பட்டியல் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்: ஒரு பரிவர்த்தனையில் தங்கள் பத்திரங்களை பட்டியலிட விரும்பும் நிறுவனங்கள், பரிமாற்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட சில தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த தேவைகள் பொதுவாக நிதி செயல்திறன், சந்தை மூலதனம், எண்ணிக்கை போன்ற காரணிகளை உள்ளடக்கியது

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

நிலுவையில் உள்ள, பெருநிறுவன ஆளுகை தரநிலைகள் மற்றும் தொடர்புடைய விதிமுறைகளுக்கு இணங்குதல்.

ஆலோசகர்களை ஈடுபடுத்துங்கள்: நிறுவனம் நிதி ஆலோசகர்கள், முதலீட்டு வங்கிகள் அல்லது பங்குதாரர்களை பட்டியலிடுதல் செயல்முறைக்கு உதவலாம். இந்த வல்லுநர்கள் பட்டியல் அளவுகோல்களை பூர்த்தி செய்தல், ஒழுங்குமுறை இணக்கம் மற்றும் சலுகையை கட்டமைத்தல் ஆகியவற்றுக்கான வழிகாட்டுதலை வழங்குகிறார்கள்.

ப்ராஸ்பெக்டைஸ்த் தயாரிக்கவும்: ப்ராஸ்பெக்டஸ் என்பது நிறுவனம், அதன் வணிகச் செயல்பாடுகள், நிதிநிலைகள், அபாயங்கள் மற்றும் சலுகைகள் பற்றிய விரிவான தகவல்களை வழங்கும் சட்ட ஆவணமாகும். ப்ராஸ்பெக்டஸ் ஒழுங்குமுறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டு, சாத்தியமான முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும்.

சரியான விடாமுயற்சி: ஒழுங்குமுறை அதிகாரிகளும் பங்குச் சந்தையும் நிறுவனத்தின் ப்ராஸ்பெக்டஸ் மற்றும் நிதித் தகவல்களைப் பட்டியலிடும் விதிமுறைகள் மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக ஒரு முழுமையான மதிப்பாய்வை நடத்துகின்றன. இந்த செயல்முறை வெளிப்படுத்தப்பட்ட தகவலின் துல்லியம் மற்றும் முழுமையை மதிப்பிடுவதை

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

உள்ளடக்கியது.

விலை மற்றும் ஒதுக்கீடு: பட்டியல் ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) வடிவத்தில் இருந்தால், நிறுவனமும் அதன் ஆலோசகர்களும் சந்தை நிலவரங்கள், தேவை மற்றும் மதிப்பீட்டைக் கருத்தில் கொண்டு பத்திரங்களுக்கான சலுகை விலையை நிர்ணயிக்கின்றனர். அவர்கள் நிறுவன மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கும் பத்திரங்களை ஒதுக்குகிறார்கள்.

அண்டர்ரைட்டிங் மற்றும் புக் பில்லிங்: ஐபிஓவில், அண்டர்ரைட்டர்கள் அல்லது முதலீட்டு வங்கிகள், புக் பில்லிங் எனப்படும் செயல்முறையின் மூலம் பத்திரங்களை சாத்தியமான முதலீட்டாளர்களுக்கு சந்தைப்படுத்த உதவுகின்றன. பத்திரங்களுக்கான தேவையைத் தீர்மானிக்க நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து வட்டி மற்றும் ஆர்டர்களைக் கோருவது இதில் அடங்கும்.

பரிவர்த்தனை ஒப்புதல்: ஒழுங்குமுறை அதிகாரிகளும் பங்குச் சந்தையும் பட்டியலிடப்பட்ட விண்ணப்பத்தில் திருப்தி அடைந்தவுட, அவர்கள் நிறுவனத்தின் பத்திரங்களுக்கு அனுமதி வழங்குகிறார்கள் பரிமாற்றத்தில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படும். நிறுவனத்திற்கு ஒரு டிக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் அதன் பத்திரங்கள் வர்த்தகத்திற்கு தயாராக உள்ளன.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

வர்த்தகம் தொடங்குகிறது: பட்டியலிடப்பட்ட நாளில், நிறுவனத்தின் பத்திரங்கள் பரிமாற்றத்தில் வர்த்தகம் செய்ய கிடைக்கும். பரிவர்த்தனையின் வர்த்தக தளத்தைப் பயன்படுத்தி முதலீட்டாளர்கள் தரகு கணக்குகள் மூலம் பட்டியலிடப்பட்ட பத்திரங்களை வாங்கலாம் மற்றும் விற்கலாம்.

தொடர்ந்து இணங்குதல்: பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், பரிமாற்ற விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதற்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில் நிதி அறிக்கை செய்தல், பொருள் தகவல்களை வெளிப்படுத்துதல் மற்றும் பெருநிறுவன ஆளுகை தரநிலைகளை கடைபிடித்தல் உள்ளிட்டவை. இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறினால் அபராதம் அல்லது பட்டியலிடுதல் ஏற்படலாம்.

பத்திரங்களை பட்டியலிடுவதற்கான குறிப்பிட்ட தேவைகள் மற்றும் நடைமுறைகள் வெவ்வேறு பங்குச் சந்தைகள் மற்றும் அதிகார வரம்புகளுக்கு இடையில் மாறுபடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். பட்டியலைக் கருத்தில் கொள்ளும் நிறுவனங்கள், அவற்றின் குறிப்பிட்ட சந்தையில் தொடர்புடைய விதிமுறைகள் மற்றும் பட்டியல் செயல்முறைகளை நன்கு அறிந்த சட்ட மற்றும் நிதி நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற வேண்டும்.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

எஸ்பிஐ - செயல்பாடுகள் மற்றும் வேலை

பாரத ஸ்டேட் வங்கி (SBI) இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். இது நாட்டில் மில்லியன் கணக்கான தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கான முதன்மை நிதி நிறுவனமாக செயல்படுகிறது. SBI பல்வேறு செயல்பாடுகளை செய்கிறது மற்றும் கிளைகள் மற்றும் டிஜிட்டல் தளங்களின் நெட்வொர்க் மூலம் செயல்படுகிறது. SBI இன் சில முக்கிய செயல்பாடுகள் மற்றும் செயல்பாட்டு அம்சங்கள் இங்கே:

சில்லறை வங்கியியல்: சேமிப்புக் கணக்குகள், நடப்புக் கணக்குகள், நிலையான வைப்புத்தொகைகள், கடன்கள் (வீட்டுக் கடன்கள், கார் கடன்கள், தனிநபர் கடன்கள்), கிரெடிட் கார்டுகள் மற்றும் முதலீட்டுத் தயாரிப்புகள் உட்பட தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு SBI பரந்த அளவிலான வங்கிச் சேவைகளை வழங்குகிறது.

கார்ப்பரேட் வங்கி: பெரிய நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEகள்) மற்றும் அரசு நிறுவனங்களின் வங்கித் தேவைகளை SBI பூர்த்தி செய்கிறது. இது செயல்பாட்டு மூலதன நிதி, திட்ட நிதி, பண மேலாண்மை, வர்த்தக நிதி மற்றும் பெருநிறுவன ஆலோசனை சேவைகள் போன்ற பல்வேறு சேவைகளை வழங்குகிறது.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

சர்வதேச வங்கி: சர்வதேச வங்கித் துறையில் எஸ்பிஐ குறிப்பிடத்தக்க முன்னிலையில் உள்ளது. இது அந்நிய செலாவணி, வர்த்தக நிதி, பணம் அனுப்புதல், நிருபர் வங்கி மற்றும் சர்வதேச கருவூல செயல்பாடுகள் தொடர்பான சேவைகளை வழங்குகிறது. உலகளாவிய செயல்பாடுகளை எளிதாக்க எஸ்பிஐக்கு வெளிநாட்டு கிளைகள், துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சிகள் உள்ளன.

கிராமப்புற மற்றும் விவசாய வங்கி: கிராமப்புறங்களுக்கும் விவசாயத் துறைக்கும் நிதிச் சேவைகளை வழங்குவதில் எஸ்பிஐ முக்கிய பங்கு வகிக்கிறது. இது விவசாயக் கடன்கள், கிசான் கடன் அட்டைகள், பயிர்க் காப்பீடு மற்றும் பிற கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற சிறப்புத் தயாரிப்புகளை வழங்குகிறது. சமூகத்தின் வங்கியற்ற மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு வங்கி சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் SBI நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிக்கிறது.

டிஜிட்டல் பேங்கிங்: வசதியான மற்றும் அணுகக்கூடிய வங்கிச் சேவைகளை வழங்குவதற்காக டிஜிட்டல் வங்கி உள்கட்டமைப்பில் எஸ்பிஐ குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை அணுகலாம், பரிவர்த்தனைகள் செய்யலாம், கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம், பில்களை செலுத்தலாம் மற்றும் ஆன்லைன் வங்கி தளங்கள், மொபைல் பேங்கிங் ஆப்ஸ் மற்றும் ஏடிஎம்கள் மூலம் பல்வேறு

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

சேவைகளைப் பெறலாம்.

அரசு வங்கி: மத்திய மற்றும் மாநில அளவில் இந்திய அரசாங்கத்தின் வங்கியாளராக எஸ்பிஐ செயல்படுகிறது. இது அரசாங்க பரிவர்த்தனைகளை கையாளுகிறது, அரசாங்க கணக்குகளை நிர்வகிக்கிறது மற்றும் கருவூல மற்றும் பண மேலாண்மை சேவைகளை வழங்குகிறது.

சொத்து மேலாண்மை மற்றும் காப்பீடு: SBI அதன் துணை நிறுவனமான SBI மியூச்சுவல் ஃபண்ட் மூலம் பரஸ்பர நிதிகள் மற்றும் பிற சொத்து மேலாண்மை சேவைகளை வழங்குகிறது. இது ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு மற்றும் ஓய்வூதிய தயாரிப்புகளை அதன் துணை நிறுவனங்களான எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் மூலம் வழங்குகிறது.

நாடு முழுவதும் உள்ள பல கிளைகளின் செயல்பாட்டை மேற்பார்வை செய்யும் மத்திய மேலாண்மை குழு மற்றும் பிராந்திய அலுவலகங்களுடன் ஒரு படிநிலை கட்டமைப்பின் மூலம் SBI செயல்படுகிறது. இது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அமைத்த ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறது மற்றும் வழக்கமான தணிக்கைகள் மற்றும் ஆய்வுகளுக்கு உட்பட்டது. பாதுகாப்பான மற்றும் நம்பகமான வங்கிச் சேவைகளை வழங்குவதையும், நிதிச் சேர்க்கையை ஊக்குவிப்பதையும்,

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு

பங்களிப்பதையும் எஸ்பிஐ நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவில் உள்ள நிதி நிறுவனங்களின் தற்போதைய நிலை:

இந்திய ரிசர்வ் வங்கி (RBI): RBI என்பது இந்தியாவின் மத்திய வங்கி நிறுவனம் மற்றும் வங்கித் துறையின் கட்டுப்பாட்டாளர் ஆகும். இது பணவியல் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துகிறது, வங்கிகளை மேற்பார்வை செய்கிறது மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை பராமரிக்கிறது.

வணிக வங்கிகள்: இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் ஆகியவற்றின் கலவை உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி (SBI) மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகும், மேலும் HDFC வங்கி மற்றும் ICICI வங்கி ஆகியவை முக்கிய தனியார் துறை வங்கிகளாகும்.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCகள்): NBFCகள் பல்வேறு வங்கி சேவைகளை வழங்கும் ஆனால் வங்கி உரிமத்தை வைத்திருக்காத நிதி நிறுவனங்களாகும். தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு, குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் கடன் மற்றும் நிதி சேவைகளை வழங்குவதில் அவை குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

காப்பீட்டு நிறுவனங்கள்: ஆயுள் மற்றும் பொது காப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன, ஆயுள் காப்பீடு, உடல்நலக் காப்பீடு, மோட்டார் போன்ற பல்வேறு காப்பீட்டுத் தயாரிப்புகளை வழங்குகின்றன.

காப்பீடு மற்றும் பல. இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) காப்பீட்டுத் துறையை ஒழுங்குபடுத்துகிறது.

மியூச்சுவல் ஃபண்டுகள்: மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பலதரப்பட்ட பத்திரங்களின் போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்வதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை சேகரிக்கின்றன. வெவ்வேறு முதலீட்டு நோக்கங்கள் மற்றும் இடர் சுயவிவரங்களைப் பூர்த்தி செய்ய பல்வேறு வகையான நிதிகளை அவர்கள் வழங்குகிறார்கள்.

பங்குச் சந்தைகள்: இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தைகள் பம்பாய் பங்குச் சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை (NSE) ஆகும். இந்த பரிமாற்றங்கள் பங்குகள், பத்திரங்கள், வழித்தோன்றல்கள் மற்றும் பிற நிதிக் கருவிகளின் வர்த்தகத்தை எளிதாக்குகின்றன.

எதிர்கால சூழ்நிலை மற்றும் போக்குகள்:

டிஜிட்டல் மாற்றம்: இந்தியாவில் நிதித்துறை குறிப்பிடத்தக்க டிஜிட்டல் மாற்றத்தைக் கண்டு வருகிறது. டிஜிட்டல் இந்தியா பிரச்சாரம் மற்றும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ)

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அமைப்பு போன்ற அரசாங்க முயற்சிகளால் டிஜிட்டல் பேமெண்ட்கள், ஆன்லைன் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகள் மிகவும் பரவலாகி வருகின்றன.

ஃபின்டெக் கண்டுபிடிப்பு: இந்தியாவின் நிதித் துறையில் ஃபின்டெக் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பியர்-டு-பியர் கடன், டிஜிட்டல் பணப்பைகள், ரோபோ-ஆலோசனை சேவைகள் மற்றும் ஆன்லைன் முதலீட்டு தளங்கள் உள்ளிட்ட புதுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்கு அவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.

ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள்: வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்தவும், நிதித்துறையில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்திய அரசாங்கம் ஒழுங்குமுறை சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. திவால் மற்றும் திவால் குறியீடு (IBC) மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) போன்ற முயற்சிகள் இந்த திசையில் குறிப்பிடத்தக்க படிகளாக உள்ளன.

அதிகரிக்கும் நிதி உள்ளடக்கம்: குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் நிதிச் சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (பிஎம்ஜேடிஓய்) மற்றும் ஆதார்

**தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்**

அடிப்படையிலான பயோமெட்ரிக் அடையாள அமைப்பு ஆகியவை வங்கியில்லாத மக்களை முறையான நிதி அமைப்புக்குள் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

செல்வ மேலாண்மை மற்றும் சொத்து மேலாண்மையில் கவனம் செலுத்துங்கள்: இந்தியாவின் நடுத்தர வர்க்கம் தொடர்ந்து வளர்ந்து வருவதால், செல்வ மேலாண்மை சேவைகள் மற்றும் முதலீட்டு விருப்பங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. சொத்து மேலாண்மை நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு சலுகைகளை விரிவுபடுத்துகின்றன மற்றும் சில்லறை முதலீட்டாளர்களை பரஸ்பர நிதிகள் மற்றும் பிற முதலீட்டு கருவிகளுடன் குறிவைக்கின்றன.

நிதி நிலப்பரப்பு மாறும் என்பதையும், புதிய முன்னேற்றங்கள் நடைபெற்று வருகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

.....

*தொலைதூர மற்றும் தொடர் கல்வியின் இயக்குனர்
மனோன்மணியம் சுந்தரனார்*

EDITED BY
Dr.B.JARINAA
ASSISTANT PROFESSOR
DEPARTMENT OF COMMERCE
MANONMANIAM SUNDARANAR UNIVERSITY
TIRUNELVLEI - 627012